

உ

கடவுள் துணை.

தாண்டவமூர்த்திசுவாமிகள்

செய்த

கைவல்லிய நவந்த மூலமும்,

பிறையாறு

அருணாசலசுவாமிகள்

இயற்றிய உரையும்



அமரம்பேடு

இரங்கசாமிமுதலியார் & சன்ஸ்

அவர்களது

பூமகள்விலாச அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

1924.

இதன் விலை ரூபா-1.

அ. இரங்கசாமிமுதலியார் அண்டு சன்ஸ்  
பூமகள்விலாசம் பிரஸ்,  
நெ-24, தாண்டவராயப்பிள்ளைவீதி  
சென்னை.

## உரைச்சிறப்புப்பாயிரம்.



சீர்வளர் பிரம சிருட்டியின் முனமே  
 ஏர்வளர் சத்தா யிலங்குறு பிரமம்  
 பரமுல குயிரெனப் படுபொரு ளெவற்றினும்  
 முரணுறாஅச் சசாதிய முதலிய பேதம்  
 அற்றொளிர் பரமா காச சயம்புவாய்  
 உற்றதன் னிலைமையி னோரிறை குறையா  
 தெறிதிரைக் கரத்தா லினமணி கொழிக்கும்  
 செறிபுனற் பொன்னிசூழ் செம்பிய னூட்டில்  
 பொன்னிலத் தவரிழி பொற்புறு படியென  
 நன்னிலை மாடமார் நன்னில மதனில்  
 செந்தண லோம்புந் திறந்திரி யாதுயர்  
 அந்தணர் குலத்தி னவதரித் தருளிய  
 நாரா யணகுரு நாண்மலர்ப் பதத்தைப்  
 பேரா தவனருள் பெற்றிடு மதனால்  
 முற்றுணர் தாண்டவ மூர்த்தி யனுபவப்  
 பெற்றியி னுலகோர் பேரின் படையக்  
 கிளரும்வே தாந்தக் கீரோ ததியைத்  
 தளர்வறு சமாதித் தாழியி னிறைத்திட்  
 டகமுறு விசார வனலினுற் காய்ச்சி  
 மகிழ்குரு வாக்கிய மத்தாற் கடைந்து  
 ஞானகை வல்ய நவநீ தத்தை  
 ஆனபே ரன்பி னளித்தன னதனை  
 எளிதினில் யாவரு மின்புடன் றுய்க்க

ஒளிமணக் கிருதமா யுரைசெய்விக் கும்படி  
 சகவாழ் வனைத்துஞ் சத்திய மலவெனத்  
 திகழுறு மலைகான் சென்றுசெய் தவத்தோர்  
 உடனுறைந் துடலொறுத் துணர்வுறப் பட்டினத்  
 தடிக ளெனத்துறந் தரனுறை காசியை  
 நாடியாத் திரைசெயு நாட்டுக் கோட்டைப்  
 பீடுறு மருண சலப்பெருந் தவத்தோன்  
 அருளிய மொழியினை யன்புட னுட்கொண்  
 டருளென நிலமகட் கணிகலை யான  
 நிலைக்கடல் வயிற்றி னிரப்பிப் பற்பல  
 கலைக்கட றன்னைக் கருத்து ளடக்கிய  
 அகத்திய முனிவாழ் பொதியமும் பொதிய  
 நகத்துரு சந்தன மரமகி லுங்கொடு  
 நீர்வரு பொருநையு நிகழும்நீ ரால்  
 ஏர்பெரு செந்நெற் கரும்பெனக் கன்னல்  
 கமுகெனக் கமுகுந் தெங்கெனத் தெங்குதான்  
 அமுதுகு மெழிலிக் கானகா லென்னத்  
 திகழ்வுற வளங்களுஞ் சேர்ந்தினி தோங்கும்  
 புகழ்பெறு பாண்டிப் புத்தே னூட்டில்  
 களைகளை கடைசியர் கண்ணா டுறுமுகம்  
 அளைவுறு சாயையை யம்புய மீது  
 புல்லிதழ்க் குவளை பூத்ததென் றதனை  
 வல்லிதிற் கையால் வவ்வுறக் கண்டாங்  
 குழத்தியர் புன்னகை கண்டியங் கிடவும்  
 உழவர்க னுணுறு மொண்பனை சூழும்  
 வாதஆ ரடிகண் மதியுரு வாகப்  
 போதபூ ரணனோர் பூசுர னாகிக்  
 குருந்தடி யமர்ந்தருள் கோதில் பெருந்துறை



மருகிற் பளிக்குமேன் மாடத் துலவும்  
 மின்னனார் முகமதி தமைவிண் மதிதான்  
 தன்னனா ரரசு தனைக்கொளு மொன்னலர்  
 என்னக் கலங்கி யேங்குறு மமயத்  
 தன்னார் கூந்த லரவெனக் கண்டு  
 பயமற் றேகுறும் பான்மையு மறையவர்  
 வயமுறு மரசர் வணிகர்கூத் திரமுறை  
 மன்னுமா வித்திரா வயலெனு நகரோன்  
 பொன்னிகூழ் பூம்புகார் வணிகர் குலோத்தமன்  
 நாரியர் மனங்க ணயமுற நாடும்  
 சீரியல் வேளிற் சிறந்தநல் லெழிலான்  
 மாலைவண் டிணுநராக் காந்தளு நவமணி  
 மாலைபு மார்பில் வயங்குவெண் கவிகையான்  
 அறிஞர்நல் குரவெனு மங்கி தணியப்  
 பொறிவனஞ் சொரியுநற் புயல்கர முடையான்  
 சித்திது சடமீ தென்றவை தேர்ந்து  
 முத்தியைப் பெறமுயன் மூதறி வுடையோன்  
 இல்லற மதனி லிருந்துமெய்த் துறவே  
 நல்லற மெனவே காந்தத்தை நண்ணி  
 சாதுசங் கத்தொடு சாத்திரார்த் தங்களை  
 மூதுணர் வுறநித மோதிநன் மோன  
 நிலையினின் றைம்புல நெறிச்செலு மனதை  
 அலைவுறா தடங்கு மடக்கியப் பறீஞன்  
 ஈன்றிடுங் கறுத்தா னெனுமால் கேட்பச்  
 சான்றோ ரனுபவச் சாம்பிரதா யந்தழீஇத்  
 தகைபெறும் பன்னூற் கருத்தையுந் தனது  
 சகசா நந்தமுந் தழுவியவ் வனலால்  
 உருக்குமவ் வுரையிற் குயர்பரா நந்த

கிருத மெனப்பயிர் கண்டு கிளத்தினன்  
 விண்ணவர் முதலோர் வீடுறு மெய்த்தவம்  
 நண்ணுற வந்துறுங் காவிரி நாட்டிடைத்  
 திருத்தருத் தியினோர் தேசிக வரசாய்  
 அருமறை முடிவா மாதனத் திருந்து  
 சித்தியாங் குறுநில மன்னரைச் செயித்து  
 முத்திமா வுலகாண் டிடமுடி சூடும்  
 இந்திர பீடத் தெழிற்கர பாத்திர  
 சுந்தர னடிமுடி சூடிய தெத்தாத்  
 திரய னடிபெருஞ் செங்கம லன்றூள்  
 மருவுறு நாகையின் மன்னுபே ரறிஞன்  
 அகோசர சயம்பு வாகிய வோர்முதல்  
 சுகோத்தி யுருவாய்த் தோன்றரு ணசலக்  
 குரவ னடிமுடி கொண்டடி யவர்க்குப்  
 பரவுணர் வாம்பொருள் காட்டுமெய்ப் பானு  
 ஒதரு முவகை விளைக்கு முவாமதி  
 சாதன மொன்றுமி லாத்தமி யேனையும்  
 ஒர்பொரு ளாக வுவகையிற் கூவிச்  
 சீர்பதந் தலைமேற் றிகழ்வுறச் சூட்டி  
 ஒருமொழி யமுதை யுள்ளுற ஆட்டி  
 நிருவிகற் பாங்க றிட்டையி னிநீஇ  
 மிகுசொரு பானு பூதியை விளக்கிச்  
 சகசா நந்தந் தலைமீக் கொண்டு  
 சும்மா விருக்கச் சுகமென வருளிய  
 எம்மா னெழிலுற் றிலங்கும் பிறைசை  
 அருணா சலச வாமிக ளென்னத்  
 திருநா மம்பெறுந் தேசிகோத் தமனே.  
 முற்றிற்று.

## கைவல்லிய நவந்தம்.



பாயிரம்.

[அவதாரிகை.]—வடநூலாராய்ச்சியில் வல்லமையுள்ள இந்நூலாசிரியர் தாமடைந்த சுவானுபூதிப் பிரத்தியக்ஷத்தை உலகம் எளிதிலடைந்து ஆனந்தாதீத மாகும்பொருட்டு அருளிநூற் சொல்லப்புகுந்த இந்நூல் இனிது முடியுமாறு, அதன் அந்தரங்கமான பிரஞ்ஞானம் பிரமம் என்னும் இருக்குவேத மகாவாக்கியார்த்தமாக விளங்கும் அத்துவித ஸ்வரூபத்தை விலட்சணமாகவுஞ் சலட்சணமாகவுந் துதிப்பான் ரொடங்கி, இச்செய்யுளில் சமாதியின்கண் உதயமானவிலட்சணமாகிய கூடஸ்த பிரமத்தைத் துதிக்கின்றார்.

பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளம் தன்னிலந் தரத்திற் சீவ சாக்ஷிமாத் திரமாய் நிற்கும் எந்நிலங் களினு மிக்க வெழுநல மவற்றின் மேலாம் நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.

(இதன்பொருள்.) பொன்னினிடத்தும் மண்ணினிடத்தும் மடவாரிடத்தும் ஆசையுள்ள அஞ்ஞானிகளும் நிராசையுள்ள மெய்ஞ்ஞானிகளுமாகிய இவர்களது இதயம்பரத்தில் நான்கு பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஆகாயத்தைப்போலக் கூடஸ்த சைதன்னியமாத் திரமாக நிறைந்திருக்கின்ற எவ்விதமான நிலங்களிலும் மேலாய ஞானபூமிக ளேழனுள் முடிவாகிய துரியபூமியிற் பொருந்

திய ஒன்றாகிய பிரம சைதன்னியத்தின் திருவடிகளை வணங்குவாம். எ-று.

பதசாரம். சகல சமயங்களுக்கு மேலானது ஞானபூமி என்பார் 'எந்நிலங்களினுமிக்க வெழுநிலம்' எனவும், அவைகளின் முடிவானது தூரியபூமி என்பார் 'நன்னிலம்' எனவும், அதனிடமாக விளங்குகின்றது தூரியாதீதம் என்பார் 'ஏகநாயகன்' எனவும், அஃதே தூரிய ஸ்வரூபமாய்ச் சொரூபமுதல், ஸ்தம்ப பரியந்தஞ்சர்வ வியாபகமாய் வியாபித்து விளங்குவது என்பார் 'பொன்னிலமாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந், தன்னிலந் தரத்திற் சீவ சாட்சிமாத் திரமாய் நிற்கும்' எனவும், யாவர்க்குஞ் சைதன்னியத்தின் தற்பிரகாசமான கூடஸ்த பிரமமே இடம் என்பார் 'பதங்கள்' எனவும், அவைகளின் ஐக்கியமே அத்துவிதம் என்பார் 'போற்றி' எனவும், கூறினார். பொன்னிலமாதரென்பது இச்சையை விளைப்பதற்குக் காரணமான ஈடனாத்திரியமெனக்கொள்க. புத்திரேடணை என்பதை யவனுரிமையிற் பெறுவதாகிய அரகின்மேல் வைத்துக் கூறினார்.

இதன்தாற்பரியம். அகோசரமான நிரதிசயானந்த வஸ்து கோசரிக்குமிடத்துப் பூரணனந்தமாகப் பிரவேசித்து நித்தியானந்த சாஷாத்தகாரமாகத் தடித்து அதில் அதீதமாக விளங்குவதைப் பிரமமாகவும், அஃதே விடய சம்பந்தங்களிற் றுக்கற்றிருந்ததைப் பிரத்யேகாத்ம ஸ்வரூபமாகவுந் துதித்ததாம். (க)

அ-கை. இச்செய்யுளில் முற்கூறிய அத்துவித வஸ்துவைச் சகசரிட்டையிற் சலக்ஷணமாக விளங்கிய சுயஞ்சைதன்னியமாகத் துதிக்கின்றார்.

ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா. மயனாய் மாலாய் ஆன்றவீ சனுமாய்த் தானே யனந்தமூர்த் தியுமாய் நிற்கும்



பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்  
தோன்றிய விமலபோத சொரூபத்தைப் பணிகின் றேனே.

இ-ள். சிருஷ்டி ஸ்திதி சங்காரம் என்னும் இம்முத்தொழிற்  
கும் ஏதுவாகிய பிரமனாகியும், விஷ்ணுவாகியும், மாட்சிமையுள்ள  
உருத்திரனாகியும், இன்னும் அநேக வடிவங்களாகியும் இருக்கின்ற  
பூரணமான முக்தனாகியும், ஆனந்த சமுத்திரத்தி லுதிக்கு ஞான  
சூரியனாகியும், சதோதயமாகிய சுத்த சைதன்னியமான பிரமஸ்வ  
ரூபத்தை வணங்குகின்றேன். ஏ-று.

ப-ம். தனது ஸ்புரணமெல்லாச் தனது வடிவமாக விளங்கும்  
என்பார் 'அயனாய் மாலா யான்ற வீசனுமாய்த் தானே யனந்தமூர்த்  
தியுமாய் நிற்கும்' எனவும், பேரின்பவிளக்கமே சைதன்னியம் என்  
பார் 'இன்பப் புணரியாதவன்' எனவும், உற்பத்தி திதி லயங்க  
ளின்றி விளங்கின சுத்த சைதன்னியம் என்பார் 'நாளுந்தோன்றிய  
விமலபோத சொரூபம்' எனவும், கூறினார்.

இ-ம். சர்வம் பிரமமயம் என்னும் உபதேச வாக்கியப்படிக்கு  
ஸ்வரூப சாஷாத்தகாரமான சுத்த சைதன்னியத்தைத் துதிசெய்த  
தாம். (உ)

அ-கை. முற்கூறிய ஆத்மஸ்வரூபமே வடிவமான அருளிறையை  
அதீதமாகவுஞ் சாஷாத்தகாரமாகவுந் துதிக்கத் தொடங்கி இக்  
கவியி லதீதமாகத் துதிக்கின்றார்.

எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்  
கவருடைப் புவன மெல்லாங் கற்பித மென்ற நிந்து  
சுவரிடை வெளிபோல் யானே சொரூப சுபாவ மானேன்  
அவருடைப் பதும் பாத மனுதினம் பணிகின் றேனே.

இ-ள். யாவருடைய கிருபையினால் நானே எவ்விடத்திலும்  
நிறைந்திருக்கின்ற பிரமஸ்வரூபமும் என்னிடத்தில் தோற்றி விரித்

திருக்கின்ற உலக முழுவதும் பொய்யென்றறிந்து கவரிடத்திருக்குங் ககனம்போல் நானே பிரமசபாவமும் ஆயினேன், ஆதலால் அவரது கமலமலர்போன்ற திருவடிகளை எப்போதும் வணங்குகின்றேன். எ-று.

ப-ம். சர்வம் பிரமமென்பார் 'எங்குமாம் பிரமம், எனவும், சர்வமு மில்லையென்பார் 'கவருடைப் புவனமெல்லாங் கற்பிதம்' எனவும், யாவுந் தன்மயமாக விளங்குவன வென்பார் 'சொரூப சபாவமானேன்' எனவும், கூறினார்.

இ-ம். சர்வமாய்ச் சர்வமில்லாத யிருக்கின்ற தன்னைத் தன்னிடத்துத் தானாயிருந்து விளக்கிய குருதுரியத்தை வணங்கின்தாம். அ-கை. இச்செய்யுளிற் சற்குரு சொரூபத்தைச் சாஷாத்தகாரமாகத் துதிக்கின்றார்.

என்னுடை மனது புத்தி யிந்திய சரீர மெல்லாம்  
என்னுடை யறிவி னாலே யிரவிமுன் னிமமே யாக்கி  
என்னுடை நீயு நானு மேகமென் றைக்கியஞ் செய்ய  
என்னுடைக் குருவாய்த்தோன்று மீசனை யிறைஞ்சினேனே.

இ-ள். என்னுடைய மனம் புத்திகளாகிய அந்தக்கரணமும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் தூலதேகமுமாகிய இவைகளனைத்தும் எனது ஆத்ம ஞானத்தினால் சூரியனைக்கண்ட பனியைப்போலச்செய்து, எனது சொரூபமாகிய நீ என்பதும் உனது சொரூபமாகிய நானென்பதும் ஒன்றேயென அத்துவிதமாக்க, எனது ஆசாரியராக உதயமான அருளிறையை வணங்கினேன். எ-று.

ப-ம். தனது பிரியத்தடிப்பே குரு ஸ்வரூபமென்பார் 'என்னுடைக் குரு' எனவும், தன்னை யிரகூழிக்கு நிமித்தம் உதயமானது அருளிறை யென்பார் 'ஈசன்' எனவும் கூறினார்.



இ-ம். மனமுதலிய தத்துவங்க ளனைத்தையுஞ் சமாதிரானத் தினாற்கரைத்து அதனிலுதயமாகும் ஆனந்தமாகிய அஃதே இஃது, இஃதே அஃது என்னும் அத்துவ ஸ்வரூபத்தைத் தரிசிப்பிக்கும் பொருட்டுப் பூரணமே ஒருருவாக எழுந்தருளிய வாசாரியரை வணங்கினதாம். (ச)

அ-கை. தனது ஆசிரியரைவணங்கி அவரருளிநாற் கூறப்புகுந்த இந் நூன்முகத்திற் கூறப்படும் விஷயமும், இதனாலுண்டாகும் பயனும், இந்நூற்கும் இதிற் கூறப்படுவதாகிய விஷயத்திற்குமுள்ள சம்பந்தமும், இது கேட்டற்குரிய அதிகாரியும் ஆகிய அனுபந்த சதுட்டயம் இந்நூல் கற்கு மாணாக்கன் உணரும்பொருட்டு உரைக்கவேண்டுதலின் அவற்றுள் அதிகாரியும் விஷயமும் இச்செய்யுளிற் கூறுகின்றார்.

அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வான்போல் சந்தத மொளிநு ஞான சற்குரு பாதம் போற்றிப் பந்தமும் வீடுங் காட்டப் பரந்தநூல் பார்க்க மாட்டாமைந்தரு முணரு மாறு வஸ்துதத் துவஞ்சொல் வேணே.

இ-ள். ஆதிமத்தியாந்த ரகிதமாய் ஆகாயத்தைப் போலச் சதோதயமாய் விளங்குகின்ற ஞானசாரியரது பாதத்தை வணங்கிப் பெத்தமு முத்தியுமாகிய இவைகளின் ஸ்வரூபத்தைத் தெரிவிக்கும்பொருட்டு விரிந்திருக்கின்ற வேதாந்த சாத்திரங்களை ஆராய்ந்தறியச் சத்தியில்லாத சீஷரும் எளிதிலுணரும்படி பரவஸ்துவி னுண்மையைச் சொல்வேன். மைந்தரென்பது அதிகாரியெனவும், வஸ்து . தத்துவமென்பது விடயமெனவுங் கொள்க. 'பரந்தநூல் பார்க்கமாட்டாமைந்தரும்' என்னும் உம்மையாற்பார்ப்பவர்க ளென்பதுமாயிற்று.

ப-ம். கால முதலியவை நசிக்கினுந் தான் நசியாதிருத்தலின் 'அந்தமின்றி' எனவும், இடையின்றித் தான் பூரணநந்தமாக விளங்குதலின் 'நடுவின்றி' எனவும், எப்போதுந் தான் சுயமாய்ப் பிரகாசித்தலின் 'ஆதியுமின்றி' எனவும், இங்ஙனஞ் சதோதயமாக விளங்கிய சச்சிதானந்தமான சுத்தசைதன்னியமே குரு சொரூபமாதலால் 'சந்ததமொளிருளுன சற்குரு' எனவும், தான் அதன்மயமாய் நின்றலின் 'பாதம்போற்றி' எனவும், கல்வி அல்லலெனக்கண்டு அஃதின் சாரமான தன்னை விரைவிற் றெரிந்துகொள்ள விருப்பமுற்றவர்கள் எளிதிலுணரும்படி யுணர்த்துதலின் 'பரந்த நூல் பார் க்கமாட்டா மைந்தருமுணருமாறு வஸ்து தத்துவஞ் சொல்வேன்' எனவும், கூறினார். (௫)

அ-கை. இச்செய்யுளில் சம்பந்தமும் பிரயோசனமுங் கூறுகின்றார்.

படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடன் மொண்டு முன்னூல், குடங்களி னிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக், கடைந்தெடுத் தளித்தே னிந்தக் கைவல்ய நவநீ தத்தை, அடைந்தவர் விடய மண்டின் றலைவரோ பசியி லாரே.

இ-ள். விரிந்திருக்கின்ற உபநிடதமென்னும் ஸ்ரீராமமுத்திரத்தில் முகந்து, முந்தூலாகிய கடங்களில் ஆசிரியர்கள் நிறைத்து வைத்தார்கள்; அவைகளனைத்தையுங் காய்ச்சிக் கடைதல் செய்து இஞ்ஞானசாத்திரமாகிய கைவல்ய நவநீதத்தை எடுத்துக் கொடுத்தேன்; இதைப் புசித்தவர்கள் நித்திய திருத்தி யடைந்தவர்களாதலால் விடயவானந்த மென்னு மண்ணைப் புசித்துப் பவத்திற் சுழல்வார்களோ சுழலார். எ-று.

கைவல்லிய நவநீதமென்பது சம்பந்தமும் அடைந்தவர் பசியிலாரென்பது பிரயோசனமுமா மெனக்கொள்க.

ப-ம். வேதமுடிவான மகாவாக்கியம் ஓர் மொழியாயினும் அஃது சீடனுக்கும் போதமாகும்பொருட்டு உண்டான சுத்தவேதாந்த சாத்திரங்களுக்கு அளவின்மையால் 'படர்ந்த வேதாந்த மென்னும் பாற்கடல்' எனவும், அவைகளில் தங்களுக்கு அனுபவமாகும் பொருட்டு ஆசிரியரெடுத்தறிவித்த வாக்கியங்களை யெடுத்துக் கோடலை, 'மொண்டு' எனவும், தாம் பெற்ற பேறு உலகம் பெறும்படி பாவினமாகிய நூல்களில் அவ்வாக்கியங்களை அமைத்தலை, 'முன்னூற்குடங்களி னிறைத்துவைத்தார் குரவர்கள்' எனவும், அப் பல சாத்திரங்களிலுள்ள வாக்கியங்களைச் சேகரித்தலை 'எல்லாம்' எனவும், அவ்வாக்கியங்களின் பூருவபக்ஷத்தை நீக்கி விசாரத்தாற் சித்தாந்தப்படுத்துதலைக் 'காய்ச்சி' எனவும், அச்சித்தாந்தத்தைக் குருவுபதேசத்தாற் சமாதியில் அனுபவமாக ஆராய்தலைக் 'கடைந்து' எனவும், அதிலுதயமான நிருவாண சுகத்தை யெடுத்து ஓர் நூலாகத் தந்ததை 'எடுத்தளித்தேனிந்தக் கைவல்ய நவநீதத்தை' எனவும், இஃதைப்பெற்ற றனுபவித்துத் திருத்தியடைதலை 'அடைந்தவர் பசியிலார்' எனவும், இவ்வாருடர் விடய விச்சையினூற் சனனமரணத்திற் சுழலாரென்பதை 'விடய மண்டின் றலைவரோ' எனவும், கூறினார்.

இ-ம். பிரம மென்னுங் காமதேனுவிற் சுரந்த சுருதிகளென்னும் பாலை, விசாரமென்னும் அக்கினியாற் பூருவபக்ஷமென்னு நீர் சுண்ட, சித்தாந்தமென்னு மதூரமிகக்காய்ச்சி, விருத்தினூனமென்னும் பிரைகுத்தி, உபதேசமென்னு மத்திட்டு, அனுபவ ஆராய்ச்சியென்னுங் கடைதலைச்செய்து, அதிலெழாநின்ற கைவல்லியமென்னும் நவநீதத்தை அனுபவித்தலை யடைந்து, நித்திய திருத்தியான

பசியிலார் விடயானந்தமான மண்ணைப் புசியார்கள் எனக் கூறின  
தாம். (கூ)

அ-கை. உபாசனாமூர்த்தியை வணங்கி இந்நூலின் படலவகை  
கூறுகின்றார்.

முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட  
கத்தனை வணங்கிச் சொல்லுங் கைவல்ய நவநீ தத்தைத்  
தத்துவ விளக்க மென்றுஞ் சந்தேகந் தெளித லென்றும்  
வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.

இ-ள். பாசங்களை நீக்கி நிற்பவனை, வேங்கடாசலபதியாகிய  
திருமலை, என்னை அடிமைகொண்ட இறைவனைப்பணிந்து உரைக்  
குங் கைவல்லிய நவநீதமென்னு ஞானசாத்திரத்தைத் தத்துவவிளக்  
கம் எனவும் சந்தேகந் தெளிதல் எனவும் நாமந்தரித்து இரண்டு  
படலமாகப் பிரித்துச் சொல்லுகின்றேன். எ-று.

இ-ம். வெளிப்படை.

(எ)

பாயிர முற்றிற்று.



முதலாவது

## தத்துவவிளக்கப்படலம்.



அ-கை. முற்கூறிய படலங்களுள் தத்துவ விளக்கம் என்னும் படலத்தில் தத்துவத்தை விளக்கும் பொருட்டு முதற்கண் அதுகேட்கும் அதிகாரிக்குரிய சாதன சதுட்டய இலக்கணங் கூறுகின்றார்.

நித்திய வநித்தி யங்க ணிண்ணயந் தெரிவி வேகம்  
மத்திய விசுப் ரங்கள் வருபோகங் கரினி ராசை  
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றுறு கூட்டம்  
முத்தியை விரும்பு மிச்சை மொழிவர்சா தனமிந் நான்கே.

இ-ள். நித்தியா நித்திய வஸ்துக்களின் நிச்சயந் தெரிகின்ற விவேகமும், இடையிலுள்ள இகலோக பரலோகங்களில் உண்டாகின்ற செல்வங்களில் விராகமும், உண்மையாகச் சொல்லத்தகுந்த சமாதி சட்க சம்பத்தியும் முழுட்சுத்துவமும் ஆகிய இந்நான்கையும் சாதன சதுட்டயம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள். எ-று. (ச)

சமந்தமம் விடல்ச கித்தல் சமாதானஞ் சிரத்தை யாரும்  
சமமகக் கரண தண்டந் தமம்புரக் கரண தண்டம்  
அமர்மனை விவகா ரங்க ளருகலே விடலென் றாகும்  
அமர்செயுஞ் சுகதுக் காதி யனுபவிப் பதுச கித்தல்.

இ-ள். சமமெனவும் தமமெனவும் உபரதியெனவும் திதீகைஷ யெனவும் சமாதானமெனவும் சிரத்தையெனவும் ஆறாகும்; சமமாவது அந்தக்கரணத்தைத் தண்டித்தலாம்; தமமாவது புறத்தின்கண்

ணுள்ள தசேந்திரியங்களைத் தண்டித்தலாம்; விடலென்பது விரும்பப்பட்ட குடும்பவிவகாரங்களைச் சுருங்கச்செய்தலாம்; சகித்தலாவது கலகஞ்செய்கின்ற இன்பதுன்ப முதலியவைகளைப் பிராரத்தமென்று சமசித்தமாய் அனுபவிப்பதாம். எ-று. (உ)

சிரவணப் பொருளைத் தானே சித்தஞ்சிந் திக்கு மாறு சரசமாய் வைக்கு மித்தைச் சமாதான மென்பர் மேலோர் பரமசந் குருநூ லன்பு பற்றலே சிரத்தை யாகும் வரமிகு சமாதி யாறு வகையாஞ்சொற் பொருளீ தாமே.

இ-ள். வேதாந்த சிரவணர்த்தங்களை உள்ளமானது பிரியமாய்ச் சிந்திக்கும்படி இனிய தன்மையாகச் செய்யும் இதை மகான்கள் சமாதானமென்று சொல்லுவார்கள்; மேலான ஆசிரியரிடத்தும் வேதாந்த சாத்திரங்களிடத்தும் அன்புவைத்தல் சிரத்தையாம்; மேன்மை மிகுந்த சமாதியென்னும் ஆறுபிரிவான பதத்துக்கு அருத்தம் இதுவாம். எ-று.

இ-ம். அநித்திய வஸ்துக்க ளிவையெனக் கண்டு நித்தியவஸ்துவை யடைதற்கே துவான குணங்களையே சாதனசதுட்டயமாகக் கூறினதாம். (ங)

அ-கை. அச்சாதனங்கள் இன்றியமையாச் சிறப்பினவெனவும் அதனாலுண்டாகும் பயன் இஃதெனவுங் கூறுகின்றார்.

சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா றுலகி லில்லை ஆதலா லிந்த நான்கு மறிந்தவர்க் கறிவுண் டாகும் நூதன விவேகி யுள்ள நுழையாது நுழையு மாகில் பூதசென் மங்கள் கோடி புனிதனும் புருட னாமே.



இ-ள். சாதனமில்லாமல் ஒரு காரியத்தைச் சாதிப்பவர்கள் பூமியின்கணில்லை; ஆகையால் இச்சாதன சதுட்டயங்களைப்பெற்றவர்களுக்கு ஞானோதயமாம்; புதிய விவேகியின் மனதில் புகாது; புகுமானால் இறந்தகாலத்துள்ள அனந்தசனனங்களில் சித்தசுத்தியுள்ளவனாகிய புமானும். எ-று.

இ-ம். மெய்யுணர்வை உணர்தற்கு இச்சாதனங்கள் அவசியம் வேண்டுமென்பதாம். (ச)

அ-கை. அச்சாதனமுள்ள சீடனது தீவிரதர பக்குவத்தை அறிவித்தல்.

இவனதி காரி யானோ னின்திரி யங்க ளாலும், புவன தெய்வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும், தவனமுன்றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப், பவமறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே.

இ-ள். இச்சாதன சதுட்டய முள்ளவனே இந்நூலுக் கதிகாரியானவன்; ஆதியாத்மிகத்தினாலும் ஆதிதெய்விகத்தினாலும் ஆதிபௌதிகங்களானும் தாபந்திர யாக்கினியை அடைந்து, சூரியனது உஷ்ண கிரீணத்தைச் சகிக்கமாட்டாத கிருமியைப்போல வெப்பமுற்று, பிறவியை யொழிக்கின்ற ஞானசாகரத்தின் மூழ்கத் தீவிரமுற்றான். எ-று.

இ-ம். தாபத்திரயாக்கினியாகிய சம்சார துன்பங்களுக்கு ஆற்றாதவனே அவை நீங்கிப் பிரமானந்தமடைய விரைவன் என்பதாம்.

அ-கை. அத்தீவிரதர பக்குவனுக்கு ஆசிரியர் தரிசனமாதல்.

ஆனவிம் மனைவி மக்க ளார்த்தவீ டணைகண்மூன்றில் கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடு மான்போல்

போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணஞ் சென் ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே. [று

இ-ள். தனக்கான இவ்வில்லாளும் புத்திரரும் தனமும் ஆகிய ஈடனாத்திரயங்களினின்றும் வேடர்கள் வீசும் வலைக்குள் அகப்பட் டித் தவறிச்செல்லும் மாணப்போல ஓடினவன், சும்மா செல்லாத படி உளத்தில் அன்பும் புறத்தில் ஆராதனைக்குரிய வஸ்துக்களுங் கொண்டுபோய் ஞானசாரியரைத் தரிசனஞ்செய்து, திரிகரண சுத்தியாகப் பூசித்துப் பணிந்தான். ஏ-று.

இ-ம். ஈடனாத்திரயமான துன்பங்களினின்றும் நீங்கிய இவ னுக்கு இன்பவடிவமான சற்குரு தரிசனமாயிற்று என்பதாம். (ஈ)

அ-கை. தரிசனஞ்செய்த அவ்வாசிரியரிடத்திற் செய்யும் விண் ணப்பம்.

வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெணுஞ் சோகத்தால், உணங்கினே னைய னேயென் னுள்ளமே குளி ரும் வண்ணம், பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்ன மாக்கி, இணங்கிய குருவே யென்னை யிரக்கூக்க வேண்டு மென்றான்.

இ-ள். பணிந்தெழுந்து நின்று கண்ணீர் சொரிய அழுதுரைப் பான்: பொய்யான குடும்ப வாழ்க்கையென்னும் துன்பத்தினால் வாடினேன். எனதாசிரியரே! உன் உள்ளங்குளிரும் வண்ணம் செறி வ்த பஞ்சகோசமாகிய மின்னலைத் தூளாக்கி முத்தியை அடைவிப் பதற்கு உடன்பட்டிருக்கும் ஆசிரியரே! அடியேனை முத்தியிற் சேர் க்கவேண்டும் என்று சொன்னான். ஏ-று.

இ-ம். அறிவின்மையால் வரும் பவத்துன்பத்தை நீக்கி அறிவி னால் வரும் இன்பத்தில் மூழ்கும்படி செய்விக்க, ஆசிரியரை வேண்டி க்கோடலாம். (எ)

அ-கை. அங்ஙனம் விரும்பிய சீடனைப் பரிசோதித்தல்.

அன்னதன் \* சிசுவை யைய னுமைமீன் பறவை போலத் தன்னகங் கருதி நோக்கித் தடவிச்சந் நிதியி ருத்தி உன்னது பிறவி மாற்று முபாயமொன் றுண்டு சொல்வேன் சொன்னது கேட்பா யாகிற் றொடர்பவந் தொலையுமென்றான்.

இ-ள். அப்படிக் குறைகூறி யிரந்த தம்முடைய சீடனைக் குரு வானவர் கூர்மத்தைப்போலத் தமதுளத்தில நினைத்து, மச்சத்தைப் போலப் பூரண திருஷ்டிவைத்து, பகூழியைப்போல அஸ்தமஸ்தக சையோகஞ்செய்து எதிரிலிருக்கவைத்து, உனது பவத்துன்பத்தை நீக்குந் தந்திரமொன்றிருக்கின்றது உபதேசிப்பேன்; போதித்த வண்ணங் கேட்டு நடப்பாயாகில் சிருட்டிமுதல் தொடருஞ் சன்னமானது நீங்கும் என்றருளிச் செய்தார். எ-று.

ப-ம். விஷயத்தை நினைக்கும் ஆகாமியத்தைக் கெடுத்து அறிவையுணரும்படி சிந்தித்தாரென்பார் 'ஆமைபோற்கருதி' எனவும், முன் பந்தப்பட்டிருக்கின்ற சஞ்சிதமொழிந்து தனது சத்தாமாத் திரமான திருஷ்டி வரும்படி பார்த்தாரென்பார் 'மீன்போனோக்கி' எனவும், பிராரத்தமாக வந்த பௌதிகவடிவம் நித்தியானந்தமாக விளங்கத் தனது பூரணானந்தமாக வியாபித்தாரென்பார் 'பறவை போற்றடவி' எனவுங் கூறினார்.

இ-ம். சமஸ்காரஞ்செய்த ஆசிரியர் உபதேசிப்பதற்காக அகமமதைகள் உளவோ இலவோ என ஆராய்ந்ததாம். (அ)

அ-கை. ஆசிரியர் வசனத்தில் அகமகிழ்ந்து அன்புகூர்தல்.

தொடர்பவந் தொலையு மென்று சொன்னதைக் கேட்ட போதே, தடமடு மூழ்கி னுன்போற் சரீரமுங் குளிர்ந்துள்

\* "அன்னை தன்சிசுவை" எனவும் பாடம்.

ளாறி, அடருமன் பொழுது மாபோ லானந்த பாஷ்பங் கா  
ட்டி, மடன்மலர்ப் பாத மீண்டும் வணங்கிநின் றீதுசொல்  
வான்.

இ-ள். தொன்றுதொட்டுத் தொடராநின்ற சன்னமானது நீங்  
குமென்று அருளியதைக் கேட்டபோதே விசாலமான தடாகத்தில்  
முழுகினவனைப்போலத் தேகமுங்குளிர்ச்சியாய் மனமுங்குளிர்ந்து,  
நிறைந்த அன்பானது கரையழித்துச் செல்லுவதுபோல இரண்டு  
கண்களிலும் ஆந்தபாஷ்பம் பெருக, இதழ்விரிந்த கமல மலர்  
போன்ற பாதங்களை மீண்டும் பணிந்து எழுந்து நின்று, இதனைச்  
சொல்லத் தொடங்குவான். எ-று. (க)

அ-கை. சீடன் விண்ணப்பத்தினால் அகம் இன்றென்பதைக்  
குறிப்பினால் அறிதல்.

சொன்னது கேட்க மாட்டாத் தொண்டனானாலுஞ் சுவாமி  
நின்னது கருணையாலே நீரென்னை யாள லாமே  
உன்னது பிறவி மாற்று முபாயமொன் றுண்டென் றீரே  
இன்னதென் றதைநீர் காட்டி யீடேற்றல் வேண்டி மென்றான்.

இ-ள். போதித்ததைக் கேட்டு நடக்கமாட்டாத அடிமையான  
லும், என் தெய்வமே! தேவரீரது கிருபையினால் தேவரீர் அடி  
யேனைத் தடுத்தாளலாமே? உனது பவத்தைக் கெடுக்கும் தந்திர  
மொன்று இருக்கின்றதென்று அருள் செய்தீரே, அவ்வுபாயம் இத்  
தன்மையதென்று தேவரீர் காண்பித்து இரகசிக்க வேண்டுமென்  
றான். எ-று.

இ-ம். சீடனறிவு எவ்வளவு துல்லியமானாலும் அதன் கண்ணு  
தயமான ஆனந்தத்திற்கு விளக்கமாக அதை விளக்குதல் குரு துரிய  
மாதலால் குருவருளே விளக்கவேண்டு மென்பதாம். (க0)



அ-கை. அகம்பாவம் இன்றென்பதை அறிந்து ஆத்மஸ்வரூபத்தை உபதேசிக்கத் தொடங்கல்.

அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்தமண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதுங் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவுமான்ம சொரூபமே மருவவேண்டி, உடம்பினுட் சீவனைப்பார்த்து துபதேச மோதுவாரே.

இ-ள். விருத்தியடங்கினவனென்று தெரிந்தபின்பு நெருங்கிய மட்கூட்டினுள் இருக்கின்ற கிருமியின் முன்னே சத்திக்குங் குளவியினது தன்மையைப்போல உபதேசிக்கத் தொடங்கிய ஆசாரியரும் ஆத்மஸ்வரூபத்தைச் சீடனடையும் பொருட்டுத் தேகத்துள் இருக்கும் சீவனைநோக்கி உபதேசஞ் செய்வார். எ-று.

இ-ம். சீடனது யதார்த்த ஸ்வரூபத்தைப்பார்த்து அவன் அஃதாக விளங்கும் பொருட்டு அனுக்கிரகிக்கத் தொடங்கினதாம். (கக)

அ-கை. பவத்தை நீக்கும்பொருட்டு அஃதுண்டான காரணமும் அஃது நிற்குங்கால அளவையுங் கூறல்.

வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து தீராத சுழல்காற் றுற்ற செத்தைபோற் சுற்றிச் சுற்றிப் போராத கால நேமிப் பிரமையிற் றிரிவன் போதம் ஆராயுந் தன்னைத் தானென் றறியுமவ் வளவுந் தானே.

இ-ள். எனது புத்திரனே! கேளாய், தனது ஆத்மசொரூபத்தை விசாரித்தறியாதவன், அறிவினால் ஆராய்ந்தறியும் ஆத்மாவைப் பிரமமென்று தெரியுமட்டும் சரித்து மரித்து, ஓயாத சுழல்காற்றிலகப்பட்ட சருகைப்போல அச்சனன மசணத்திற் சுழன்று சுழ

ன்று, நீங்காத கால சக்கரத்தினது சுழற்சியிற் சஞ்சரிப்பான்.  
எ-று.

இ-ம். அறிவின்மையால் உண்டான பவம் அறிவு உதயமாய்த்  
தன்னைத்தானென உணருமட்டும் இருக்கும் என்பதாம். (கஉ)

அ-கை. மகாவாக்கிய உபதேசப் பிரகாரம் அறியவேண்டிய  
பொருள் இதுவென அறைதல்.

தன்னையுந் தனக்கா தாரத் தலைவனையுங் கண்டானேல்  
பின்னையத் தலைவன் றானைப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்  
உன்னைநீ யறிவா யாகி லுனக்கொரு கேடு மில்லை  
என்னைநீ கேட்கை யாலே யீதுப தேசித் தேனே.

இ-ள். கூடஸ்தனையும் தனக்கிடமான பிரமத்தையும் தரிசிப்பா  
னாயின், பின்பு அப்பிரமமே கூடஸ்தனாய் அக் கூடஸ்தனே பிரம  
மாய்ச் சநந நீங்குவான்; உனது அத்துவிதஸ்வரூபத்தை நீ தெரி  
ந்து கொள்ளுவாயானால் உனக்கொரு கெடுதியுமில்லை; என்னை நீ  
கேட்கின்றபடியால் எனது அனுபவமான இதைச் சொன்னேன்.  
எ-று.

ப-ம். நசிப்பான தேகமுதல் பிரகிருதி பரியந்தம் ஒவ்வொன்  
றினும் நசியாமல் தானாய்ச் சேடித்திருக்கிற பிரத்தியேகாத்ம  
சைதன்னியத்தைத் 'தன்னை' எனவும், அங்ஙனஞ் சேடித்தானே  
அவைக ளனைத்தினும் பூரணமான பிரம சைதன்னியாய் விளங்கு  
வதைத் 'தலைவன்' எனவும், அஃதே இஃது இஃதே அஃதாய்  
விளங்குஞ் சுத்த சைதன்னியந் தானாகுவதைப் 'பின்னையத்தலை  
வன் றானைப் பிரமமாய்' எனவும், அங்ஙனம் விளங்கிய அனுபவத்  
திற்கும் உதயாஸ்த மனம் இன்மையால் சநநமரண மின்றென்ப  
தைப் 'பிறப்புத்தீர்வன்' எனவுங் கூறினார். (கங)



அ-கை. தன்னை யறியவேண்டும் என்பதைச் சர்வத்திர சாதாரணமாகக்கொள்ளுந் தேகமெனக்கருதி, அதை அறிந்தவர்கள் சநந மரணம் நீங்காமையான் அஃதின் உண்மையை யுணரவினாதல்.

என்னைத்தா னசடனாக வெண்ணியோ சொன்னீ ரையா . தன்னைத்தா னறியா மாந்தர் தரணியி லொருவ ருண்டோ பின்னைத்தா னவர்க ளெல்லாம் பிறந்திறந் துழலுவானேன் நின்னைத்தா னம்பி னேற்கு நிண்ணய மருளுவீரே.

இ-ள். எனதாசிரியரே; என்னை யான் அறியாதவனாகக் கருதியோ சொன்னீர்? தன்னைத் தெரியாத மனிதர் பூமியின்கணெருவருளரோ? பின்பு அவர்கள் அனைவரும் சநந மரணத்திற் சுழலுவானேன்? தேவரீரை நம்பின அடியேனுக்கு நிச்சயத்தைச் சொல்வீர். எ-று.

ப-ம். ஆசிரியர் தமதனுபவப்படி தேகத்தில் தானாயிருந்த தன்னை அறியவேண்டும் என்ன, அஃதனுபவமாகாதசீடன்தேகமே தான் எனக்கருதி; என்னை யான் அறியவில்லையா என்றனென்பார் 'என்னைத்தா னசடனாக வெண்ணியோ சொன்னீர்' எனவும், இங்ஙனம் அறிந்த யாவர்க்குஞ் சநந மரணம் ஏன் நீங்கவில்லை யென்பா னென்பார் 'பின்னைத்தா னவர்களுெல்லாம் பிறந்திறந் துழலுவானேன்' எனவும், தான் என்பது இஃதென உண்மையாகத் தெரிவிக்க வேண்டுமென்பா னென்பார் 'நிண்ணய மருளுவீர்' எனவும் கூறினார்.

இ-ம். தான் என்பது அனுபவமாகும்பொருட்டு அதனியல்பை விசாரித்தாம். (கச)

அ-கை. தான் என்பது இஃதெனக் கூறியுந் தோன்றாததற்காக ஆசிரியர் வருத்தமுற்று இரங்குதல்.

இன்னது தேகந் தேகி யிவனென வுணர்வன் யாவன்  
அன்னவன் றன்னைத் தானென் றறிந்தவ னாகு மென்றார்  
சொன்னபின் றேகி யாரித் தூலமல் லாம லென்றான்  
பின்னது கேட்ட வையர் பீழையு நகையுங் கொண்டார்.

• இ-ள். சரீரமானது இத்தன்மையுள்ளது. சரீரி இத்தன்மை  
யுள்வவன் என்று அறிகின்றவன் எவனோ அவன் கூடஸ்தனைப்  
பிரமமென்று தெரிந்தவனாவன் என்றார்; அங்ஙனம் போதித்தபின்பு  
இச்சரீரம் அன்றி சரீரி யார் என்று கேட்டான்; பின்பு அவன் அனு  
பவத்தைக் கேட்ட ஆசிரியர் துன்பமும் புன்னகையுங் கொண்ட  
னர். எ-று.

ப-ம். இத்தேகந் தானாக எண்ணியிருப்பனை எங்ஙனம் உய்  
விக்கலாம் என ஆலோசிக்கும் மனவருத்தமும், தேகந் தான் என  
அறிந்தவன் தேகியையுந் தான் என்று அறிவனென்று மகிழ்ச்சியுங்  
கொண்டார் என்பார் 'பீழையு நகையுங் கொண்டார்' எனக் கூறி  
னார்.

இ-ம். ஆசிரியர் தமதனுபவமான சுத்த சைதன்னியத்தைத்  
தான் எனக் கூறச் சீடன் தனக்கனுபவமான தேகந்தான் அன்றித்  
தான் வேறுளனோ என வினாவினதாம். (கரு)

அ-கை. தேகந்தான் அன்று, அதன் கண் உள்ள தேகியே தான்  
என்பது தனக்குத் தானே தோன்ற, அவத்தாத்திரயங்களை  
அறிகின்றவன் யார் என ஆசிரியர் வினாதல்.

தேகம தல்லால் வேறே தேகியார் காணே னென்றாய்  
மோகமாங் கனவில் வந்து \* முளைத்திடு மவனார் சொல்லாய்  
சோகமாங் கனவு தோன்றாச் சமுத்திகண் டவனார் சொல்லா  
ஆகநீ நனவி லெண்ணு மறிவுதா னேது சொல்லாய். [ய்

\* "முளைத்தவனெவனீ" எனவும் பாடம்.

இ-ள். சரீரத்தையன்றி வேறாயுள்ள சரீரி யார்? யான் கண்டிலேன் என்றாய்; மோகமாகிய சொப்பனத்தி லுதித்தவன் யாவன்? இதனை நீசொல்; மயக்கமாகிய சொப்பனந் தோன்றாத சுழுத்தியில் சூனியமாகத் தரிசித்தவன்யார்? சொல்வாய்; ஆகிய இவ்விரண்டையும் நீ சாக்கிரத்தில் நினைக்கும் அறிவு யாது? சொல். எ-று.

இ-ம். தேகத்தைத் தவிரத் தேகி ஒருவன் உளன் என்பது தோன்ற வினாவினதாம். (கசு)

அ-கை. தேகத்தின்கண் அவத்தைகளை அறிகின்ற தேகி ஒருவன் உளனெனத் தோன்றுகிறது. அதனை விளக்கவேண்டும் எனல்.

நனவுகண் டதுநான் கண்ட நனவுள நினைவு நீங்கிக் கனவு கண்டதுமி ரண்டுங் காணாத சுழுத்தி கண்டும் தினமனு பவித்த லொக்குந் தெரியவு மில்லை சற்றே மனதினி லுதிக்கும் பின்னை மவைக்கும தருளு வீரே.

இ-ள். சாக்கிரா வத்தையில் பார்த்ததும், யான் பார்த்த சாக்கிரத்திலுள்ள நினைப்பு நீங்கிச் சொப்பனத்தில் பார்த்ததும், இவ்விரண்டவத்தைகளின் தொழிலில்லாத சுழுத்தியில் சூனியத்தைப் பார்த்ததும், நாடோறு மனுபவிப்பதனால் தேவரீர் தேகி ஒருவன் இருக்கின்றனென் றருளியது ஒக்கும்; அது பிரத்தியக்ஷமாகவு மில்லை; சற்று மனதிற் றேன்றுகின்றது; பின்பு மறைகின்றது; அதின் ஸ்வரூபத்தைக் கிருபை செய்வீர். எ-று.

கண்டதென்பது கண்டு மெனவும் மறையு மென்பது மறைக்கு மெனவுந் திரிந்து நின்றன.

இ-ம். தான் என்பது தேகம் அன்று, தேகி என அவத்தைகளை முன்னிட்டறிவிக்க, ஒருவாற்றான் அறிந்த சீடன் அஃது மின்

மினிபோலத் தோன்றி மறைதலின், அதன் யதார்த்த ஸ்வரூபம் இஃதென விளங்க அனுக்கிரகிக்க வேண்டிக்கோடலாம். (க௭)

அ-கை. முன்தேகந் தானாயிருந்தவனைக் கிஞ்சித்து விலக்ஷணப் படுத்திப் பின் தடஸ்தவிலக்கணையான் முன்பு சடமான தேக விலக்கணங் கூறி, அதை நீங்கிப்பின் சித்தே தானான தேகி இலக்கணங் கூறத் தொடங்கல்.

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல் ஆலத்தி னுடுக்கள் காட்டி யருந்ததி காட்டு வார்போல் தூலத்தை முன்பு காட்டிச் சூங்கும சொரூப மான மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.

இ-ள். பூமியின்கணுள்ள தருக்களைக் காண்பித்துத் தனியான மூன்றாம் பிறையைத் தரிசிப்பவர் போலவும், ஆகாயத்தின்கணுள்ள நக்ஷத்திரங்களைக் காட்டி அருந்ததியைக் காண்பிப்பவர்போலவும், தூலமாயுள்ள தத்துவங்களை முன்னே தரிசிப்பித்து, அணுவுக்கணுவான காரணத்தைப் பின் தரிசிப்பிக்க ஆசிரியர் ஆரம்பித்தார் ஈ-று.

ஆலமென்பது ஆகுபெயர்.

இ-ம். போதமாகும்படி போதிக்குமரபு கூறினதாம். (க௮)

அ-கை. தானாகிய சித்தைத் தனியே தரிசிப்பிக்கும் நிமித்தம் தன்னைச் சகலீவ பரமாகத் தோற்றுவிக்கும் ஆரோப யுத்தியையும், அத்துவிதமான கூடஸ்த பிரமமாகத் தோற்றுவிக்கும் அபவாத யுத்தியையுங் கூறத்தொடங்கல்.

அத்தியா ரோப மென்று மபவாத மென்றுஞ் சொல்லும் உத்தியாற் பந்தம் வீடென் றுரைக்கும் வேதாந்த மெல்லாம் மித்தையா மாரோ பத்தாற் பந்தமா மபவா தத்தால் முத்தியா மிவ்வி ரண்டின் முந்தியா ரோபங் கேளாய்.



இ-ள். அத்தியாரோபம் என்று சொல்லுகின்ற உத்தியினால் பந்தமெனவும், அபவாதம் என்று சொல்லுகின்ற உத்தியினால் வீடெனவும், உபநிடதம் அனைத்தும் சொல்லும்; ஆதலால், இவ் லாத ஆரோபத்தால் பெத்தமாம்: அபவாதத்தினால் வீடாம்: இவ் வீருவகையில் முன்பு ஆரோபத்தைக் கேட்பாய். எ-று.

இ-ம். அத்தியாரோப அபவாத விலக்கணங் கூறினதாம். (கக)  
அ-கை. அத்தியாரோப இலக்கணத்தை திஷ்டாந்த ரூபமாகக் கூறுதல்.

ஆரோப் மத்தி யாசங் கற்பனை யாவ வெல்லாம்  
ஓரோர் வஸ்து வினைவேறே யோரோர் வஸ்து வெனவோர்தல்  
நாருடு பணியாத் தோன்ற னரனாத் தறியிற் றோன்றல்  
நீருடு கானற் றோன்ற னிரந்தரம் வெளியிற் றோன்றல்.

இ-ள். ஆரோபமென்றும் அத்தியாசமென்றும் கற்பனையென் றும் ஆவன அனைத்தும் ஒவ்வொரு பொருளை வேறான ஒவ்வொரு பொருளென அறிதலாம்; பழுதையினிடத்துச் சர்ப்பந் தோற்று தல், கட்டையினிடத்து மகனாகத் தோற்றுதல், கானலினிடத்துச் சலந்தோற்றுதல், ஆகாயத்தினிடத்தில் தரமின்மை தோற்றுதல். எ-று. (௨௦)

அ-கை. முற்கூறிய திஷ்டாந்தம்போலச் சுத்த சைதன்னியத் தில் சகசீவபரந் தோற்றுமெனல்.

இப்படிப் போல நாம ரூபங் க ளிரண்டு மின்றி [ம்  
ஒப்பமா யிரண்டற் றோன்ற யுணர்வொளி நிறைவாய் நிற்கு  
அப்பிர மத்திற் றோன்று மைம்பூத விகார மெல்லாம்  
செப்பிய கற்பிதத்தாற் செனித்தவென் றறிந்துகொள்ளே.

இ-ள். இவைபோல நாமரூபமான இரண்டு தன்மைகள் இன்றி ஒற்றுமையாயும், துவிதம் இன்றி ஏகமாயும், ஞானப்பிரகாச நிறை

வாயும் இருக்கின்ற அந்தப் பிரமத்தில் தோற்றுகின்ற பஞ்சபூதம் முதலிய வேறுபாடனைத்தும் சொல்லுகின்ற ஆரோபத்தால் உண்டானவைகளென்று தெரிவாய்.

இ-ம். உள்ளதான சகத்தில் இல்லாததான சகசீவ பரந் தோன்று முறைமை இங்ஙனமெனக் கூறினதாம். (உக)

அ-கை. பிரமத்தில் கற்பிதமாகச் சீவேஸ்வர சகத்து உண்டான முறையை இருவகையாகக் கூறத் தொடங்கி முன்னர் ஒரு வகையைக் கூறுகின்றார்.

அதுதானெப் படியென் றக்கா லநாதியாஞ் சீவ ரெல்லாம் பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும்வ் வியத்தந் தன் இதுகால தத்து வப்பே ரீசனுட் பார்வை யாலே [னில் முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்த மாமே.

இ-ள். அக்கற்பனா சிருஷ்டி எப்படி உண்டாயிற் றெனின், அநாதியாயுள்ள சித்துருபமான சீவகோடிகள் யாவும் சகலருக்கும் சாதாரண அநுபவமான சுழுத்தியைப்போல சூனியமாயிருக்கும் மூலப்பிரகிருதியாகிய மாயையின்கண்ணே அமையும்; இம்மாயை யானது காலதத்துவமென்னும் நாமமுடைய ஈசரனுடைய திருஷ்டியினாலே முன்னிருந்த காரணத்தன்மையை யொழித்து மூன்று குணங்களாக வெளிப்படும். (உஉ)

அ-கை. முக்குண இயல்பு கூறல்.

உத்தம வெருப்பு நீல முபயமாஞ் சிவப்பு மாகும் சுத்த சத்துவந் தமத்தோ டசுத்ததத் துவப்பேர் சொல்லும் சத்துவ மமுக்கி ருட்டாய்ச் சாற்றுமுக் குணமு மூன்றாய் ஒத்துள வெனினுந் தம்மு ளொருகுண மதிக மாமே.

இ-ள். முதலாவதான வெண்ணிறமும், இரண்டாவதான செம்மைநிறமும், மூன்றாவதான கருநிறமும் ஆகுகின்ற தூய்தான



சத்துவகுணமும் ரசோகுணமும் தமோகுணமும் என நாமங் கூறப் பெறும்; சத்துவமான சுத்தமும் அழுக்கும் இருட்டுமாகச்சொல்லப் பட்ட இம்மூன்று குணங்களும் மூன்றாகி ஒத்திருப்பவைகளாயினும் அவைகளுள் இரண்டடங்கி யொருகுணம் விசேடித்து நிற்கும். எ-று.

இ-ம். வித்தைவடிவமான சீவர்கள் பந்தப்பட்டிருக்குந்தங்கள் மறதியான அவ்வியத்தத்தில் காலதத்துவமு முக்குணங்களும் வியத்தமாயின வென்பதாம். (உங்).

அ-கை. மற்றொருவகைச் சிருட்டியின் மரபு கூறத் தொடங்கல்.

ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வார் மருபமவ் வியத்தந் தானே மகதத்வ மாகு மென்றும் அருண்மக தத்து வந்தா னகங்கார மாகுமென்றும் கருவகங் கார மூன்றாய்க் காட்டிய குணமா மென்றும்.

இ-ள். ஒருமார்க்கமிதுவாம்; இதையே மற்றொரு மார்க்கமாகச் சொல்லுவார்கள்; அஃது எங்ஙனமெனின், பொருந்திய அவ்வியத்தமே மகதத்துவமாம் எனவும், சொல்லிய மகதத்துவமே அகங்கார தத்துவமாம் எனவும், கருவாகிய அகங்காரமே மூன்றாத்தெரிவித்த குணங்களாம் எனவுஞ் சொல்லப்படும். எ-று.

இ-ம். சுத்த சைதன்னியமான தன்னை எதிரிட்டறிய உதயமான அறிவுக்கு முன்புண்டான மறதியே அவ்வியத்தமான பிரகிருதி எனவும், அவ்வறிவு பகிர்முக உண்முகமான இடமே மகதத்துவமெனவும்; அஃது தன்னிடத்துப் பிரதிபலனமான ஆரோபத்தை நான் என்பதே அகங்கார தத்துவம் எனவும், அதனிர்ச்சலமே சத்துவம் எனவும், அதன் சலனமே ரஜசு எனவும், அதன்

மக்கினமே தமம் எனவும் உண்டான உகபற் சிருட்டியைத் தன  
தனுபவத்திற்காண்க. (உச)

அ-கை. மேற்கூறிய குணங்களிற் சகசீவபர உற்பவத்தியைக்  
கூறுவான் தொடங்கி முன்னர்ப் பரன் உற்பத்தியைக் கூறு  
கின்றார்.

இக்குணங் களிலேவிண்போன் நிருக்குஞ்சிற் சாயைதோன்  
முக்குணங் களிணுந் தூய்தா முதற்குண மாயை யாகும்[றும்  
அக்குணம் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை  
எக்குணங் களும்பற் றுதோ னிமித்தகா ரணமா மீசன்.

இ-ள். இம்மூன்று குணங்களில் ஆகாயம்போல நிரவயமாயிரு  
க்கின்ற சிற்சாயை பிரதிபலிக்கும்; மூன்று குணங்களிலும் சுத்த  
மாகிய சத்துவகுணம் மாயையாம்; அந்தச் சத்துவத்திற் பிரதிபலி  
த்த பிரமப்பிரதி பலனமே அந்தரியாமியாம். மாயா சம்பந்தமான  
எந்தக் குணங்களும் பற்றாதவனே பஞ்சபூத பவுதிக முதலிய சிருட்  
டிக்கு நிமித்தகாரணமாகிய ஈசனும். ஏ-று. (உடு)

அ-கை. ஈசனது காரணசரீர உற்பத்தியையுஞ் சீவனது உற்பத்  
தியையுங் கூறல்.

ஈசனுக் கிது சுமுத்தி யிதுவே காரண சரீரம்  
கோசமா னந்த மாகுங் குணமிரா சதம வித்தைத்  
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவ கோடி  
நாசமா முயிர்க் கப்போது நாமமும் பிராஞ்ஞ னுமே.

இ-ள். இவ்வீஸ்வரனுக்கு இம்மாயையே சுமுத்தி யவத்தை  
யாம்; இஃதே காரண சரீரமாம்; இதுவே ஆனந்த மயகோசமாம்;  
ரசோகுணம் அவித்தையாம்; விளக்கமில்லாத அவித்தைகள்தோ  
றும் பிரதிபலித்த ஞானப்பிரதி பலனமே சீவராசிகளாம்; யாவை

யும் இறந்த சுழுத்தியை அபிமானிக்கும் சீவர்களுக்கு அவ்வவசரத்தில் பெயர் பிராஞ்ஞமம். எ-று. (உசு)

அ-கை. சீவனது காரண சரீர உற்பத்தியைக் கூறுகின்றார்.

அழுங்கொடு பற்றுஞ் சீவர்க் கதுவேயர் னந்த கோசம்  
சுழுத்தி காரண சரீரஞ் சொன்னவிம் மட்டு மோகம்  
முழுங்குணத் திரண்டால்வந்த மூலவா ரோபஞ்சொன்னோம்  
வழுத்துசூக் குமவா ரோப வழியுநீ மொழியக் கேளாய்.

இ-ள். அவித்தையைச் சேர்ந்திருக்கின்ற சீவர்களுக்கு அவ்வித்தையே ஆநந்தமயகோசமாம்; அஃதே சுழுத்தி அவத்தையாம்; அஃதே காரண சரீரமாம்; சொல்லிய இதுபரியந்தம் மயக்கமாகத் தோற்றிய பிரகிருதியின் முழுதுமான சத்துவ ரசோகுணத்திலுண்டான காரணசரீர அத்தியாசத்தை உரைத்தோம்; சொல்லப்பட்ட சூக்கும சரீர அத்தியாச முண்டான மார்க்கத்தையும் யாஞ்சொல்ல நீ கேட்பாய். எ-று.

ப-ம். சுத்த சைதன்னியைச்சாயை அதிஷ்டான மாதலின் அதனைப் பிரமகூடஸ்த ரெனவும், அஃது சத்துவ ரசோகுணத்தில் தங்குதலின் அக்குணங்களை மாயை அவித்தையெனவும், அவற்றில் பிரதிபிம்பித்த சாயை ஆரோபமாதலின் அவற்றைச் சீவேஸ்வர ரெனவும், அம்மாயை அவித்தைகள் மேல் விளைவுக்குக் காரணம் ஆதலின் அவைகளைக் காரண சரீரமெனவும், அவைகளில் அனைத்தும் அடங்கி நின்றலைச் சுழுத்தி அவத்தை யெனவும், அவைகளில் அன்புற்று நின்றலை ஆநந்தமய கோசமெனவும், அவைகளை அபிமானித்து நிற்பவரை அந்தரியாமி பிராஞ்ஞனெனவுங் கொள்க.

இ-ம். சீவேசுவர உற்பத்தியும் அவர்களுக்குண்டான காரண சரீர அத்தியாசமும் கூறினதாம். (உ௭)

அ-கை. சீவேசுவரர்களுக்குச் சூட்சும சரீரம் உண்டான முறை மையைக் கூறுவான் தொடங்கி முன்பு சத்திகளின் தோற்றம் உரைத்தல்.

ஏமமா யாவி நோத வீசனா ரருளிணலே  
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்  
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்  
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

இ-ள். மோகமாகிய மாயையை விளையாட்டாகவுடைய ஈசுவர னுடைய கிருபையினால் பொலிவு மிகுந்த சீவர்கள் அனைவர்க்கும் அனுபோகசாதனம் உண்டாகும் பொருட்டுத் தமோகுணமானது பயங்கரமான ஆவர்ணமெனவும், நாநாவிதமாகும் விசேஷமெனவும் இரண்டு சத்திகளாய்ப் பிரிந்து தோன்றும். எ-று.

ப-ம். உயிர்கட்கெல்லாம் போகசாதனம் உண்டாக என்பத னாற் சீவர்கள் சமஷ்டியே ஈசுவரனாதலின், அவ்வீசுவரனுக்குங் கொள்க.

இ-ம். தமோகுணப் பிரதிபலமான சிற்சாயையின் அறிவின் மை ஆவரணம், அறிவு விசேஷமும் என இரண்டு சத்திகளாயின் என்பதாம். (உஅ)

அ-கை. விசேஷபசத்தியில் தன்மாத்திரையான சூட்சுமபூத உற் பத்தி கூறல்.

தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணும்விண்ணில் காற்றதாங் காற்றிற் றீயாங் கனலினீர் நீரின் மண்ணும் போற்றுமில் வைந்து நொய்ய பூதங்க ளென்றும் பேராம் சாற்றுமற் றிவற்றிற் போக சாதன தனுவுண் டாகும்.



இ-ள். விசேஷபசத்தியில் சொல்லப்படும் சத்ததன்மாத்திரையான ஆகாயமுண்டாகும்; அவ்வாகாயத்தில் பரிசதன்மாத்திரையான வாயுவுண்டாகும்; அவ்வாயுவில் ரூபதன்மாத்திரையான அக்கினியுண்டாகும்; அவ்வக்கினியில் ரசதன்மாத்திரையான அப்புவுண்டாகும்; அவ்வப்புவில் கந்ததன்மாத்திரையான பிருதிவியுண்டாகும்; போற்றப்பட்ட இத்தன்மாத்திரைகளைந்தும் சூக்குமபூதங்களென்று பெயர் பெறும்; சொல்லப்பட்ட இத்தன்மாத்திரைகளில் அனுபோகத்துச் சாதனமான சூக்கும சரீரர் தோன்றும். எ-று. ( )

அ-கை. தன்மாத்திரை சத்துவகுணத்தில் அந்தக்கரணஞானேந்திரிய உற்பத்தி கூறல்.

ஆதிமுகுக் குணமிப் பூத மடங்கலுந் தெர்டர்ந்து நிற்கும் கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும் ஓதிய பின்னை யைந்து முளம்புந்தி யிரண்டா ஞான சாதன மாமிவ் வேமுஞ் சற்குணப் பிரிவி னாலே.

இ-ள். முன் உண்டான மூன்று குணங்களும் இத்தன்மாத்திரைகள் ஐந்திலும் கூடியிருக்கும் குற்றமற்ற சத்துவகுணத்தில் வியஷ்டியான ஐந்து பங்கும் ஞானேந்திரியங்களாம்; சொல்லப்பட்ட சமஷ்டியான ஐந்து பங்கும் மனம் என இரண்டாகும் சத்துவகுண அம்சம் ஆதலால் இந்த ஏழும் அறிகருவிகளாம். எ-று. ( )

அ-கை. தன்மாத்திரையின் ரசோகுணத்தில் வாயு கன்மேந்திரியங்களின் உற்பத்தி கூறல்.

இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்து மைந்துட் பிராணவா யுக்களென்றும் பெருந்தொழிற் கன்மமென்றும்



பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம்  
சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய வுயிர்கட் கெல்லாம்.

இ-ள். ரசோகுணத்தில் எடுத்து ஒன்றாகவைத்தபங்கு ஐந்தும்  
பிராணாதி பஞ்சவாயுக்களெனவும், தனித்தனியே எடுத்தபங்கு ஐந்  
தும் பெரிய கிரியையைச் செய்யுங் கன்மேந்திரியங்க ளெனவும்,  
பரவிய நாமங்களாம்; இப்பதினேழு தத்துவங்களும் தேவர்களும்  
அவுணர்களும் மனிதர்களும் மிருகங்களுமாகி உண்டான சீவர்களை  
அனைவர்க்கும் சூக்கும சரீரங்களாம். எ-று.

சில நூலாசிரியர் சூக்குமதேகம் இருபத்துநான்கு தத்துவம்  
என்றதை இந்நூலாசிரியர் விடயம் ஐந்தையும் ஞானேந்திரியத்தில்  
அடக்கியும், அகங்காரத்தையுஞ் சித்தத்தையும் மனம் புத்தியில்  
அடக்கியும், பதினேழாகக் கூறினாரெனக்கொள்க.

இ-ம். சீவேஸ்வரருக்கு உண்டான சூக்கும சரீர அத்தியாயங்  
கூறினதாம். (௩௬)

அ-கை. சூக்குமதேகத்தினால் வருங் கற்பனா நாமங்களைக்கூறல்.

இவ்வுடன் மருவுஞ் சீவர்க் கிலங்குதை சதனென் றாகும்  
இவ்வுடன் மருவு மீசற் கிரணிய கருப்ப னாகும்  
இவ்வுட லிரண்டு பேர்க்கு மிலிங்கசூக் கும சரீரம்  
இவ்வுடற் கோச மூன்று மிதுகனா வவத்தை யாமே.

இ-ள். இவ்வியஷ்டி சூக்குமதேகத்தைச் சேர்ந்து அபிமானிக்  
குஞ் சீவர்களுக்கு விளங்காநின்ற அபிமானி நாமம் தைசதன் என்ப  
தாம்; இச்சமஷ்டி சூக்குமதேகத்தைச் சேர்ந்து அபிமானிக்கிற  
ஈஸ்வரனுக்கு அபிமானி நாமம் இரணிய கருப்பனென்பதாம்; இச்  
சரீரம் சீவேஸ்வர ரிருவர்க்கும் சூக்கும சரீரமாம்; இச்சரீரத்துக்

சூப் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் எனக் கோசங்கள் மூன்றாகும்; இது சொப்பனாவஸ்தையாம். எ-று.

தன்மாத்திரைகள் சூக்குமம் ஆதலின் அவற்றைச் சூக்குமபூதமெனவும்; அவற்றின் தடிப்பைச் சூக்குமதேகமெனவும், அதை அபிமானிப்பவர்களை இரணியகருப்பன் தைசதனெனவும், அது மனோராச்சியஞ் செய்தலைச் சொப்பனாவஸ்தையெனவும், அஃது பிராணமனோ புத்திகளாகத் தன்னை மறைத்தலைக் கோசங்க ளெனவுங்கொள்க. (௩௨)

அ-கை. பாஞ்சபூத பௌதிகமான சகத்து உற்பத்தியைக் கூறுவான் தொடங்கி அஃதுண்டாகுதற் கேது கூறுகின்றார்.

சூக்கும சகமும் மட்டுஞ் சொல்லினோ மிப்பாற் றாலம் ஆக்குமா ரோபந் தானு மடைவினின் மொழியக் கேளாய் தாக்குமில் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண்டாகக் காக்குமில் வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் றானே.

இ-ள். சூக்கும சரீரப் பிரபஞ்சத்தை இதுபரியந்தஞ் சொன்னோம்; மேல் தூலபூதமும் தூலதேகமுமுண்டாக்கும் அத்தியாசத்தையும் கிரமமாகச் சொல்லக் கேட்பாய்; சூக்கும சரீரத்திற் சேர்ந்திருக்கின்ற இச்சீவர்களுக்குத் தூலதேகமும் அனுபோகமும் உண்டாகும்படி சீவர்களைப்பாதுகாக்கும் இவ்வீசவரன் பஞ்சீகரித்தலைச் செய்தனன். எ-று.

தனுவும்போகமும் என்ற உம்மையால் அண்டமும் புவனமுங்கொள்க. (௩௩)

அ-கை. பஞ்சீகரணமும் அவற்றினால் ஆய காரியமுங்கூறல்.

ஐந்துபூத மும்பத் தாக்கி யவைபாதி நந்நான் காக்கி  
 நந்துதன் பாதி விட்டு நாலொடு நாலுங் கூட்ட  
 வந்தன தூல பூத மகாபூத மவற்றி னின்றும்  
 தந்தன நான்காந் தூல தனுவண்ட புவன போகம்.

இ-ள். தமோகுணப் பங்காகிய சூக்கும் பஞ்சபூதங்களைப் பத்  
 துப் பங்கு செய்து, அவற்றிற் பகுத்த பாதியை ஒவ்வொன்றை  
 நான்கு நான்கு செய்து, கேடில்லாத தன் அம்சமான பாதியை  
 நீக்கி, மற்ற நான்கோடு நான்கையுஞ் சேர்க்கத் தூலபூதமும் உண்  
 டாயின; தூலபூதமாகிய அவைகளினின்று உண்டாக்கப்பட்டன  
 தூலசரீரமும் அண்டமும் புவனமும் போகங்களும் ஆகிய நான்கு  
 மாம். எ-று.

அண்டம் என்பது பஞ்சபூதசமவ்ஷ்டி எனவும், புவனம் என்பது  
 அவைகளினுள்ள பதப்பிராப்தி ஸ்தானங்கள் எனவுங் கொள்க.

இ-ம். சூட்சுமபூத பஞ்சீகரிக்கத் தூலபூதமும் அவற்றில்  
 தூலசரீர முதலிய நான்குந் தோற்றின என்பதாம். (௩௬)

அ-கை. தூலதேகத்தினால் வருங் கற்பனா நாமங்களைக் கூறல்.

தூலமே மருவுஞ் சீவன் சொல்லிய விசுவ னாகும்  
 தூலமே மருவு மீசன் சூழ்விராட் புருட னாகும்  
 தூலஞ்சாக் கிரவ வத்தை சொன்னதோ ரன்ன கோசம்  
 தூலகற் பனையீதென்று தொகுத்தது மனத்திற்கொள்வாய்.

இ-ள். வியவ்ஷ்டி தூலதேகத்தைச் சேர்ந்து அபிமானிக்கின்ற  
 சீவனுக் கபிமானிநாமஞ் சொல்லப்பட்ட விசுவன் என்பதாம்; சம  
 வ்ஷ்டி தூலதேகத்தைச்சேர்ந்து அபிமானிக்கின்ற ஈசுவரனுக்கபி

மானிநாமம் கருதாநின்ற விராட்புருடன் என்பதாம்; இவை இரு வர்க்குந் தூலதேகமாம்; இவை இவ்விருவர்க்குஞ் சாக்கிராவத்தையாம்; சொல்லிய இது இவ்விருவர்க்கும் அன்னமயகோசமாம்; தூலசரீர அத்தியாசம் இதுவென்று தொகுத்துச் சொன்னதை மனதிலுணர்வாய். எ-று.

தன்மாத்திரை மிசிரமானதைத் தூலபூதம் எனவும், அஃதோருருவமானதைத் தூலசரீரம் எனவும், அதை அபிமானிப்பவர்களை விசுவன் விராட்டு எனவும், அதினை நெதிரிட்டு அறிதலைச் சாக்கிராவத்தை எனவும், அஃது அன்னமயமாதலின், அதனை அன்னமயகோசம் எனவுங் கொள்க.

இ-ம். அபிமான நாமமுதலியவைகள் உண்டான அத்தியாசங்கூறினதாம். (௩௫)

அ-கை. சீவேசுரர்களுக்கு உபாதி ஒன்றாயின் அவர்கள் பேதமறிவது எங்ஙனம் என்ற வினாவுக்கு உத்தரம்.

சீரிய வீசனர்க்குஞ் சீவர்க்கு முபாதி யொன்றேல் ஆரிய குருவே பேத மறிவதெப் படியென் றக்கால் காரிய வுபாதி சீவன் காரண வுபாதி யீசன் வீரிய மிகு சமட்டி வியட்டியாற் பேத மாமே.

இ-ள். சிறப்பையுடைய ஈசுவரனுக்கும் சீவனுக்கும் உபாதி ஒன்றானால், அறிவுருவான ஆசிரியரே! சீவேசுரர் என்கிற வேற்றுமை யறிவது எவ்வாறு என்பாயாகில், காரியோபாதியுள்ள சீவர்கள் வியஷ்டியினாலும் காரணோபாதியுள்ள ஈசுவரன் வீரமிகுந்த சமஷ்டியினாலும் பேதமாகும். எ-று. (௩௬)

இதுவுமது.

மரங்கள்போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம் சரங்கடா வரங்கள் பேதந் தனியுடல் வியட்டி யென்பார்



பரம்பிய வெல்லாங் கூட்டிப் பார்ப்பது சமட்டி யென்பார்  
இரங்கிய பலசீ வர்க்கு மீசற்கும் பேத மீதே.

இ-ள். தருக்களைப்போல வியஷ்டியின் பேதமாம்; வனம் என்பது சமஷ்டியின்பேதமாம்; சராசரவியீர்களின் பேதமான தனிமையான தேகத்தை வியஷ்டி என்று சொல்லுவார்கள்; விரிந்த தூல தேக முதலிய அனைத்தையுஞ் சேர்த்துக் காண்பது சமட்டி என்று சொல்லுவார்கள்: இரங்காநின்ற அநந்த சீவர்களுக்கும் ஈசுவரனுக்கும் பேதம் இதுவாம். எ-று.

இ-ம். சமட்டியினால் ஈசுவரனுக்கும் காரணோபாதியும், வியட்டினால் சீவருக்குக் காரியோபாதியுமாம் என்பதாம். (௩௭)

அ-கை. அத்தியாரோப உத்தியினால் தன்னிடத்தில் ஆரோபமாகத் தோற்றின சகசீவபரங்களைக் கூறி அவைகள் உண்டான கிரமப்படி லயிப்பிக்கும் அபவாத வுத்தியைக் கூறத் தொடங்கல்.

கற்பனை வந்த வாறு காட்டினோங் காண்ப வெல்லாம்  
சொப்பனம் போலவெண்ணித் துணிந்தவன் ஞானியாவான்  
செற்புதை மழைகா லம்போய்த் தெளிந்தவா காயம்போல  
அற்புத முத்தி சேரு மபவாத வழியுங் கேளாய்.

இ-ள். ஆரோபமான சிருட்டியுண்டான முறையை அறிவித்தோம்; திரிசியம் அனைத்தையும் கனவைப்போலக் கருதித் தெளிந்தவன் ஞானியாவான்; மேகம் நிறைந்திருக்கின்ற வருஷகால நீங்கிச் சரற்காலத்தில் தெளிந்த ஆகாயம்போல அற்புதமான மோக்ஷமடையும் அபவாத மார்க்கத்தையுங் கேட்பாய். எ-று. (௩௮)

அ-கை. அபவாத இலக்கணங்கூறல்.

அரவன்று கயிறென்றறற்போ லாளன்று தறியென்றறற்போல்  
குரவன்ற னுபதே சத்தாற் குருநூல் வெளிச்சங் கொண்டு  
புரமன்று புவனமன்று பூதங்க ளன்று ஞானத்  
திரமென்றும் பிரம மென்றுந் தெளிவதே யபவா தங்காண்.

இ-ள். சர்ப்பமன்று பழுதையென்றது போலவும், மகனன்று  
குற்றியென்பதுபோலவும், ஆசிரியர் உபதேசமென்னு ஞானக்கண்  
ணிதல் தத்துவத்தைச் சொல்லும் ஞானசாஸ்திரங்களாகிய பிர  
காசத்தைக் கொண்டு, தேக முதலிய தத்துவங்களன்று, அவை  
கட்கு அதிட்டானமான கூடஸ்த சைதன்னிய மென்னும் புவனங்  
களமன்று, பஞ்சபூதங்களமன்று, அவைகட்கு அதிட்டானமான  
ஸ்திரஞான மெனவும் பிரமமெனவும் அனுபவமாய்த் தெளிவதே  
அபவாதமாம். எ-று.

புவனமென்பது சகளீகரித்திருக்குங் கைலாசமுதலிய ஸ்தான  
மும், பூதங்களென்பது விராட்டுருவமும் எனக்கொள்க.

இ-ம். ஆரோபத்தை நீக்கி அதிஷ்டானத்தைத் தரிசிப்பித்த  
தாம். (௩௬)

அ-கை. அதிஷ்டானத்தைத் தவிர ஆரோபம் இன்றெனல்.

படமுநா லும்போற்செய்த பணியும்பொன் னும்போற்பார்க்  
கடமுமண் னும்போ லொன்றாங் காரிய கார ணங்கள்[கின்  
உடன்முதற் சுபாவ மீறா யொன்றிலொன் றுதித்த வாறே  
அடைவினி லொடுக்கிக் காண்ப தபவாத வுபாய மாமே.

இ-ள். வஸ்திரமும் நூலும் போலவும், செய்த ஆபரணமும்  
பொன்னும் போலவும், கலசமும் மண்ணும் போலவும், பார்க்கு  
மிடத்தில் காரிய காரணங்க ளிரண்டும் ஒன்றேயாம்; தூலதேக

முதற்பிரகிருதி பரியந்தம் ஒன்றிலொன்றுண்டானபிரகாரம் முறை யாக அடக்கிச் சுத்தப்பிரமத்தைத் தரிசிப்பது அபவாத உத்தியாம். எ-று.

இ-ம். தன்னிடத்தில் கற்பிதமான சகசீவபரங்களைத் தனது உருவமாக ஒடுக்கிக் காண்பதே அபவாத உத்தியென்பதாம். (௪0)

அ-கை. முற்கூறிய ஆவரணசத்தியின் இலக்கணம் யாதெனவினா தல்.

தூடண தமத்தில் வந்த தோற்றமாஞ் சத்தி செய்யும் ஈடணை விகாரஞ் சொன்னீ ரிரண்டுசத் திகளென் றீரே மூடலாஞ் சத்தி செய்யு மோகமுஞ் சொல்லு மையா கேடறுங் குருவேயென்னக் கிருபையோ டருள்செய்வாரே.

இ-ள். நித்தியமாகிய குருசுவாமியே! தூஷிக்கத்தக்க தமோ குணத்தில் உண்டான விசேஷபசத்தி செய்யாரின்ற இச்சாஸூபப் பிரபஞ்சம் உண்டான வேறுபாடுகளைச் சொன்னீர்; இரண்டு சத் திகளென்று சொன்னீரே, ஆவரணசத்தி செய்கின்ற மயக்கத்தையு ம் அருளவேண்டுமென்றுகேட்க, கருணையோடும் ஆசிரியர் அனுக் கிரகிப்பார். எ-று. (௪௧)

அ-கை. ஆவரணசத்தியின் தன்மைகூறல்.

தானிகர் தனக்கா மீசன் றணையுந்தங் களைத்தாங் கண்ட ஞானிக டமையு மன்றி நாஸ்தின பாதி யென்னும் ஊன்றை யுயிர்க ளுள்ளி னுணர்விழிக் குருடாம் வண்ணம் வானிலந் திசைகண் மூடு மழைநிசு யிருள்போன் மூடும்.

இ-ள். தனக்குத்தானே சமானமாகிய பிரமமயமான ஈசனையும், தாமாகிய கூடஸ்தரைத் தரிசித்த ஞானவான்களையும் அல்லாமல்

பிரமமென்பது வேறு இல்லை; இருக்கிற காணோனே என்கின்ற இரு முகத்தினால், தேகத்தில் வசிக்கும் சீவர்களின் அகத்தின் விளங்கிய ஞானதிருட்டியானது தெரியாதபடி, விண் மண் திக்குகளை மூடுகின்ற கார்காலத்து இரவின் இருளைப்போல, ஆவரண சத்தியானது மறைக்கும். எ-று.

இ-ம். கூடஸ்தபிரமங்களை மறையாமல் அவைகளின் ஆரோபமான சீவேசுவர்களை மறைக்குமென்பதாம். (சஉ)

இதுவுமது.

பூன்றமாம் பிரமத் துக்கும் புறத்துள விகாரங் கட்டும் ஆன்றகூ டத்த னுக்கு மகத்துள விகாரங் கட்டும் தோன்றிய பேதஞ் சற்றுந் தோன்றாமன் மறைத்து மூடும் ஊன்றிய பவவி யாதி யுண்டாக்கு முபாதி யீதே.

இ-ள். பூரணமான பிரமஸ்வரூபத்துக்கும், புறம்பிலுள்ள ஈசன் முதலிய வேறுபாடுகளுக்கும், மாட்சிமையுள்ள அறிவுருவான கூடஸ்தனுக்கும், அகத்திலுள்ள சீவன் முதலிய வேறுபாடுகளுக்கும் உண்டான சித்சடபேதங்களை எவ்வளவுந் தோற்றாமல் மறைக்கும் ஸ்திரமான பவப்பிணியை விளைவிக்கும் உபாதியானது இவ்வாவரண சத்தியேயாம். எ-று.

இ-ம். அதிஷ்டான ஆரோபங்களின் பேதந் தெரியவொட்டாமல் நாஸ்தி நபாதி என்னும் இருமுகத்தால் ஞானதிருஷ்டியை மறைக்குதல் ஆவரணசத்தியின் தன்மை என்பதாம். (சங்)

அ-கை. அதிஷ்டான திருஷ்டி சாமானியமாகத் தோற்றிய பின்னர், அஃது மறைபடும்போது மறைபடாதபோதும் ஆரோபந் தோன்றக் கணக்கில்லையே என்ற சீடனைநோக்கி, அவ்வதிஷ்டான இலக்கணத்தை இரண்டுவிதமாகக் கூறுகின்றார்.



ஆதார மறைந்து போன லாரோப மெங்கே தோன்றும்  
 ஆதார மறையா தாயி னாரோப மிலையே யென்றால்  
 ஆதாரஞ் சம விசேட மாமென விரண்டு கூறும்  
 ஆதாரஞ் சமமா மெங்கு மாரோபம் விசேட மாமே.

இ-ள். பிம்பம் மறையுமானால் பிரதிபிம்பம் எங்ஙனம் தோன்றும்? பிம்பம் மறையவில்லையெனின் பிரதிபிம்ப மில்லையெனின், ஆதாரமானது சமமாமெனவும் விசேடமாமெனவும் இரண்டு வகையாம்; சமமானது எவ்விடத்துமுள்ள ஆதாரமாகும்; விசேடமானது கற்பிதமாம். எ-று.

இ-ம். ஆதாரமான சுத்தசைதன்னியம் பூரணமான கூடஸ்த பிரமமாக விளங்கு மிடத்தில் சமம் எனவும், அதனி லுதயமான அறிவு சீவேசுவர சுகத்தாக விரிந்தொடுங்குமிடத்து விசேடம் எனவும், இங்ஙனம் உதித்தொடுங்கும் அறிவுண்மையாயினும் அக்கிரியைகள் மித்தையாதலின் அவ்விசேடத்தை ஆரோபம் எனவுங்கொள்க. (சச)

இதுவுமது.

சுகமதி லிதுவென் சுட்டாச் சமானக்கண் மறைந்தி டாது மிகவுரை கயிறும் பாம்பும் விசேடங்கண் மறைந்துபோகும் அகமெனுஞ் சமானந் தன்னை யஞ்ஞான மறைத் திடாது பகர்வதோர் விசேடஞ் சீவன் பரனெனு மவரை மூடும்.

இ-ள். உலகத்தின்கண் இதுவென்று சுட்டப்படாத சமமாகிய கண்கள் ஒன்று மறைக்க அதனால் மறைபடா; மிகவுஞ் சொல்லா நின்ற பழுதையுஞ் சர்ப்பமுமாகிய விசேடமாகத் தோன்றினவை என்றும் மறைக்க மறைபடும்; அதனைப்போலத் தானென்னுங் கூடஸ்த பிரமத்தை அறிமையான ஆவரணம் மறைக்கமாட்டாது;

சொல்லப்பட்ட ஓர் விசேடமாகிய சீவேசுவர ரென்கிற அவர்களை மறைக்கும். எ-று.

ப-ம். 'சீவன் பரனெனும் அவரைமுடும்' என்றது அவர்களு ணர்வை எனவும், 'அஞ்ஞான மறைத்திடாது' என்றது, ஆவரண மறைத்திடாதெனவும், கானலிருக்குமிடத்துச் சலந்தோற்றுதலும், அக்கானலாய்ப் பார்க்குமிடத்து அஃது தோற்றியும் இல்லாதது போல ஆதாரமிருக்குமிடத் தாரோபந் தோற்றுதலும், அவ்வாதார மாய்ப் பார்க்குமிடத்து அஃது தோற்றியும் இல்லாததே யாமென வங்கொள்க.

இ-ம். ஆரோபமான சீவேசுவரரைத் தமக்கு ஆதாரமான கூட ஸ்த பிரமத்தைப் பார்க்கவொட்டாமல் அவரது உணர்வை இவ்வா வரண மறைக்குமே அன்றி ஆதாரத்தை மறைக்கமாட்டாதென்ப தாம். (சரு)

அ-கை. அவ்வுணர்வை மனமுதலாகத் தோன்றின விசேஷபகாரி யம் மறைத்ததே அன்றி ஆவரணமெங்கே மறைத்ததெனல்.

கேவல நிலைதோன் றுமற் றெடுத்தது பஞ்ச கோசம் சீவனுஞ் சகத்து மாகிச் செனித்தவி சேஷப மன்றோ ஆவர ணந்தா னேபா முநர்த்தமென் றுரைத்த தேதோ மேவருங் குருவே யென்று வினாவின மகனே கேளாய்.

இ-ள். முத்திநிச்சயந் தோன்றாமல் அழித்தது பஞ்சகோசமும் சிதாபாசனும் உலகமுமாய் உண்டான விசேஷபமன்றோ? அங்ஙன மிருக்க ஆவரணமே பாழ் எனவும் அநர்த்தம் எனவும் சொல்லிய தென்னை? அடைதற்கரிய ஆசாரியரே, என்றுகேட்ட மாணுக்கனே! நீ கேட்பாய். எ-று.

ஆநந்தமயகோசமும் சீவனும் விசேஷபகாரியங்கள் அல்லாதன வாயிருக்க அங்ஙனங் கூறியது என்னை எனின், அந்தக்கரணப் பிரதிபலன் சீவனும், அவன் அறியாமை ஆநந்தமயகோசமும் ஆதலால் இங்ஙனம் கூறியதெனக் கொள்க.

இ-ம். வெளிப்படை.

(சசு)

அ-கை. விசேஷ சத்தியினால் உண்டாகும் நன்கையும் ஆவரண சத்தியினால் உண்டாகுந் தீங்கையுங் கூறுகின்றார்.

தோற்றமாஞ் சத்தி தானே துன்பமாம் பவமா னாலும் ஆற்றலான் முத்தி சேர்வார்க் கனுகூல சகாய மாகும் ஊற்றமாம் பகற்கா லம்போ லுபகார நிசியி லுண்டோ [தே. மாற்றமென் னுரைப்பேன்மைந்தா மறைப்பதுமிகப்பொல்லா

இ-ள். விசேஷசத்தியே துன்பமயமான ஜநநத்துக்குக்காரண மானாலும் சிரவணதி முயற்சியினால் வீடடைபவர்களுக்கு அது மிகவும் சகாயமாம்; அறிதற் குதவியாகும் பகற்காலம்போலச் சகாயமானது இரவிலுளதோ? என்ன சொல்வேன் மகனே! மூடுகின்ற ஆவரணம் மிகவும் பொல்லாததாம். எ-று. (சஎ)

அ-கை. இன்னும் அதனை வற்புறுத்தல்.

சுமுத்தியிற் பிரளயத்திற் தோற்றமாஞ் சகங்கண் மாண்டும் அமுத்தியபவம்போய்முத்தி யடைந்தபே ரொருவருண்டோ முழுத்தவி சேஷ மெல்லா முத்தியிற் கூட்டு கிற்கும் கொழுத்தவா வரண முத்தி கூடாமற் கெடுத்த கேடே.

இ-ள். நாள்தோறும் உண்டாகாநிற்கும் பிரளயமாகிய சுமுத்தியிலும் பிரமப் பிரளயத்திலும் உண்டான உலக முதலியன நசித்

தும், அப்போது தம்மைத் துன்பத்தின் மூழ்கப்பண்ணிய சநந நீங்கி வீட்டைப் பெற்றவர்கள் ஒருவருளரோ, இல்லை; முழுதும் விசேஷப காரியமான அனைத்தும் வீட்டிற்சேர்க்கும்; அறியாமை மிகுந்த ஆவரணமானது வீட்டைச்சேராமல்கெடுத்தகேடாம். எ-று.

ப-ம். மனோதி யானாதியால் பரம சுகத்தை அடைதலின் 'விசேஷப மெல்லா முத்தியிற் கூட்டுகிற்கும்' என்றார்.

இ-ம். முத்தியை அடைதற்கு அறிதலுள்ள விசேஷபம் சாதன மாமே அன்றி அறியாமையான ஆவரணம் ஆகாது என்பதாம். ( ).

அ-கை. மித்தையான விசேஷபசத்தியினால் வெளிப்படும் மித் தையே ஆமெனில் அங்ஙனம் ஆகாது எனல்.

சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்ற மான சத்தியும் பொய்யே யென்றற் சத்திசா தனமாய் வந்த முத்தியும் பொய்யா மென்னின் மோகநித் திரை விலங்கால் நித்திரை தெளியு மாபோ னிருவாண நிலைமெய் யாமே.

இ-ள். கிளிஞ்சிலில் ரசதாரோபம்போல உண்டான விசேஷப சத்தியும் மித்தையாயின், அவ்வீட்சேபசத்தி ரூபமான குருசாஸ்தி ராதி சாதனமாக உண்டானவீடும் மித்தையாம் என்பாயாகில், மோக மான சொப்பனத்திற்கண்ட சிங்கத்தினால் நித்திரைதெளிந்து சாக் கிரம் வருவதுபோல, அச்சத்தியினு லுண்டாகு முத்திநிலையும் உண்மையேயாம். எ-று.

இ-ம். மித்தையான சொப்பன சிங்கத்தினு லுண்டான சாக் கிரம் சத்தியமானதுபோல மித்தையான விசேஷபசத்தியின் காரிய மான தியானாதிகளாலுண்டான வீடும் சத்தியமேயாம் என்பதாம்.

அ-கை. இச்சத்திகளின் காரணமான மாயைகளை நீக்கும் ஏதுக் கூறல்.



இம்பரி னஞ்சை நஞ்சா லிரும்பீளை யிரும்பா லெய்யும்  
அம்பினை யம்பாற் பற்று மழுக்கினை யழுக்கான் மாய்ப்பர்  
வம்பியன் மாபை தன்னை மாபையான் மாய்ப்பர் பின்னைத்  
தம்பமா யதுவுங் கூடச் சவஞ்சடு தடிபோற் போமே.

(இ-ள்.) இவ்வுலகத்தில் சர்ப்பந்தீண்டின விஷத்தை ஒளவுத  
மான விஷத்தினாலும், இரும்பை அரமாகிய இரும்பினாலும், விடும்  
அம்பை அதற்குப் பகையான அம்பினாலும், வஸ்திரத்தில் பிடித்த  
அழுக்கை அதை நீக்கும் உழமண் முதலிய அழுக்கினாலும் கெடுப்  
பார்கள்; அங்ஙனமே, அசுத்தமாயையைச் சுத்தமாயையால் கெடுப்  
பார்கள்; பின்பு பற்றுக்கோடான அச்சுத்தமாயையும் அசுத்தமாயை  
யும் அசுத்த மாயையோடுகூடப் பிரேததகனஞ் செய்யுந் தண்டம்  
அதனோடு வேவுதல்போலக் கெடும். எ-று.

இ-ம். சுகத்து ரூபமான அசுத்தமாயை சித்ரூபமான மாயையி  
னால் கெடுத்தவிடத்து, உதயமான பரஞானத்திற் சுத்தமாயையும்  
அசுத்தமாயையோடு கெடும் என்பதாம். (௫0)

அ-கை. ஆத்மாக்களுக்கு இவ்விருவிதமான மாயைகளால் சத்  
தாவத்தைகள் வருமாறும் அவற்றின் நாமமுங் கூறல்.

இந்தமா பையினாற் சீவர்க் கேழுவத் தைகளுண் டாகும்  
அந்தவே ழத்தை தம்மை யடைவினின் மொழியக் கேளாய்  
முந்தவஞ் ஞான மூடன் முளைத்தல் காணாத ஞானம்  
சந்ததங் கண்ட ஞானந் தழல்கெடல் குளிர்மை யாதல்.

இ-ள். இம்மாயையினால் சீவர்களுக்குச் சத்தாவத்தைகள் உள  
வாம்; அவ்வேழுவத்தைகளின் நாமங்களைக் கிரமமாகச் சொல்லக்  
கேட்பாய்; முன்னம் அஞ்ஞானமும் ஆவரணமும் விசேஷமும்

பரோக்ஷஞானமும் நித்தியாரோபஞானமும், துக்க நிவர்த்தியும், தடையற்ற ஆநந்தமுமாம். எ-று. (௫௧)

அ-கை. அச்சத்தாவத்தைகளின் தன்மையைக் கூறல்.

பிரமமாந் தனை மறந்த பேதைமை யேயஞ் ஞானம்  
பரனிலை காணு மென்று பகர்தலா வரண மூடல்  
நரனொரு கரத்தாற்சீவ னானெனல் முளைத்த றேற்றம் [னம்.  
குரவன்வாக் கியத்தாற் றன்னைக் குறிகொளல் பரோக்ஷஞா

இ-ள். பிரமஸ்வரூபமாகிய தன்னை மறந்த அறியாமையே அஞ்  
ஞானமாம்; பிரமம் இல்லை இருந்தாற் காணாது என்று சொல்லுதல்  
மூடல் என்னும் ஆவரண சத்தியாம்; ஒரு புருடன் ஓர் நினைப்பி  
னால் நான் சீவன் எனல் விசேஷ சத்தியாம்; ஆசிரியரூபதேசத்தி  
னால் பிரமத்தைக் குறிப்பாகத் தெரிந்துகொள்ளுதல் பரோக்ஷ  
ஞானமாம். எ-று. (௫௨)

இதுவுமது.

தத்துவ விசாரஞ் செய்து சகலமுந் தேகமும் போய்  
அத்து விதந்தா னாக லபரோக்ஷ ஞான மாகும்  
சுத்தனஞ் சீவ பேதங் கழிவதே துக்கம் போதல்  
முத்தன யெல்லாஞ் செய்து முடிந்ததா நந்த மாமே.

இ-ள். பிரமவிசாரஞ் செய்து எல்லா ஐயமு நீங்கி, கூடஸ்த  
பிரம ஐக்கியமான அத்துவித ஸ்வரூபந் தானாக விளங்குதல் அப  
ரோக்ஷஞானம்; அகம்பாவமான சீவேஸ்வரபேதம் நீங்கலே தக்க  
நிவர்த்தியாம்; சகல துக்கங்களினின்று விடுபட்டவனாய்ச் செய்யத்  
தக்கன வனைத்துஞ்செய்து அடையத்தக்கன வனைத்தும் அடைந்  
தனம் என்னும் சந்தோஷமே ஆநந்தமாம். எ-று.

இ-ம். அஞ்ஞானம் ஆவரணம் இரண்டும் அசுத்தமாயா சம்பந்தம் விசேஷபம் பரோக்ஷம் இரண்டும் சுத்தசுத்தமாயா சம்பந்தம்; அபரோக்ஷ முதலிய மூன்றுஞ் சுத்தமாயா சம்பந்தமாம்; அவைகளில் அபரோக்ஷ ஞானத்தினால் பரோக்ஷமும், விசேஷபசத்தியின் காரியமான திரிஸ்யமும், துக்கநிவர்த்தியினால் ஆவரணமும், தடையற்ற ஆநந்தத்தினால் அஞ்ஞானமு நீங்கும்; அவைகள் நீங்கவே இவைகள் நாமங்களு நீங்கி நிரதிசயநந்தமாகத்தானே விளங்குமென்பதாம். (௬௩)

அ-கை. அச்சத்தாவத்தையை விளக்கு நிமித்தம் தசபுமான் திட்டாந்தங்கூறல்.

இதுநினக் கறியும் வண்ண மிப்படி யொருதிட் டாந்தம் புதுமையாங் கதைகேள் பத்துப் புருடரோ ராற்றை நீந்தி உதகதீ ரத்தி லேறி யொருவ னென்பதுபே ரெண்ணி அதனொடு தசமன் றுனென் றறியாமன் மயங்கி நின்றான்.

இ-ள். இஃது உனக்குத்தெரியும்படி இவ்வண்ணம் ஒருதிட் டாந்தமாக வியப்பான ஒருகதை கூறுவன் கேட்பாய்; பதின்மர் ஒரு நதியைநீந்தி நதிக்கரையிலேறி ஒரு புருடன் ஒன்பது பெயரை யெண்ணி அவர்களோடும் எண்ணினதான் பத்தாவான் என்றுதெரியாமல் பிரமித்து நின்றான். எ-று. (௬௪)

அ-கை. திட்டாந்த தாட்டாந்தங்களுக்கு ஒப்புமைகாட்டல்.

அறியாத மயலஞ் ஞான மவனில்லைக் காணோ மென்றல் பிரியவா வரண மாகும் பீழைகொண் டழல் விசேஷபம் நெறியாளன் றசம னுண்டு நிற்கின்ற னென்ற சொல்லைக் குறியாக வெண்ணி நோக்கிக் கொள்வது பரோக்ஷ ஞானம்.

இ-ள். தன்னைத்தெரியாத மயக்கமே அஞ்ஞானமாம்; அத்தசமகன் இல்லை; இல்லாமையால் காண்கிலோம் எனல் அறி

யாமை நீங்காத ஆவரணமாம்; தசமனைக் காணாமென்று துன்ப முற்றலரல்விசேஷமாம்; வழிச்செல்வோன் இவன்கருத்தைக்கண்டு பதின்மனுளன், இவ்விடத்திருக்கிறான் என்று சொல்லிய வசனத்தைக் குறிப்பாக நினைத்து அறிந்துகொள்வது பரோட்ச ஞானமாம். எ-று. (௫௫)

இதுவுமது.

புண்ணிய பதிதன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை எண்ணிய நீபத் தாவா நென்னவே தன்னைக் காணல் கண்ணினாற் கண்டஞானங் கரைதல்போ வதுநோய்ப்போதல் திண்ணிய மனதி லேயந் தெளிதலா நந்த மாமே.

இ-ள். புண்ணியவானான நெறிச்செல்வோன் பின்பும் ஒன்பது புருடர்களை எண்ணின நீ பத்தாவானவாய் என்றுசொல்லவே, தன்னைத் தசமனாகக் காண்டல் அபரோட்ச ஞானமாம்; அழுகை நீங்கினது துக்க நிவர்த்தியாம்; வன்மையான உள்ளத்தில் சந்தேகந் தீர்தல் தடையற்ற ஆநந்தமாம். எ-று.

இ-ம். தசமன் திட்டாந்தத்தினால் தன்னை மறந்ததனால் வந்த உபாதிகளையுந் தத்தரிசனத்தில் அவைகளின் நீக்கையுங் கூறின தாம். (௫௬)

அ-கை. தசமன் தன்னைத்தானெனக்கண்டதுபோலத் தன்னைத் தானாகத் தரிசிப்பிக்கவேண்டும் என்ற சீடனை நோக்கி மகாவாக்கியார்த்த நிருபகத்தினால் அத்துவிதமான தன்னை அறிவிக்கத்தொடங்கல்.

தசபுமான் றனைக்கண் டாற்போற் றேசிக மூர்த்தியே யென் னிசவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டு மென்றான் சசிபெறு மிலக்கி யார்த்தந் தொம்பதந் தற்ப தங்கள் அசிபத மைக்கியஞ் செய்யு மதிசய வுண்மை கேளாய்.



இ-ள். ஆசாரியரே! பதின்மனுவன் தன்னைக்கண்டதுபோல எனது தத்துவநீனமான பிரமத்தை நான் தரிசிக்கும்படி தேவரீர் காண்பிக்க வேண்டுமென்று கேட்டான், (நீ அது என்னும்) தொம்பத தற்பதங்களின் பரிசுத்தமாகிய இலக்கியார்த்தமான கூடஸ்த பிரமத்தினுள் ஐக்கியத்தை (அது நீயானாய் என்னும்) அசிபதபொருளானது காட்டும்; இந்த அற்புதமான உண்மையைக் கேட்பாய். எ-று. (109)

அ-கை. ஒன்றான சைதன்னியமே நான்கு சைதன்னியமாகத் தோன்றுமெனல்.

விண்ணொன்றே மகாவிண் னென்று மேகவிண் னென்றும் பாரில், மண்ணென்ற கடவிண் னென்று மருவிய சலவிண் னென்றும், எண்ணுங் கற்பனைபோலென்றே யெங்குமாம் பிரமமீசன், நண்ணுங்கூடஸ்தன்சீவ னுன்குசை தன்னிய மாமே.

இ-ள். ஆகாயமொன்றே மகாஆகாயமெனவும், மேகசலப்பிரதிபிம்ப ஆகாயமெனவும், மண்ணென்ற கட ஆகாயமெனவும், அதிற் பொருந்திய கடசலப் பிரதிபிம்ப ஆகாயமெனவும், நினைக்கப்பட்ட கற்பிதத்தைப்போல ஏகமான சுத்த சைதன்னியமே பூரணமாகிய பிரமமெனவும் ஈஸ்வரனெனவும் பொருந்திய கூடஸ்த னெனவும் சீவனெனவும் நான்கு சித்துக்களாம். எ-று. (110)

அ-கை. ஆரோப சைதன்னியத்தை நீக்கி அதிஷ்டான சைதன்னியத்தை அடையவேண்டுமெனல்.

பூச்சிய வீசன் சீவன் புகல்பத மிரண்டி. னுக்கும் வாச்சிய மிலக்கி யந்தான் மலமிலாப் பிரம மாத்மா காச்சிய பாலினெய்போற் கலந்தொன்றாங் கடைந்தெடுக்கும் ஆச்சிய மென்ன வுன்னை யறிந்துநீ பிரிந்து கொள்ளே.

இ-ள். மகா வாக்கியத்திற் சொல்லும் தற்பதம் தொம்பதமான இருபதங்கட்கும் வாச்சியார்த்தமானவை ஆரோபமான சீவேஸ்வரராம்; இலக்கியார்த்தமானது நிர்மலமான பிரமகூடஸ்தராம்; காச்சின பாலில் வெண்ணெயைப்போலச் சடத்திற்சேர்ந்து ஒருமித்திருக்கின்ற ஆத்மாவைத் தரிசித்துக் கடைந்தெடுத்தி உருக்கிய நெய்ப்போல நீ அநாத்மாவினின்று பிரிவாயாக. எ-று.

இ-ம். தற்பததொம்பதங்களின் வாச்சியார்த்தமான சீவேஸ்வரன் ஆரோபமெனக்கண்டு அவைகளை நீக்கி இலக்கியார்த்தமான கூடஸ்த பிரம அதிஷ்டானத்தை யொன்றாகக்காணின் அதுவே அசிபதார்த்தமான சுத்த சைதன்னியமாம் என்பதாம். (௫௧)

அ-கை. தன்னைத் தரிசிப்பிக்கு நிமித்தம் தானல்லாதவைகளை நியதி களைதல்.

பிறிவதெப் படிபென்றக்காற் பிணமாகு முடனானென்னும் அறிவினைக் கொல்ல வேண்டு மைம்பூத விகார மன்றோ வெறியதோர் துருத்தி மூச்சு விடுவது போல முக்கால் எறிபிரா னனுநீ யல்லை யிராசத குணவி காரம்.

இ-ள். அநாத்மாவை நீங்குவது எங்ஙனம் எனின், சுவமாய்ச்சிதைகின்ற தேகம் பஞ்சபூத விகாரமாதலால், அதை நானெனக்கருதும் பிராந்தியைக்கெடுத்தல்வேண்டும்; வெறுந்துருத்தியானது காற்றை விடுவதுபோல மூக்கினால் வீசும் பிராணவாயுவும் ரசோகுணத்தின் விகாரம் ஆதலால் அதுவும் நீ யல்லை. எ-று. (௫௦)

இதுவுமது.

கரணமா மனது புந்தி கருத்தாவா மவைபான் மாவோ தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம் வரமறு கனவா நந்த மயனையு நானென் னாதே விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே.

இ-ள். அந்தக்கரணமான மனமும், அகம்பாவமாகிய புத்தியும், பேதமுள்ள மனோமயகோசமும், விஞ்ஞானமயகோசமும், ஸ்திரமில்லாத சொப்பனமும், சத்துவகுணவிகாரமாம்; ஆதலால் அவ்விரண்டும் ஆத்மாவோ; அல்ல; பொருந்திய தமோரூபமான அவித்தியாவிருத்தியினது விகாரமாம்; ஆதலால் ஆனந்தமயகோசான ஈவணையும் ஆத்மாவென்று கருதாதே. ஏ-று.

இ-ம். தேகமுதல் அவித்தை பரியந்தமான மூன்று தேகமும் மூன்றவத்தையும் மூன்றபிமானியும் பஞ்சகோசங்களுந் தான் அன்றென நியதிகளேந்தாம். (சூக)

அ-கை. நியதிகளேந்த நீ அவ்விடத்திலுள்ள சுத்த சைதன்னியத்தைத்தரிசித்து அதுவாகும்பொருட்டுப் பஞ்சகோசவிலக்ஷணவாய் எனல்.

சத்தொடு சித்தா நந்தஞ் சமந்திரஞ் சாக்ஷி யேகம்  
 நித்தியம் வியாபி யான்மா நீயது வாய் நிந்து  
 பொத்தொடு சடந்துக் காதி பொருந்துபே தங்க ளான  
 குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியி லாவாய்.

இ-ள். சத்து சித்தம் ஆனந்தமும் சமமும் ஸ்திரமும் சாக்ஷியும் ஏகமும் நித்தியமும் பூரணமும் ஆகி விளங்குவது ஆத்மஸ்வரூபம்; ஆதலால், கூடஸ்தனே பிரமம் பிரமமே கூடஸ்தன் என அத்துவித ஸ்வரூபமாகத்தரிசித்து அனூர்த சடதுக்கமுதலியவற்றை அடையாநின்ற வேறுபாடுகளுள்ள வஞ்சகமான பஞ்சகோசமாகிய தேகத்தை நீங்கி வெளிப்படுவாய். ஏ-று.

இ-ம். பஞ்சகோசங்களைக் கண்டு அவைகட்கு விலக்ஷணவாய் என்பதாம். (சூஉ)

அ-கை. விலக்ஷணமான இடத்தைப்பார்த்து இவ்விருளோ நான் என வினாதல்.

பஞ்சகோ சமும்விட் டப்பாற் பார்க்கின்ற போது பாழே விஞ்சிய ததுவல் லாமல் வேறொன்றுந் தெரியக்கா ணேன் அஞ்சன விருளை யோநா நகமென வனுப விப்பேன் வஞ்சமில் குருவே யென்ற மகன்மதி தெளியச் சொல்வார்.

இ-ள். உண்மையான ஆசாரியரே! ஐந்து கோசமான மூன்று தேகத்தையும் நீக்கி அப்பால் பார்க்கும்பொழுது சூனியமே சேடித் திருக்கின்றது; அச்சூனியமே அன்றி மற்றொன்றும் தோன்றக் காண்கிலேன்; கரிய அந்தகாரத்தையா யான் நான் என்று அனுப விப்பேன்? என்றுகேட்ட சீடனறிவு தெளியும்படி போதிப்பார். எ-று.

அஞ்சன இருளென்பது பிரகிருதி எனக்கொள்க.

இ-ம். நியதிகளைந்தான் இருக்க அதனைக்காணாமல் நியதிகளை யப்பட்டவைகள் தோற்றமையைத் தான் தோற்றவில்லை எனக் கலங்கி வினாவினதாம். (௬௩)

அ-கை. பிரகிருதியை நீக்கிச் சுத்த சைதன்னியான தன்னைத் தரிசிப்பிக்கும்பொருட்டு இருளைக்கண்டவன் பாழா? அவனை நீ எனக் காண்பாய் எனல்.

முன்புக றசமன் புத்தி மோகத்தா லெண்ணி யெண்ணி ஒன்பது பேரைக் கண்ட வொருவனார் தனைக்காணாத பின்பவ னிடையிற் கண்ட பெரியபா ழுவனோ பாராய் அன்புள மகனே காண்ப தடங்கலுங் காண்பா னீயே.

இ-ள். முன் சொல்லிய பதின்மனைவன் புத்தி மயக்கத்தினால் நினைத்து ஒன்பது பெயர்களைப்பார்த்த ஒருவனாகிய தன்னைப் பா ராதபின் தன்னிடத்திலே தன்னைத் தசமனாகப்பார்த்த அவனா பெரும்பாழ்? பார்ப்பாய் அன்புள்ள புத்திரா! சூனியமுதலிய திரிஸ் யங்க ளனைத்தையும் பார்ப்பவன் நீயே ஆவாய். எ-று.



இ-ம். அவ்விருளாகிய அறியாமை நீ அன்று அதனைக்கண்ட ஞானமே நீயென அறிவித்ததாம். (௬௪)

அ-கை. அங்ஙனம் அதிஷ்டான சைதன்னியமான தனது சந் நிதியிற் சகலமும் உதித்தொடுங்கு மெனல்.

தூலசூக் குமமஞ் ஞானந் தோன்றுமூன் றவத்தை தாமும் காலமோர் மூன்றுஞ் சன்மக் கடலெழுங் கல்லோ லங்கள் போலவே வந்து வந்து போனவெத் தனையென் பேனான் ஆலமர் கடவு ளாணை யவைக்கெலாஞ் சாக்ஷி நீயே.

இ-ள். தூலசூக்கும காரணமாகிய சரீரத்திரயங்களும், தோற்ற நின்ற சாக்ஷிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் அவத்தாத் திரயங் களும் விசுவ தைச பிராஞ்ஞகன் என்னும் அபிமானத்திரயங்களும், திரிகாலங்களும், பிறப்பாகிய சுழுத்திரத்தி லுண்டான பேரலை களைப்போலவே உண்டாகி உண்டாகி அழிந்தன; யான் எவ்வள வென்று சொல்வேன்; கல்லாலின் நிழலில் எழுந்தருள்ய சற்குரு வின் ஆஞ்ஞைப்படிக்கு அவைகளைத்திற்கும் நீயே சாட்சியாம். எ-று.

இ-ம். ஆரோபமான அவித்தை முதலிடனவகளின் ஏகதேச மும் அவைகட்கு அதிட்டானமான ஆத்மஞான வியாபகத்தையுந் தெரிவித்ததாம். (௬௫)

அ-கை. அவ்வாத்மஞானத்தைத் தவிர மற்றோர் ஞானம் அன் றென்பதை உறுதிப்படுத்தும்நிமித்தந் தன்னையறிவது தானே எனல்.

எல்லாங்கண் டறியுமென்னை யேதுகொண் டறிவேனெ ன்று, சொல்லாதே சுமமாஞ் சோதிச் சுடராச்சுச் சுடர்வே

றுண்டோ, பல்லார்முன் றசமன்றனைப் பார்ப்பதுந் தலை  
க்கொண்டே தான், அல்லாது பதினென் றுனுமவ னிடத்  
துண்டோ பாராய்.

இ-ள். அனைத்தையும் பார்த்தறிகின்ற என்னை எதைக்கொ  
ண்டு அறிவேனென்று உரையாதே; சுயஞ்சோதியானபிரகாசத்தை  
அறிவிப்பதற்குப் பிரகாசம் வேறுமுளதோ? பலர்முன்னர் பதின்  
மனைக் காண்பதும் தன்னைக்கொண்டே அன்றுபதினேராம் புருட  
னும் அத்தசமனிடத்து உளனோ? பார்ப்பாய். எ-று.

இ-ம். ஆத்ம சைதன்னியம் ஒன்றே என்று அறிவித்ததாம்.

அ-கை. சர்வஞ்ஞத்துவ கிஞ்சிஞ்ஞத்துவத்தையும் அறிவறியா  
மையையும் நீங்கிச் சுத்தசைதன்னியத்தைத் தரிசிப்பித்தல்.

அறிவுக்கு மறிவுசெய்யு மறிவு வேறுண் டென்றெண்ணும்  
அறிவற்ற குதர்க்க மூடர் கனவத்தை பலமாய்த் தீரும்  
அறிபடும் பொருணீ யல்லை யறிபடாப் பொருணீ யல்லை  
அறிபொரு ளர்குமுன்னை யனுபவித் தறிவாய் நீயே.

இ-ள். சுயஞ் சைதன்னியத்துக்கும் அறிவிக்கும் ஞானம் மற்  
றென்றிருக்கின்றதென்று நினைக்கின்ற உணர்வற்றகுதர்க்கஞ்செய்  
யும் அஞ்ஞானிகளுக்கு அனாவஸ்தாதோஷம் பிரயோசனமாய் முடி  
யும்; திரிசியவஸ்துக்களும் நீ அல்லை; அறியாமையான சூனியவஸ்  
துக்களும் நீ அல்லை; சைதன்னிய வஸ்துவான உனதாத்ம ஸ்வரூப  
த்தை நீ அனுபவித் துணர்வாய். எ-று.

இ-ம். துவிதமாகிய அபரவுணர்வை நீக்கி அத்துவிதமான பர  
வுணர்வு இதுவென உணர்த்தியதாம். (சுஎ)

அ-கை. அப்பரவுணர்வே தானாக விளங்கிய சிதானந்தமே சர்வ  
மாக விளங்குகின்றதென உணர்த்துதல்.

மதுரமாங் கட்டி சுட்ட மாப்பணி யார மெல்லாம்  
மதுரமாக் கியவ தற்கு மதுரந்தான் சுபாவ மன்றோ  
அதுவிது வெனுஞ் சடங்க ளறிவாக வறிவைத் தந்தே  
அதுவிது விரண்டு மாகா வகம்பொரு ளறிவாய் நீயே.

இ-ள். தித்திப்பாகிய கருப்புக்கட்டி சேர்த்துச் சுடப்பட்ட  
மாப்பலகாரங்க ளனைத்தையும் மதுரமாகச்செய்த அவ்வெல்லக்கட்  
டிக்கு மதுரமானது சுபாவம் அன்றோ? அது என்னுஞ் சமஷ்டியும்  
இது என்னும் வியஷ்டியுமான திரிசியவஸ்துக்களை அறியும்படியான  
ஞானதிருஷ்டியைக்கொடுத்துச் சீவேஸ்வர துவிதமாகாததானாகிய  
அத்துவித வஸ்துவை நீயே தரிசிப்பாய். எ-று.

இ-ம். தனது அம்சத்தைத்தவிர வேறொன்றும் இல்லை எனத்  
தனது வியாபகத்தை விளக்கியதாம். (௬௮)

அ-கை. இவ்வத்துவித நிலைசித்திக்கும்பொருட்டு அதிஷ்டானத்  
துக்கு ஐக்கியமேயன்றி ஆரோபத்திற்கு ஐக்கியம்இன்றெனல்.

இந்தநீ தொம்ப தத்தி நிலக்கியப் பொருளா மென்றும்  
பந்தமில் பிரம மேதற் பதந்தனி லிலக்கி யார்த்தம்  
அந்தமாஞ் சீவ னீச னவர்களே வாச்சி யார்த்தம்  
சந்ததம் பேத மாவார் தமக்கைக் கியங்கூ டாதே.

இ-ள். இத்தன்மையுள்ள கூடஸ்தனான நீயே தொம்பதத்தி  
னுடைய லக்ஷியார்த்தமாம்; எப்பொழுதும் மாயாரகி-தமான பிர  
மம் என்னும் அதுவே தற்பதத்தி னுடைய லக்ஷியார்த்தமாம்;  
தோன்றி அழியும் சீவநஸ்வரர் ஆன அவர்களே வாச்சியார்த்தமாம்;

என்றும் பேதமாகிய சீவ ஈஸ்வரர்களுக்கு ஏகமாதல் கூடாதாம். எ-று.

பேதகமாவார்க்கு ஐக்கியங் கூடாதென்றதனால் அபேதமாவார்க்கு ஐக்கியங் கூடுமென்றாயிற்று.

இ-ம். மகாவாக்கியத்தின் இலக்கியார்த்தமான கூடஸ்த பிரமம் அபேதமாதலின் அவர்கட்கு ஐக்கியம் கூடுமென்பதாம்.(சூக)

இதுவுமது.

பேதமா னதுவுங் கேளாய் பேராலு மிடங்க ளாலும்  
ஒதரு முபாதி யாலு முடலாலு முணர்வி னாலும்  
பாதலம் விசும்பும் போலப் பலதர மகன்று நிற்பார்  
ஆதலா லிவர்க்கெந் நாளு மைக்யமென் பதுகூ டாதே.

இ-ள். சீவ ஈஸ்வரர்களுக்குண்டான பேதத்தைக்கேட்பாயாக; சீவ ஈஸ்வரர்கள் என்னும் தங்கள் நாமங்களினாலும், அண்ட பிண்டங்களாயிருக்கின்ற ஸ்தானங்களினாலும், சொல்லுதற்கரியகாரண காரியமாகிய உபாதிகளினாலும் சமஷ்டி வியஷ்டியாகிய தேகங்களினாலும், சர்வஞ்ஞத்துவம் என்னும் ஞானத்தினாலும், அவர்கள் பாதாளமும் விண்ணுலகமும் போலவும் நானாவிதத்தினாலும் பேத முற்று நிற்பார்கள்: ஆதலால், இத்தன்மையுள்ள சீவேஸ்வரர்களுக்கு எப்பொழுதும் கலத்தலென்பது கூடாதாம். எ-று.

இ-ம். மகா வாக்கியத்தின் வாச்சியார்த்தமான சீவேஸ்வரர் இங்ஙனம் பேதமாதலின் அவர்கட்கு ஐக்கியங்கூடாதென்பதாம். ( )

அ-கை. மகா வாக்கியார்த்தப்படி கூடஸ்தபிரமம் ஏகம் என்னும் பொருள்தோன்ற மூவித இலக்கணையைக் கூறுகின்றார்.



வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாசகப் பொருள்சேராமல் இடராகிற் பொருளாம் வண்ண மிலக்கணை யுரையாற்கொள் திடமான வதுவு மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும்[வர் விடலிலா தென்றும் விட்டும் விடாததென்றும்பே ராமே.

இ-ள். வடநூலாசிரியர் சாஸ்திரங்களிற் சொல்லாநின்ற வாச் சியார்த்தத்தினால் பொருள் விளங்காது தடைபடின், அர்த்தமாகும் பொருட்டு இலக்கியார்த்தத்தினால் பொருள் கொள்வார்கள்; திற மாக அவ்விலக்கணையையும் மூன்றுவிதமாகச் சொல்லுவார்கள்; அவற்றிற்கு விட்ட இலக்கணை எனவும், விடாத இலக்கணை என வும், விட்டும் விடாத இலக்கணை எனவும், நாமங்களாம். எ-று.

இ-ம். இலக்கணையின் நாமங்களைக் கூறினதாம். (எக)

அ-கை. அவற்றிற்கு உதாரணங்கூறல்.

கங்கையிற் கோஷமென்றுங் கருப்புச்சேப் போடுமென்றும் தங்கிய சோயந் தேவ் தத்தெனென்றுஞ்சொல் வார்கள் இங்குதா ரணங்க ளாக்கி யிந்தமூன் றுரைக ளாலே துங்கநூல் விரோதமான சொல்லெலாம் பொருளாந்தானே.

இ-ள். கங்கைக்கண் டிடைச்சேரி எனவும், கருமை செம்மை கள் செல்லுகின்ற எனவும், தங்காநின்ற அவனே யிவனான தேவ தத்தெனென்னும் ஓர் புருடன் எனவும் உரைப்பார்கள்; இவ்விடத்து உதாரணங்களாகக்கொண்டு இம்மூன்று இலக்கணைப் பொருள்களி னால் மேலான சாஸ்திரங்களில் அர்த்தம் பொருந்தாமல் வேறுபடு கின்ற வாக்கியங்களைத்தும் அருத்தமாம். எ-று.

ப-ம். கங்கைக்கணிடைச்சேரி யென்னு மிடத்து, கங்கையி னிடத் திடைச்சேரி யிருக்குமா? அதன் கரையி லிருக்குமென்று அதைவிட் டிதைக்கொள்வது விட்ட இலக்கணை யென்பார் 'கங் கையிற் கோஷம்' எனவும், கருமை செம்மை செல்லுகின்றன

என்னுமிடத்து அவைகள் தனியே செல்லுமா? கருமை நிறமாகிய பசுவும் செம்மைநிறமாகிய குதிரையுஞ் செல்லுகின்றன என்று அந் நிறத்தைவிடாமல் அவ்வான்மாக்களைக் கொள்வது விடாத இலக்கணை என்பார் 'கருப்புச் சேப்போடும்' எனவும், அவ்விடமும் அக்காலமும் அவ்வேடமும் உள்ள அவனே இவ்விடமும் இக்காலமும் இவ்வேடமும் உள்ள இவன் என அவைகளைநீக்கி இப்புருடனை மாத்திரங் கொள்ளும்போது, அவ்விடம் முதலானவைகள் நீங்கி இப்புருடன் மாத்திரம் இருக்கின்றதை விட்டும்விடாத இலக்கணையென்பார் 'தங்கியசோயந் தேவதத்தன்' எனவும், இவ்விலக்கணை வாக்கியப்படி பொருள்கோடலே நூல்களைத்திணுமுள்ள அவிரோதமான பொருள்கோட லென்பார். 'இந்த மூன்றுரைகளாலே துங்கநூல் விரோதமான சொல்லெலாம் பொருளாம்' எனவுங் கூறினார்.

இ-ம். தொம்பதார்த்தத்தை விட்ட இலக்கணையால் தரிசிக்கவேண்டுமென்பது, தூலமுதல் அவித்தைபரியந்தமான சரீரத்திரயங்களைவிட்டு, அவைகட்கு விலக்ஷணமான கூடஸ்த சைதன்னியத்தைத் தரிசிப்பதும்; தற்பதார்த்தத்தைவிடாத இலக்கணையால் தரிசிக்கவேண்டுமென்பது, சைதன்னியம் ஆனந்தானுபூதியின்றி விளங்காமையால், இச்சைதன்னியத்தை விடாமல் ஆநந்தோப் பிரமத்தைத் தரிசிப்பதும், அசிபதார்த்தத்தை விட்டும் விடாத இலக்கணையால் தரிசிக்கவேண்டுமென்பது, ஆநந்தமின்றி யறியவும், அறிவின்றி ஆநந்தமு மின்மையால், அவைகளின் பேதமானது துவிதத்தைவிட்டு, அபேதமான அத்துவித வஸ்துவைவிடாமல் தரிசிப்பது மாம்.

(எஉ)

இதுவுமது.

பன்னிய சோய மென்னும் பதங்களின் வாச்சி யார்த்தம் அன்னிய தேயங் கால மவனிவ னென்ப வெல்லாம்

சொன்னவ்விரோதம்விட்டுத் தொகையிலக்கியம்விடாமல் உன்னி டிற்றேவ தத்த னொருவனை வெளியாக் காட்டும்.

இ-ள். முன்சொன்ன அவனே இவனென்னும் பதங்களுக்கு வாச்சியார்த்தமானது வேறான தேசமும் காலமும் அவன் இவனென்பனவாகச் சொல்லப்பட்ட விரோதமாயுள்ள இவ்வனைத்தையும் விடுத்து முடிவில் இலக்கியார்த்தத்தை விடாமல் சிந்திக்கில் தேவதத்தனென்னு மொருபுருடனையே பிரத்தியக்ஷமாகக் காண்பிக்கும். ஏ-று.

இ-ம். இவ்விலக்கணையின் பொருளொருமையை நன்றாகத் தெரிவித்ததாம். (எஃ) (எஃ)

அ-கை. இத்திஷ்டாந்தப்படி தாஷ்டாந்தத்தை விளக்குதல்.

தத்துவப் பதங்க டாமுஞ் சாக்ஷியாய்ப் பிரம மான வத்துவை விடாமற் பேத வாச்சியார்த் தத்தை விட்டு நித்தமு மதுநீ யாகு நீயது வாகு மென்னும் அர்த்தமு மகண்ட மென்றே யசிபத வைக்கியங் காட்டும்.

இ-ள். மகாவாக்கியமான அது நீஎன்னும் பதங்கள் பிரமமாயும் சாக்ஷியமாயுமுள்ள சேதனபாகமான இலக்கியார்த்தத்தை விடாமல் பேததர்மங்களுடைய வாச்சிய பாகங்களை விடுத்து, சர்வகாலமும், பிரமமே நீயாம், நீயே பிரமமாம் என்று சொல்லும் அசிபதத்தின் பொருளும் ஏகமே என்று ஐக்கியத்தை யுணர்த்தும். ஏ-று.

இ-ம். ஆசிரியர் உபதேசப்படி வேத நிச்சயம் இருப்பது தோன்ற அதின் முடிவான மகாவாக்கியத்தின் இலக்கியார்த்தமான கூடஸ்த பிரமத்தின் ஒருமையை உணர்த்தியதாம். (எஃ) (எஃ)

அ-கை. இவ்வத்துவிதமான சுவானுபூதியே தானாக விளங்குவாய் எனல்.

கடநீரின் மேக நீரிற் கண்டவா னிரண்டு பொய்யே  
குடவானும் பெரிய வானுங் கூடியொன் றுமெப் போதும்  
இடமான பிரமஞ் சாக்ஷி யிரண்டுமெப் போது மேகம்  
திடமாகச் சுவானு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.

இ-ள். கடசலத்திலும் மேகசலத்திலும் தோற்றுகின்ற பிரதி  
பிம்ப ஆகாயமான இரண்டும் மித்தையேயாம்; கடாகாயமும் மகா  
காயமும் எக்காலமும் கலந்து ஏகமாகும்; (அதுபோல) வியாபக  
மான பிரமமும் கூடஸ்தனும் ஆகிய இரண்டு சைதன்னியமும் எக்  
காலமும் ஒன்றேயாம்; ஆதலின் ஸ்திரமாகச் சுவானுபூதியாகிய  
சிவோகம் என்று இருப்பாய். எ-று.

இ-ம். சுருதி குருவாக்கியார்த்தம் ஒன்றுபட்ட அத்துவித  
மான சுத்த சைதன்னியமே தானாக விளங்குவாய் என, மௌன  
நிலையை உணர்த்தி, ஆசிரியர் மௌனமாயிருந்தா ரென்பதாம்.

அ-கை. குருவாக்கியப்படி சமாதியில் தன்னைத் தரிசித்தல்.

தஞ்சமாங் குருவுஞ் சொன்ன தத்துவ வழிதப் பாமல்  
பஞ்சகோ சமுங் கடந்து பாழையுந் தள்ளி யுள்ளில்  
கொஞ்சமா மிருப்பும் விட்டுக் கூடஸ்த பிரம மென்னும்  
நெஞ்சமு நழுவி யொன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்.

இ-ள். தனக்கு உயிர்த்துணையான ஆசிரிய ரனுக்கிரகஞ்செய்த  
தற்பத தொம்பத சோதனைசெய்த மார்க்கங்கள் தவறாமல் ஐந்து  
கோசங்கட்கும் விலட்சணனாய் அங்ஙனங்கண்ட சூனியத்தையும்  
நீக்கி, உள்ளத்தில் அற்பமாகத் தோற்றியிருக்கின்ற ஸ்மரணத்தையு  
ம்விடுத்து, கூடஸ்த பிரமம் என்கின்ற துணையும் இறந்து, அத்து  
விதமாயிருந்த பரிபூரணஸ்வரூபத்தைத் தரிசித்தான். எ-று.

அ-கை. சமாதிகூடி சுவானுபூதிமயமாதல்.



அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே யகண்ட மாகித்  
தனுசு ரணங்க ளாதி சகலமு மிறந்து சித்தாய்  
மனதுபூ ரணமாய்த் தேக மானசற் குருவுங் காண  
நனவினிற் சுழுத்தி யாகி நன்மகன் சுபாவ மாணன்.

இ-ள். சுவானுபவமாகிய நிரதிசயாநந்த சமுத்திரத்தில்முழ்கி,  
அகண்டாகாரமாய்த் தேகேந்திரிய அந்தக்கரணம் முதலிய அனைத்  
தும் நசித்து, சின்மாத்திரானுபவத்தினால் மனம் பூரணமாகி, பூர  
ணமே திருவுருக்கொண்ட ஆசிரியரும் பார்க்கும்படி நனவிற்சுழுத்  
தியை அடைந்து, நற்சீடன் தனதியல்பான ஸ்வரூபமாக விளங்கி  
ணன் எ-று.

இ-ம். சுருதி குருவாக்கியப்படி சுவானுபவம் விளங்கிற்றென்ப  
தாம். (எஎ)

அ-கை. சமாதியினின்றும் வெளிப்படல்.

அளிமக நெடும்போ திவ்வா றுனபின் மனது மெல்ல  
வெளியில்வந் திடவுணர்ந் தான் விமலதே சிகனைக்கண்டான்  
துளிவிழிசொரியப்பாதந் தொழுதுவீழ்ந் தெழுந்துசூழ்ந்தா  
குளிர்முசுச் சுவாமிகேட்கக் கும்பிட்டுநின்று சொல்வான். [ன்

இ-ள். கனிவுள்ள சீடனானவன் வெகுநேரம் இவ்வண்ணமாக  
விளங்கினபின்பு, ஸ்வரூப சமஸ்காரமான மனது மெள்ள அச்சமாதி  
யினின்றும் துரிதமாய் வெளிப்பட, அறிந்தவராய் நிர்மலமான  
ஆசாரியரைப்பார்த்துக் கண்கள் ஆநந்தபாஷ்பம் பொழிய அவரது  
பாதத்தில் சாஷ்டாங்க நமஸ்காரஞ்செய்து, பின்பெழுந்து வலம்  
வந்து பிர்மாநந்தம் விளங்குகின்ற முகத்தையுடைய ஆசாரியர்கேட்  
கும்படி சிரசின்மேல் அஞ்சலியோடு நின்று துதிப்பான். எ-று.

இ-ம். சமாதி அனுபவ சமஸ்காரத்தோடு சகரிட்டைக்கு வெளிப்பட்டதாம். சகரிட்டை - சதாரிட்டை. (எஅ)

அ-கை. கைம்மாறு காணேன் எனக் குருவைத் துதிசெய்தல். ஐயனே யெனது னேரின் றனதுசென் மங்க ளாண்ட மெய்யனே யுபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி உய்யவே முத்தி நல்கு முதவிக்கோ ருதவி நாயேன் செய்யவே ரொன்றுங் காணேன் றிருவடி போற்றி போற்றி.

இ-ள். ஆசாரியரே! என துள்ளத்தினின்று அளவிற்றந்த பவங்கள் தோறும் ஆளாநின்ற கர்த்தனே! அனுக்கிரகிக்கும் நிமித்தம் மானிட வடிவுகொண் டெழுந்தருளிய ஆசிரியரே! வணங்குகின்றேன்; அடியேன் ஈடேறும்பொருட்டு வீடளித்தசகாயத்திற்கு ஒரு கைம்மாறு அடியேன்செய்ய மற்றொன்றுங் காண்கிலன்; ஆகையால் தேவரீர் அழகிய பாதங்களைத் துதிக்கின்றேன். எ-று. (எக)

அ-கை. சமாதி அனுபவம் பெற்ற சீடனை நோக்கிச் சகரிட்டை அனுபவம் உதயமாம்பொருட்டு உனதனுபவந் தடையின்றி விளங்குமெனில் அஃதே கைம்மாறு எனக் கூறுதல். சிட்டனில் வாறு சொல்லத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக் கிட்டவா வென விருத்திக் கிருபையோ டருளிச் செய்வார் துட்டமாந் தடைகண்முன்றுந் தொடராமற் சொருபஞான ரிட்டனா யிருப்பா யாகி னீசெய்யு முதவி யாமே.

இ-ள். சீடனானவன் இவ்வண்ணந் துதித்துரைக்க, ஆசிரியரானவர் மகிழ்ச்சியுடன் பார்த்து, சமீபத்தில் வாவென்று அழைத்து இருக்கச் செய்து, கருணையோடும் அனுக்கிரகஞ் செய்வார்; பொல்லாதனவாகிய பிரதிபந்தங்கள் மூன்றும்தொடர்ந்துவாராமல் ஸ்வரூப சைதன்னிய சமாதியை உடையவனாய் இருப்பாயானால் இஃதே நீ எனக்குச் செய்யுங் கைம்மாறாகும். எ-று.

இ-ம். தானென அனுபவமான சுகபோகத்தைத் தவிர வேறு கருதாமல் இருக்கவேண்டு மென்பதாம். (அ0)

அ-கை. அனுபவமான அத்துவித ஞானந் தடைகளினால் நீங் குமோ? சீடனை நோக்கி அவைகளுண்டான அனுபவந் திற மாக விளங்காது எனல்.

நீநானென் றிரண் டில்லாம னிறைந்தபூ ரணமா யெங்கும் நானாகத் தெளிந்த ஞான நழுவுமோ குருவே யென்றான் தானாகும் பிரம ரூபஞ் சற்குரு நூலாற் றேன்றும் ஆனாலுந் தடைகளுண்டே லனுபவ முரைத்தி டாதே.

இ-ள். நீ எனவும் நான் எனவும் துவிதமின்றி அத்துவிதமாக வியாபித்த பரிபூரணமாய் எவ்விடத்தும் தானாகவறிந்த சைதன்னிய மானது, ஆசாரியரே! நழுவுமோ? என்று கேட்டான்; தன்மயமான பிரமஸ்வரூபமானது உபதேசத்தினாலும் வேதாந்த சாஸ்திரங்களி னாலும் உதிக்குமானாலும் பிரதிபந்தங்க ளிருக்குமானால் அவ்வனு பவம் ஸ்திரப்படாது. எ-று.

நீ என்பது முன்னிலையிற் குருவாக விளங்கிய ஆனந்தமென வும், நான் என்பது தன்மையிற் சீடனாக விளங்கிய அறிவெனவுங் கொள்க. (அக)

அ-கை. தடைகளையும் அவற்றை நீக்கும் உபாயங்களையுங்கூறல்.

தடைகளே தெனிலஞ் ஞானஞ் சந்தேகம் விபரீ தங்கள் படர்செயு மிந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே உடனுடன் வரும்வந் தக்கா லுயர்ஞானங் கெடுமி வற்றைத் திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்த றெளித லாலே.

இ-ள். அத்தடைகள் யாவையென்றால், அஞ்ஞானமும் சந்தேகமும் விபரீதங்களுமாம்; துன்பஞ்செய்யும் இம்மூன்று தடைகளும் அநந்தசென்மப் பழக்கத்தினால் அடிக்கடிவரும்; அங்ஙனம் வருமாகில் மேலான ஞானம் மறைபடும்; இத்தடைகளைத் திடமாகச் சிரவணத்தினாலும் மனனத்தினாலும் நிதித்தியாசனத்தினாலும் நீக்குவாய். எ-று. (அஉ)

அ-கை. தடைகள் உளவாயின் அனுபவம் விளங்காது எனத் திருஷ்டாந்த முகத்தால் அறிவித்தல்.

அக்கினி கட்டுப் பட்டா லற்பமுஞ் சுடமாட் டாது  
மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது  
சுக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்த றெளித லாலே  
விக்கின மடஞ்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே.

இ-ள். மந்திரத்தினால் நெருப்பானது ஸ்தம்பனமானால் சற்றும் எரிக்கமாட்டாது; அதுபோல, அஞ்ஞானம் சந்தேகம் விபரீதங்களால் தடையுண்ட தத்துவஞானத்தால் வரப்பட்ட திரிசிய வாசனையும் கெடாது; ஆதலால் இடைவிடாமற் பழக்கஞ்செய்து சிரவணத்தினால் ஞானத்துக்குத் தடையாகிய அஞ்ஞானத்தையும், மனனத்தினால் சந்தேகத்தையும், சுவானுபவமாய்த் தெளிதலினால் கற்பிதமான திரிசியத்தையும் நீக்குவாய். எ-று. (அங்)

அ-கை. அத்தடைகளின் இயல்பு கூறல்.

பிரமபா வணையை மூடிப் பேதங்காட் டிவதஞ் ஞானம்  
குரவன்வாக் கியநம் பாமற் குழம்பின மனஞ்சந் தேகம்  
திரமறு சகமெய் யென்றுந் தேகநா னென்று முள்ளே  
விரவிய மோகந் தானே விபரீத மென்பர் மேலோர்.

இ-ள். திருக்கு ஸ்மரணத்தை மறைத்துத் திரிசியத்தைக் காண்பிப்பது அஞ்ஞானமாம்; ஆசாரியர் உபதேச வாக்கியார்த்



தத்தை நம்புதல் செய்யாமல் மனக்கலக்க முறுதல் சந்தேகமாம்; நிலையில்லாத சகம் சத்தியமெனவும், சரீரம் யானெனவும், மனத்தின்கண் பொருந்தின மயக்கமே விபரீதம் என்றுஞ் சொல்லுவார்கள் மகான்கள். எ-று. (அச)

அ-கை. அத்தடைகளைக்கெடுக்குங் கேட்டல் முதலியவைகளின் இயல்பு கூறல்.

தத்துவ வனுபோகந் தான் சாதித்தல் கேட்ட லென்பார் ஒத்துள பொருளு கத்தா லுசாவல் சிந்தித்த லென்பார் சித்தமே காந்த மான தரிசனந் தெளித லென்பார் நித்தமிப் படிசெய் தக்கா னிர்வாணம் பெறுவாய் நீயே.

இ-ள். மகாவாக்கியார்த்தமான பிரமோப தேசத்தைக் குரு முகமாகப் பெறுதலைக் கேட்டல் என்றுரைப்பார்கள்; அதன் ஐக்கியார்த்தத்தை விசாரித்தலைச் சிந்தித்தல் என்று சொல்லுவார்கள்; மனமானது தனிமையான சுவானுபூதியைத் தரிசித்தலைத் தெளிதல் என்று சொல்லுவார்கள்; எப்போதும் இவ்வண்ணம் அனுசந்தத்தினால் நீ முத்தியை யடைவாய். எ-று. (அரு)

இ-ம். அஞ்ஞானம் முதலிய தடைகளைக் கேட்டல் முதலிய உபாயங்களால் கெடுக்கிற் சுவானுபவந் தடையின்றி விளங்கும் என்பதாம்.

அ-கை. அக்கேட்டல் முதலியவைகள் வேண்டுங் கால அளவு கூறல்.

எத்தனை நாண்ஞா தாவு ஞானமு.மிருக்கு முன்பால் அத்தனை நாளும் வேண்டு மப்பாலோர் செயலும் வேண்டா நித்தமும் வெளிபோற் பற்றா ஞேயமாத் திரமாய்ச் சீவன் முத்த ரானவர் விதேக முத்திபெற் றிருப்ப ரென்றும்.

இ-ள். எவ்வளவுகாலம் காண்பானும் காட்சியும் இருக்குமோ அவ்வளவு காலமும் இக்கேட்டல் முதலிய மூன்றும் வேண்டும்; அதற்குமேல் ஓரனுஷ்டானமும் வேண்டுவதில்லை; எப்போதும் நான்கு பூதத்தினாலும் தாக்கற்றிருக்கின்ற ஆகாயத்தைப்போலத் திரிசியங்களிற் பற்றாதுநிற்கும் ஆத்மஸ்வரூபமாய் சீவன் முத்தியை யடைந்தவர்கள் எப்பொழுதும் விதேக கைவல்யத்தை அடைந்திருப்பார்கள். ௭-று.

இ-ம். காண்பானும் காட்சியும் நீங்கி ஸ்வரூபந் தானாகிற பரியந்தம் கேட்டல் முதலியவைகளைப் பழகல்வேண்டும் என்பதாம். ()  
அ-கை. அச்சீவன் முத்தர்கள் தொகையும் நாமமுஞ் சொல்லி அவர்களின் இயல்பு கூறத் தொடங்கல்.

ஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்  
வானிகர் பிரமவித்து வரன்வரி யான்வ ரிட்டன்  
ஆனவர் நாம மீதா மவர்களிற் பிரம வித்தின்  
தானமு மற்றை மூவர் தாரதம் மியமுஞ் சொல்வேன்.

இ-ள். ஞானநிறைந்த சீவன்முத்தர்கள் நான்குவிதமாவார்கள்; அவர்களது பெயர், ஆகாயத்துக் கொப்பான பிரமவித்து, பிரம வரன், பிரமவரியான், பிரமவரிட்டன் ஆகிய இவையாம்; அவர்க ளுக்குள் பிரமவித்தின் நிலையையும் ஏனைய மூவருடைய தாரதம்மியத்தையுஞ் சொல்வேன் கேட்பாயாக. ௭-று.

இ-ம். வெளிப்படை.

(அ௭)

அ-கை. சீவன்முத்தர்களில் பிரமவித்தின் இயல்பு கூறல்.

தீராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம்  
வாரமா யிருந்த தங்கள் வருணமாச் சிரமஞ் சொன்ன  
பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக  
நேரதாச் செய்வார் தீர்ந்த நிலைவிடாச் சீவன் முத்தர்.

இ-ள். தீரமுள்ளவர்களாய்ப் பிரமவித்தாய்த் தெளிந்த சீவன் முத்தர்கள் இங்ஙனந் தெளிவதற்கு முன்பு உரிமையாயிருந்த தங்களுடைய வர்ணச்சிரமங்களைக் குறித்துக் கன்மநூலாற் சொல்லப்பட்டவைகள் வருத்தமான கருமங்களாயினும் யாவர்க்கும் அனுகூலமாகக் கிரமமாக அவற்றைச் செய்வார்கள், முடிவான நிச்சயத்தைவிட்டு நீங்கார்கள். எ-று.

இ-ம். பிரமவித்து லோகோபகார நிமித்தம் சற்கருமத்தை அனுஷ்டிப்பான் என்பதாம். (அஅ)

இதுவுமது.

காமமா திகள்வந் தாலுங் கணத்திற்போ மனத்திற்பற்றூர் தாமரை யிலைத்தண் ணீர்போற் சகத்தொடுங் கூடிவாழ்வார் பாமர ரெனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் ஊமரு மாவா ருள்ளத் துவகையாஞ் சீவன் முத்தர்.

இ-ள். காம முதலியவைகள் ஒருபோது நேரிட்டாலும் அரிச்சாபிராரத்தமாகக் கணத்தில் நீங்கும்; மனத்தில் வையார்கள்; தாமரையிலைத் தண்ணீர்போல உலகத்தாருடன் சேர்ந்து வாழ்வார்கள்; அஞ்ஞானிகளைப்போலக் காட்டுவார்கள்; வித்துவத் திறத்தைக் காண்பியார்கள்; உள்ளத்தின்கண் நித்தியாநந்தத்தையுடைய பிரமவித்தானவர்கள் மௌனமாய் மிருப்பார்கள். எ-று.

காமமாதிகள் வந்தாலும் என்ற வும்மை அவைகள் வாரா என்பதை உணர்த்தியதாம்.

ப-ம். பிராரத்தம் அனுபவித்துத் தீரும்படியான இச்சையாதிகள் ஒருபோது ஏகதேசமாக உதிக்கினும் அவைகள் ஆத்மசுகத்தை விளக்குதற்கு வெஞ்சகமா நின்று விளக்கித் தான் உடனே நசித்தலின் “காமமாதிகள் வந்தாலுங் கணத்திற்போம்” எனவும்,

மனம் பூரணநந்தமாகத் தெளிந்திருத்தலின் ‘மனத்தில் பற்றார்’ எனவும், உலகருடன் மனம் ஒவ்வாமல் வாக்குங்காயமும் ஒத்திருத்தலை, “தாமரையிலேத் தண்ணீர்போற் சகத்தோடுங்கூடிவாழ்வார்” எனவும், எவரெவர் எங்ஙனம் எங்ஙனம் வஸ்து நிச்சயங்கூறினும் அந்நிச்சயங்கள் அனைத்தும் தமது சுவானுபவத்திற் கொத்தலின் அவைகளை மறுக்க அறியாத பேதையர்கள் போலக் காட்டுதலை, “பாமரரெனக் காண்பிப்பார்” எனவும், அங்ஙனம் நிச்சயித்த நிச்சயங்கள் அனைத்துந் தமது அனுபவ வியாபகத்திற்கு அங்கமாகத் தாம் அவைகளின் அங்கியாக விளங்கும் அனுபவத்தை அறிவியா திருத்தலை, “பண்டிதத்திறமைகாட்டார்” எனவும், தூரியாதீதமான மகாமௌனமாயிருத்தலை, “ஊமருமாவார்” எனவும், மனஞ்சென்ற இடமெல்லாஞ் சிதாநந்தமாக விளங்குதலை, “உள்ளத்துவகையாம்” எனவுங் கூறினார்.

இ-ம். பிரமவித்தின் அனுபவ விலாசத்தைக் கூறினதாம். (அக)

இதுவுமது.

பேதகன் மத்தால் வந்த பிராரத்த நாநா வாகும்  
ஆதலால் விவகா ரங்க ளவரவர்க் கான வாகும்  
மாதவஞ் செயினுஞ் செய்வர் வாணிபஞ் செயினுஞ் செய்வர்  
பூதலம் புரப்ப ரையம் புகுந்துண்பர் சீவன் முத்தர்.

இ-ள். அறிவின்மையான சஞ்சிதகன்மத்தால் உண்டான பிராரத்த கன்மம் பலவிதமாம்; ஆதலினால், விருத்திகள் அவரவர்களுக்கு நியமித்தவையாம்; பிரமவித்தானவர்கள் மகா தவத்தைச்செய்தாலுஞ் செய்வார்கள்; வியாபாரஞ் செய்தாலுஞ் செய்வார்கள்; பூமிபாலனஞ் செய்தாலுஞ் செய்வார்கள்; பிச்சைவாங்கிப் புசித்தாலும் புசிப்பார்கள். எ-று.



இ-ம். பிரமவித்து எத்தொழிலைச் செய்யினும் அவைகள் பிராரத்தகன்மமே அன்றி அவர்க்கில்லை என்பதாம். (க௦)

இதுவுமது.

சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன் நின்றது புசிப்பார் வெய்யி னிலவாய்விண் விழுது வீழ்ந்தும் பொன்றின சவம்வாழ்ந்தாலும்புதுமையாயொன்றும்பாரார் நன்றுதீ தென்றார் சாட்சி நடுவான சீவன் முத்தர்.

இ-ள். முன் நீங்கினவைகளை நினைத்து வாடார்கள்; எதிர் காலத்துவரும் பொருளை நினைத்து மகிழார்கள்; நிகழ்காலத்துள்ள பொருளைப் பிராரத்தமென்று அனுபவிப்பார்கள்; உஷ்ண கிரணமானது அமிர்தகிரணமாய் ஆகாயத்தினின்று விழுதாக இறங்கினாலும், மரித்த பிரேதஞ் சீவித்தாலும், அதிசயமாக ஒன்றையுங்காணார்கள்; இது நன்றென்றுந் தீதென்றுஞ் சொல்லார்கள்; சாக்ஷியாய் மத்தியகதமாய் விளங்கிய பிரமவித்துக்கள். ௭-று.

ப-ம். முன்புள்ள அறிவின்மையையும் பின்புள்ள திரிசிய உணர்வையுங் காணாது நடுநிலையாகிய பரவுணர்விற் சுகித்திருத்தலின் “சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன், நின்றது புசிப்பார்” எனவும், சகலவிசித்திரமும் தமது லீலையாகக் கருதி அவைகளில் வியப்புறுதிருத்தலின் “வெய்யி னிலவாய்விண் விழுது வீழ்ந்தும் பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாயொன்றும் பாரார்” எனவும், சர்வமுந் தமது சித்துருவமாக விளங்குதலின் “நன்றுதீ தென்றார்” எனவும், மத்தியகத சர்வ சாக்ஷியான தாம் அத்துவிதமாக விளங்குதலின் “சாட்சி நடுவான சீவன் முத்தர்” எனவுங் கூறினார்.

இ-ம். பிரமவித்து மனம் அடங்கி அனுபவமாய் நின்றலின் ஒன்றைக் கருதலும் வியப்புறுதலும் இலன் என்பதாம். இந்நான்கு

செய்யுளில் முந்தின பிரம வித்தின் இயல்பைக் கூறினதெனக் கொள்க. (கக)

அ-கை. மற்றமூவர் இயல்பு கூறல்.

பின்னைமூ வரிளி ரண்டு பேர்களுஞ் சமாதி யோகம் தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தந் தானாய் உன்னுவோன் வரன்வேற்றோரா லுணர்பவன் வரியா னாகும் அன்னியர் தம்மாற் றன்னு லறியாதோன் வரிட்ட னாமே.

- இ-ள். மற்ற மூன்றுபேர்களில் பிரமவரன் பிரமவரியான் என்னும் இரண்டு சீவன்முத்தர்களும் சமாதி ஞானத்தை அடைந்திருப்பார்கள்; தேகஞ் சஞ்சரிக்கும்பொருட்டுத் தானாய் உணவு முதலிய வற்றை நினைப்பவன் பிரமவரனும்; அன்னியராகிய சீடர் முதலிய யோரால் உணவு முதலியவைகளைக் கொள்ள வறிபவன் பிரமவரியானும்; பிறராலும் தன்னாலும் அவ்வுணவு முதலியவைகளைக் கொள்ள வறியாதவன் பிரமவரிட்டனும். எ-று.

பிரமவரிட்டன் சமாதியில் அதீதமானவன் எனக்கொள்க.

இ-ம். பின்னுள்ள பிரமவரன் பிரமவரியான் பிரமவரிட்டன் இவர்கள் இயல்பைக் கூறினதாம். (கஉ)

அ-கை. இந்நால்வர் பயன்களைக் கூறல்.

அரிதாகு மிவர்க ளிவ்வா றநேகரா னாலுமுத்தி சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனை தென்றால் பெரிதான திட்ட துக்கம் பிரமவித் தனுப விப்பான் வரியானும் வரனு மற்றை வரிட்டனுஞ் சுகமாய் வாழ்வார்.

இ-ள். திரிலோகத்திலுங் கிடைத்தற்கரிய இச்சீவன் முத்தர்கள் இவ்வண்ணம் அநந்தரானாலும், அவரடைந்த ஞானத்தில் தாரதம்மிய மின்மையால் வீடுஒரு தன்மைத்தாம்; வருத்தமுற்றுச்செய்த

நிஷ்டைக்குப் பிரயோசனம் யாதென்னில், பிரமவரியானும் பிரமவரனும் பிரமவரிட்டனும் நிரதி யாநந்தமாக வாழ்வார்கள்; ஏனைய அச்சமாதியில் பாடுபடாத பிரமவித்தானவன் பிராரத்தவசத்தால் நேரிடும் பெருந்துன்பங்களை அனுபவிப்பான். எ-று.

இ-ம். இச்சீவன் முத்தர்கள் பிராரத்தத்தினால் வருஞ் சுகதுக்கானுபவத்தில் தாரதம்மியராயினும் பிரமாநந்தகைவல்யப்பேற்றில் அஃதிலர் என்பதாம். (கூட)

அ-கை. பெத்தமுத்தர்களின் இயல்பு கூறல்.

பிரமஞா னிகளுங் கன்மப் பேதையர் போலே வாழ்ந்தால் திரமுறு மஞ்ஞானம்போய்ச் செனியாத வழியேதென்னின் பரவுமா காய மொன்றிற் பற்றாது மற்றை நாலும் விரவின தோடுங் கூடும் விதமிரு வோரு மாவார்.

இ-ள். ஸ்வரூபஞானிகளும் கன்மிகளான அஞ்ஞானிகளைப் போலச் சீவித்திருந்தால், நிலையாகத் தோற்றிய அறியாமை நசித்து இனிப் பிறவாத மார்க்கம் யாதென்றால், வியாபித்திருக்குங் ககனமானது ஒன்றிலுந் தோயாது நிற்க, மற்றை நான்கு பூதங்களும் ஒன்றுடனொன்று கலக்கும், இவ்விதமாக ஞானி அஞ்ஞானிக ளிருவரும் ஆகுவர். எ-று.

இ-ம். ஞானி அஞ்ஞானிகளின் கிரியை ஒன்றாயினுங் கருத்து வேறு என்பதாம். (கூச)

அ-கை. சீவன் முத்தர்களின் தரிசன மகிமை சொல்லி அவர்கள் விதேக முத்தரான வழி சொல்லத் தொடங்கல்.

சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவனய நெடுமா லான மூவரு மகிழ நோன்பு முழுவதுஞ் செய்து சன்ம

பாவன மானு ரென்று பலமறை முழங்கு மிப்பால்  
மேவருஞ் சீவன் முத்தர் விதேகமுத் தியுநீ கேளாய்.

இ-ள். சீவன்முத்தர்களைத் தரிசித்தவர்கள் சிவனும் பிரமனும் திருமாலும் ஆகிய மும்மூர்த்திகளு மிக மகிழத் தவங்களனைத்து முடித்துப் பவம் பரிசுத்தமானார்களென்று அநந்தவேதங்கள் முறையிடுகின்றன; இனி அறிதற்கரிய சீவன் முத்தர்களடையும் விதேக முத்திப் பலத்தையும் நீ கேட்பாயாக. எ-று. .

சன்ம பாவனமானுரென்பது ஞானதனுவாயினுரெனக்கொள்க.  
அ-கை. கன்மத்திரய ஒழிபு கூறல்.

பஞ்சினை யூழித் தீப்போற் பலசன்ம விவித வித்தாம்  
சஞ்சித மெல்லா ஞானத் தழல்சட்டு வெண்ணீ றுக்கும்  
கிஞ்சிலா காமி யந்தான் கிட்டாமல் விட்டுப் போகும்  
விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவத்துத் தீரும்.

இ-ள். பஞ்சை வடவைத் தீ எரிப்பதுபோல அநந்த பவங்க ளுண்டாவதற்குப் பலவித விதைகளான சஞ்சிதகன்மங்கள் அனைத் தையும் ஞானாக்கினியான எரித்து வெண்மையாகிய சாம்பலாக்கும்; ஆகாமிய கன்மமானது அற்பமும் நெருங்காமல் நீங்கும்; சேடித்த பிராரத்தகன்மமானது மூன்று விதமாக அநுபவித்து நீங்கும். எ-று.

சஞ்சிதம்—சென்ற செனனங்களிற் செய்யப்பட்டு பலனனுப விக்காமல் நின்ற கருமம். பிராரத்தம்—சென்ற சனனங்களிற்செய் யப்பட்டு வர்த்தமான சனனத்துக்கு ஏதுவாகிய கருமம். ஆகாமியம்—வர்த்தமான சனனத்திற் செய்யப்பட்டு மறு சனனத்துக்கு ஏதுவான கர்மம்.

மூவிதமான இச்சை அனிச்சை பரவிச்சை என்பனவாம். (கூசு)



அ-கை. இருவினை நீங்கும் வகை கூறல்.

பொறுமையாற்பிராரத்தத்தைப் புசிக்குநாட்செய்தகன்மம்  
மறுமையிற் றெடர்ந்திடாமன் மாண்டுபோம் வழியேதென்  
சிறியவ ரிகழ்ந்துஞானி செய்தபா வத்தைக்கொள்வர் [னின்  
அறிபவ ரறிந்து பூசித் தறமெலாம் பறித்துண் பாரே.

இ-ள். சாந்தத்தினால் பிராரத்த கன்மத்தை அனுபவிக்குங்  
காலத்தில் சீவன் முத்தர்கள் செய்யுங் கருமங்கள் மேற்பிறவியைக்  
கொடுப்பதற்குத் தொடர்ந்துவாராமல் நசிக்கும் மார்க்கம் யாதென்  
றால், மூடர்கள் நிந்தித்து ஞானவான் செய்யும் பாவகன்மத்தைப்  
பெற்றுக்கொள்ளுவார்கள்; விவேகிகள் சிவசொருபமென்றறிந்து  
ஆராதித்து அவர்கள் செய்யுந் தருமங்களனைத்தையும் கவர்ந்து  
அனுபவிப்பார்கள். எ-று. (கௌ)

அ-கை. சரீரத்திரய ஒழிபு கூறல்.

அறியமெய்ஞ் ஞானத் தீயா லவித்தையா முடனீ றுமே  
பெரியதூ லமுங்கா லத்தாற் பிணமாகி விழுமந் நேரம்  
உரியசூக் கும சரீர முலையிரும் புண்ட நீர்போல்  
துரியமாய் விபுவாய் நின்ற சொருபத்தி லிறந்து போமே.

இ-ள். அரிதற்கரிய ஞானாக்கினியினால் காரண சரீரம் நசிக்கு  
மும்; பருத்த தூலசரீரமும் காலநியமப்படி பிரேதமாம்; அப்போது  
சாதனத்துக்குரித்தான சூக்குமதேகமானது கொல்லன் உலையிற்  
காய்ந்த அயமானது கிரகித்த சலத்தைப்போலத் துரியமாகவும்  
வியாபகமாகவும் இருந்த பிரமஸ்வரூபத்தில் நசிக்கும். எ-று.

இ-ம். சஞ்சிதவினையுங் காரண சரீரமும் பரஞானத்தினால்  
கெடுதலும், ஆகாமியவினையுஞ் சூக்குமதேகமும் அந்த ஞானத்தில்

லயமாகுதலும், பிராரத்த கன்மமுந் தூலதேகமும் நியமித்த கால அளவில் நீங்குதலும் ஆம் என்பதாம். (கூஅ)

அ-கை. விதேகமுத்தியின் இயல்பு கூறல்.

கடமெனு முபாதி போனாற் ககனமொன் றானாற் போல உடலெனு முபாதி போன வுத்தரஞ் சீவன்முத்தர் அடிமுடி நடுவு மின்றி யகம்புற மின்றி நின்ற படி-திகழ் விதேக முத்திப் பதமடைந் திருப்ப ரென்றும்.

இ-ள். குடமென்கிற உபாதி நீங்கினால் கடாகாய முதலிய நான்கும் ஏகமானதுபோல, மூன்று தேகமென்கிற உபாதி நீங்கின ஶ்ஷணம் சீவன் முத்தரானவர் ஆதிமத்தியாந்த ரகிதமாய் உட்புற மின்றி எப்போது யிருந்தவண்ணம் விளங்குகின்ற விதேகமுத்திப் பதத்தைப் பெற்றிருப்பார். எ-று. (கூக)

அ-கை. இவ்வனுபவம் எஞ்ஞான்றும் விளங்குவது எனல்.

சொல்லிய மகனே யெங்குஞ் சூழ்வெளி யிருக்க மண்ணைக் கல்லிய பின்பு தோன்றுங் கிணற்றினு காயம் போல ஒல்லையாம் பிரம நூலா லுற்றது போலே தோன்றும் எல்லையி னுமெப்போது மேகமென் றிருந்தி டாயே.

இ-ள். முன் அனுபவஞ்சொன்ன புத்திரா! எவ்விதத்தும் சூழ்ந்த ஆகாயம்இருக்கப் பூமியை அகழ்ந்தபின்பு உண்டானதுபோலத் தோற்றுகின்ற கூப ஆகாசம்போல, அநாதியாய் விளங்குகின்ற பிரமஸ்வரூபமானது ஆத்ம ஞான சாஸ்திரங்களால் உதித்தது போலத் தோன்றும்; பிரமாணதீதமான சுத்தசைதன்னிய ஸ்வரூபமான யாம் எக்காலமும் ஒன்றே என்றிருப்பாய். எ-று.

இ-ம். இப்போது உதித்ததுபோலத் தோற்றிய அனுபவஞ் சிருட்டிக்கு முன்னும் பின்னும் நடுவுமான எப்போதும் இருந்து

சித்திய திருத்தியாக விளங்கிய சச்சிதாநந்தமேயன்றி இப்போது உதித்தது அன்றென்பதாம். (௧00)

அ-கை. சத்து அசத்து இவைகளின் உண்மையைத்தெரிவித்தல்.

கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தார்ப்ப நகர்க னூலூர்  
வானமை கயிற்றீற் பாம்பு மலடிசேய் முயலின் கோடு  
பீனமாந் தறிபு மானிப் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே  
ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்தி டாதே.

இ-ள். கானற்சலம் போலவும், சுத்திகா ரசிதம்போலவும், கந்தார்ப்பநகரம் போலவும், சொப்பனநகரம் போலவும்; ஆகாய நீலம் போலவும், ரச்சு சர்ப்பம்போலவும், வந்தியா புத்திரன்போலவும், சச விஷானம்போலவும், பருத்தகட்டைசோரணைப்போலவும், பிரமத்தில் கற்பிதமாகத் தோற்றுகின்ற இச்சகத்து அனைத்தும் மித்தையேயாம்; சுத்தசைதன்னியம் ஒன்றே உண்மையாம்; மாணக்கனே! இங்ஙனம் விளங்கிய உனது ஸ்வரூப சைதன்னியத்தை நமதாக்கிணைப்படிக்கு மறவாமல் அதுவாய் விளங்குவாய். எ-று.

இ-ம். எப்போதுஞ் சத்தான சுகபோதம் இருக்கின்றதே அன்றி அசத்தான திரிசியங்கள் இல என்பதாம். (௧0௧)

தத்துவவிளக்கப்படலம்

முற்றிற்று.

இரண்டாவது

## சந்தேகந்தெளிதற்படலம்.

அவதாரிகை:—முன்படலத்தில் தத்துவமாகிய ஆரந்த பிரஞையைய நிஷ்டா பிரஞையால் விளக்கி, இனிச்சொருப பிரஞையினால் முன்கற்பனையாகத்தோற்றிய சீவேஸ்வரசகம் சிற்சகாகாரமாக விளங்குவதை விளக்கும்பொருட்டுச் சந்தேகந்தெளிதலைக் கூறுகின்றார்.

நரர்குழி பறித்து மெள்ள நாட்டிய நெடிய கம்பம்  
உரமுறக் குத்திக் குத்தி யுரப்பிக்கு முபாயம் போலப்  
பரமமாஞ் சொருபந் தன்னிற் பற்றிய மனோ விருத்தி  
திரநிலை பெறச்சந் தேகந் தெளிதலை மொழிகின் றேனே.

இ-ள். மானிடர்கள் பள்ளங் கல்லி மெல்ல எடுத்து நட்ட நீண்ட ஸ்தம்பமானது அசைவின்றி ஸ்திரமாக நிற்கும்பொருட்டுக் குத்திக் குத்திப் பலப்படுத்துகின்ற யுத்தியைப்போலப் பிரமஸ்வரூபத்தில் பொருந்திய சித்தவிருத்தியானது ஸ்திரநிலையை அடையும்பொருட்டுச் சந்தேகந் தெளிதலைச் சொல்லுகின்றேன். எ-று.

இத்திட்டாந்தம் தூணு கநநியாயமெனக் கொள்க. தூணு = கம்பம், கநநம் = புதைத்தல், நியாயம் = திருஷ்டாந்தம்.

ப-ம். தானல்லாத விஷயங்களை நீக்கித் தானாகிய பிரமத்திற்கு கலந்ந மனம் அப்பிரமவியாபகமான பூரணவிருத்தியில் சஞ்சரிக்குமிடத்தில் சர்வம் பிரமமயம் என்னுஞ் சாக்ஷாத்காரானுபவந் தடையின்றி விளங்குவதே விவகரித்தும் விவகரியாத நிலையாதலின்,



அதற்குத் தடையாய் உள்ளவைகளைக் களைதல் வேண்டு மென்பார்  
“சொருபந் தன்னிற்பற்றிய மனோவிருத்தித் திரநிலைபெறச் சந்  
தேகந்தெளிதல்.”

இ-ம். சித்தினிடத்து உதயமாய்ப் பகிர்முகம் இன்றி அச்சித்  
தில் கரைந்த மனமானது சென்ற இடமெல்லாம் சிதாநந்தமாக  
ரமிக்கும்பொருட்டுச் சந்தேகந்தெளிதலைக் கூறத்தொடங்கினதாம்.

அ-கை. குரு குலவாசஞ் செய்யும் தன்மையைக் கூறல்.

நற்கருத் துடையோ னாகி ஞானவா னாகி நின்றோன்  
மார்க்கட நியாயம் போல மகாபூத விகாரந்தொட்டு  
நிற்குண விதேக முத்தி நிலைபரி யந்தஞ் சொன்ன  
சற்குரு வினைவி டாமற் சந்தத மனுசரித் தான்.

இ-ள். பேராநந்தமான சிந்தையை யுடையவனாய்ச் சைதன்  
னிய ஸ்வரூபியாகி இருந்த சீடனானவன் மார்க்கட நியாயத்தைப்  
போலப் பஞ்சபூதகாரியமான தூலதேகமுதல் திரிகுண ரகிதமான  
விதே ககைவல்யமட்டும் அருளிய ஆசாரியரை விட்டு நீங்காமல்  
சதாகாலமுந் தொடர்ந்து நின்றான். எ-று.

மார்க்கடநியாயம் = குரங்கின்குட்டி தன் தாய்க்குரங்கு எங்கே  
தாவினும், தான் அதனை விடாதுபற்றி நின்றல். மார்ச்சால நியா  
யம் = தாய்ப்பூனை தன் குட்டிகள் கிடக்குமிடந்தேடிக் காப்பாற்று  
தல்.

இ-ம். வெளிப்படை.

(உ)

அ-கை. ஆசிரியர் சீடனை அனுபவம் வினாதல்.

சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாம லன்பாய்  
மைந்தனை நோக்கிச் சாக்ஷி மாத்திர மாய்நின் றுயோ

சிந்தையி லையமெல் லாந் தீர்ந்தவோ தெளிவி னுள்ளே  
அந்தரங் கலந்த துண்டோ வனுபவ முரைசெய் வாயே.

இ-ள். எப்பொழுதும் ஒர்புருடனைவிட்டு நீங்காத சாயைபோல  
ஆசாரியரைவிட்டு நீங்காமல் அன்புருவமாய்நிற்கின்ற சீடனை அருட்  
கண்சாத்திப் பிரத்யேகாத்ம ஸ்வரூபமாக நிற்கின்றாயா? மனத்தின்  
கணுள்ள சமுசயங்க ளனைத்தும் நீங்கினவோ? தெளிவின்கண்  
சீவேஸ்வர சகத்பேதம் சேர்ந்ததுமுளதோ? உனதனுபவத்தைச்  
சொல்வாய். எ-று.

இ-ம். பேதமின்றித் தெளிவாகச் சுவானுபவமாய் விளங்கு  
கின்றாயா? என மூவகையாக வினாவினதாம். (நட)

அ-கை. முன்வினா மூன்றற்கும் விடைகூறல்.

எனவுரைத் தருளு மாசா னிருபதம் வணங்கி யெந்தாய்  
சன்னவன் காட்டின் மோகத் தமத்தெழு பேதப் பேய்கள்  
உனதரு ளுதய வெற்பி லுபதேச வருக்கன் றேன்றி  
மனவிழி தெரிய ஞான வான்கதிர் பரந்தா லுண்டோ.

இ-ள். என்று கேட்டருளிய தேசிகருடைய உபயபாதங்களைப்  
பணிந்து, என்னுடைய பிதாவே! வலிமையாகிய சன்னஆரண்யத்தி  
லிருக்கும் அஞ்ஞானமாகிய இருளில்தோன்றுகின்ற பேதங்களென்  
னும் பிசாசங்கள், தேவரீது கருணை என்னும் உதயகிரியில், பிர  
மோபதேசம் என்னும் சூரியனுதித்து, அகக்கண்விளங்க மேலான  
சிற்பிரகாசமானது வியாபித்தால் இருக்குமோ. எ-று.

ப-ம். சாக்ஷிமாத்திரமாய் விளங்குகின்றது என்பார். “உப  
தேசவருக்கன்றேன்றி” எனவும், சிந்தையில் ஐயமெல்லாந் தீர்த்த  
தென்பார். “மனவிழிதெரிய” எனவும், அந்தரமானபேதம் உதிக்க

வில்லை என்பார், “ஞானவான்கதிர் பரந்தாலுண்டோ” எனவுங் கூறினார்.

இ-ம். தனது அனுபவத்தில் சந்தேக விபரீதம் இன்றென்பதை அறிவித்ததாம். (ச)

அ-கை. சமாதியில் தடை இன்றாயினும் சகசத்தில் அவையின்றி நிற்பதற்கு வினாவ வேண்டுவது உண்டெனல்.

மந்திர மூர்த்தி தன்னான் மாற்றிய பேய்போ னாலும் எந்திர மெழுதிக் கட்டி யினிவரா வகைசெய் வார்போல் முந்தியுன் னுபதேசத் தான் மோகம்போ னாலு மையா புந்திநின் றுரைக்க வின்னும் புகலும்விண் ணப்ப முண்டே.

இ-ள். எனதாசிரியரே! மாந்திரிகனால் நீக்கப்பட்ட பிசாசமானது நீங்கினாலும், எந்திர ஸ்தாபனஞ்செய்து மேல்வாராத வண்ணஞ் செய்பவர்களைப்போல, முன்னமே தேவரீரனுக்கிரகத்தினால் மயக்கம் நீங்கினாலும், அறிவு நிலைபெறும்பொருட்டு மேலும் அடியேன் கேட்கும் விண்ணப்பமுளது. எ-று.

இ-ம். சகசத்துக்குத் தடையாயுள்ள சந்தேகங்களை நீக்கும் பொருட்டு வினாவத் தொடங்கினதாம். (சு)

அ-கை. சீடன் தனக்கு அனுபவமான பிரமவஸ்து மனோவாக்கு களுக்கு அகோசரமா? கோசரமா? என அறியும் நிமித்தமும் அங்ஙனமுங் கூறும் சுருதி வாக்கியத்தை இரண்டு சங்கையாக வினாதல்.

ஆகமப் பிரமாணத்தா லறியென்றும் வாக்குக் கெட்டா தேகமாம் பிரம மென்று மிதயத்தா லுணர்வா யென்றும் சோகமா மனத்திற் கெட்டாச் சுயஞ்சோதியென்றுஞ் சொ மோகமா மிரண்டு சங்கை முளைத்தன பறித்திடரே. [ன்னீர்

இ-ள். அத்துவிதப் பிரமத்தை வேதமுடிவான மகாவாக்கியப் பிரமாணத்தினால் அறிவாய் எனவும், இவ்வேத வாக்கியத்துக் கெட்டமாட்டாது எனவும், இச்சயம்பிரகாசத்தைமனதினாலறிவாய் எனவும், துன்பமான மனத்திற்கு அறிதற் கரியது எனவும் அருளி னீர்; மயக்கமாகிய இரண்டு சங்கைகள் உளவாயின, அவைகளைக் களைந்திடர். எ-று.

பிரமவஸ்து மனோவாக்குக்களுக்கு அகோசரமுங் கோசரமும் ஆம் என வேதங் கூறினதை ஆசிரியர் கூறினதாகக்கொண்டு வினா ல்ளது என்க.

இ-ம். வெளிப்படை.

(சு)

அ-கை. முதற்சங்கையில் பிரமம் சுருதிக்கு அகோசரமாம் என்ற தற்கு உத்தரங் கூறல்.

மற்றைமுப் பிரமா ணத்தால் வஸ்துநிர் ணயங்கூ டாதே உற்றதோர் விடயம் பூத முபய மன் றுத லாலே குற்றமாங் குணவி சேடங் கூடாம லிருக்கை யாலே இற்றது வாக்குக் கெட்டா தென்பதை யறிவாய் நீயே.

இ-ள். பரப்பிரமமானது, பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமான சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் ஆகிய ஐந்தும், பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும், உபமான வுபமே யங்களாகிய இரண்டும், அன்று ஆகலான் பிரத்தியக்ஷம், அநுமா னம், உபமானம் என்னும் மூன்றுபிரமாணங்களாலும் பிரமசொரூப நிச்சயஞ்செய்தல் கூடாது இத்தன்மைத்தான பரப்பிரமம், குற்ற முள்ள குண விசேஷங்களைப் பொருந்தாமல் இருத்தலாலே, சத்த ரூபமாகிய வேதத்துக் கெட்டாது என்று நீ அறியக்கடவாய். எ-று.



இ-ம். பிரமம் அகோசரம் என்பதை உறுதிப்படுத்தும் நிமித்தம் ஆகம முதலிய நான்கு பிரமாணங்களினாலும் அறியக்கூடாதது என அறிவித்ததாம். (எ)

அ-கை. அச்சங்கையில் பிரமம் சுருதிக்குக் கோசரமாம் என்ற தற்கு உத்தரம்.

வாக்கியந் தனக்கெட்டாத வஸ்துவென்றுரைத்த வேதம் வாக்கிய விருத்தி யாலவ் வஸ்துவைக் காட்டிற்றன்றோ வாக்கியங்களிலே மான மாவதே தென்றோ யாகில் வாக்கிய மிரண்டு மெய்யே மறைகள்பொய் யானீ கேளாய்.

இ-ள். வாக்குக்கு எட்டாத பொருளென்று சொன்ன வேதமானது மகாவாக்கிய விசாரத்தால் அப்பிரமப்பொருளைக் காட்டியது; இவ்விரண்டு வாக்கியங்களில் பிரமாணமாவது யாது? என்று கேட்பாயாகில், இவ்விரண்டு வாக்கியமும் உண்மையே; வேதங்கள் அசத்தியம் உரையா, ஆகையால் அதை நீ கேட்பாய். எ-று.

அன்றோ என்பது அசை.

இ-ம். வெளிப்படை.

(அ)

அ-கை. பிரமம் சுருதி வாக்கியங்களுக்கு அகோசரமும் கோசரமும் ஆமெனக் கூறுதல்.

தன்பதி யல்லாப் பேர்க டமையல்ல னல்ல னென்றாள் அன்பனைக் கேட்ட நேர மவள்வெட்கி மெளன மாறாள் என்பது போல நீக்கி யிதன்றிதன் நெனச்சே டித்த பின்பரப் பிரமந் தன்னைப் பேசாமற் பேசும் வேதம்.

இ-ள். தன் நாயகன் அல்லாதவர்களை இவன் அல்லன் இவன் அல்லன் எனக் கூறின தலைவி, நாயகனைக் காட்டிக் கேட்டபோது அத்தலைவியானவள் வெட்கமுற்றுப் பேசாதிருந்தாள் என்பது

போல, இது அன்று இது அன்று தள்ளிப் பின்பு சேஷித்துநின்ற பரப்பிரம வஸ்துவை வேதமானது சொல்லாமற் சொல்லும். எ-று.

இ-ம். சுருதி சத்து ரூபத்தால் அறிவிக்காமல் அருத்தரூபத் தால் அறிவிக்கும் என்பதாம். (கூ)

அ-கை. இரண்டாஞ் சங்கையில் பிரமம் மனத்திற் கெட்டும் எட் டாது என்பதற்கு உத்தரங்கூறுவான்றொடங்கி மனோற்பத்தி யின் காரணங் கூறுகின்றார்.

முந்திய சங்கை தீர மொழிந்ததை யறிந்து கொள்வாய்  
பிந்திய சங்கை தீரப் பேசுமுத் தரநீ கேளாய்  
இந்தியங் களுக் கிராச னிதயமா மதினெண் ணங்கள்  
புந்தியு மனமு மென்றே புறத்தகத் துலாவி யாடும்.

இ-ள். முதற்சங்கை தீரும்படி சொன்னதைத் தெரிந்துகொள் வாயாக; இரண்டாஞ்சங்கை தீரும்படிசொல்லும் உத்தரத்தையும் நீ கேட்பாய்; மன முதலிய இந்திரியங்களுக்குத் தலைவன் ஞானமாம்; அதின் நினைவுகள் புத்தி எனவும் மனம் எனவும் புறம்பிலும் உள்ளி லும் சஞ்சரிக்கும். எ-று.

இ-ம். ஞானஸ்மரணமே மனமும் புத்தியுமாம் என்பதாம்.

இதுவுமது.

உன்முகம்போற் கண்ணாடிக்குள் ளொருமுகங்கண்டாற்போ சின்மய வடிவின் சாயை சித்துப்போற் புத்திதோன்றும் [ல் லின்மல விருத்தி யந்த நிழல்வழி யாயு லாவும்  
தன்மநன் மகனே யித்தைத் தானன்றோ ஞான மென்பார்.

இ-ள். தர்மவடிவாகிய சற்புத்திரா! உன்னுடைய முகம்போல எதிரிட்ட கண்ணாடிக்குள்ளே ஓர் முகங் கண்டதுபோலச் சைதன்

னிய ஸ்வரூபச் சாயையே அறிவைப்போலப் புத்தியில் பிரதிபலிக்கும்; நின்மல விருத்தியானது அச்சாயையின் மார்க்கமாகச் சஞ்சரிக்கும், இவ்விருத்தியை அன்றோ அறிவென்று சத்துக்கள் சொல்லுவார்கள். எ-று.

ப-ம். அந்தக்கரணப் பிரதிபலனம் சிதாபாசனென்பார், “சித்துப்போற் புத்தி தோன்றும்” எனவும், புத்தியில் தங்குஞ் சிற்சாயையே விருத்தி யென்பார், “நின்மல விருத்தி” எனவும், அவ்விருத்தி சிதாபாசனுக்கு இடமாக விளங்குமென்பார் “அந்த நிழல்வழியா யுலாவும்” எனவும், லோகாந்த குந்தம்போலச் சிதாபாசாந்த விருத்தியே ஞானமென்பார், “இதைத்தானன்றோ ஞான மென்பார்” எனவுங் கூறினார்.

இ-ம். விருத்திஞானமும் சிதாபாசனும் இத்தன்மையவெனக் கூறினதாம். (கக)

இதுவுமது.

உருக்கிய தரநீர் நாநா வருவங்க ளானாற் போல விருத்திகள் கடப டாதி விடயமாய்ப் பரிணமிக்கும் அருப்பல விடய மெல்லா மாபாசன் றேற்று விக்கும் இருட்டினில்விளக்குங்கண் ணுமில்லாமற்பொருள் காணாதே.

இ-ள். குகையில்வைத்துருக்கிய தரநீரானது பலவடிவமானது போல, அந்தக்கரண விருத்திகளானவை கடபட்முதலிய ஆகாரங்களாக வேறுபடும்; விடயங்களினைத்தையும் அரும்பலமென்னப்பட்ட சிதாபாசன் தெரிவிக்கும்; தீபமும் விழியும் இன்றி இருளிலிருக்கும் வஸ்து தெரியமாட்டாது. எ-று.

இ-ம். சிற்சாயையே சகத்தாகத் தோற்றுதலின், “விருத்தியே கடபடாதி விடயமாய்ப் பரிணமிக்கும்” என்றார். (கஉ)

இதுவுமது.

எரிகின்ற விளக்காற் கண்ணு விருட்பொருள் காண வேண்டும், தெரிகின்ற பரிதி காணச் சென்றிடிற் கண்ணே போதும், விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் பலமும் வேண்டும், புரிகின்ற விருத்தி யொன்றே போதுமெய்ப்பொருள்காண் போர்க்கே.

இ-ள். பிரகாசிக்கின்ற தீபத்தினாலும் விழியினாலும் இருட்டின்கண் உள்ள வஸ்துவைப் பார்க்கவேண்டும்; தெரியாநின்ற சூரியனைப் பார்க்கச் சென்றால் நேத்திரமொன்றுமே போதும்; அவை போலப் பரந்த உலகத்தைப்பார்க்க விருத்தியும் பலமும் வேண்டும்; உண்மையான பிரமவஸ்துவைத் தரிசிப்பவர்களுக்கு முன் சொல்லிய விருத்தி யொன்றுமே போதும். எ-று.

ப-ம். விஷயாஞ்ஞானத்தைப் போக்குதற்கு விருத்தி ஞானமும், அதை அறிதற்குப் பலரூபமான சிதாபாசனும் 'வேண்டுமென்பார், "சகத்தைக்காண விருத்தியும் பலமும் வேண்டும்" ஆத்மாவைத் தரிசித்தற்கு விசாரரூபமான விருத்திஞானம் வேண்டுமென்பார், "விருத்தியொன்றே போதுமெய்ப்பொருள் காண்போர்க்கு" எனவுங் கூறினார்.

இ-ம். லோகாந்த குந்தம்போல ஆதாரமான விருத்தி ஞானமும் ஆதேயமான சிதாபாசனுமாகிய இவ்விரண்டினிலக்கணமுங் கூறியதாம். (கங்)

அ-கை. மனத்தின் உருவங் கூறல்.

விருத்தியும் பலமுங் கூடும் விகாரமே மனமென்பார்கள் கருத்தெழும்விருத்திவேண்டுங் கணக்கினான் மனத்திற்கெட்டிருத்திய பலமாமிந்த மனத்திற்கெட்ட டாது கண்டாய்டும் அருத்தமிப் படியென் றைய மகன்றுநீ தெளிந்தி டாயே.



இ-ள். விருத்தியும் பலமுஞ் சேர்ந்த விகார ரூபமே மனம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்; பகுத்தறியும் நினைவில் உண்டாகும் விசார ஞானமானது சித்தை அறிதற்கு ஒருதலையாக வேண்டுதலின், அவ்விருத்தி ரூபமான மனத்திற்குச் சித்து எட்டும்; வருத்துகின்ற விடயத்தை அறியும் பலரூபமான இம்மனத்திற்குச் சித்து எட்டாது, முன் சொல்லிய இரண்டுக்கும் பொருள் இவ்வண்ண மென்றறிந்து சந்தேக நீங்கி நீ தெளியக்கடவாய். எ-று.

சித்து சம்பந்தஞானம்விருத்தியும், சடசம்பந்த ஞானம்பலமும் எனக்கொள்க.

ப-ம். சிற்சடரூபமனம் என்பார், “விருத்தியும் பலமுங்கூடும் விகாரமே மனம்” எனவும், சித்தம் சமான விருத்தியினால் சித்தை அறியலாமென்பார், “விருத்திவேண்டுங் கணக்கினான் மனதிற் கெட்டும்” எனவும், சடாம்சமான மனத்தினாற் சித்தை யறியக்கூடா தென்பார், “பலமா மிந்த மனத்திற் கெட்டாது” எனவுங் கூறினார்.

இ-ம். அகமுகமுள்ள மனதிற்கு பிரமம் அறியப்படும் எனவும், பகிர்முகமுள்ள மனதிற்கு அறியப்படாதெனவுந் தெரிவித்ததாம்.

அ-கை. முற்கூறிய கடாவிடைகளால் கோசராகோசரம் இன்றி, சுத்தப் பிரமமான சுவானுபூதியே தானென் றறிந்து அதில் உதிக்கு மனதை அதிற் கரைக்கும் பொருட்டு ஒரு சங்கை வினாது.

வஞ்சகமில் பரமார்த்த குருவேசொன்ன வழிகளறிந் தேனினியோர் வசனங்கேளீர், சஞ்சலமற் றகண்ட பூரண மாய்ச்சித்தந் ததாகார மாவதன்றோ சமாதி யோகம், உஞ்சலையொத் தலைவதுதன் சபாவமாகி யொருகணத்திற் பல

வலகாவுதிக்குமிந்த, நெஞ்சகம்வஸ் துவிலசையா நிவாததீப நிலைபடைவ தெப்படியோ நீர்சொல்வீரே.

இ-ள். வஞ்சனை யின்றி யதார்த்தமாக விளங்கிய ஆசாரியரே! தேவரீ ரனுக்கிரகித்த மார்க்கங்களைத் தெரிந்துக் கொண்டேன்; இன்னுமொரு விண்ணப்பங் கேட்கவேண்டும்; மனமானது சலனமின்றி அகண்டபரிபூரண ஸ்வரூபமாய்த் தன்மயமாவதன்றோ நிஷ்டையி லுதிக்கு ஞானம்? ஊசலைப்போலச் சஞ்சலப்படுவது தனதியல்பாய் ஒரு ஊணத்தில் நாநாவுலகமாய்த் தோன்றுகின்ற இந்த மனம் பிரமத்தில் சலனமின்றிக் காற்றில்லாத விளக்கைப்போல நிலைபெறுவது எவ்வண்ணம்? தேவரீரருள்செய்வீராக. ௭-று.

இ-ம். வெளிப்படை.

(௧௫)

அ-கை. மனத்தின் முக்குணமும் அவைகளால் உண்டாகும் பயனுங் கூறல்.

கருதுமனோ குணமுன்றா மூன்றிலொன்று கதித்தெழுந்தான் மற்றிரண்டுங் கரந்துநிற்கும், த்ருமமிகு சத்துவமே லானபோது சன்மார்க்க மானதெய்வ சம்பத் துண்டாம், மருவுமிரா சதமாகி லுலகதேக வாதணையாஞ் சாத்திரவாதணையுமாகும், அருமகனே தாமதமே லானபோதி லசுரசம்பத்துண்டாகு மறிந்துகொள்ளே.

இ-ள். நினைக்கின்ற மனத்திற்குத் திரிகுணமாம்; அம்மூன்று குணங்களில் ஒன்று மிகுந்தெழுமாயின் மற்ற இரண்டுகுணங்களும் மறைந்திருக்கும்; சற்கருமத்திற் கேதுவாகிய உயர்ந்த சத்துவகுணமானது மிகுந்தபோது சன்மார்க்கமாகியதெய்வசம்பத்துண்டாகும்;

பொருந்திய ரசோகுண மிகுமாயின் லோகவாதனையும் தேகவாதனையும் சாஸ்திர வாதனையும் உண்டாகும்; தமோகுண மிகுந்தபோதில் அசுரச் செல்வமுண்டாகும்; தெரிந்துகொள்வாயாக. எ-று. (1)

அ-கை. சித்தம் சமானசத்துவஞ் சேடிக்கின் மனஞ்சித்தில் அசைவின்றி நிற்கும் எனல்.

மனதுசத் துவசொருப மற்றிரண்டும்வந்து கலந்தனவற்றைமாற்றி னாற்போம், தனதுசன் மார்க்கம்விடா திருந்தபோது தாமதமு மிராசதமுஞ் சமிக்கும் பின்னைக், கனபரிணாமஞ்சலனம் போம்போனக்காற் களங்கமற்று நின்றவாகாயம்போலும், நினதுளமப் படியாமப் பிரமத்தொன்றாய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குந்தானே.

இ-ள். மனமானது சத்துவ வடிவமாம்; மற்ற ரசோ தமோகுணங்களாகிய இரண்டும் வந்து சேர்ந்தவைகளாம்; அவ்விரண்டு குணங்களையும் நீக்கிடின நீங்கும்; தனது சன்மார்க்கமான சத்துவகுணத்தை விடாமலிருந்தபோது தமோகுணமும் ரசோகுணமுநசிக்கும்; பின்பு கனமான திரிசியமாதலும் அதிற் சலன மடைதலும் நீங்கும்; அவை நீங்கினால் நிர்மலமாயிருந்த ஆகாயத்தைப்போலும் உன் மனமானது அவ்வண்ணமாம்; அப்பிரம ஸ்வரூபத்தில் ஏகமாய் நிருவிகற்ப சமாதியிலே நிலைபெற்றிருக்கும். எ-று. (கௌ)

இதுவுமது.

களங்கமற்ற கண்ணாடி தன்முன்வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும்போது, விளங்கியதன்மயமாகி யபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்ப மாணாற்போல, அளந்தறியப்

படாவிபுவாய்ச் சத்தாய்ச்சித்தா யாநந்தமாம்பிரமத் தைக்  
கியமான, உளந்தெளிந்த படியிருந்தா லுலகமெங்கே யுலை  
வெங்கே யென்றுசங்கை யொழித்திடாயே.

இ-ள். நிர்மலமாகிய கண்ணாடிமுன் மற்றொரு நிர்மலமாகிய  
கண்ணாடியைக் காண்பிக்கும்போது பிரகாசியாநின்ற தனது ஸ்வ  
ரூபமாய்ப்பேதமிறந்ததாகி வேறுபாடின்று ஒன்றானதுபோல, அள  
விட்டறியக்கூடாத வியாபகமாகியும் சத்தாகியும் சித்தாகியும்ஆநந்த  
மாகியும் விளங்குகின்ற பிரமஸ்வரூபத்தில் கரைந்த மனமானது பிர  
மமாகத் தெளிந்தவண்ணம் விளங்கிநின்றால் திரிஸ்யமான சகத்து  
இன்று; அதைப்பற்றிய சஞ்சலம் இன்று என்று சங்கையை நீக்கு  
வாய். எ-று.

இ-ம். சித்தம் சமானமனஞ் சித்தாகவே விளங்கின் சகமாத  
லும் அதிற் சலனம் அடைதலும் அதற்கு இன்றென அறிவித்த  
தாம். (கஅ)

அ-கை. முற்கூறிய உத்தரத்தினால் சித்தம் சமானமனஞ் சித்தே  
ஆயிற்று என அறிந்து, மேற் சடாம்சமான மனமும் அதன்  
தொழிலும் எவ்விதமாயினவென்பதை அறியும்நிமித்தம் மனஞ்  
சித்தில் இறக்கில் சீவன்முத்தர் எங்ஙனஞ்சஞ்சரிப்பாரெனல்.

ஏகமாய் மனமிறந்தாற் சீவன்முத்த ரிருக்குமட்டும்  
பிராரத்த மெதினாலுண்பார், போகமா னதுபுசித்துத் தொ  
லைப்பதன்றே புசித்தாலு மனந்தானும் போனதன்றே,  
சோகமா மனமிறந்தாற் போகமில்லை தோன்றுமெனின் முத்  
தரென்று சொலக்கூடாதே, மோகமா மிதுதெளியக் குரு  
வேநன்றாய் மொழிந்தருள வேண்டுமென்றான் முழுதுமா  
னேன்.



இ-ள். ஆசாரியரே! பிரமஸ்வரூபமாகி மனம் நசிக்கின் சீவன் முத்தர்கள் இருக்குமளவும் பிராரத்த கன்மங்களை யாதினாலனுபவிப்பார்கள்? போகங்களை அனுபவித்து நீக்கவேண்டுமன்றோ? அனுபவிக்கின் மனமிறந்ததன்றோ? துன்பமாகிய மனமிறக்கின் போகானுபவமில்லை; மனமுதிக்குமாயின் சீவன் முத்தரென்று உரைத்தல் கூடாதே; மயக்கமான இச்சங்கை தெளியுமாறு யாவுமான சீடன் தெளிவாகச் சொல்லவேண்டுமென்று கேட்டான். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கக)

அ-கை. அச்சங்கைக்கு உத்தரங் கூறுவான் தொடங்கி மனோநாசம் இருவிதமாகக் கூறுகின்றார்.

மனநாசஞ் சொரூபமென்று மரூபமென்றும் வகுத்துரைப்பா ரிருவகையாய்வருமிவற்றில், வினவாத சீவன்முத்தரிடத்திலொன்றும் விதேகமுத்தரிடத்திலொன்று மேவுமைந்தா, தனதான சத்துவமாய் மனஞ்சேடித்துத் தாமதம்ரா சதநசித்தல் சொரூபநாசம், அனகாசத் துவந்தானுமிலிங்கதேக மடங்கும்போ தடங்குவதே யரூபநாசம்.

இ-ள். மாணாக்கனே! மனோநாசமானது உருவநாசமெனவும் அருவநாசமெனவும் வகுத்துச்சொல்வார்கள்; இரண்டுவிதமாகவருகின்றவைகளில் சங்கையறத் தெளிந்த சீவன் முத்தர்களிடத்து உருவநாசமென்றும், விதேக முத்தர்களிடத்தில் அருவநாசமொன்றும், உண்டாகும்; தனது சுபாவமான சத்துவகுணமாக மனம் சேஷித்து, தமோ ரசோகுணங்கள் தாமே நசிக்கும், அப்படி நசித்தலே உருவநாசமாம்; அச்சத்துவகுணமும் சூக்கும சரீர நசிக்கும் போது ஒக்க நசிக்கும், அப்படி நசித்தலே அருவநாசமாம். எ-று.

இ-ம். மனம் உருவநாசமாயின் சீவன் முத்தியும், அருவநாசமாயின் விதேகமுத்தியும் ஆமெனக் கூறினதாம். (உ0)

அ-கை. உருவம் இன்றி யருவமாய் அறிவுருவமான மனதினால் யாவும் அனுபவிக்கலாம் எனல்.

சத்தமாம் சத்துவமே யுண்மையாகுந் துள்ளிருள்போ னன்மனமென் சொல்லும் போம்போம், வர்த்தமானத்தில் வந்தவுணவையுண்பார் வருவதும்போ வதுநினைந்துமகிழார் வாடார், சத்தரா மகந்தையைவிட் டகர்த்தராகிக் கரண விருத்திகளவத்தை காண்பாராகி, முத்தராயிருக்கலுமாம் புசிப்புங்கூடு முட்டிலையென் றறிந்துசங்கை மோசிப்பாயே.

இ-ள். களங்கமற்ற சத்துவகுணமே தத்துவமாம்; ரசோதமோ குணங்கள் நீங்கினால் மனம் என்று உரைப்பது நீங்கும்; நிகழ்காலத்தில் கிடைத்த உண்டியைப் புசிப்பார்கள்; எதிர்காலத்துவரும் பொருளையும் கருதி மகிழார்கள்; செல்காலத்தில் போனபொருளையும் கருதி வாடார்கள்; யான் எனது என்னு மகந்தையை நீக்கி, அகர்த்தராய் அந்தக்கரண விருத்திகளையும் அவஸ்தாத் திரயங்களையும் பார்ப்பவர்களாகிச் சீவன்முத்தருமாயிருக்கலுமாம்; எல்லாவற்றையு மனுபவிக்கவுங் கூடும்; தடையில்லை யென்றறிந்து சங்கையை நீக்குவாய். எ-று.

இ-ம். சத்துவமான மனதினால் எவற்றைப் புசிக்கினும் அவை களால் வருஞ் சுகதுக்கம் இவர்க்கில்லை என்பதாம். (உக)

அ-கை. மனஞ் சத்துவமாகவிவகரிக்கின் சமாதி எங்ஙனங்கூடும் என்ற வினாவிற்கு உத்தரம்.

விவகார வேளையெலாஞ் சமாதியென்றால் விகற்பமன் றோ மனமலைந்து விடாதோவிட்டால், அவதான நழுவுமன் றோ வென்றாயாகி லதற்கொருதிட் டாந்தங்கே ளாசைகொ ண்டு, நவமாகப் பரபுருடன் றன்னைக்கூடி நயந்துசுக மனுப வித்த நாரிரெஞ்சம், தவமான மனைத்தொழில்கள் செய்யும் போதுந் தழுவியனு பவித்தசுகந் தனைவிடாதே.

இ-ள். விவகரிக்குங் காலங்களனைத்தும் சமாதி என்றுசொன் னால் அவ்விவகாரந் திரிசிய வேறுபாட்டைத் தோற்றுவிக்கும் அன் றோ? அங்ஙனம் ஆயின் மனஞ் சஞ்சலத்தை அடையாதோ? அங்ங னஞ் சஞ்சலத்தையடையுமாயின் ஞானநழுவுமன்றோ? என்றுகேட் பாயாகில், அத்தாட்டாந்தத்திற்கு யாம் ஒரு திட்டாந்தஞ் சொல்லு வோங் கேட்பாய்: காமமுற்று நூதனமான சோரபுருடனை இன்புற் றுப் புணர்ந்து விடயாநந்தத்தை அனுபவித்த பெண்ணின் மனமா னது தவத்துக்குரிய இல்வாழ்க்கைக்குத்தக்கசெயல்களைச்செய்யுங் காலத்தும் முன் கூடியனுபவித்த விடயாநந்தத்தை நீங்காது. எ-று.

நெஞ்சஞ் சுகந்தனை விடாதென்பதைச் சுகம் நெஞ்சந்தனை விடாதெனப் பொருள் கொள்க, மனதை விழுங்குவது சுகமாத லின்.

இ-ம். விவகாரங்களைச் சத்துவத்தின் உதயமான சுகபோதம் விழுங்கிக் கோடலின் அவ்விவகாரஞ் சமாதியே ஆம் என்பதாம்.()

அ-கை. விவகாரங்களில் அகம்பாவம் நீங்குதற்பொருட்டுச் சிற் சுகமான சீவன்முத்தரது சத்துவமான மனதிற்கு அகங் கூடு மோ? என்ற வினாவிற்கு உத்தரமாக விரதத்திரயங்கூறல்.

தேகத்தனலனாகி யகர்த்தனாகிச் சீவனின்றிப் பிரமமாய்த் தெளிந்தமுத்தன், போகத்தை யுன்பனென்றற் கர்த்தாவாமே பூரணமா மகர்த்தனுக்குப் போகமுண்டோ, சோகத்தை யறுத்தருளுங் குருவேயிந்தத் துகளறுக்க வேண்டுமென்று சொன்னாபாகில், மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகைமுன்று யவரிருக்கு மகிமை கேளாய்.

இ-ள். துன்பத்தைக் கெடுத்து இன்பத்தைக் கொடுக்கின்ற ஆசாரியரே! உடலை நான் என்பதல்லாதவனாய் அகர்த்தாவாய்ச் சீவேஸ்வரத்துவம் இல்லாமல் கூடஸ்த பிரம ஐக்கியமாகித் தெளிந்த சீவன்முத்தனானவன் விடயபோகங்களைப் புசிப்பானென்றால் யான் என்பவனானே பரிபூரணமான அதர்த்தாவுக்கு விடயபோகமுளவோ! இக்குற்றத்தை நீக்க வேண்டுமென்று கேட்பாயாகில், மாகர்த்தனும் மாபோகியும் மாத்தியாகியும் ஆகிய மூன்று விதமாக அச்சீவன்முத்தர்கள் இருக்கின்ற பெருமையைக் கேட்பாய். ஏ-று.

இ-ம். கர்த்தத்துவம் இன்றி அகர்த்தத்துவமான சீவன் முத்தருக்குப் போகங் கூடுந்தன்மை எங்ஙனம் என்ற வினாவிற்கு உத்தரங் கூறத்தொடங்கினதாம். (உட)

அ-கை. மாகர்த்தன் இலக்கணங் கூறல்.

செய்கையுஞ் செய்விக்கையுமற் றிருக்குங் காந்தச்சிலை மலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல், செய்கையுஞ் செய்விக்கையுமற் றிருக்குமென்முன் சடமான வுலகமெல்லாஞ் சேட்டைசெய்யும், மெய்கலந்த விந்திரிய விகாரரூப விவகார விருத்திக்கு விருத்திதானும், மெய்கலந்தசமாதிக்



குஞ் சாக்ஷியேநான் வெயில்போலென் றுரைத்தவனே விபு  
மாகர்த்தன்.

இ-ள். தொழில் செய்தலும் தொழில் செய்வித்தலும் இல்லா  
திருக்கின்ற காந்தக்கல்லின்முன் இரும்புகள் அசையுமாறுபோலப்  
பிரேரகப் பிரேரியங்கள் இல்லாதிருக்கின்ற என்முன் சடமாய்  
உள்ள சகங்கள் அனைத்தும் அசைந்துகொண்டிருக்கும்; தேகத்திற்  
சேர்ந்த ஞானேந்திரிய கன்மேந்திரிய பேதரூபங்களான பிரேரகம்  
பிரேரியமான விருத்திகளுக்கும் அவ்விருத்திகள் அடங்கித்தன்மய  
மான உண்மை கலந்திருக்கும் ஸ்வரூபசமாதிக் கும் சூரிய கிரணத்  
தைப்போலச் சர்வசாக்ஷியே நானென்று ஸ்திரமானவனே சர்வ  
வியாபகமாகிய மாகர்த்தனும். எ-று.

இ-ம். அத்துவிதமான எனது சந்நிதியில் நடக்குந் தேக முத  
லிய விவகாரங்களுக்கும் இவைகள்இறந்துரின்ற ஞானசமாதிக் கும்  
சாக்ஷி நானே என்று அவைகளோடுங் கூடாமல் கூடியிருப்பவனே  
மாகர்த்தன் என்பதாம். (உச)

அ-கை. மாபோகி மாத்தியாதிகளின் இலக்கணங் கூறல்.

அறுசுவையின் குணங்குற்ற மசுத்தஞ்சுத்த மபத்தியம்  
பத்தியமெனவு ணாய்ந்திடாமல், பொறுமையுடன் கிட்டி  
னதைக் காட்டுத் தீப்போற் போகங்கள் புசிப்பவன் மா  
போகியாகும், சிறிதுவலி துகடனதன் னியங்கண்மை  
தீமைகள்சே ரினும்படிகச் செயல்போற் சித்தம், வெறிதிரு  
க்கு மவனே மாத்தியாகி யாவன் விரதமீழ்முன் றுள்ளவரே  
வீடுள்ளோரே.

இ-ள். அறுவகை ரசங்களின் குணகுணங்களைச் சுத்தா சுத்  
தங்கள் பத்தியாபத்தியங்கள் என உணவை ஆராய்ந்து பாராமல்  
சாந்தத்தோடும் நேரிட்டதைக் காட்டுத்தீப்போலப் போகங்களை

அனுபவிப்பவன் மாபோகியாம்; அற்பமும் மகத்துமானவைகளும், தன்னுடையதும் பிறருடையது மானவைகளும் புண்ணிய பாவங்களும் ஆகிய இவைகள் அடைந்தாலும் படிகத்தின் தன்மையைப் போலச் சித்தமானது பற்றின்றி நிற்பவனே மாத்தியாகியாவான்; இம்முன்றுவிரதங்களும் உடையவர்களே முத்தியையுடைய சீவன் முத்தர்கள். எ-று.

இ-ம். உணவின் ரசாரசங்களைப் பாராமல் தனது ரசமாக யாவையும் புசிப்பவனே மாபோகி எனவும், தன்னிடத்தில் தனக்கு அன்னியமானவைகள் யாது பற்றினுந் தான் பற்றின்றிச் சயமா விளங்குகின்றவனே மாத்தியாகி எனவுங் கூறினதாம். (உடு)

அ-கை. சீவன் முத்தன் விவகரித்துக்கொண்டிருக்க அஃதின் நிக் கிருத கிருத்தியனெது எங்ஙனம்? எங்ஙனம் என வினா தல்.

மெய்யுங்கொண்டு பிராரத்தந் தருவிதிவழி நின்றிடவும் உய்யுங்கன்மிகளுக் கனுசுண மாவுறுதொழில் செய்திடவும் செய்யுஞ்செய்கை முடிந்தவனென்றுரைசெப்புவ தெப்படி நையுந்துன்ப மகற்றிய குருவே நலமாமருள்வீரே. [யோ

இ-ள். வருந்தும் பவத்துன்பத்தை நீக்கிய ஆசாரியரே ! தேகத்தைத் தாங்கிக்கொண்டு பிராரத்த கன்மங்கொடுக்கின்ற நியதிமார்க்கத்தில் நிற்கவும், முழுட்சுக்களுக்கு அனுசூலமாகப்பொருந்திய சிரவணதிகளைச் செய்து கொண்டிருக்கவும், கிருத கிருத்தியனென்று சொல்லுவது எவ்வண்ணம்? நன்றாகச் சொல்வீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(உசு)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

ஆடவர்செய்தொழின் மூவகையாகு மவித்தைவசத்து  
றுநாள், ஈடணைமமதை யகந்தையுளார்க்கே யிகபரவிவகா  
ரம், வீடணுகுவமெனு மிச்சையுளார்க்கே வித்தைபடிப்ப  
வெலாம், பாடன் மிகுந்தொழிலாற் பலனுண்டோபரிபூரண  
மாறால்.

இ-ள். புருஷர்கள்செய்கின்ற கிரியையானது மூன்றுவிதமாம்;  
அஞ்ஞான வசமாய்ச் செல்கின்ற காலத்தினால் ஈஷணத்திரயமும்  
மமதையும் அகந்தையும் உள்ளவர்களுக்கே இகலோக பரலோக  
விவகாரங்களுளவாம்; முழுட்சுகளுக்குச் சடசித்தைப் பகுத்தறி  
யுஞ் சாஸ்திரங்களனைத்தையும் அப்பியாசித்தலுளவாம்; பரிபூரண  
மானவர்களுக்கு மிகுந்த சாஸ்திராப்பியாசத்தினால் பயனுளதோ?  
எ-று.

இ-ம். அஞ்ஞான திசையில் உலக விவகாரங்களும் முழுட்சு  
திசையில் சிரவணதி விவகாரங்களும் உளவாம்; முத்தித்திசையில்  
பல வியாப்தியின்றி விர்த்தியாப்தியாக விவகாரங்களைச்செய்தலின்  
அவையுஞ் செய்துஞ் செய்திலர் என்பதாம். (உஎ)

அ-கை. சீவன் முத்தர்க்கு உலக விவகாரங்கள் இலவாயினும்  
சிரவணதி விவகாரங்கள் வேண்டாவோ? என வினாதல்.

குரவர்சிகாமணியேநீர்கேளீர்கூறினவழியொக்கும், பர  
முடனிகமு மிழந்தவரன்றோ பழகுவர்மெய்ஞ்ஞானம், விரவு  
முயற்சியின் மீண்டவரதையினி வேண்டுவரோ வேண்டார்,  
சிரவணமன னாதிசுள் வேண்டாவோ சித்த முறைத்திடவே.

இ-ள். தேசிக சிரோரத்தினமே! கேட்டருள்வீர்: தேவரீர்  
அருளிச்செய்த முறை சரியே; பரலோக இச்சையோடும் இக

லோக இச்சையையும் நீங்கின முழுட்சுக்கள் அன்றோ உண்மைஞானத்தை அப்பியாசிப்பார்கள்? கலக்கின்ற முயற்சியில்நின்று நீங்கினவர்கள் அவ்விகலோக பரலோக இச்சையை விரும்புவார்களோ? விரும்பார்கள்; ஆயினும், மனம் நிலைபெறும்பொருட்டுச் சிரவணமனன முதலிய ஐந்தும் வேண்டாவோ? எ-று.

இ-ம். வெளிப்படை.

(உஅ)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

சிலர்மகனே கேள் தத்துவமறியார் கேட்டல்செயக்கடனே தளர்வறு சிந்தித்தலின் முயல்வார் சிலர் சந்தேகங்களுளார் தெளிதலினிற்பார் விபரீதப் பேய் தீராவாதனையோர் [டோ வெளியுருவா யறிவாய் நிறைவாயினர் வேண்டுவதொன்றுண்

இ-ள். விளங்காநின்ற புத்திரனே! கேட்கக்கடவாய்: உண்மைஞானத்தைத் தெரியாதவர்கள் சிரவணஞ் செய்வேண்டியது கடமையாம், கேட்ட வஸ்து நிச்சயத்தில் சந்தேக முள்ளவர்களாகிய சிலர் தளர்வற்றிருக்கும்படி மனனஞ்செய்தலின் முயற்சி செய்வார்கள், ஒன்றை ஒன்றாக அறியும் நீங்காத வாதனையை உடையவர்கள் நிருத்தியாசனத்தைக் கொண்டு சமாதியி லிருப்பார்கள்; பரமாகாசமாய் அபரோட்ச ஞானமாய்ப் பரிபூரணமானவர்கள் விரும்புவதொன்றுளதோ? எ-று.

இ-ம். கேட்டல் முதலிய மூன்று விவகாரங்களும் அஞ்ஞான முதலிய மூன்றும் உள்ளமட்டும் வேண்டுமேயன்றி மேல்வேண்டப்படுவன அல்ல என்றதாம்.

(உக)

அ-கை. விவகார நீங்கில் சீவன்முத்தர்க்கு எங்ஙனம் அகம் பாவம் உண்டாதல் கூடும்? என வினாதல்.

ஐயா கேளீர் தத்துவஞானியு மஞ்ஞானிகள் போலச் [மோ செய்யா நின்றேன் கண்டேனுண்டேன் சென்றே னெனலா



பொய்யாம் விபரீதங்க ளவர்க்குப் போயின வென்றீரே  
மெய்யாம் பிரம விகார மிதன்றே வெளியா யுரையீரே.

இ-ள். எனதாசிரியரே ! கேட்டருள்வீர்; மெய்யுணர்வுடைய சீவன் முத்தனும் அஞ்ஞானிகளைப்போல இதைச் செய்கிறேன், இதைப் பார்த்தேன், இதைப் புசித்தேன், இங்ஙனம் சென்றேன் என்று சொல்லலாமா? அச்சீவன் முத்தர்களுக்கு அசத்தியமான பேதபாவனைகள் நீங்கினவென் றருளினீரே, தத்துவமான பிரம விகாரமானது இஃதன்றே? நன்றாகத் தெரியும்படி சொல்வீர். எ-று.

இ-ம். சீவன்முத்தர் அஞ்ஞானிகளைப்போல விவகரிக்கின் அவர்களுக்கு விபரீதம். எங்ஙனம் நீங்கிற்று? என வினாவினதாம்.

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

ஓய்ந்த கனாவிற்கண்ட பழங்கதை யோதுவன் வாதனை யால், ஆய்ந்தறிவுற்றவ னப்படிசெப்புவனா பாசனுமாகான், மாய்ந்ததனுடல்வே மளவும் விண்ணவன் மனிதனெனப்படு வான், வீய்ந்தசிதாபாசன்போமளவும் விவகாரந்தொடரும்.

இ-ள். இந்திரியங்களொழிந்த சொப்பனத்தில் கண்ட பழங்க தையை வாசனையால் சாக்கிரத்தில் ஒருவன் சொல்லுவன்; வேத முடிவான மகா வாக்கியார்த்தத்தை ஆராய்ந்து தன்னை யறிந்த சீவன்முத்தன் அத்தன்மையாகவே பூர்வ அஞ்ஞான வாசனையாய் இதைச்செய்கிறேன் இதைப் பார்த்தேன், இதைப்புசித்தேன்; இங்ஙனஞ்சென்றேன் என்று சொல்லுவான்; அப்படிச் சொல்லுவ னாயினும் சிதாபாசனாகான்; தேவனாயினேன் தேவதத்துவ மடை வோமென்று அக்கினியிற் பிரவேசமாய் மாய்ந்த தந்தேகம்வெந்து

நீளுகுமளவும் மனிதனென்று சொல்லப்படுவான்; சித்துருவமாக நசித்த சிதாபாசன் விதேகமுத்தியை அடையுமளவும் விவகாரந் தொடர்ந்துவரும். எ-று.

அரசனா யுள்ளோன், நித்திரா மோகத்தாற் சொப்பனத்தில் பிட்சையேற்பவனாகத் தன்னைக்கண்டு விழித்தபின், அம்மோகம் நீங்கி அரசனா யிருந்துகொண்டு, முன்னே சொப்பனத்திற் கண்ட வாசனையால் தன்னைப் பிட்சகனாகச் சொல்லினும் உண்மையாகத் தான். பிட்சகனென்பது அவனுக்கு உள்ளே இல்லாமைபோல, ஞானியும் பூர்வ வாசனையால் சிதாபாசனாகத் தன்னை வியவகாரத் திற் சொல்லினும் அவனுள்ளே அகங்காரக் கிரந்தி யின்மையின் அவன் சிதாபாசனல்லன்.

தான் தேவனாக வேண்டுமென்று அக்கினியிற் புக்கிறந்தோன் உடனே தேவனானாலும் அவந்தேகம் நசிக்குமளவும் மநுடனாக அந் நியரால் எப்படி வியவகரிக்கப்படுவனோ அப்படித் தத்துவஞானத் தால் ஞானியும் உடனே பிரமமானாலும் பிராரத்ததேக நசிக்குமள வும் அந்நியருடைய திருஷ்டிக்குச் சிதாபாசனாக வியவகரிக்கப்படு வன்; அவ்வியவகாரம் விதேக கைவல்யமளவுந் தொடராநிற்கு மென்பது கருத்து.

இ-ம். சொப்பனத்தில் கண்ட கற்பிதத்தைச் சாக்கிரத்தில் சொல்வதுபோல அஞ்ஞான திசையில் கற்பிதமாயுள்ள உலக விவ காரத்தை ஞானதிசையில் சொல்வதேயன்றி உண்மை அன்றெனினும் அதை விதேகமுத்தி பரியந்தந்தொடரும் என்பதாம். (௩௧)

அ-கை. சகத்விவகார நீங்கச் சமாதிகெய்யின் அச்செயலும் ஒரு விவகாரம் ஆதலின் அவன் எங்ஙனம் நிர்விவகாரி யாவான்? எனல்.

ஆனாலையா குருவே காண்பதசத்திய மென்றாலும்  
நானாவிகாரந் துயரலவோ ஞான சுகந்தருமோ  
போனாலன்றோ நன்றாநிட்டை புரிந்திடல் வேண்டாவோ  
தானாநிட்டை புரிந்தாற்செய்கை தவிர்ந்தவ னெப்படியோ.

இ-ள். அப்படி வியவகாரம் விதேக கைவல்யமட்டுந் தொடரு  
மானால், ஐயா ஆசிரியரே! திரிசியம் பொய்யாயினும், அதைப் பற்  
றிய பல தொழில்கள் துன்பத்தைத் தருபவைக ளல்லவா? சிதா  
நந்தத்தைக் கொடுக்குமா? அத்தொழில் நீங்கினால் அல்லவா நன்  
மையாம்? அவை நீங்கும்பொருட்டுச் சமாதி செய்யவேண்டாவோ?  
தன்மயமாகுஞ் சமாதிசெய்தால் எவ்விதம் தொழில் விட்டவன்.  
எ-று.

இ-ம். வெளிப்படை.

(௩௨)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

தெரிதரு மகனே யாரம்பத்தொடு தீரும் விவகாரம்  
உரியசமாதியும் விவகாரங்களுமுள்ளத் தொழிலன்றோ[டோ  
துரியபரம்பொரு ளானவர்வேறொரு தொழில்செய்வதுமுண்  
அரிய சமாதிகள் பழகுவ னேலவனா ருடனுமன்றே.

இ-ள். உண்மையை அறிகின்ற புத்திரா! தனக்குரிய நிட்டை  
யும் சுகத்தொழில்களும் மனோவிவகாரங்களாதலால், பிராரத்த  
கர்மத்துடனே அத்தொழில்களும் சிரவணாதிகளால் தீரும்; துரிய  
மான பிரமவஸ்துவானவர்கள் மற்றொரு கிரியையைச் செய்வதும்  
உளதோ? அருமையான ஞானநிட்டைகளை அப்பியாசிப்பானாகில்  
அவ்வப்பியாசி அனுபவியல்லன். எ-று.

சுகத்விவகாரஞ் சமாதியினுஞ் சமாதி விவகாரஞ் சாஷாத்தகா  
ரத்தினும் நீங்குமெனக் கொள்க.

இ-ம். சித்து விவகாரமான சமாதியும் அப்பியாசிக்கே யன்றி ஆருடனுக்கு இன்று என்பதாம். (௩௩)

அ-கை. ஆருடர்களிலுஞ் சிலர் சமாதி முதலியவற்றைச் செய்து என்னை? என வினாவுக்கு உத்தரம்.

உத்தம குருவேயாரு டருமாயொரு தொழிலற்ற வருள் சித்த மடங்கு தியானாதிகள் சிலர்செய்குவ தென்னென்றால் இத்தல மருவு பிராரத்தப் பிறிவெப்படி யப்படியே முத்தரும்வெசுவிதமாகுவரென்பது முன்னேசொன்னேனே

இ-ள். மேன்மைதங்கிய தேசிகரே! சுவானுபவம் உள்ளவர்களுமாய், ஒரு கிரியையும் இல்லாதவர்களுக்குள் மனமடங்குகின்ற சமாதி முதலியவைகளைச் சிலர்செய்வது என்னென்று கேட்பாயாகில், இப்பூமியிற் பொருந்தும் பிராரத்த கன்மப் பகுப்பு எவ்விதமோ அவ்விதமேயாம்; சீவன் முத்தரும் நானாவிதமா யிருப்பார்களென்பதை முந்திய தத்துவவிளக்கப் படலத்தில் (பேத கன்மத்தால்வந்த) என்னும் ௧௦ - வது பாடலில் சொன்னேன். எ-று.

இ-ம். ஆருடன் தொழில் பிராரத்த கன்மமென அறிக என்பதாம். (௩௪)

இதுவுமது.

நல்லவனேகே ஞலகுபகார ஞானிகள் விவகாரம் அல்லது வேறொரு பெறுபேறு மிலைபதனாற் பிணியுமிலை வல்லசிநுட்டி முதற்பல தொழிலால்வரு புண்ணிய பாவம் எல்லவருங்கு மனுக்கிரகஞ் செயுமீச னடைந்திலனே.

இ-ள். நல்ல மாணுக்கனே! கேட்பாய், ஞானவான்கள் செயுத் தொழில் லோகோபகாரநிமித்தமேயன்றி, அதனால் தாங்கள்வேறே



அடையக் கடவதாய பயன் ஒன்றும் இல்லை; அக்கிரியையினால் துன்பமும் இல்லை; அஃதெங்ஙனமெனின், வல்லமையான சிருட்டியாதி நாநாவித கிருத்தியங்களினால் வரானின்ற தருமா தருமத்தை யாவருக்கும் அனுக்கிரகஞ் செய்கின்ற ஈசன் அடைகிலன். எ-று.

இ-ம். ஆருடன் செய்யுந் தொழில் ஈசனைப்போல உலகோபகார நிமித்தமே அன்றித் தன்னிமித்தம் அன்று என்பதாம். (௩௫)

அ-கை. “வஞ்சகம் இல்” என்ற செய்யுள் முதல் இதுகாறுஞ் சித்தில் உதித்தமனம் சலனமின்றிச் சித்தாக விளங்குகிற தென்பதை விளக்கி, இனிச்சித்து வியாபகத்தை விளக்கும் பொருட்டு அம்மனமுள்ள ஞானவான் ஈசனுக்கு ஒப்பாவான் என்ற வினாவுக்கு உத்தரம் கூறல்.

ஈசனுமா யருவா யுருவாகி யெழுந்தருளுங் குருவே  
ஈசனு ஞானியு மொப்பென்றீரே யெப்படி யொப்பென்றால்  
ஈசனு ஞானியு மமதை யகந்தையிகந் ததினொலாப்பாம்  
ஈசனு மாம்பல சீவரு மாமுலகெல்லா மிவனாமே.

இ-ள். நிஷ்களமாய் மும்மூர்த்தியுமாய் மானிட வடிவுமாய் எழுந்தருளிய ஆசிரியரே! மாயாரகிதமான மும்மூர்த்திகளும் ஞானவானும் சமானம் என்றீரே, எவ்விதம் சமானம் ஆவர்? என்று கேட்பாயாகில், ஈஸ்வரனும் ஞானவானும் மமதையும் அகந்தையும் நீங்கி நின்றலால் சமானமாவர்; இந்த ஞானி மும்மூர்த்தியுமாவன், அநந்த சீவர்களுஞ் சகங்களனைத்துமாவன். எ-று.

இ-ம். அறிஞன் ஈசனுக்கு ஒப்பாவன் என்பதற்கு ஏதுகூறி மற்றுஞ் சீவேஸ்வர சகத்தாகவும் விளங்குவான் எனக்கூறினதாம்.

அ-கை. அறிஞன் எங்ஙனஞ் சீவர்களாக விளங்குவான்? என வினாதல்.

எல்லாச்சீவரு மிவனாமென்றீ ரிவன்றான் முத்தியடைந்  
தெல்லாச்சீவரு முத்திபெறாம லிருப்பானேனையா  
எல்லாச்சீவரும் வெவ்வேறான லிவனெல்லாமலனே  
எல்லாப்பொருளுமுரைத்தருள் குருவேயிதைநீர்மொழியீரே.

இ-ள். ஆசிரியரே! சகலசீவர்களும் இந்த ஞானியாவன் என்று சொன்னீர்; இந்த ஞானி வீடடையச் சகல சீவர்களும் வீடடையாமல் இருப்பதென்னை? சகல சீவர்களும் தனித்தனியாயிருப்பாராயின் இந்த ஞானி அனைத்தும் ஆகானே? சர்வார்த்தங்களையும் அருளுகின்ற தேசிகரே! இச்சங்கைக்கு உத்தரந் தேவரீர் அருள்செய்வீராக. எ-று.

முத்தி அடைய என்பது அடைந்தெனத் திரிந்து நின்றது.

இ-ம். ஞானவானாகிய ஒருவன் பெற்றபேறு ஏனைய உயிர்கள் பெறாமையால், இவனே எல்லாமாவன் என்பது எங்ஙனங்கூடும்? என வினாவினதாம். (௩௭)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரங் கூறல்.

அகமெனு மான்மா பூரண மேகம நேகவிதஞ் சீவர்  
அகமெனு மந்தம் கரணவுபாதிக ளளவிலை யாதலினால்  
சகமுழு துங்குரிர் சந்திரனேசஞ் சலசந்திரர் பலவாம்  
சகமதி லேரிகுளஞ்சிறு குழிசால் சட்டிகுடம் பலவால்.

இ-ள். நான் என்னும் ஆத்மாவானது பரிபூரணமான ஒன்றும், நான் என்கிற மனோவுபாதிகள் மட்டில்லை, ஆதலால், சிதாபாசன் நானாவிதங்களாம்; உலகமனைத்தும் குளிர்ச்சி செய்கின்ற மதி

ஒன்று; உலகத்தின்கண் ஏரிகளும் தடாகங்களும் சிறிய பள்ளங்களும் சால்களும் சட்டிகளும் குடங்களும் பல ஆதலால், சலப் பிரதிபிம்பமான சந்திரர்களும் அநந்தமாம். எ-று. (௩௮)

இதுவுமது.

சட்டி-குடங்களி னென்றுநசித்திட வதனுட் சலசந்திரன் ஒட்டுமுதற் சந்திரனெடு கூடமொழிந் தவைகூடாவே கட்டுமுபாதி நசித்திடுசீவன் காரண வான்மாவில் கட்டுவைக்கியமு பாதிக்கெடாதவர் கேவல மாகாரே.

இ-ள். சட்டி கடம் முதலியவைகளில் ஒன்றுகெட; அதற்குள் தோன்றிய பிரதிபிம்ப சந்திரன்தான் பொருந்துதற்குரிய முதற் காரண சந்திரனெடுஞ் சேரும்; ஏனைய பிரதிபிம்பசந்திரர்கள் அங்ஙனம் ஏகமாகக் கூடாவாம்; அதுபோலப் பந்தித்திருக்கும் அறியாமை இறந்த சீவன் தனக்கு ஆகாரமான ஆத்மஸ்வரூபத்தில் ஐக்கியமாம்; அவித்தை நீங்காத சீவர்கள் கைவல்லியத்தை அடைய மாட்டார்கள். எ-று.

இ-ம். ஒரு கடசலம் நசிக்கில் அதில் பிரதிபிம்பித்த சந்திரன் பிம்பசந்திரனானவனன்றி, ஏனைய பிரதிபிம்ப சந்திரர்கள் ஆகான்; அதுபோல ஓரவித்தை நசிக்கில் அதிற்றேன்றிய சீவன் சிவமாவனே அன்றி ஏனைய சீவர்கள் ஆகான் என்பதாம். (௩௯)

அ-கை. முன்பு அறிஞன் ஈசனுக்கொப்பென்றீர்; அங்ஙன மாயின் அவர் மகிமை இவனுக்கேன் இன்று? என வினாதல்.

இவனயன்மால்சிவனாகிய வீசரொடெப்படி யொப்பாகும் சிவன்முதன் மூவருமகிலசிருட்டி திதிநாசங்கள்செய்வார் அவர்பிறர்மதிகளு முக்காலங்களு மறிவார்விபுவாவார் தவமிசுசுருவே யிவனுக்கவைபோற் சற்றுங்கானேனே.

இ-ள். தவத்தின் மிகுந்த ஆசிரியரே! இந்த ஞானி பிரம விஷ்ணு ருத்திராகிய மும்மூர்த்திகளுடன் எவ்விதஞ் சமான மாவன்? உருத்திரன் முதலிய மும்மூர்த்திகளும் சகத்தை உண்டாக்குதலும் இரட்சித்தலும் அழித்தலும் செய்வார்கள், அவ்வீஸ்வரர் பிறரறிவையும் திரிகாலங்களையும் தெரிவார்; வியாபகமாவார்கள்; இந்த ஞானிக்கு அவற்றைப்போல எவ்வளவும் பார்த்திலேன். எ-று.

இ-ம். வெளிப்படை.

(ச0)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரம்.

தடத்துநீர் நிலாத்திரியெரி யுபயமுந்தழுவு மூர்தனைக் காக்கும், குடத்துநீர் விளக்கினிலொளி யிரண்டுமோர் குடும்பமாத் திரங்காக்கும், அடுத்தமைந்தனே ஞானியு மீசனு மறிவினாற் பிறிவில்லை, கெடுத்த மாயையின் குணங்களான் மேலென்றுங் கீழென்றும் பிரிவாமால்.

இ-ள். சத்துக்களை யடைந்த புத்திரா! தடாகத்துச் சலமும் பகல் வர்த்தியுமாகிய இரண்டும் பொருந்திய ஒருரைக் காக்கும்; கடத்துச் சலமும் தீப்பிரகாசமுமாகிய உபயமும் ஒரு குடும்பத்தை மாத்திரம் காக்கும் ஞானவானும் ஈஸ்வரனும் ஞானத்தினால் வேறு பாடினர்; ஒன்றுபடாமற் கெடுத்த மாயையின் தன்மைகளால் உயர் வென்றும் தாழ்வென்றும் வேறாகும். எ-று.

இ-ம். ஏரிநீர் ஊரையும் கடநீர் இல்லத்தையும் காக்குமிடத்தில் சிறிது பெரிதென்னும் தொழிற்பேதமே யன்றிக் காக்குந் தன்மை ஒன்றாவதுபோல, ஈசனுக்கும் ஞானிக்கும் மாயை அவித்தைகளால் தாரதம்மிய மிருக்கினும் அறிவின் தன்மையில் பேதமின்று என்பதாம்.

(சக)



இதுவுமது.

நரரினமன்னனைச் சித்தரைப்போலவே நாரணன்முதலான  
சுரர்கண்மாலிய வல்லவரணிமாதிசு டொக்கமா தவமிக் கோர்  
தரணிமானிடர்க் கவைகளில்லாமையாற் றுழ்வுளரானாலும்  
பிரமபாவனையா லிவரவரெனும்பேத மொன்றிலைபாராய்.

இ-ள். மானிடரில் அரசனும் சித்துப்புருடனும் எங்ஙனம் அதி  
காரத்தானும் மகிமையானும் மேலிட்டார்களோ, அவர்போலவே  
திருமால் முதலிய தேவர்களும், மாயையில் வல்லமை உடையவர்க  
ளாதலால், அணிமா முதலிய அட்டசித்திகள் நிறைந்த மகா தவத்  
தின் மிகுந்தவர்களாவர்; பூமியிலுள்ள மனிதர்களுக்கு அவைகள்  
இல்லாமையால் தாழ்வை உடையவர்களானாலும், பிரம திருஷ்டியி  
னால் இவர்கள் மானிடரெனவும் அவர்கள் தேவர்களெனவும் வேறு  
பாடொன்றிலர் எனக் காண்பாய். எ-று.

அட்டமாசித்திகளாவன:—அணிமா, மகிமா, இலகிமா, கரிமா,  
பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பவைகளாம்.  
அவற்றுள்.

அணிமா—மிகவுஞ் சிறிய வுயிர்கள்தோறும் தான் மிகவு நுண்  
ணிய அணுவளவாய்ச் சென்றிருக்கும் அதிநுண்மை.

மகிமா—பிருதிவி முதல் சிவமீரூன முப்பத்தாறு தத்துவமும்  
உள்ளும் புறமும் வியாபித்து நீங்காதிருக்கும் பெருந்தகைமை.

இலகிமா—மேருமலைபோலக் கனமாகவிருப்பினும் பரமாணுக்  
கள்போல் எடுத்தற்கெளிதாய் இருப்பது.

கரிமா—பரமாணுப்போன்ற வடிவுடையதாயினும், மேருமலை  
போல எடுத்தற்கரியதாய் இருப்பது.

பிராத்தி—பாதாளத்திலிருந்து பிரமலோகம் போய்ச் சஞ்ச  
ரித்து மீண்டும் பாதாளத்துக்கு வரத்தக்கது.

பிராகாமியம்—பரகாயப் பிரவேசஞ் செய்தலும், விண்ணுலகத் திற் சஞ்சரித்தலும், விரும்பிய போக மனைத்தையும் நினைத்தபடிக் கெல்லாம் இருக்குமிடத்திலேயே வருவித்து அனுபவித்தலு முதலிய வல்லது.

ஈசத்துவம்—சிருட்டியாதி முத்தொழில்களை நடாத்தவும், சூரியன் முதலாய கிரகங்களைத் தன்னேவற்படி நடக்கச்செய்யவும் வல்லது.

வசித்துவம்—அரசர், பக்தி, மிருகம், பூதம், மனிதர், இந்திரன் முதலிய அஷ்டதிக்குப்பாலகர் இவர்களெல்லாரையும் தன்வசமாக் கிக்கொள்ள வல்லது.

இ-ம். மானிடரில் சித்தருக்குள்ள மகிமைகள் மற்றவர்களுக் கு இன்றாயினும் அம்மானிடத் தன்மையில் ஒப்பாவதுபோல சித் துருவமான திரிமூர்த்திகளும் சீவன்முத்தர்களும் தேவத்தன்மை மானிடத்தன்மைகளால் வேற்றுமையுள்ளோராயினும் சித்துத்தன்மையில் ஒப்பாவர் என்பதாம். (சஉ)

அ-கை. அணிமாதிகள் ஈசனதாயின் அறிஞனுக்கு எங்ஙனம் உண்டாயிற்று? எனில், அவரை நோக்கி உபாசனை செய்ததினால் ஆம் எனக் கூறல்.

முத்திரல்கிய சற்குருவேபல முனிகளுக்கணிமாதி, சித்திபூமியிற் கண்டிருக்கவுமந்தச்செல்வமீசனதென்றீர், புத்தியொத்திட வுரைத்தருளென்றிடிற் புகழுமீசனை வேண்டிப், பத்திசெய்திடுந் தவத்தினால் யோகத்தாற் பலித்ததென்றறிவாயே.

இ-ள். வீடருளிச்செய்த ஞானதேசிகரே! வியாசர் முதலாய பல இருடிகளுக்கு அணிமா முதலிய அஷ்டமா சித்திகள் உண்டா

யிருப்பதை இவ்வுலகத்திற் பார்த்திருக்கவும், அச்செல்வமான து  
நஸ்வரனதென்று சொன்னீர்; அச்செல்வம் அவர்களுக் கெவ்வா  
றுற்றனவாயின வென்பதை என் புத்தி ஒத்திருக்கும்படிக்குச்  
சொல்லவேண்டும் என்றும் கேட்பாயாகில், துதியாநின்ற நஸ்வரனை  
நாடி மனமொழி மெய்களாற் செய்யாநிற்கும் வழிபாட்டினாலும்,  
சாந்திராயணதி தவங்களாலும், அஷ்டாங்கயோகத்தினாலும் கிடை  
த்ததென் றறிந்துகொள்வாய். எ-று.

சாந்திராயணம்—சந்திரன் கலை தேயத்தேய உணவில் ஒவ்  
வொரு கவளமாய்க் குறைத்துண்டு, அது வளர வளர ஒவ்வொன்  
றாய் உயர்த்தி யுண்பதாகிய தொருவிரதம்: சந்திர + அயநம் எனப்  
பிரியும்; அயநம் = ஓட்டம், சந்திரனுடைய கதியைப்பற்றியதெனப்  
பொருள்படும்.

அஷ்டாங்கயோகமாவது:—இயமம், நியமம், ஆசனம், பிராண  
யாமம், பிரத்தியாகாரம், தாரணை, ஸ்தம்பனம், சமாதி என்பன  
வாம்.

இ-ம். வெளிப்படை.

(சுந)

அ-கை. முன்புள்ள ஞானிகளைப்போல இவர்களுக்கு அணிமாதி  
கள் ஏன் இல்லை? என வினாதல்.

சிவசொருபமாந் தேசிகமூர்த்தியே சித்திமுத்திக ளிர  
ண்டும், தவமுனோ ரடைகுவரெனி லவர்கள்போற் சகலரு  
மடைவாரோ, அவர்கள் பூருவசித்தியு ஞானமுமடைந்ததுங்  
கண்டோமே, இவர்கண் ஞானிக ளென்றிடிற்சித்திக ளிவர்க்  
கிலாவகையேதோ.

இ-ள். சிவாகாரமாகிய குருமூர்த்தியே! அணிமாதி சித்தியும்  
மோக்ஷமும் ஆகிய இரண்டினையும் தவத்தை உடையவர்கள் அடை

வார்கள் என்றால், வியாசர் முதலான தவத்தரைப்போலஇக்காலத் துள்ள ஞானிகளனைவரு மடைவார்களா? அத்தவமுடையவர்கள் முன்புள்ள அணிமாதி சித்தியும் முத்தியும் பெற்றது ஆகமப் பிர மாணத்தால் பார்த்தோம்; இவர்களை ஞானவான்களென்று சொன் னால் அணிமாதி சித்திகள் இவர்களுக்கில்லாத விதம் யாது? எ-று.

இ-ம். வெளிப்படை.

(சச)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரம்.

காமியத்தவங் காமியமொன்றையுங் கருத்திடாத் தவ மென்றும், பூமியிற்றவ மிருவகைச்சித்தியும் போதமுந்தரு மைந்தா, ஆமிவற்றிலொன் றியற்றினொன்றையே யடை குவரிதுதீர்வை, யாமுரைத்தவவ் விரண்டையுமியற்றின ரன் றுள பெரியோரே.

இ-ள். மாணக்கனே! இச்சிக்கப்படும் பொருளை யடையக் கரு துவதான காமியத்தவம் எனவும்; அப்படி இச்சிக்கப்படும் பொரு ளொன்றையும் அடையக் கருதாததான நிஷ்காமியத்தவம் எனவும், உலகத்தில் தவம் இரண்டுவிதமாம்; அவற்றுள் காமியத்தவஞ்சித்தி யையும் நிஷ்காமியத்தவம் முத்தியையுங் கொடுக்கும்; ஆகிய இவ் விரண்டில் ஒன்றை யப்பியாசஞ் செய்தவர்கள் அவ்வொன்றினையே அடைவார்கள்; இது நிச்சயமாம்; பூர்வத்திலுள்ள வியாசர்முதலான மகான்கள் நாம் சொன்ன அக்காமியத்தவம் நிஷ்காமியத்தவம் என் னும் இரண்டிலு முயற்சி செய்தார்கள். எ-று.

இ-ம். முன்புள்ள ஞானவான்களில் சிலர் இரண்டு தவத்தை யும் அனுசந்தித்ததனால், சித்தி முத்திகள் இரண்டினையும் பெற்றார் கள் என்பதாம்.

(சஊ)



## இதுவுமது.

அனகமைந்தனே முத்திரூனத்தையே யடைந்தனரல்  
லாமல், செனகன்மாவலி பகீரதன்முதலினார் சித்திகள் படி  
த்தாரோ, இனியசித்தியை விரும்பினார் சிலர்சில ரிரண்டை  
யுமுயன்றார்கள், முனிவர் சித்திகள் வினோதமாத் திரந்தரு  
முத்தியைத்தாராவே.

இ-ள். களங்கமற்ற மகனே! சனகராசன், மகாபலிச்சக்கரவர்  
த்தி, பகீரதராசன் முதலானவர்கள் ஞானத்தை அப்பியசித்து  
மோட்சத்தைப் பெற்றார்களே அன்றி, அணிமாதி சித்தியை அப்பி  
யாசஞ் செய்தார்களா? சில முனிவர்கள் இனிமையான அணிமாதி  
சித்தியை மாத்திரம் விரும்பினார்கள்; சில முனிவர்கள் சித்திமுத்தி  
கள் இரண்டினையும் அப்பியாசித்தார்கள்; முனிவர் அப்பியசித்த  
அணிமாதி சித்திகளானவை காலம்போக்கும் விளையாடலை மாத்தி  
ரங் கொடுக்கும், மோட்சத்தைக் கொடுக்கமாட்டா. எ-று.

இ-ம். யோகத்தினால் அணிமாதிகளைப்பெற்றும் அவைகளால்  
பயன்படாமல் பின்னர் ஞானப்பேற்றினால் முத்தியைப் பெற்றார்  
கள்; ஆதலால், அச்சித்திகளை ஞானிகள் விரும்பவில்லை என்பதாம்.

அ-கை. சித்திகளில் பயன் இன்று என்பது தெரிந்தும் சில  
ஞானிகள் ஏன் அதை விரும்புகிறார்கள்? என வினாதுக்கு  
உத்தரம்.

யோகஞானமே முத்தியைத்தருமெனி னெழிந்தசித்தி  
கள்வேண்டி, மோகமாயுடல்வருந்தினார் சிலசிலமுத்தர்களே  
னென்றால், போகமாய்வரும் பிராரத்தகன்மங்கள் புசித்தன்

ரோநசித்தேகும், ஆகையாலந்தச் சித்திகள் பிராரத்த மாகு  
மென்றறிவாயே.

இ-ள். ஐக்கியமான அத்துவித ஞானமே மோட்சத்தைக்கொடு  
க்குமாயின், அதுநீங்கிய அணிமாதி சித்திகளைவிரும்பிச் சில சீவன்  
முத்தர்கள் தேக வருத்தமுற்றார்கள், அவ்வாறுவருந்தியது யாதினா  
லென்னில், அனுபோகமாய் வருகின்ற பிராரத்தகன்மங்களானவை  
புசித்தல்லவாகெட்டுப்போம்? ஆதலால், அவர்கள்பெற்ற அணிமாதி  
சித்திகள் இச்சா பிராரத்த மாகுமென்று அறிந்துகொள்வாயாக.  
எ-று.

இ-ம். சித்தியை விரும்புவது பிராரத்தகன்மம் என்பதாம். ( )

அ-கை. ஐயந் தொளிவித்த ஆசிரியரை அன்பின் வியந்துதுதித்தல்.

இலக்கமாயிரஞ் சுருதியாலாகத் தாலென்மன மசையா  
மல், பிலக்கவேண்டுமென்றருள்குருவேயகப் பிராந்திபோய்த்  
தொளிவானேன், துலக்கமானகண் ணாடிபையடிக்கடி துலக்  
கினாற்பழுதன்றே, அலக்கண்மாற்றிய தேவரீரெனக்குரை  
யமுதங்க டெவிட்டாவே.

இ-ள். அளவிறந்த வேதங்கள்னாலும் யுத்தியினாலும் என் மன  
மானது சலனமின்றி ஸ்திரமாயிருக்கவேண்டும் என்று எனது சங்  
கைகள் தீரும்படி உத்தரம் அருளிய தேசிகரே! எனது மனதின்  
கண்ணுள்ள மயக்க நீங்கித் தொளியைடைந்தேன்; விளக்கமானகண்  
ணாடியை மேலுமேலும் விளக்கினால் குற்றமல்லவே; எனது பவத்  
துன்பத்தை நீக்கிய சுவாமிகளே! , அடியேனுக்கருளிய உபதேசாமு  
தங்கள் புசிக்கப் புசிக்கத் தெவிட்டாவாம். எ-று.

இ-ம். வெளிப்படை.

(சஅ)

அ-கை. கிரம சிருஷ்டியான சீவேஸ்வர சகத்விவகாரங்கள் அறிஞனது பிராரத்தம் என்று அறிந்த சீடன் அதற்கு வித்தாக உகபற் சிருட்டியினால் அமைந்து கிடக்கின்ற சஞ்சிதத்தைக் கெடுக்கும்பொருட்டு அஃதுநசிக்கும் என்ற இரண்டுவகையில் யாது உண்மை? என வினாதல்.

கைதவங்களைச் சாத்திரஞ்சொல்லுமோ கருணையாலெனையாளும், ஐயனேகுருவே யெவராகிலு மனுபவித்தாலன்றிச், செய்தகன்மங்கள் விடாதென்றவசனமுஞ் சென்மசஞ்சிதம்வேகத், துய்யஞானத்தீ சுடுமென்றவசனமுந் துணிவதெப்படிநானே.

இ-ள். கிருபையினால் அடியேனை யாளாநின்ற என்னை யாளும் ஆசிரியரே! எனது குருசுவாமியே! அசத்தியங்களை நூல்களுரைக்குமோ? யாவராகிலும் தாங்கள் செய்த கர்மபலன்கள் அனுபவித்தொழித்தாலல்லது நீங்காதென்ற வாக்கியமும், அநந்த சன்னங்கட்குக் காரணமான சஞ்சித கருமங்கள் வெந்து நீறாகும்படி பரிசுத்தமான ஞானாக்கினியானது எரிக்குமென்ற வாக்கியமும் ஆகிய இவ்விரண்டில், இது வாஸ்தவம் இது அன்று அடியேன் தெளிவது எவ்விதம். எ-று.

இ-ம். சஞ்சிதகன்மம் அனுபவித்தால்தீரும், ஞானத்தால்தீரும் என்ற வசனங்களில் யாது உறுதி? என வினவினதாம். (சக)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரம்.

சீவபேதங்க ளளவிலைமைந்தனே செய்கையுமளவில்லை, ஆவவாமவரவ ரதிகாரங்க ளறிந்துபக்குவநோக்கிப், பூவலர்ந்துபின்பலங்கள் காட்டுவனபோற்பூருவஞ்சித்தாந்தம், காவல்வேதங்க ளிரண்டையும் வசனிக்குங்காண்டமுவுகையாலே.

இ-ள். மாணுக்கனே! சீவர்களுடைய வேறுபாடுகள் மட்டில்லை; அவர்கள் செயலு மட்டில்லை; அவரவர்களுக்கு ஆவன ஆம்; ஆதலால், அவர்களது அதிகாரந்தெரிந்து பருவம் பார்த்து, மலரானது விகசித்துப் பின்பு பலனைக்கொடுப்பதுபோல, நம்மைக் காக்கின்ற சுருதிகள், கர்மகாண்டம் பத்திகாண்டம் ஞானகாண்டம் என்னு மூன்று பகுப்பினால், பூருவ பட்ச வாக்கியமும் சித்தாந்த வாக்கியமும் ஆகிய இரண்டுவகையுஞ் சொல்லும். எ-று.

இ-ம். சீடனது பக்குவத்திற்கு ஏற்கப் பூருவபட்சம் சித்தாந்தம் என இரண்டாக வேதங் கூறும் என்பதாம். (ரு0)

இதுவுமது.

ஆனபாவிசு ளடைவனநரகங்க ளவசியமானாலும் தானமந்திரவிரதவோமங்களாற் றவிருமென்பதுபொய்யோ ஈனமாம்பல சன்மசஞ்சிதவினை யெத்தனையானாலும் [டே. ஞானமாங்கனல் சுடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்

இ-ள். கொடிதான பாவிகள் நரகங்களை அடைவது உண்மையானாலும், தானங்களினாலும் மந்திரங்களினாலும் விரதங்களினாலும் யாகங்களினாலும் ஒழியும் என்பது அசத்தியமா? இழிவாகிய அநந்த சநந்ததைக் கொடுக்கும் சஞ்சிதகன்மம் எவ்வளவு சேர்ந்திருக்கினும், ஞானாக்கினியானது எரிக்குமென்ற வேதவாக்கியத்தை நம்புவானால் முத்தி யுண்டாகும். எ-று.

இ-ம். அனுபவித்துத் தீருமென்ற பட்சத்தை நீக்கி, அறிவிற் கெடுமென்ற சித்தாந்தத்தைக்கொண்டு அறிவை வளர்க்கில் அதைச் சஞ்சிதங் கெடும் என்பதாம். (ருக)

அட்கை. சஞ்சிதத்தைக் கெடுக்கும் ஞானமிருக்கக் கன்மத்தை விரும்புவது ஏன்? என வினாதல்.



என்மனந்திருக்கோயிலாத் தினங்குடியிருந்தருள் குரு  
மூர்த்தி, சென்மசஞ் சிதவினையை வேரறுத்திடுந் தேவரீர்  
மெய்ஞ்ஞானம், தன்மயந்தரு மகிமையை விபுதர்சகத்து  
ளோரறியாமல், கன்மமாங்குழியினில் விழுந்தழிகின்ற கார  
ணமுரையீரே.

இ-ள். அடியேன் இதயாம்பரமே சிறந்த கோயிலாக எப்போ  
தும் குடிகொண்டிராநின்ற தேசிகமூர்த்தியே! சுவாமிகள் போதிக்  
கும் உண்மை ஞானமானது சநநத்திற்குக் காரணமான சஞ்சித கர்  
மங்களின் மூலமாகிய அவித்தையை அறியாநிற்கும்; சமஸ்த்தமும்  
தனது ஸ்வரூபமாகும்படி செய்யும் பெருமையை வானவரும் உல  
கத்தாரும் தெரியாமல் கிரியாமார்க்கமென்கிற படுகுழியில் வீழ்ந்து  
கெடுகின்ற காரணத்தைச் சொல்வீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(௫௨)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரம்.

அழிவிலாததற்பதந்தனை மைந்தனையகமுகத்தவர்சேர்வார்  
வழிநடப்பவர்பராமுகமாகினான் மலர்ந்தகண்ணிருந்தாலும்  
குழியில்வீழ்வர்கா ணப்படிவெளிமுகங் கொண்டுகாமிகளா  
பழிதரும்பிறவிக் கடலு!முலுவார் பரகதியடையாரே. [ஞோர்

இ-ள். புத்திரா! கெடாத பிரமபதத்தை அந்தர்முகமுடையவர்  
கள் அடைவார்கள்; மார்க்கத்தில் செல்கின்றவர்கள் பராமுகமா  
னால் விகசிதமான நேத்திரங்களிருக்கினும் பள்ளத்தில் விழுவார்  
கள், அவ்வண்ணம் பகிர்முகமே தமக்குப் பயனாகக்கொண்டு விட  
யப்பயிற்சியை யுடையவர்களா யுழலுங் காமிகள் பழியைக்கொடுக்

கின்ற பிறவிக்கடலுள் சுழலுவார்கள்; முத்தியைப் பெறமாட்டார்கள். எ-று.

இ-ம். அகமுகமின்றிப் பகிர்முகமாகச் செல்லுதலே கன்மங்களில் செல்லுதற்கேது என்பதாம். (ரு௩)

அ-கை. சீவச்செயல் இவை சிவச்செயல் இவை எனத்தெளியும் நிமித்தம், சீவன் பகிர்முகமாதல் ஈசன் செய்விக்குஞ் செயலே யன்றிச் சீவர்கள் என்செய்வார்கள்? என்ற வினாவிற்கு உத்தரம்.

சிறந்தநன்மையுந் தீமையுமீசனார் செய்விக்குஞ் செயலன்றோ, பிறந்தசீவர்க ளென்செய்வா ரவர்கண்மேற் பிழை சொலும் வகையேதோ, துறந்ததேசிக மூர்த்தியே யென்றிடிற் சுருதிநூற் பொருண்மார்க்கம், மறந்தமூடர்கள் வசனிக்கும் பிராந்திகாண் மைந்தனையதுகளாய்.

இ-ள். சகல பற்றுக்களையும் நீத்த குருவே! சிறப்பான நன்மையுந் தீமையும் ஈசனார் செய்விக்குஞ் செய்கை அல்லவா? சரித்த சீவர்கள் என்ன செய்வார்கள்? அச்சீவர்கள்மேல் குற்றம்கூறற்குக் காரணம் என்னை? என்று கேட்பாயாகில், வேதசாஸ்திரார்த்த வழியை மறந்த அஞ்ஞானிகள் சொல்லுகின்ற மயக்கம்; புத்திரனே! அதைக்கேட்பாய். எ-று. (ரு௪)

இதுவுமது.

திகழ்ந்தவீசனார் சிருட்டியுஞ்சீவனார் சிருட்டியும் வெவ்வேறே, சகந்தனிற்பொது வீசனாற்சிருட்டிகள் சராசரப் பொருளெல்லாம், அகந்தையாமபி மானங்கள்கோபங்களாசைக ளிவையெல்லா, நிகழ்ந்தசீவனார் சிருட்டிகளாகுங்காணிமலனார் செயலன்றே.

இ-ள். சுத்தப்பிரமமாக விளங்காநின்ற ஈஸ்வர சிருட்டியும் சீவசிருட்டியும் வேறு வேறும்; உலகத்தில் யாவர்க்கும் பொதுவான தாவரசங்கமங்களனைத்தும் ஈஸ்வர சிருட்டிகளாம்; நான் என்னும் அகந்தையாகிய அபிமானங்களும் துவேஷங்களும் ஆசைகளும் ஆகிய இவைகள் அனைத்தும் விளங்கிய சீவ சிருட்டிகளாம்; நின்மலமான ஈஸ்வர சிருட்டிகள் அல்ல. எ-று.

இ-ம். ஈஸ்வர சிருட்டி சீவசிருட்டிகள் இவையெனப் பகுத்துக் கூறினதாம். (௫௫)

இதுவுமது.

மூவரம்பரன் சிருட்டிக ஞாயிர்க்கெலா முத்திசாதனமாகும், சீதராத சிருட்டிக டங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும், தாவராதிக ணசித்திடி லொருவர்க்குஞ் சநநங்கணசியாவாம், கோபமாதிக ணசித்திடிற் பந்தமாங்கொடும்பிறவிகள் போமே.

இ-ள். திரிமூர்த்தி ரூபமான ஈஸ்வரனுடைய சிருட்டிகள் சீவர்களனைவர்க்கும் வீடடைதற்குச் சாதனமாம்; சீவசிருட்டிகளானவை சீவர்களைப் பிறப்பிக்கின்ற சஞ்சித ரோகமாம்; ஈஸ்வர சிருட்டியாகிய தரு முதலிய பஞ்சபூத பௌதிகவடிவங்கள் நசிக்கில் யாதோருயிர்க்கும் ஜனனம் நீங்காவாம்; ஜீவசிருட்டியாகிய துவேஷ முதலியவை இறக்கின் பந்தமான கொடிய சநநங்கள் நசிக்கும். எ-று.

இ-ம். ஈஸ்வர சிருட்டியான பஞ்சபூத பௌதிக முதலிய தத்துவங்கள் முத்திக்குச் சாதனமும் சீவசிருட்டியான காமக்குரோதாதிகள் பவத்திற்கு ஏதுவுமாம் என்பதற்கு உத்தி கூறினதாம். (௫௬)

இதுவுமது.

ஈசர்காரியம்பிரளயத்தொழியவு மெவர்பவமொழிந்தார்கள்  
தேசகாலதேகாதிக ளிருக்கவுஞ் சீவகாரியமோகம்  
நாசமாக்கியவ் விவேகத்தினுயிரொடு ஞானமுத்தர்களானார்  
பாசமோகங்கள் பசுபதி செயலன்றே.

இ-ள். ஈஸ்வர சிருட்டியான பஞ்சபூத பௌதிகங்கள் பிரளய  
காலத்தில் நாசமாகவும் யாவர் பிறவியை ஒழிந்தார்கள்? தேசம்  
காலம் தேகம் முதலிய ஈஸ்வர சிருட்டி யழியாதிருக்கும்போதே  
சீவசிருட்டியான காமமுதலியன நசிப்பித்து விவேகத்தினால் சீவன்  
முத்தர்களானார்கள்; ஆதலால் காமவெகுளி மயக்கங்கள் சீவச்செ  
யலே அன்றிச் சிவச்செயல் அன்று என்பதாம். (௫௭)

இதுவுமது.

அச்சுவத்தமென்றொருமரமதி லிரண்டரும்பாவைகள்வாழும்  
நச்சுமங்கொருபறவையம்மரக்கனிநன்றுநன்றெனத்தின்னும்  
மெச்சுமங்கொருபறவை தின்னொதன்வியங்கியப்பொருளாக  
வைச்சமாமறை சீவணீசனை வகுத்தவாறறிவாயே.

இ-ள். அரசென்று சொல்லப்பட்ட விருகூ மொன்றுளது;  
அத்தருவில் அரிய பக்கிகளிரண்டு வாழ்ந்துகொண்டிருக்கும்; அவ்  
விடத்து (போகத்தை) விரும்புகிற ஒரு பக்கியானது அத்தருவின்  
பலத்தை நல்லது நல்லதென்று புசிக்கும்; அதன்கண் துதிக்கப்  
பெற்ற மற்றொருபக்கியானதுபுசியாது என்று அப்பக்கிகளைக் குறிப்  
புப் பொருளாகவைத்து மகா வேதமானது சீவனையும் ஈசனையும்  
பகுத்தவண்ணம் நீ விசாரித்து அறியக்கடவாய். ௭-று.



அச்சவத்தம் என்பது தலை கீழான மாயா விருகூடம் எனக் கொள்க.

இ-ம். மாயையில் வாழ்கின்ற சீவேஸ்வரர்களின் தாரதம்மியம் இஃதெனப் பகுத்துக் கூறினதாம். (௫அ)

இதுவுமது.

இந்தச்சீவனால் வருமறு பகையெலா மிவன்செயலல் லாமல், அந்தத்தேவனால்வருமென்ற மூடர்கமூடர்களதோ கதி யடைவார்கள், இந்தச்சீவனால் வருமறுபகையெலா மி வன்செயலல்லாமல், அந்தத்தேவனா லன்றெனும் விவேகியே யமலவீ டடைவாரே.

இ-ள். இச்சீவனால் உண்டான காம முதலிய பகைகளாரும் இவன் செயலாலுண்டாமே அன்றி அவ்வீசனால் உண்டாமென்ற அறிவிலிகள் நரகத்தை அடைவார்கள்; இச்சீவனால் உண்டாகும் சட்பகைகள் முதலிய அனைத்தும் இச்சீவ சிருட்டியே அன்றி அவ் வீசனால் வந்தனவல்ல என்னும் விவேகிகளே நின்மலமான மோக்ஷ த்தை அடைவார்கள். எ-று.

இ-ம். காமாதிகளை ஈஸ்வர சிருட்டியெனக் கருதாமல் சீவசிரு ட்டி யெனக்கொண்டு அவற்றை விசாரத்தால் கெடுக்கின் முத்தி உண்டாம் என்பதாம். (௫க)

அ-கை. முன்பு ஈஸ்வர சிருட்டி பொது என்றமையால், அவரும் பொதுவாக வேண்டுமே? அங்ஙனமாயின், சீவர்களிடத்தில் பக்ஷபாதம் வருவானேன்? என்ற வினாவிற்கு உத்தரம்.

நலமெய்யையனே யெல்லவர்க்குந் தெய்வநாயகன்பொ துவானால், சிலரைவாழ்வித்தல் சிலரொடுகோபித்தல்செய்வ தேனென்றாயேல், குலவுமைந்தரைத் தந்தைபோற்சிட்டரை

க்குளிர்ந்து துட்டரைக்காய்வன், கலைகணல்வழிவரச் செயுந்  
தண்டமுங் கருணையென் றறிவாயே.

இ-ள். உண்மையே திருவுருக் கொண்டுவந்த ஆசிரியரே!  
அனைவர்க்கும் ஈஸ்வரன் பொதுமையானால் சிலரை இன்புறவும்  
சிலரைத் துன்புறவும் செய்வது என்னை என்று கேட்பாயாகில்  
குலவாநின்ற புத்திரர்களைப் பிதா தக்கபடி நேசிப்பதுங் கோபிப்  
பதும்போல, அவ்வீஸ்வரன் சற்சனருக்கின்பஞ் செய்து தூர்ச்ச  
னருக்குத் துன்பஞ் செய்வன்; சாஸ்திரங்களின் விதிவழி ஓக்கும்  
படி சீவர்களைச் செய்யுஞ் சிட்சையும் கிருபையினுலென்று உணர்  
வாய். எ-று.

இ-ம். சீவர்கள் சுகப்படும் பொருட்டு வருத்திய அஃதும் கரு  
ணையே யன்றிப் பகஷபாதமன்று என்பதாம். (சு0)

அ-கை. அங்ஙனம் ஆயின் ஈசன் யாவரையும் ஏன் இரக்திக்க  
வில்லை? என வருஞ் சங்கைக்கு உத்தரம்.

மனைவிலங்கறு மைந்தனே கற்பகமரங்கனல் புனன்  
மூன்றும், தனையடைந்தவர் வறுமையுஞ் சீதமுந் தாகமுந்  
தவிர்த்தாளும், அனையவீசனு மடைந்தவர்க் கருள்செய்  
வானகன்றவர்க் கருள் செய்யான், இனையகுற்றங்க ளெவர்  
குற்றமாகுமென் றெண்ணிநீ யறிவாயே.

இ-ள். சம்சார விலங்கு நீங்கிய புத்திரா! கற்பக விருகஷமும்  
அக்கினியும் சலமும் ஆகிய இவை மூன்றும் தம்மைச் சேர்ந்தவர்  
களது தரித்திரத்தையும் குளிரையும் தாகத்தையும் நீக்கி இரட்சிக்  
கும்; அத்தன்மையனவாக ஈஸ்வரனும் தன்னை அடைந்தவர்களுக்  
குக் கிருபைசெய்வான், அடையாதவர்களுக்குக் கிருபைசெய்யான்;  
இத்தன்மையான குற்றங்கள் யாவர் குற்றமாகுமென்று ஆலோசித்து  
நீ தெரிந்துகொள்வாய். எ-று.

இ-ம். கற்பகவிருஷ முதலியவற்றைச் சார்ந்தவர்க்குத் துன்பம் நீங்கி இன்பமுண்டாவதுபோல், ஈசனைச் சார்ந்தவர்களுக்குப் பவத்துன்ப நீங்கி வீட்டின்பமுண்டாவது உண்மையென அறிந்து அவனைச் சார முயற்சி செய்யாதது இவன் குற்றமே எனவறிக என்பதாம். (கூக)

அ-கை. ஞானம் உண்டாகச் சீவன் முயற்சிக்கும் மரபுகூறல்.

ஒன்றுகேண் மகனேபுமான் முயற்சியா லுரைத்து மானிடர்க்கீசன், நன்றுசெய்யவே காட்டியநூல்வழி நடந்து நல்லவர்பின்னே, சென்று துட்டவாதனை விட்டுவிவேகியாய்ச் செனித்தமாயைத் தள்ளி, நின்றுஞானத்தை யடைந்தவன் பவங்கள்போ நிச்சயமிதுதானே.

இ-ள். புத்திரா! ஒரு வசனங் கேட்பாய்; புருஷப் பிரயத்தினத்தினாலன்றி வேறொன்ற லாகாதென முன்னர்க் கூறி, பின்பு ஈஸ்வரன் மனிதர்க்கு நன்மையைச் செய்யும் பொருட்டு காண்பித்த சுருதி மார்க்கத்திற் சென்று, சத்துக்கள் பின்திரிந்து, முன்னுள்ள குரோதாதியான அசுத்த வாசனையை நீங்கி, ஆன்மா அனான்மா என்கிற சிற்சடங்களைப் பகுத்தறியும் விவேகத்தையுடையவனாய், கற்பனையாக உதித்த சடமான மாயையை நீக்கி, விலக்ஷணமான கூடஸ்தனாயிருந்து பிரம சைதன்னியத்தைப் பெற்றவனுடைய பிறவிகள் நீங்கும், இதுவே சத்தியமாம். எ-று.

இ-ம். சீவன் தனது முயற்சியினால் ஈஸ்வரானுக்கிரகம் பெற்று, அவன் வாக்கியமான வேதாந்த முடிவைக் குருமுகமாக விசாரித்து, அதனால் விவேக முண்டாய் அஞ்ஞான நீங்கி ஞானம் உதயமாகில் பவம் நீங்கும் என்பதாம். (கூஉ)

அ-கை. யாதினால் இந்த ஞானம் உதிக்கும்? என்ற வினாவிற்கு உத்தரம்.

இந்தஞானந்தான் வருவதெப்படியெனி லிடைவிடா விசாரத்தில், வந்தடைந்திடும் விசாரந்தா னேதெனின் மன தியாஞ் சரீரத்தில், இந்தநானெவன் சித்தெது சடமேதுவிர ண்டி மொன்றாகக்கூடும், பந்தமேது வீடேதெனவு சாவுதல் விசாரமென்றறிவாயே.

இ-ள். இப்பிரமஞானமானது உதிப்பது எவ்வண்ண மென்று கேட்பாயாகில், இடையறாத ஆத்ம விசாரணையால் வரும்; விசாரணையாவது யாது எனில், மன முதலிய தேகத்தி லிருக்கின்ற இந்த நான் யாவன்? சித்தென்பது யாது? சடமென்பது யாது? சித்தும் சடமும் ஆகிய இரண்டும் ஒன்றாகக் கூடப்பெற்ற பந்தம் யாது? அதனை விடப்பெற்ற முத்தியாது? என விசாரித்தல் விசாரணையென்று அறிந்து கொள்வாய். எ-று.

இ-ம். சிற்சட விலக்கணங்களைப் பகுத்தறியும் விசாரமே ஞானம் உதிப்பதற்கு மூலம் என்பதாம். (கூட)

அ-கை. கன்மம் முக்கியம் என்னுங் கொள்கை நீங்கும்பொருட்டு ஞானம் உதிப்பதற்குச் சற்கருமம் இருக்க விசாரம் யாதுக்கு? என்ற வினாவிற்கு உத்தரம்.

போனசன்மங்க டமிலனுட்டித்தநற் புண்ணிய பரிபாகம் ஞானமாகுமே விசாரமென்றிடி னுமுரைத்திடக்கேளாய் ஆனபுண்ணிய மீசுராற்பணஞ்செயி னசசிபோஞ்சுசியாகும் மானதம்பினைவிசாரித்து ஞானத்தை மருவுமென்றறிவாயே.



இ-ள். முன் சநநங்களில் அப்பியாசஞ்செய்த சற்கரும பரிபாகத்தால் ஞான முதிக்குமே, ஆன்மா அனான்மா என்கிற விசாரணையாதுக்கு? என்றாயாகில், யாம் சொல்லுகிற உத்தரத்தைக் கேட்பாய்; தத்தம் வருணாச்சிரமங்கட்குரிய சற்கருமத்தை பலாபேசையின்றி ஈஸ்வரப்பிரீதி செய்யில் அந்தக்கரணத்திலுள்ள அசுத்தம் நீங்கும், சித்தசுத்தி வரும்; அம்மனம் பின்பு சிற்சடவிசாரஞ்செய்து ஞானத்தைப் பொருந்தா நிற்குமென்று தெரிந்துகொள். எ-று.

இ-ம். நிஷ்காமியமாகச் செய்யுஞ் சற்கருமம் சித்த சுத்தியையும்; விசாரம் ஞானத்தையுங் கொடுக்கும்; ஆதலால், விசாரமே வேண்டும் என்பதாம். (௬௪)

அ-கை. பலபேற்றையுந் தரத்தக்க வலியுள்ள கன்மம் ஞானத்தைத் தராதோ? விசாரம் யாதுக்கு? என வினாதல்.

பத்தியும்வயி ராக்கியமும்பர லோகமுமணிமாதி  
சித்தியுந்தவ நிட்டையுமீயோகமும் தியானமுஞ்சாரூப  
முத்தியுந்தரும்விசித்திரகருமங்கண் மோகமாத்திரந்தள்ளும்  
புத்தியுந்தரலருமையோவிசாரமேன்புண்ணியகுருமூர்த்தி.

இ-ள். தருமஸ்வரூபமான ஆசிரியரே! ஈஸ்வர பத்தியையும், நிராசையையும், சுவர்க்காதி லோகங்களையும், அணிமா முதலிய அஷ்டமாசித்திகளையும், தவமும், சமாதியையும், இயமாதி அஷ்டாங்கயோகங்களையும், மூர்த்தியாகிய தியானங்களையும், சாரூபபதமுத்தியையும் ஆகிய விவற்றைக்கொடுக்கின்ற பல சத்தியுள்ள கன்மங்களானவை, அஞ்ஞானத்தைக் கெடுக்கின்ற அறிவையுங் கொடுப்பது அரியதோ? விசாரணையாதுக்கு? எ-று.

இ-ம். வெளிப்படை.

(௬௫)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங்கூறுவான் ரொடங்கித் திருஷ்ட  
டாந்தங் கூறல்.

வேடமாறிய பேர்களையறியவே வேண்டினான் மகனேதேள்  
கூடமாமவர் சுபாவங்கள்சீலங்கள் குறிகளாய்ந்தறியாமல்  
ஒடியங்குதித்துந் தலைகீழ்நின்று முயர்ந்தகம்பத்தேறி  
ஆடியும்பல கன்மங்கள்செய்யினு மவருண்மை தெரியாதே.

இ-ள். மாணக்கனே! கேட்பாயாக; மாறுவேடங்கொண்டவர்  
களை யறிய விரும்பினால் மறைந்திருப்பவைகளான அவர்களுடைய  
குணங்களையும் நடைகளையும் அடையாளங்களையும் ஆராய்ந்து;  
அவர் இணையர் என்றறியாமல், ஒடியும் குதித்தும் தலைகீழாக நின்  
றும் உன்னதமான ஸ்தம்பத்திலேறி ஆடியும் இவ்வாறான பல கன்  
மங்கள் செய்தாலும், அவர்களது யதார்த்த வடிவந் தெரியமாட்  
டாது. எ-று. (சுசு)

அ-கை. தாட்டாந்தங் கூறல்.

இன்னவாறந்தப் பிரமத்தையறிவிக்கு மிலக்கணத்தால்  
வேதம், சொன்னஞானமும் விசாரத்தால்வருமன்றிச்சுருதி  
நூல்படித்தாலும், அன்னதானங்கடவங் கண்மந்திரங்களா  
சாரங்கள் யாகங்கள், என்னசெய்யினுந் தன்னைத்தானறிநி  
ன்ற திவைகளால் வாராதே.

இ-ள். இத்தன்மையைப் போலப் பிரமஸ்வரூபத்தைத் தெரி  
விக்கும் லட்சணத்தால் சுருதிசொல்லிய பிரஞ்ஞானமும்விசாரணை  
யினால் வருமே யல்லாமல், வேதசாஸ்திரங்களை வாசித்தாலும்,  
அன்னதானங்களும் தவங்களும் மந்திரங்களும் ஆசாரங்களும்  
வேள்விகளுமாகிய இவைகளில் எந்தக் கருமங்களைச்செய்தாலும்

ஆத்மாவாகிய தன்னைத் தெரிந்துகொள்வது இக்கன்மங்களால் வரமாட்டாது. எ-று.

இ-ம். ஒருவன் உண்மையைத் தெரிவிக்குஞ் சத்தி உணர்வுக்கேயன்றித் தொழிற்கு இன்மைபோல, ஞானத்தை அறிவிக்குஞ்சத்தி விசாரத்திற்கேயன்றிக் கன்மத்துக்கு இன்று என்பதாம்.

அ-கை. ஞானம் உதிப்பதற்கு நீங்கவேண்டிய அஞ்ஞானம் கருமத்தால் அன்றி விசாரத்தால் எங்ஙனம் நீங்கும் எனல்.

துளங்கு தர்ப்பண மழுக்கறக் கைக்கொண்டு துலக்கினாற் போமன்றி, விளங்குபுத்தியா லுலகிலார் துலக்கினா விமலதேசிகமூர்த்தி, களங்கமாகுமஞ் ஞானமும்பபடிகருமத்தாற் கமுவாமல், உளங்குறித்த ஞானத்தினு லெப்படியொழியுமீ தருள்வீரே.

இ-ள். நின்மலமான குருமூர்த்தியே! விளங்காநின்ற செப்புக் கண்ணாடியில் உள்ள களங்கம் அறும்படி கையால் விளக்கினால் போமே யல்லாமல், ஜகத்தின்கண் விளங்காநின்ற அறிவினால் எவர்கள் விளக்கினார்கள்? அவ்வண்ணமே களங்கமாகிய அஞ்ஞானத்தையும் சற்கன்மத்தினால் நீக்கப்படாமல், மனதிற் குறிக்கப்பட்ட அறிவினால் எங்ஙனம் நீங்கும்? இதைச் சொல்வீர். எ-று.

அஞ்ஞானத்தை “களங்கம்” என்றது ஆன்மாவை மறைத்தலினனென்க. (௬௮)

அ-கை. ஞானம் உதிப்பதற்கு அஞ்ஞானத்தை நீக்குதல் விசாரத்தால் அன்றிக் கன்மத்தால் கூடாது எனல்.

தர்ப்பணத்தினிற் களிம்புவாஸ் தவமலஞ் சகசாமத லின்மைந்தா, கற்பளிங்கினிற் கருகிறஞ் சகசமாக் கறுத்

ததன் றாரோபம், தற்பணத்தினி லழுக்கற வேண்டினுற் சாதனத் தொழில் வேண்டும், கற்பளிங்கிலாரோபமே கறுப்பெனக் கண்டிட மனம்போதும்.

இ-ள். மகனே! செப்புக் கண்ணாடியில் களிம்பாகிய உண்மையான அழுக்கானது சுபாவம்; ஆதலால், படிகக்கல்லில் தோற்றிய கருமை நிறமானது சுபாவமாகக் கறுத்ததன்று, கற்பிதமாம்; செப்புக் கண்ணாடியில் களங்கமறும்படி விரும்பினால் கருவிகளாற் செய்யுஞ் செயல்கள் வேண்டும்; படிகக் கல்லில் தோற்றிய கருநிறம் கற்பிதமே என்று பார்த்திட மனமே போதும். எ-று. (சூகூ)

அ-கை. மேல் உத்தரத்திற்கு உபமேயங் கூறல்.

இங்கும்ப்படிச் சச்சிதானந்தத்தி லிடர்சடம் பொய் மூன்றும், தங்குமாயையின் கற்பிதமன்றியே சகசவாஸ்தவமன்றே, பங்கமாகுமஞ் ஞானத்தைக் கருமங்கள் பகைசெயா துறவாக்கும், துங்கஞானமே கருமவஞ்ஞானத்தைச் சூடுகின்ற நெருப்பாமே.

இ-ள். இத்தாஷ்டாந்தத்தினும் அத்திஷ்டாந்தத்தைப் போல அஸ்திபாதிப் பிரியரூபமாகிய தன்னில் அனுர்தம் சடம் துக்கம் ஆகிய மூன்றும் தங்காநின்ற மாயாகற்பிதமே யல்லாமல் சுபாவமாயுள்ளதன்று; பழுதான அஞ்ஞானத்தை புண்ணிய கன்மங்களானவை பகை பண்ணாமல் நட்பாக்கும்; மேலான ஞானமே கன்மரூபமாகிய அஞ்ஞானத்தை எரிக்கின்ற அக்கினியாம். எ-று.

இ-ம். செம்பில் களிம்புபோல ஆத்மாவுக்கு அஞ்ஞானஞ் சகசமாகாமல் பளிங்கில் பஞ்சவன்னம் போலப் பிராந்தியாதலால், அங்ஙனந்தோற்றுங் கன்மசம்பந்தமான அஞ்ஞானத்தைக் கெடுப்பது விசாரரூபமான ஞானமே ஆம் என்பதாம். (எ0)



அ-கை. மேற்கூறியதை வற்புறுத்தல்.

மனைக்குள்வைத்த பண்டங்களை மறந்தவன் வருடநூறமுதாலும், நினைத்துணர்ந்தபின் கிட்டுமப்படியிந்த நிருமலவான்மாவும், அநர்த்தமானதன் மறதியைக் கெடுக்குந்தன்னறிவினாற் காணாமல், கனத்தகன்மங்க ணூறுகஞ்செய்யினுங் காணுமே காணாதே.

இ-ள். வீட்டிற்குள்வைத்த வஸ்துக்களை வைத்தவிடந் தெரியாது மறந்தவன் நூறுண்டு துக்கித்தாலும், முன்வைத்த விடத்தை ஞாபகஞ்செய்து அறிந்தபின் அவைகள்கிடைக்கும்; அதைப்போல, இந்த நிருமலமான ஆத்மஞானமும் துக்கத்திற்குக் காரணமாகிய தனது அறியாமையைப் போக்கும் தனது அறிவினால் தரிசிக்கப்படாமல், கனமான கன்மங்களை அநேகயுகஞ் செய்தாலும் காணப்படுமோ? காணப்படாது. எ-று.

இ-ம். ஞாபகத்தால் மறதிநீக்கின் முன்வைத்த பொருள் வெளிப்படும் அல்லது தொழிலால் வெளிப்படாததுபோல, விசாரஞானத்தால் அஞ்ஞானம் நீங்கின் முன்னுள்ள பிரமப்பொருள் வெளிப்படும் அல்லது கன்மத்தால் வெளிப்படாது என்பதாம். ( )

அ-கை. பிரமசுகத்தை விசாரஞானங் கொடுக்கும் என்ற வேதம் அச்சுகத்தைக் கன்மமுங் கொடுக்குமென்பது யாது? என வினாதல்.

நன்மையாங்குரு வேசுகந்தருவது ஞானமேயெனும் வேதம், தன்மபாவமிச் சிரங்களாற்றேவர்க டருவிலங்கு கண்மாந்தர், சென்மமாகுவ சாதியாசாரமே செய்தவஞ்சுகமென்று, கன்மகாண்டத்தில் விதிப்பதேன் விதித்துவகாரண முரையீரே.

இ-ள். நல்ல ஆசிரியரே! பிரமாநந்தத்தைக் கொடுப்பது அறிவே என்கிற சுருதியானது, புண்ணிய கன்மங்களால் தேவர்களும், பாவகன்மங்களால் விருட்சமுதல் மிருகம் ஈராகிய ஜவகைத்தோற்றமும், மிஸ்ரகன்மங்களால் மனிதர்களுமாகிய ஜநநம் ஆவன என்றும், வர்ணச்சிரம தருமப்படி செய்கிற தவமே சுகமெனவும், கிரியாகாண்டத்தில் விதித்ததென்னை? அங்ஙனம் விதியாநின்ற காரணத்தைச் சொல்வீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(௭௨)

அ-கை. அங்ஙனம் விதித்த வேதத்தின் அபிப்பிராயம் வேறு எனக்கூறல்.

தினமுமண்ணுகர் பிள்ளைநோய்க் கிரங்கியேதீம்பண்டமெதிர்காட்டிக், கனமருந்துக ளொளித்துவைத் தழைக்கின்ற கருணையாந் தாய்போல, மனையறங்கள் செய்மகங்கள் செய் நன்றென்று மலர்ந்தவா சுகஞ்சொல்லும், நினைவுவேறுகாண் சுவர்க்ககா மிகளந்த நிர்ணயந் தெரியாரே.

இ-ள். நாள்தோறும் மண்ணைப்புசிக்கின்ற குழந்தையின்வியாதிக்கு இரக்கமுற்று, கனமான ஓளவுதங்களை மறைத்துவைத்து, தித்திப்புள்ள வஸ்துக்களை எதிரே காண்பித்து, அக்குழந்தையைக் கூப்பிடுகின்ற கிருபையுள்ள தாயைப்போல, இல்லற தருமங்களைச் செய், யாகங்களைச்செய், அஃதுநன்மையென்று விகசிதமானவேத வாக்கியம் சொல்லுகின்ற கருத்து வேறாகும்; சுவர்க்க விருப்பமுள்ளவர்கள் அக்கருத்தின் நிண்ணயத்தை அறியார்கள். எ-று.

ப-ம். 'மண்ணுகர் பிள்ளை' என்பதனால் விடயத்தை நுகரும் அறிவிலி என்பதும், 'நோய்' என்பதனால் பிறவித் துன்பம் என்பதும், 'இரங்கி' என்பதனால் அருளுற்று என்பதும், 'தீம்பண்டங்

காட்டி' என்பதனால் சுவர்க்காதி பதங்களைக் காட்டும் என்பதும், 'மருந்துகளொளித்துவைத்து' என்றதனால் ஞானமுதத்தையொளித்துவைத்து எனவும், 'அழைக்கின்றதாய்' என்றதனால் அவ்வமுதத்தைக்கொடுக்க வேதம்விளிக்கும் என்பதுங்கொள்ளக்கிடந்தன.

இ-ம். வேதம் இம்மை இன்பத்தை நீக்குவான் மறுமை இன்பத்தைக்கூறி அஃது நீங்கினபின் இதையும்நீக்கிப் பரமசுகமாக்கும் பொருட்டு அங்ஙனங் கூறின தென்பதாம். (எந்)

அ-கை. வேதம் போகபாக்கியங்களை அனுபவிக்க விதி யாது என்பதற்கு உவமை கூறல்.

போகமாருயிர் கண்டதை யுண்பதும் புணர்வதுமியல் பேகாண், ஆகமங்களுஞ் சுபாவத்தை விதிக்குமோவத்தனை தெரியாதோ, காகமே கறுத்திடு நெருப்பேசுடு கசந்திடுவேம்பேநீ, வேகவாயுவே யசையென யொருவரும் விதித்திடல் வேண்டாவே.

இ-ள். போகத்தைப் புசிக்கின்ற சீவர்களுக்கு நேர்ந்த பதார்த்தங்களை அருந்தலும், நேரிட்ட பெண்களைப் பொருந்தலும் சுபாவமேயாம்; வேதங்களும் சுபாவத்தை நியமிக்குமோ? அவ்வளவுதெரியாதா? காக்கையே! நீ கறுத்திடுவாய், அக்கினியே! நீ சுடுவாய், வேம்பே! நீ கசந்திடு, அதிவேகமுள்ளகாற்றே! நீசலிப்பாய், என்று ஒருவரும் நியமிக்க வேண்டிவதில்லையே. எ-று.

ப-ம். அறிவின்மையால் உயிர்கட்கியல்பான அருந்தல் பொருந்தலென்னும் வாசனையை வேதம் விலக்குமே யன்றி விதிக்குமோ என்பார் "போகமா ருயிர் கண்டதை யுண்பதும் புணர்வது

மியல்பேகாண், ஆகமங்களுஞ் சபாவத்தை விதிக்குமோ” எனக் கூறினார்.

இ-ம். வேதம் போகபாக்கியமே பயனான கன்மத்தை விலக்கினதே யன்றி விதித்ததன்று என்பதாம். (எச)

அ-கை. கன்மகாண்ட வாக்கியம் பூருவபக்ஷம் என்பதற்கு உத்திகூறல்.

கள்ளமுனுநீ விரும்பினான் மகங்கள்செய் காமத்தின் மனதானால், கொள்ளும் பெண்டொடு கலவிசெய் யெனிலிவன் குறையெலாந் தொடாநின்றே, தள்ளும்வேதத்தின் சம்மதஞ் சகலமுந் தவிர்வதே கருத்தாகும், விள்ளுமீவ் விதியென்னென்ற பூருவநியமமாம் விதியன்றே.

இ-ள். மதுவையும் மாமிசத்தையும் நீ யுண்ண இச்சித்தால் யாகங்களைச்செய்து புசிப்பாய்; காமவேட்கை யுண்டானால் விவாகஞ்செய்யு மனைவியோடு புணர்ச்சிசெய்வாய் என்றால், இக்காமிமற்றவைக ளனைத்தையுந் தீண்டாது நீக்குவதே வேதத்தினுடைய சம்மதம்; அப்படி அனைத்தும் நீங்குவதே அதன் அபிப்பிராயமுமாகும்; சொல்லாநின்ற இக்கன்மகாண்டவிதி என்னவென்றால் பூருவபக்ஷமாக நியமித்த விதியாம். எ-று. (எடு)

அ-கை. இவ்விதி பூருவபக்ஷம் என்பதை வற்புறுத்தல்.

மதுவிறைச்சிக ளுண்ணென்ற சுருதிபின் மணந்துபாரெனல்பாராய், மிதுனவிச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய், இதையும் விட்டொழி யதிநயிட்டிக வன்னிக் கிகழ்ச்சியற் றதும்பாராய், அதையறிந்து கன்மங்க ளாசைகளொழிந் தானந்தமடைவாயே.



இ-ள். மதுமாமிசங்களைப் புசியென்ற வேதமானது பின்பு ஆக்கிராணஞ் செய்தாற்போதும் என்பதைப்பார்; மனைவியோடு புணர்ச்சி யின்பமும் மகப்பேறுண்டாம் பொருட்டு இச்சிப்பாயென்ற விதியைப் பார்; இவ்விதியையும் விட்டொழிந்த சந்நியாசிக்கும் நைஷ்டிகப் பிரமசாரிக்கும் நிந்தையில்லாததும் பார்; அக்கருத்தை உணர்ந்து கன்மங்களின்மேல் வைத்த இச்சைகள் நீங்கி ஞானத்தினுற் பிரமாநந்தத்தை அடைவாய். எ-று.

ப-ம். இல்லறதருமஞ் செய்யாமையால் துறவிக்கும் பிரமசாரிக்கும் இழிவின்மை பாரென்பார், “அதிநயிட்டிக வன்னிக்கிகழ்ச்சியற்றதும் பாராய்” எனக் கூறினார்.

“மிதுனவிச்சையும் புத்திரோற்பத்தியால் விரும்பென்ற விதி பாராய்” என்றமையால், நேரிட்ட ஸ்திரீகளைப் புணரில் இம்மையிற் பாவமும் பழியும், மறுமைக்கண் நரக துக்கமுமுண்டாகு மாதலால், ஒருத்தியை மணஞ்செய்து அவளைப் புணர்தி என்ற வேதம், பின்னே விதியாத தினத்திற்கூடில் தூர்ப்புத்திரனுண்டாய் அவனால் இம்மையிற் பாவமும் பழியும் மறுமையில் நரகதுக்கமும் வருமாதலால் சற்புத்திரனுண்டாய் உனக்கும் உன்குலத்துக்கும் இம்மையிற் புகழும், மறுமையிற் சுவர்க்கமு முண்டாதற்பொருட்டு விதித்ததினத்தில் அவளைப்புணர்தி என்று சொல்லும் விதியையும் நீ பார்ப்பாய் என்பதாயிற்று.

இவ்வாழ்வான் மனைவியோடு கூடுதற்கு விதித்த தினமாவன:—மாதர்கட்கு இருதுகாலம் வழக்கமாகப் பதினாறு நாட்களென்பார். அவற்றுள், மாதவிடாயானது முதல் நான்குதினம் பெரியோர்களால் நிந்திக்கப்படுகின்றது; ஆதலால் அந்நான்கு தினமும், ஏகாதசி, திரயோதசிகளும் நீக்கி ஏனைப் பத்துதினத்திற் கூடுவது முறைமை: மாதவிடாயான நாள்தொடங்கி ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு, பதினாறந் தினங்களிரவிற் சேர்ந்தால்

பிள்ளைகளும், ஐந்துமுதல் ஒற்றைப்பட்ட நாட்களிற் சேர்ந்தால் பெண்களும் பிறக்கும்; ஆதலால் புத்திர விருப்பமுள்ளவன் இரட்டைத்தினத்திற் சேரவேண்டியது; எவன் நீக்கவேண்டியமுதல் ான்கு தினத்தையும், ஏகாதசி, திரயோதசி, அமாவாசை, பௌர வாகளையும் நீக்கி மற்றைத்தினத்தி னிரவிற் றன் மனைவியோடு சருகிரானே அவன் கிரகஸ்தனாக விருப்பினும், பிரமசாரியென் ற சொல்லப்படுகிரானென்று தர்மசாஸ்திரத்திற் சொல்லப்பட்டிருப்பதால் அவையே மனைவியோடு புணர்தற்கு விதித்ததினமா மென்க.

இ-ம். வேதம் கன்மகாண்டத்தில் கூறும் வருணச்சிரம கன் மங்கள் அதனாலுண்டாகும் போகவின்பங்கள் அனைத்தும் பின்பு துன்பங்களாக வருத்துதலைக் கண்டு அவற்றைவிடுத்துப் பரம சுகத்தைத் தேடவேண்டும் என்பது அதனபிப்பிராயம்; ஆதலால், இவற்றை ஒழித்துச் சுகத்தைத்தேடல்வேண்டும் என்பதாம். அதா வது பரமாத்வை ஞானத்தாலன்றிக் கர்மத்தால் அடையப்பாற் றன்று எனக்கூறினதாம். (௭௬)

அ-கை. முற்கூறிய வண்ணம் ஞானம் அஞ்ஞானத்துக்குச் சத் துருவாயின், அஃது இஃதோடுஞ் சேர்ந்து ஒருதொழிலைச் செய்யலாமோ? என வினாதல்.

உலகமானவஞ் ஞானமுங்கருமமு முறவென்ற வழி கூடும், பலவுமானவஞ் ஞானமுஞானமும் பகையென்பதுள தானால், நிலவிலேமறுப் போலவஞ்ஞானமு நிமலஞானத் தோடே, குலவிநின்றிந்தச் சிருட்டிகள் செய்யவுங் கூடு மோ குருமூர்த்தி.

இ-ள். ஆசிரியரே! சுகத்துருவமான அறியாமையும் சற்கரு மங்களும் நட்பென்ற மார்க்கம் ஒக்கும்; நாநாவிதமான அஞ்ஞா

மும் ஏகமான ஞானமும் சத்துரு என்பது உள்ளதானால் சந்திர னிடத்தில் களங்கம் இருப்பதுபோல அஞ்ஞானமானது களங்க மற்ற ஞானத்தோடும் சேர்ந்திருந்து, இச்சிருட்டியாதிகளைச் செய் யவுங் கூடுமா? எ-று.

இ-ம். தமப்பிரகாசங்கள் தம்மின் விரோதிகளாகலின் இரண் டங் கூடிநின்றல் கூடாதென்பது சீடன் கருத்து. (எஎ)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

சொரூபஞானமும் விருத்தி ஞானமுமென்று சோதி ஞானமுமிரண்டாம், சொரூபஞானமே விருத்தியின்ஞான மாய்த் தோன்றும் வேறிலைமைந்தா, சொரூபஞான மஞ் ஞானசத் துருவென்று சுழுத்தியிற் கண்டாயே, சொரூப ஞானத்தின் மருவுமஞ் ஞானத்தைச் சுடும் விருத்தியின் ஞானம்.

இ-ள். மாணக்கனே! சுயம்பிரகாசமான சைதன்னியமே சொ ரூபஞானம் எனவும், விருத்திஞானம் எனவும் இருவகையாம்; சொ ரூபஞானமே விருத்தி ஞானமாய்த் தோன்றுமே அன்றி மற்றொன் றில்லையாம்; ஸ்வரூப ஞானமானது அஞ்ஞானத்துக்குப் பகை யென்று, சுழுத்தி யவத்தையில் பார்க்கின்றாயே; ஸ்வரூபஞானத் தில் கூடியிருந்த அறியாமையைச் சமாதியிலுதித்த விருத்திஞான மானது எரிக்கும். எ-று.

ப-ம். சுத்தசைதன்னியம் என்பார் “சோதிஞானம்” எனவும், பரஞானம் என்பார் “சொரூபஞானம்” எனவும், விசாரஞானம் என் பார் “விருத்திஞானம்” எனவும் சுழுத்தியில் அறிவின்மையின் வச மாகாமல் தானறிவாக இருந்ததை எதிரிட்டுக் காண்கின்றது என் பார், “சொரூபஞான மஞ்ஞான சத்துரு வென்று சுழுத்தியிற் கண்டாயே” எனவும், சமாதியில் உதயமான இவ் வறிவினால்

அஞ்ஞானம் நசிக்கும் என்பார், “சொரூப ஞானத்தின் மருவு மஞ் ஞானத்தைச் சடும் விருத்தியின் ஞானம்” எனவுங் கூறினார்.

இ-ம். ஆத்ம சங்கற்பமான அறிவிற்கு உண்டான அறியாமை அவ்வறிவில் உதயமான அனுபூதியினால் கெடும் என்பதாம். (எஅ)

அ-கை. காரணத்தால் கெடாத அஞ்ஞானம் காரியத்தால் எங்ங் னங் கெடும்? என்ற வினாவிற்கு உத்தரம்.

துருத்திமாயைச் சமுத்தியிற்சுடாதது சொரூப ஞானந்தானே, விருத்திஞானமாய்ச் சட்டதெப்படியெனில் வெய்யிலா துலகெங்கும், பரித்தசூரியன் சூரியகாந்தத்திற் பற்றியக்கினியாகி, எரித்தவாறுபோற் சமாதியில்விருத்தி பா லெறிக்குமென் றறிவாயே.

இ-ள். துருத்தியைப் போல உசவாச நிசவாசங்களையுடைய சடமாகிய அஞ்ஞானத்தைச் சமுத்தியின்கண்ணே கெடுக்காதது சொரூபஞானந்தானே; அதுவே விருத்தி ஞானரூபமாய் எரித்தது எங்ங்னம்? எனின், சகத்தில் எவ்விடத்தும் வியாபித்த தனது உஷ்ண கிரணத்தினால் எரிக்காமல் சூரியனானவன் சூரிய காந்தக் கல்லிற் பற்றி அக்கினி ரூபமாய்ச் சகல வஸ்துக்களையுந் தகித்த தன்மையைப்போல, நிட்டையின்கணுதிக்கும் பூரணவிருத்தி ஞா னத்தினால் திரிசிய ரூபமான அஞ்ஞானத்தைக் கெடுக்கும் என்று உணர்வாய். எ-று.

இ-ம். காரணமான கிரணத்தால் கெடாதபொருள்கள் காரிய மான அக்கினியால் கெடுவதுபோல, சொரூபஞானத்தால் கெடாத அஞ்ஞானம் அதிலுதயமான பூரணவிருத்தி ஞானத்தால் கெடும், என்பதாம். (எக)



அ-கை. விருத்திஞானம் அந்தக்கரண காரியம் ஆதலின் அதைக் கருமம் எனப்படாதோ? என வினாதல்.

அருளு மையனே திரிவித கரணத்தா லாகிய தொழி லெல்லாம், கருமமல்லவோ விருத்திஞானமு மந்தக்கரண காரியமன்றோ, உரியகன்மமஞ் ஞானத்தைக்கெடுக்குமென் றோதின லாகாதோ, பெரிய ஞானமென் றதற்கொரு பேரி ட்ட பெருமையை யுரையீரே.

இ-ள். அடியேன் சங்கைக்கெல்லாம் தக்கவிடை அனுக்கிரகஞ் செய்யாநின்ற எனது குருவே! மனம் வாக்குக் காயம் என்கின்ற, முக்கரணங்களால் உண்டான கிரியைகள் அனைத்தும் கன்மம் அல்லவா? அகம் பிரமமென்னும் விருத்திஞானமும் அந்தக்கரணத்தின் பரிணாமாதலின் அதன் காரியமல்லவா? இங்ஙனங் காரியமாக்கற் குரிய விருத்தி ஞானமென்னும் மாணச கன்மமானது அஞ்ஞானத் தை நசிப்பிக்கும் என்று உரைக்கின் ஆகாதா? மஹத்தான ஞான மென்று அக்கன்மத்திற்கு ஒரு நாமந் தரித்த மகிமையைச் சொல் வீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(அ0)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரம்.

விருத்திஞானமந் தக்கரணத்தொடு விருத்தியாகிலு மைந்தா, ஒருத்திமக்களே தங்களிற் பகைக்கின்ற துலகெங் கும் கண்டோமே, கருத்தனாகிய புருடதந்திரங்களாங் கரு மங்களவைபோல, வருத்தஞானமோ புருடதந்திரமன்று வத்துதந்திரமாமே.

இ-ள். மாணக்கனே! நான் பிரமமாகின்றேன் என்னும், விரு த்தி ஞானமானது மனத்தினுடைய விருத்தியானாலும், ஒருதாயின்

புத்திரர்கள் தங்களுக்குள்ளே பகைக்கின்றதை சகம் எங்கும்பார்த்திருக்கின்றோம்; கன்மங்களானவை அகம்பாவமுள்ள புருட தந்திரங்களேயாம்; விசாரப் பிரயத்தனத்தா லுளதாகாநிற்கும் விவேகஞானமானது அவற்றைபோலப் புருடதந்திரம் அன்றும், வஸ்துவினது தந்திரமாம். எ-று.

இ-ம். விருத்திஞானமுங் கன்மமும் அந்தக்கரணகாரியம் ஆயினும், புருடதந்திரத்தால் மனதிலுதிக்கும், கன்மத்தை வஸ்துத்தந்திரத்தால் மனதிலுதிக்கும், பூரணவிருத்தி ஞானங்கெடுக்கு மாதலின், அவ்விருத்திஞானங் கன்மம் ஆகாது என்பதாம். (அக)

அ-கை. போன சன்மங்களென்ற செய்யுள் முதல் இதுகாறும் கன்மமானது ஞானம் உதிப்பதற்கு ஏது அன்றென, அதை விசாரஞானத்தால்நீக்கி, மேல் அவ்விசாரஞானத்தையும் நீக்குவான் தொடங்கி, அதை யோகஞானமும் விவேகஞானமும் என, இருதிறகைக் கூறுகின்றார்.

வகுத்தகன்மங்கள் செய்யவுந்தவிரவு மற்றொன்றாக்கவுங் கூடும், மிகுத்தஞானமப்படியன்று தியானமும் விவேகஞானமும் வேறே, செகத்தி லொன்றையொன் றுவிவன்பாவிக்குந் தியானங்கற் பிதயோகம், முகத்தமாக்கண்டஞானமேவாத்தவ மோகமாய் மயங்காதே.

இ-ள். புருடர்களால் வகுக்கப்பட்ட கன்மங்களானவை விதித்தபடி செய்தற்கும் ஒழிதற்கும் மற்றொருவிதமாக விரும்பியபடி செய்தற்கும் ஆம்; பூரண ஞானமானது அத்தன்மையையுடைய தன்று; தியானமும் விவேகஞானமும் வேறாகும்; உலகத்தின்கண் ஒருவஸ்துவை மற்றொரு வஸ்துவாக இப்புருடன் பாவிக்கின்ற கற்பனா யோகமானது தியானமாம்; பிரத்தியக்ஷமாகத் தரிசித்த

ஞானமே உண்மையான விவேக ஞானமாம்; இவற்றிலறியாமை யுடைவனாய் மயங்காதே. எ-று.

இ-ம். யோகஞானம் கற்பிதமான பரோக்ஷமும் விவேக ஞானம் உண்மையான அபரோக்ஷமும் ஆம், என்பதாம். (அஉ)

இதுவுமது.

கண்டறிந்தது ஞானங்கேட்டதுதனைக் கருதுபாவனை யோகம், கண்டபேர்சொலக் கேட்டது மறந்துபோங் கண்டது மறவாதே, கண்டவத்துமெய் தியானவத்துக்கள்பொ ய் கறுவியஞ்ஞானத்தைக், கண்டவக்கணங் கொல்வது ஞானமே கருமமென் றறிவாயே.

இ-ள். அனுபவமாகப் பார்த்துணர்ந்தது ஞானமாம்; கேட்டதைத் தியானிக்கின்ற பாவனையானதுயோகமாம்; பார்த்தவர்கள் சொல்லக்கேட்ட பொருள் மறந்துபோம்; பார்த்தது மறக்காது; பார்த்த பொருளானது உண்மையாம்; பாவிக்கின்ற பொருள்களானவை மித்தையாம்; கோபித்து அறியாமையைப் பார்த்த அந்தக்ஷணத்தில் கெடுப்பது ஞானமேயன்றிக் கன்மம் அன்று; இதனை யுணர்வாயாக. எ-று.

இ-ம். தியானயோகம் கேட்டவண்ணம் பாவித்தலும், விவேக ஞானம் பாவித்தவண்ணம்கண்டாலும் ஆதலால், இஃதே உண்மை என்பதாம். (அ௩)

அ-கை. தியானயோகம் கற்பிதம் எனின், அதில் உதிக்கும் முத்தியும் கற்பிதம் அன்றோ? என்னும் வினாவிற்கு உத்தரம்.

சருவமுத்தியைத் தருகின்ற தியானமுஞ் சத்தியமன் றென்றால், சருவமுத்தியுஞ் சத்திய மன்றென்று சங்கியா

தேநீதேள், உருவங்கேட்டவன் நியானிக்கும்பொழுதி லவ்  
வுருவம் வாத்தவமன்றே, உருவமாகு மப்பொழுது கண்  
ணைக்கண்ட வுருவம்வாத்தவமாமே.

இ-ள். சர்வம் பிரமமயம் என்னும் வீட்டைக் கொடுக்கின்ற  
தியானத்தையும் உண்மை அன்றென்று சொன்னால், அத்தியானத்  
தில் வரும் பூரணனுபவமும் உண்மை அன்றென்று நீ சங்கியாதே;  
அதற்குச் சமாதானம் சொல்வோம் கேட்பாயாக; பிரமஸ்வரூபத்  
தைக் கேள்வியுற்றவன் சிந்திக்கும்பொழுது அப்பாவனா ரூபமாகிய  
ஸ்வரூபம் உண்மை அன்று; அப்பாவனையானது அந்த ஸ்வரூப  
மாகும்போது ஞானதிருஷ்டியினால் பார்த்த ஸ்வரூபமானது உண்  
மையாம். எ-று.

இ-ம். பாவனை கற்பிதமும் அதில் நின்று அதைக் கரைத்தெ  
ழாநின்ற பாவிப்பவன் உண்மையும் ஆதலால், அப்பாவனை மித்தை  
யே, அதனால் உதயமாகு முத்தி சத்தியமே ஆம் என்பதாம். (அச)

அ-கை. பொய்க்கு மெய்யை உதிப்பிக்குஞ் சத்தி எது? என்ற  
வினாவிற்கு உத்தரம்.

சடமதாகிய தியானமெய்யாகியசர்வமுத்தியைநல்கும்,  
திடமதானதெப் படியெனிலவரவர் தியானமே பிறப்பாகும்,  
உடலமாசையாற் நியானிக்கிற் நியானித்த வுடல்களாகுவர்  
மைந்தா, தொடர்பவங்கெடச் சொரூபமே தியானிக்கிற்  
சொரூபமாகுவர் மெய்யே.

இ-ள். மாணுக்கனே! பொய்யாகிய தியானமானது சத்திய  
மாகிய பரிபூரணமான கைவல்யத்தைக் கொடுக்கின்ற திடத்தையு  
டையதாயிருப்பது எங்ஙனம்? என்று கேட்கில், அவரவர் மாண



காலத்திலே சிந்திக்கிற ரூபமாகவே மறுசநநமுண்டாகும்; ஆகையால், தேக இச்சையினுற் சிந்திக்கச் சிந்தித்த வடிவமாவார்கள்; தொன்றுதொட்டு வருகின்ற சநநம் மீண்டுண்டாகாமல் கெடும் பொருட்டு ஆத்மஸ்வரூபத்தைச் சிந்திக்க அச்சொரூபமே ஆவார்கள்; இஃது உண்மையாம். எ-று.

ப-ம். தியானம் சிற்சட வருவமாகும் என்பார், “தியானித்த உடல்களாகுவர்” எனவும்; “சொரூபமாகுவர்” எனவும் கூறினார்.

இ-ம். தியானத்திற்குக் காரண உருவம் சத்தும் காரியவருவம் அசத்தும் ஆதலின், அதற்கு அந்தச் சத்தை அறிவிக்கும் வல்லமை உண்டாயிற்று என்பதாம். (அரு)

அ-கை. தியானத்திற்கு இச்சத்தி யிருக்க விசாரஞானம் யாதுக்கு? என்ற வினாவிற்கு உத்தரம்.

பிரமரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமாகுவரென்றால், நரசரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமேனென்றாதே, பரமபாவனை பரோக்ஷமாம் பின்பந்தப்பரோக்ஷமே யபரோக்ஷம், திரவிசாரமா ஞானமேமுத்தியாந் தீர்வையீ தறிவாயே.

இ-ள். மானிடவடிவமாக வெழுந்தருளிய குருவே! பிரமஸ்வரூபத்தைச் சிந்தித்தவர்களும் அப்பிரமமே ஆவார்களென்றுசொன்னால், விசாரம் யாதினுக்கு? ஞானம் யாதினுக்கு? என்றுகேளாதே; பிரமத்தியானமானது முன்னே தியானிக்கும்போது பரோக்ஷஞானமாம், அத்தியானம் பரிபாகமான பின்பு அந்தப் பரோக்ஷஞானமே உபாசனா வீக்ஷணியத்தால் அபரோக்ஷ ஞானமாம்; திடமான

விசாரத்தினால் உதிப்பதான அந்த அபரோக்ஷ ஞானமே மோக்ஷமாம்; ஆதலால் இதுவே முடிவென்றறிவாயாக. எ-று.

இ-ம். தியானத்தின் காரியம் யோகமும், காரணம் விசார ஞானமும் ஆதலால், அவ்விசாரஞானமே வீடடைவதற்கு வேண்டும் என்பதாம். (அகூ)

அ-கை. முன்பு தியானயோகத்தை நீக்கி மேல் விசாரஞானத்தை நீக்குவான் விருத்திஞானம் இருக்கின் சுபானுபவம் எங்ஙனங் கூடும்? என்ற வினாவிற்கு உத்தரம்.

வீடதாம்பரி பூரணசொருபத்தில் விருத்திஞானமுங் கூடிச், சேடமாகினு லகண்டமா மனுபவ சித்தியெப்படியென்றால், சாடிநீர் மண்ணைப் பிரித்ததேற் றும்பொடி தானுமண் னெடுமாயும், ஊடிஞானமு மறிவிலாமையைக்கெடுத்துத் தொக்கவே கெடுத்தானே.

இ-ள். முத்திரூபமாகிய பரிபூரணமான பிரமஸ்வரூபத்தில் அந்தக்கரணத்தின் விருத்திரூபமான தத்துவஞானமுஞ் சேர்ந்து விசேடமானால், அகண்டாகார அனுபவம் சித்திப்பது எங்ஙனம்? என்னின், சாடியிலிருக்கும் சலத்தின்கண் உள்ள சேற்றை வேறு செய்த தேற்றங்கொட்டைத் தூளும் அச்சேற்றோடுங் கெடும்; அதுபோல, விருத்திஞானமும் பகைத்து அஞ்ஞானத்தைக் கெடுத்துத் தானுங் கூடவே நசிக்கும். எ-று.

இ-ம். விசாரஞானம், அறிவுதயமாம் பொருட்டு அறிவின்மையைக் கெடுத்து, அதனோடுங் கெடுவதே அன்றிச் சேடிக்கமாட்டாது, என்பதாம். (அஎ)

அ-கை. கைதவங்கள் என்றசெய்யுள் முதல் இதுகாறும் உகபற் சிருட்டியால் உண்டான சஞ்சிதம் பரஞானத்தால் கெடும் எனவும், அதனால் உண்டான மனோகாரியமான கன்மத்தை அதன் காரணமான விசாரஞானங் கெடுத்து, அஃதும் இத னோடுங் கெடும், எனவும் கூறி, இச்செய்யுளில் அவ்வனுபவ முள்ள சீவன் முத்தர் இலக்கணங் கூறல்.

இந்தநிச்சய முத்தருளனுபவ மிருப்பதெப்படி யென் றால், சிந்தையற்றபூ மண்டலவிசாரனுஞ் சிசுவும்போற் சுக மாவர், பந்தமுத்திகண் மறந்துபோமுண்டென்று! பலர்சொ லினகையாவர், அந்தரத்தையுண் டிமிழ்ந்ததோர் கொசு கெனுமவர்களை நகையாரோ.

இ-ள். இந்த நிச்சயரூபமான வகண்டாநுபவமானது சீவன் முத்தருக்குள்ளே அனுபவமாக இருக்கின்றது எவ்வண்ணம்? என் றால், பகைவர் உளரென்னுஞ் சிந்தையின்றிப் பூவுலகமுழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியையும் நன்கு தீதென்றறியாத குழந்தை களையும்போல, அவர்கள் சுகஸ்வரூபராயிருப்பார்? பந்தமுத்திருப மான பாவனா விகற்பங்கள் ஒழிந்துபோம்; அவை உளவாம் என்று அநேகருரைக்கில் சிரிப்பார், ஒருமசகமானது ஆகாயத்தை விழுங் கிக் கக்கிற்றென்னு மவர்களை யார்தான் நகையார்கள்? எ-று.

ப-ம். சுவானுபூதி எப்போதும் ஒருதன்மையாக விளங்குகின்ற தனக்கு, அறியாமையால் பந்தமும் அதன் நிவர்த்தியான வீடும் இப் போது உண்டானது இன்று என்பார், “பந்த முத்திகண் மறந்து போ முண்டென்று பலர்சொல்லி நகையாவர்” எனக் கூறினார்.

இ-ம். அறிவறியாமை இன்றி முன்னுள்ள சத்தமாத்திரமாக விளங்கிச் சுகித்திருப்பவனே சீவன் முத்தன் என்பதாம். (அஅ)

அ-கை. மத்தியில் அவாந்தரமாகத் தோன்றும் கற்பனையில் மயங்காமைக்கு ஓர் கதை கூறல்.

மலடிமைந்தனுந் தாணுவிற்புருடனும் வான்மலர் முடிசூடி, இலகுகந்தர்ப்பநகரிலேசுத்திகை யிரசதம் விலைபேசிக், கலகமாயினு ரிடையினிற் கயிற்றராக் கடித்திரு வருமாண்டார், அலகையாயினு ரெனும்விவ காரத்தை யறிந்தவன் மயங்கானே.

இ-ள். மலடி புத்திரனும், குற்றியிற் றேன்றிய புருடனும், ஆகாயதாமரைப் பூவைச் சிரசில் தரித்து, விளங்காநின்ற கந்தர்வநகரத்திலே கிளிஞ்சில் வெள்ளியை விலைபேசி பிணக்கடைந்தார்கள்; நடுவில் ரச்சு சர்ப்பந் தீண்டி முன் சொன்ன இரண்டுபேர்களும் இறந்து போயினார்கள் என்கிற கதையினது நியாயத்தைத் தெரிந்தவன் மயங்கமாட்டான். எ-று.

இ-ம். கற்பனையின் மூலந் தெரிந்தவன் அதனிடத்தில் மயங்கான் என்பதாம். (அக)

அ-கை. இதுகாறும் காரியோபாதி யான அவித்தையினால் உண்டான மயக்கத்தை நீக்கி, மேற்காரணோபாதி யான மாயையினால் உண்டாகும் மயக்கத்தைக் களைதற்பொருட்டு, அஃதும் மித்தையாதலின், அதனால் வரும் பலப்பிராப்திகளும் மித்தை என்று அகற்றி, நீ சுவானுபூதியாக விளங்குவாய் எனக்கூறல்.

மாயை யென்பது பொய்யெனிலதுபெற்ற வகையெலாம் பொய்யாமே, தாயையன்றி மக்களுக்கொரு பிறவியுஞ்சாதியும் வேறுண்டோ, சேயசொர்க்கமு நரகமு நன்மையுந் தீமையும் பாராமல், தூயசத்துச்சித் தானந்த பூரணசொருபமாயிருப்பாயே.



இ-ள். மாயையென்று சொல்லப்படுவது மித்தை யென்றால், அதனால் உண்டான பொருளைத்தும் மித்தையேயாம்; எங்ஙனமெனின், தாயின் பிறப்புஞ் சாதியுமன்றி அவள் புத்திரருக்கு வேறு ஒரு பிறப்பும் குலமும் உண்டோ இல்லை; ஆதலால், செவ்விரான சுவர்க்காதி பதங்களும், ரௌரவாதி நரகங்களும் நன்கென்பவையும் தீங்கென்பவையும் இவையெனப் பாராமலே பரிசுத்தமான சச்சிதநந்தமாகிய பரிபூரண ஸ்வரூபமாக இருப்பாய். எ-று.

இ-ம். மாயை மித்தையாதலின் அதன் காரியங்கள் அனைத்தும் மித்தையேயாம் என்பதாம். (கூ0)

அ-கை. மாயாகாரியம் மித்தை ஆயின் பிரமன் முதலிய அனைத்தும் மித்தையாமே? அங்ஙனங் கூறின் குற்றம் வாராவே? என வினாதல்.

பங்கயாசனன் முதற்பல தேவரும் பாருள பெரியோரும், கங்கையாதியாந் தீர்த்தமுந் தேசமுங் காலமுமறைநாலும், அங்கமாறுமந் திரங்களுந்தவங்களு மசத்தியமெனச் சொன்னால், எங்கனாயகரே யதனாகுற்றங்களில்லையோ மொழியீரே.

இ-ள். எமதாண்டவரே? பிரமன் முதலிய சமஸ்த தேவர்களும், பூமியின்கண்ணுள்ள மகான்களும், பகீரதி முதலிய தீர்த்தங்களும், புண்ணிய தேசங்களும், திரிகாலங்களும் வேதங்கள் நான்கும், சாத்திரங்களாறும், பிரணவாதி மகாமந்திரங்களும், தவங்களும் மித்தை என்றுரைக்கில், அங்ஙனஞ் சொல்லுவதனால் பிழைகளில்லையோ? சொல்வீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கூக)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரம்.

சொப்பனந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானால், அற்பமாயையிற் றேன்றிய சகங்களை மசத்தெனல் பிழையாமே, சொப்பனந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்லலா மெனின்மைந்தா, அற்பமாயையிற்றேன்றிய சகமெலா மசத்திய மெனலாமே.

இ-ள். புத்திரா! கனவில் கண்டதை மித்தையென்று சொல்வது குற்றம் ஆயின், அற்பமாகிய மாயையினிடத்திற் றேன்றிய உலகங்களனைத்தும் மித்தை யென்றால் குற்றமாம்; கனவில் கண்டதை மித்தையென்று சொல்லலாமெனில், சிறுமையாகிய மாயையினிடத்தில் உண்டான உலகமனைத்தையும் மித்தை யென்றுரைக்கலாம். எ-று.

இ-ம். சொப்பனம்போல மாயாகாரியமான சகசீவ பரங்கள் என்றும் மித்தையாதலின், அவைகளின் இயல்பைக் கூறுதலால் குற்றமில்லை என்பதாம். (கூஉ)

அ-கை. சத்து அசத்தின் உண்மை இஃதெனக் கூறல்.

பொய்யை மெய்யென்ற மூட்புண்ணியரென்று புராணங் கூப்பிடுமானால், மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள் விதித்த சாத்திரமுண்டோ, பொய்யதே தெனி னுமரூபங்களாம் பூதமாகிய மாயை, மெய்யதேதெனிற் சச்சிதானந்தமாய் வியாபிக்கு மான்மாவே.

இ-ள். மித்தையைக் சத்தியமென்ற அறிவிலாரைத் தரும ஷான்களென்று அஷ்டாதச புராணங்களு முறையிடுமாயின், உண்மையை உண்மையென்ற ஞானவான்களுக்குக் குற்றங்களே நியமித்த நூல்களுமுளவோ? மித்தையாவது எது? எனில் நாமரூபவடிவங்களான பஞ்சபூத பௌதிகங்களாகிய மாயையேயாம்; தத்து

வம் யாது? எனில், சச்சிதாநந்த ஸ்வரூபமாக வியாபித்திருக்கும் ஆத்மஸ்வரூபமேயாம். எ-று.

இ-ம். ஆத்மா அனாத்மாவின் இலக்கணங் கூறினதாம். (கூட)

அ-கை. மாயையின் தன்மை இஃதெனத் தோன்ற அறுவகையால் வினாதல்.

மாயையென்பதே துடையராரெப்படி வந்தது வருவானேன், மாயையென்பது பிரமத்தின் வேறெனின் வத்துவு மிரண்டாமே, மாயையென்பதும்பிரமமு மொன்றெனின்வத்துவும் பொய்யாமே, மாயையென்ற மேகங்களுக் கொரு சண்டமாருதகுருமூர்த்தி.

இ-ள். மாயை என்கின்ற மேகங்களுக்கு ஒப்பற்ற பெருங்காற்றுகிய தேசிகமூர்த்தியே! மாயை என்று சொல்லுவது யாது? அதனை உடையவர் யாவர்? எவ்விதம் உதயமாயிற்று? உண்டான காரணம் என்ன? மாயை என்று சொல்வது பிரமத்துக்கு வேறானது என்றுரைக்கின் வஸ்துவந் துவிதமாமே? மாயையென்று சொல்லப்படுவதும் பிரமமென்றுசொல்லப்படுவதும் ஏகமென்றால், மாயாவஸ்துவைப்போலப் பிரமவஸ்துவும் அசத்தியமாமே? இதனை அருளுவீராக. எ-று.

இ-ம். மாயையின் உருவத்தையும், அதை உடையவர்களையும், அதனுற்பத்தியையும், அஃது உதித்தற்குக் காரணமும், அஃது பிரமத்திற்குப் பின்னமாயின் வஸ்து துவிதமாமே எனவும், அபின்னமாயின் வஸ்துவும் மித்தையாமே எனவும், அதனுண்மையைத் தெரிய வினாவினதாம். (கூச)

அ-கை. மேற்கூறிய அறுவகை வினாக்களில் முதல்நான்கு வினாவிற்கு உத்தரங் கூறல்.

அதனையின்னதென் றுரைத்திடப்படாமையா லவாச்சியவடிவாகும், இதுதனக்குளதுடலியா னுலகுமெய்யெனு மவருடையோர்கள், கதையிலாதபொய் வந்ததிப்படியென்று கண்டபேரிலைமைந்தா, விதனமாயையேன் வந்ததென்றற்புத்தி விசாரமற்றதனாலே.

இ-ள். மகனே! அம்மாயையை இத்தன்மையுள்ளதென்று சொல்லக்கூடாமையால் அவாச்சிய உருவமாம்; இஃது எனக்குள் ளது, இத்தேகம்நான், இச்சகம் சத்தியம் என்னும் அபிமானமுடையவர்களே அதனை யுடையவர்கள்; காரணமில்லாத மித்தையான மாயை யுதித்தது இவ்விதமென்று பார்த்தவர்கள் இல்லை. துன்மயமான மாயையானது ஏன் தோற்றிற்று எனில், ஆத்மஞானவிசாரம் செய்யாததினால் வந்தது. எ-று.

ப-ம். உருவம் அருவம் உருவாருவம் என மாயையைப் பகுத்துச் சொல்லக்கூடாதென்பார், “அவாச்சியு வடிவு” எனவும், தேகாதி பிரபஞ்சத்தை உண்மையென்று கொள்பவரே அம்மாயை உடையவரென்பார் “உடலியானுலகு மெய்யெனு மவருடையோர்கள்” எனவும், மித்தையாகத் தோன்றல் மாத்திரமே அன்றி உற்பத்தி இல்லை என்பார் “பொய்வந்ததிப்படியென்று கண்டபேரிலை” எனவும், அங்ஙனம் தோன்றுதல் யாதினால் என விசாரிக்கும் விசாரம் இன்மையே அதனுற்பத்திக்குக் காரணம் என்பார், “மாயையேன் வந்ததென்றற்புத்திவிசார மற்றதனாலே” எனவுங்கூறினார்.

இ-ம். மாயையின் உருவத்தையும், அதனை உடையவர்களுயும், அதனுற்பத்தியையும், அஃது உதித்தற்குக் காரணத்தையும் இவையெனக் கூறினதாம். (கூடு)



அ-கை. ஐந்தாம் வினாவிற்கு உத்தரம்.

அருவமாகுமாயாவி வித்தைகள்வினையாடுமுன்றெரியாவே உருவமாம் பலகந் தர்ப்பசேனையா யுதித்தபின்வெளியாகும் பிரமசத்திகள நந்தமாமதைக் கண்டுபிடித்திடல்கூடாதே பரவுபூதங்கள் கண்டனுமானத்தாற் பலருக்கும்வெளியாமே.

இ-ள். இந்திரசாலஞ் செய்பவன் அருவமாகிய கந்தர்வ நகர முதலானவைகளைக் காட்டி வினையாடுதற்கு முன்பு அவன் மாயா வித்தைகள் தோன்றாவாம்; வடிவங்களாகத் தோன்றுகின்ற அநந்த கந்தர்வசேனைகள் உண்டானபின்பு அவ்வித்தைகள் விளக்கமாகும்; (அதுபோல) பிரமத்தினதுசத்திகளானவை அநேகமாம்; அம்மாயா சத்தியைக் கண்டுபிடித்தல் கூடாததாம்; விரியும் பஞ்சபூதங்களைப் பார்த்து அனுமானப் பிரமாணத்தால் யாவர்க்கும் அப்பிரம சத்திக ளுண்டென்று விளங்கும். எ-று.

இ-ம். மித்தையான சகந்தோன்றுதலின், அங்ஙனந் தோற்று விக்கும் மித்தையான மாயாசத்தி ஒன்று உளது என உணரவேண் டும் என்பதாம். (கூக)

இதுவுமது.

காரியங்களுஞ்சத்தியா தாரமுங்காணுமற் றதுமாயம் பாரினின்றமா யாவியுஞ் சேனையும் பார்ப்பவர்கண்காணும் வீரியந்திகழ்வித்தையா யினசத்தி வெளிப்படாததுபோலப் பேரியற்பிர மத்துக்கு முலகுக்கும் பிறிதுசத்திகளுண்டே.

இ-ள். அச்சத்தியினது ஆதாரமான பிரமமும் சீவேஸ்வரசகத் தாகிய காரியங்களுந் தோன்றும்; அம்மாயாசத்தியானது மாயமா யிருக்கும்; பூமியின்கண் இருந்த மாயாவித்தை செய்பவனும், அவ னாற் காட்டப்பட்ட சேனைகளும், காண்பவர் கண்ணிற்குத் தோன்

றும்; கெம்பீரமாய் விளங்குகின்ற வித்தையாகிய சத்தியானது தோன்றாது; அதைப்போல, மகத்துவமுள்ள பிரமஸ்வரூபத்துக்கும் சகத்துக்கும் மத்தியில் சில சத்திகள் உளவாம். எ-று.

இ-ம். பிரமத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் மத்தியில் அவாந்தரமாகத் தோன்றுகின்ற மாயை தனியே ஓர்முதலாகிப் பிரமத்திற்கு வேறுபட்டிராது, அதனால் வஸ்து இரண்டாகமாட்டாது என்பதாம். (கௌ)

அ-கை. ஆரூம் வினாவிற்கு உத்தரம்.

சத்திசத்தனைத் தவிரவே றன்றுகாண் சத்தனாமாயாவி வித்தைகாட்டிய விந்திரசாலம்போய் வித்துவானும்போலப் புத்திமைந்தனை சத்திமானாகிய பூரணவான்மாவின் [வாயே. வத்துநிர்ணயஞ்சொன்ன திட்டாந்தத்தின்வழிகண்டு தெளி

இ-ள். அறிவுள்ள மகனே! இந்திரசால சத்தியானது அதனைக் காட்டிய சாலக்காரனைவிட வேறன்றும்; சத்தியையுடையானாகிய சாலக்காரன் காண்பித்த வித்தையாகிய இந்திரசாலம் நீங்கி வித்துவானும் வண்ணம்போல, சர்வசத்திமானாகிய பரிபூரணவாத்மாவின் ஸ்வரூப நிச்சயத்தைச் சொல்லிய திருஷ்டாந்தத்தினுடைய மார்க்கத்தைப் பார்த்துத் தெளிந்து கொள்வாய். எ-று.

இ-ம். சத்தனைத் தவிரச் சத்தி என்று ஒருவஸ்து வேறு இன்மையானும், அச்சத்து இல்லாதவிடத்தும் சத்தன் இருக்கையானும், அச்சத்தனுஞ் சத்தியும் எங்ஙனம் ஒன்றும்? அங்ஙனம் ஒன்றாகாமையான் அச்சத்தியைப்போல அச்சத்தன் சத்தாகான் என்பதாம். ( )

அ-கை. பிரதிபிம்பமான மாயாசத்தியை நீக்கி, பிம்பமான சிற்  
சத்தியை வெளிப்படுத்துவான், அசத்தான மாயாசத்தி உள்  
ளது என்பது எங்ஙனம்? என்ற வினாவிற்கு உத்தரம்.

இல்லையாகிய சத்தியை யுண்டென்ப தெப்படி யெனக்  
கேட்கில், புல்லையாதியா மசேதனப் பொருளெலாம் பூத்  
துக்காய்ப்பனபாராய், நல்லையாமகனேயதிற் சிற்சத்தி நடந்  
தடா திருந்தக்கால், தொல்லை யாய்வருஞ் சராசர வுயிர்க்  
கெலாஞ் சபாவிங்கள் வேறாமே.

இ-ள். நற்குணங்களை யுடையுத்திரனே! மித்தையாகிய மாயா  
சத்தியை உளதென்பது எங்ஙனம்? என்று கேட்பாயாகில், புல்முத  
லியனவாகிய சடவஸ்துக்களைத்தும் அததற்குரியகாலத்தில் புஷ்  
பித்துக் காய்ப்பனவற்றைப் பார்த்திடாய்; அவ்வப்பொருள்களிற்  
சிற்சத்தியானது செல்லாதிருக்குமாயின் தொன்றுதொட்டு வரு  
கின்ற தாவரசங்கமமாகிய உயிர்களைத்திற்குங் குணங்கள்மாறும்.  
எ-று. (கக)

இதுவுமது.

கருப்பைமுட்டையுட் பறவைகள் பலநிறங் கலந்த சித்  
திரம்பாராய், அருப்ப மாஞ்சத்தி நியமமில்லாவிடி லரசிலா  
நகர்போலாம், நெருப்புநீர்களாங் கசப்புமே மதுரமா நீச  
னுமறையோதும், பொருப்புமேகமாங் கடலெலா மண்க  
ளாம் புவனமிப்படிபோமே.

இ-ள். கருப்பையிலிருக்கும் முட்டையிலுள்ள பகூடிகள் அநந்த  
வர்ணமுடையதாகும் விசித்திரத்தைப் பார்; அருமையான சிற்  
சத்தியின் நியமம் இல்லாமற்போனால் அரசன் இல்லாத பட்டணத்  
தைப்போல எல்லாம் மாறுபடும்; (அஃதெங்ஙனமெனில்) அக்கினி

யானது சலமாகக் குளிரும்; கைப்பும் தித்திப்பாகும்; சண்டாள  
னும் வேதாத்தியயனஞ் செய்வான்; மலையும் மேகம்போற் சஞ்சரி  
க்கும்; சமுத்திரங்கள் அனைத்தும் மண்ணாகும்; இவ்வண்ணம்  
சகத்தானது தன் சுபாவம் மாறுபடும். எ-று.

இ-ம். சூரிய கிரணமே பகிர்முகத்தில் மித்தையான சலமாக  
வும் அந்தர்முகத்தில் உண்மையான கானலாகவும் தோற்றுவன  
போல, பிரமப்பிரகாசமே பகிர்முகத்தில் மித்தையான மாயாசத்  
தியாகவும், அந்தர் முகத்தில் உண்மையான சிற்சத்தியாகவும்,  
தோன்றிய இச்சத்தியே, அனைத்திற்கும் உள்ளீடாயிருந்து நடாத்  
துதலின், அஃதின் தன்மையை அதன்மேல் வைத்துக்கூறினதே  
அன்றி அதற்கு இன்றென்பதாம். (க00)

அ-கை. இச்சத்திகள் நீங்கலும், சத்தனைத் துவிதம் இன்றித்  
தரிசித்தலும், முத்தியை அடைதலும் எங்ஙனம்? என்று,  
மூன்று வகையாய் வினாதல்.

ஆர்க்குங் காணவு மறியவும் படாதென்று மவாச்சிய  
வடிவென்றும், சேர்க்கு நாமரூபப் பயிர்வித்தென்றுஞ் செப்  
பிய சிற்சத்தி, பேர்க்குமா நெங்ஙன் பிரித்திடப் படாதெ  
னின் பிரமபாவனை யொன்றாய், பார்க்குமா நெங்ஙன் முத்  
தியாகுவ தெங்ஙன்பரம சற்குருமூர்த்தி.

இ-ள். மேலான தேசிகரே; யாவருக்கும் பார்க்கவும் உணர  
வும் கூடாது எனவும்; இன்னதென வுணர்த்தக்கூடாத ரூபம் என  
வும், கற்பினையாகச் சேர்க்கின்ற நாமரூபப் பிரபஞ்சமாகிய பயிரு  
க்கு விதை எனவும் சொல்லிய சிற்சத்தியை நீக்குமாறு எப்படி?  
நீக்கக்கூடாது என்றால், ஸ்வரூப சமாதியில் அத்துவிதமாகத் தரி  
சிக்குமாறு எப்படி? வீடு உண்டாவது எப்படி? எ-று.

இ-ம். வெளிப்படை.

(க0க)



அ-கை. முதல் இரண்டு வினாவிற்கு உத்தரங்கூறல்.

வாயுத்தம்பனஞ் சலத்தம் பனமணி மந்திர மருந்தாலே  
தேயுத்தம்பனஞ் செய்திடி லதிலதிற் சிறந்தசத்திகளெங்கே  
நீயச் சச்சிதா நந்தமாய்வேறென்று நினைந்திடா திருப்பாயே  
மாயச் சத்திபோமீதன்றி மந்திர மறைகளிற் காணோமே. [ல்

இ-ள். மணிமந்திர ஒளவுதங்களினால் வாயு ஸ்தம்பனமும்  
ஜலஸ்தம்பனமும் அக்கினி ஸ்தம்பனமும் செய்தால் அவ்வவற்றில்  
சிறந்திருக்குஞ் சலனம் நெகிழ்ச்சி உஷ்ணம் ஆகிய மூன்று சத்தி  
களும் எங்கேயிருக்கின்றன? நீ அந்தச் சச்சிதாநந்த வடிவமாகி மற்  
றென்றையும் நினைபாதிருப்பாய் ஆகில் மாயாசத்தி நீங்கும்; இதைத்  
தவிர உபாயம் வேதங்களிற் பார்த்திலம். எ-று.

இ-ம். குருவாக்கியப்படி உண்மையான சச்சிதாநந்த ஸ்வரூ  
பமே தானாகச் சிந்திக்கின் அதன்மயமாதலும், இல்லாததான மாயா  
சத்தி யில்லாததாகவே நீங்குதலும் ஆம் என்பதாம். (க0உ)

அ-கை. மூன்றாம் வினாவிற்கு உத்தரங் கூறல்.

மேவுமண்ணிலவ் வியத்தமே வியத்தமாம் விவகரித்  
திடவேண்டின், நாவினான் மண்ணைக் குடமென்ப ரக்குட  
நசிப்பது நாவாலே, பாவுநாம ரூபங்களை மறந்துமண் பார்ப்  
பதே பரமார்த்தம், சீவபேத கற்பிதங்களை மறந்துநீ சின்  
மய மாவாயே.

இ-ள். கடக சத்தி தங்கிய மண்ணில் அக்கடம் ரூபிகரிக்கு  
மட்டும் மறைப்பட்டிருந்த அச்சத்தி, கடகமாகிய பின்னர் வெளிப்  
படும்; விவகரிக்கு நிமித்தம் நாவினால் அம்மண்ணைக் குடமென்று  
சொல்லுவார்கள்; அக்கடநாமம் போய் மண்ணாக நிற்பதும் நாவா  
லேயாம்; கற்பனையாக வழங்குகின்ற நாமரூபவடிவங்களை நினை

யாது மண்ணாகப் பார்ப்பதே உண்மை ஞானமாம்; அங்ஙனம் சீவன் ஈஸ்வரன் சகத்து என்னும் வேறுபாடுகளை நீக்கி நீ சின்மாத் திரம் ஆவாய். எ-று.

இ-ம். கடத்தை மண் என்று அறியின் கடம் என்பது நசித்து அது மண்ணாக விளங்குவதுபோல, சிற்சத்தியைச் சித்தெனக் காணின் அச்சத்தி நீங்கி அது சித்தாக விளங்குவதே மாயா நிவர்த்தியாகிய முத்தி என்பதாம்.

இஃது மேற்கூறும் எண்வகை ஆநந்தத்தில் ஒன்றான அத்து விதாந்தம் எனக்கொள்க. (க0௩)

அ-கை. அச்சத்திகள் நீங்கின விடத்தும் அதன்காரியமான திரிசிய நீங்காமையால் அஃது நீங்கும் உபாயம் அனுக்கிரகிக்கவேண்டும் என்ற வினாவிற்கு உத்தரம்.

பூரிக்குங்கண சச்சிதா நந்தத்திற் பொய்சடந்துயர் மூன்றும், தூரத்தாயினுந் தோன்றுபாழ் விபரிதந் துடைப் பதெப்படியென்றால், நீரிற்றோன்றுந் தன்னிழ றலைகீழ்தாய் நின்றலையினுநேராய்ப், பாரிற்றோன்றிய தன்னைநோக்கிடி லந்தப் பாழ்நிழல்பொய்யாமே.

இ-ள். பூரணமாயிருக்கின்ற கனமான சச்சிதாநந்த ஸ்வரூபத்தில் அனுர்தசட துக்கமாகிய திரிவிதமும் இலவாயினும் மெய்ப்போலத் தோன்றுகின்ற பாழாகிய விபரிதத்தைக் கெடுப்பது எவ்விதம் என்னில், சலத்தில் பிரதிபலித்துத் தோன்றுகின்ற தனது சாயையானது தலைகீழாயிருந்து அலைந்தாலும் செவ்விதாய்ப் பூமியிற்றோன்றிய தனதுருவத்தைப் பார்க்கில் அப்பாழான சாயையானது இல்லாமற்போம். எ-று.

இ-ம். தன்னைத்தரிசிக்கில் தனது சாயையான திரிசியத் தானாகவே நீங்கும் என்பதாம். (க0௪)

இதுவுமது.

ஞானங்காரண வறிவுகாண்காரிய நாமரூபப்பேர்கள், ஆனதெப்படி யழிந்ததெப்படி யெனவாய்குதல் பலனன்றோ, மானமைந்தனே தீர்க்கச்சொப்பனசகம் வந்ததும்பாராமல், போனதுந் நினையாமலுன் போதமாய்ப் பூர்ணமாயிருப்பாயே.

இ-ள். பெருமையுள்ள புத்திரா! காரணமானது ஞானத்தை அறியும் அறிவாம்; காரியமானது நாமரூபமான சீவேஸ்வர சகங்களாம்; இவற்றின் உற்பத்தி நாசம் எவ்வண்ணமென்று விசாரித்தல் பயன் இல்லையாம்; நீண்ட கனவாகிய உலகங்கள் உதித்ததையும் நசித்ததையும் விசாரியாமல் உனது ஞானப் பிரகாசமான பரிபூரண ஸ்வரூபமாய் இருப்பாய். எ-று.

இ-ம். காரணமான சின்மாத்திரமாகத்தான் விளங்கின் காரியமான யாவும் அஃதாகவே விளங்கும் என்பதாம். (க0௫)

அ-கை. சிந்திக்கு முறையும் அதில் உதிக்கும் அத்துவிதாந்த முங் கூறல்.

அசத்திலெம்மட் டெண்டம்மட்டும் பராமுகமாகியும்மட்டும் நிசத்திலுள்விழிப் பார்வையாயிப்படி நிரந்தரப்பழக்கத்தால் வசத்திலுன்மன நின்றிசின்மாத்திர வடிவமாகிடின்மைந்தா கசத்ததேகத்தி லிருக்கினுமாநந்தக் கடல்வடிவாவாயே.

இ-ள். மகனே! மெய்ப்போலத் தோன்றிய சக சீவ பரங்களாகிய மித்தையில் எவ்வளவு காலஞ் சம்பந்தமாயிருந்தனையோ அவ்வளவுகாலமும் பகிர்முகமானாய்; இப்படி பகிர்முகமான அவ்வளவு காலமும் அறிவென்னுமுண்மையில் அந்தர்முக திஷ்டியாய் இடைவிடாத அப்பியாசத்தினால் உன்மனமானது உனது வசமாக இருந்து

சைதன்னிய ஸ்வரூபமானால், வெறுக்கப்பட்ட சரீரத்தில் நீ இருந்தாலும் பிரமாந்த சாகர ஸ்வரூபமாவாய். எ-று.

இ-ம். இங்ஙனஞ் சிந்தித்துச் சித்துருவ மாவாயின், அவ்வுருவமான ஆந்த ஸ்வரூபமே தானாக விளங்குவன் என்பதாம். (க0௬)

அ-கை. மாயை அவித்தை முதலிய சட பாவ நீங்கிச் சிற்சத்தியாகிய சிற்பவம் ஆத்மாவிற் கரைந்து அஃதான பின்பு, அவ்வாத்மா சச்சிதாந்த ஸ்வரூபம் என்று உணர்த்தின ஆசாரியரை நோக்கி, அங்ஙனமாயின் சத்தையுஞ் சித்தையும்போல ஆந்தமே அதனிடத்திற் காணப்பட இல்லை என வினாதல்.

தானன்றி வேறொன்று மில்லாத பூரணச் சச்சிதாந்த குணமாம், ஊனின்ற வுயிர்தோறு மொன்றாகு மென்றால் தொக்கின்றபடிகண்டிலேன், நானென்றசீவன்கள் சத்தான வகையொக்கு ஞானங்கள் வெளிகண்டதாம், ஆந்தமிவை போல வெளியாக வுதியாத வடைவேது குருநாதனே.

இ-ள். தேசிகரே! ஆன்மா தன்மாத்திர மிருப்பதன்றித் தன்னைத் தவிர இதர வஸ்துக்களில்லாத பரிபூர்ணமாகிய சச்சிதாந்த சுபாவமாய்த் தேகத்தின்கண் இருந்த சீவர்கள் தோறும் ஏகமாயிருக்குமாயின், அவ்வான்மா அங்ஙனம் ஒத்திருக்கும் வண்ணம் பார்த்திலன்; அகம்பாவமுள்ள சீவர்கள் சத்தென்னுந் தன்மை ஒக்கும்; சித்தும் விளங்குகின்றது; இவற்றைப்போல ஆந்தமானது வெளியாகத் தோன்றாத காரணம் ஏது. எ-று. (க0௭)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங் கூறல்.

உருவங்க ளிரதங்கள் பரிசங்க ளொருபூவி லொன்றாகு மொன்றலுமே, கரணங்களோரொன்றி னோரொன்று தெரி



யுங் கணக்கன்றி வாராதுகாண், அருமந்த சச்சிதா நந்தச்  
சுபாவங்க ளான்மாவின் வடிவாகினும், பிரபஞ்ச மயமாம்  
விருத்திபே தத்தினுற் பேதங்க ளாமைந்தனே.

இ-ள். மகனே! வடிவங்களும் சுவைகளும் பரிசங்களும் ஒரு  
மலரில் ஒன்றாயிருக்கு மெனினும், இந்திரியம் ஒவ்வொன்றிற்கு  
அததற்குரிய ஒவ்வொரு விடயந்தெரியுமே யல்லாமல் ஒன்றிற்கு மற்ற  
றொன்றின் விடயந் தெரியமாட்டாது; அப்படியே அருமருந்தன்ன  
சச்சிதாநந்த இயல்புகள் ஆத்மஸ்வரூபமானாலும் சகத்துருவமான  
விருத்தியின் வேற்றுமையினால் வேறுபட்டிருக்கும். எ-று. (க0அ)

இதுவுமது.

தாமச மிரசசதஞ் சாத்துவித முக்குணத் தால்வரும்  
விருத்திமூன்றும், ஆமவைகண் மூடமுங் கோரமுஞ் சாந்த  
மும் மபிதான மாகுமகனே, ஏமுற விருக்கின்ற சச்சிதாநந்  
தங்க ளென்றென்று மொன்றாகிலும், நாமுரைக் கும்விருத்  
திப்பிரிவி னுற்சொரூப ஞானாதி.பிரிவாகுமே.

இ-ள். மைந்தா! தமசும் இரசசும் சத்துவமும் ஆகிய திரி  
குணங்களால் உண்டான விருத்திகள் திரிவிதமாம்; அம்மூன்றும்  
மூடவிருத்தி எனவும் கோரவிருத்தி எனவும் சாந்தவிருத்தி என  
வும் பெயரைப் பெறுவனவாம்; இன்புற விருக்கின்ற சச்சிதானந்த  
மானவைகள் எப்போதும் ஏகமானாலும் நாம் சொல்லும் விருத்தி  
பேதத்தினால் சச்சிதாநந்த ஸ்வரூபங்கள் பேதங்களாம். எ-று. ()

இதுவுமது.

சடமான மூடத் தருக்கல்லு மண்களிற் சத்தொன்று  
மேதோன்றுமால், விடமான காமாதி கோரத்தி லாநந்தம்

வினையாது மற்றவைகளாம், திடமான வெழிவாதி சாந்தத் திலே சச்சிதாநந்த மூன்றும் வெளியாம், மடமான மூடங் கள் கோரங்கள் விசொந்த மனமாகி லாநந்தமே.

இ-ள். சடமாகிய மரம் கல் மண்களின் மூடவிருத்தியில் சத்து மாத்திரந் தோன்றும்; விஷ்ருபமான காம முதலிய கோர விருத் தியில் ஆநந்தம் உதியாது, சத்துஞ் சித்துந் தோன்றும்; உறுதி யான ஒழிவு முதலிய சாந்த விருத்தியில் சத்து சித்து ஆனந்தம் ஆகிய மூன்றும் வெளிப்படும்; அறிவின்மையாகிய மூடவிருத்திக ளையும் கோரவிருத்திகளையும் விடாநின்ற மனமானது சாந்தவிருத் தியைப் பெறில் ஆநந்தம் வெளியாம். ஏ-று.

இ-ம். ஆத்மஸ்வபாவமான சச்சிதாநந்தம் விருத்தி பேதங்க ளினால் மறைபட்டதும் வெளிப்பட்டதும் போலத் தோன்றினதே அன்றி அவைகள் அதனிடத்து இல்லாதது அன்று என்பதாம். ( )

அ-கை. அச்சச்சிதாநந்த இலக்கணம் யாது? என்ற வினாவிற்கு உத்தரம்.

இஃமான குருநாதனே சச்சிதாநந்தமெனு மிலக்கண மறிகிலேன், அநலாத சத்தாவ தேதுசித் தாவதே தாநந்த மேதென்றிடின, மிகுகால மூன்றுங் கெடாதிருப்பது சத்து வேறுபா டறிதல்சித்தாம், மகிழ்காம நுகர்போதுசுகமாகு மனுபூதி வாழ்வென்ப தாநந்தமே.

இ-ள். இம்மானிட வடிவமாக எழுந்தருளிய குருசுவாமியே! சச்சிதாநந்த மென்கிற இலக்கணத்தைத் தெரிந்திலன்; நீங்காத சத்தென்பது யாது? சித்தென்பது யாது? ஆநந்தமென்பது யாது?

என்று கேட்பாய் ஆயின், மிகுந்த திரிகாலங்களினும் நசியாதிருப் பது சத்தாகும்; சிற்சட பேதங்களை அறிதல் சித்தாகும்; விரும்பும் காமத்தை அனுபவிக்கும்போது உண்டாகும் இன்பம் போன்ற சுவானுபூதி சுகமென்று சொல்லப்படுவது ஆநந்தமாம். எ-று.

இ-ம். சச்சிதாநந்த இலக்கணம் இவையெனக் கூறினதாம்.

அ-கை. ஆத்மா சச்சிதாநந்தம் என்பதற்கு அனுபவம் வினாதல்.

நாசச்சரீரத் திருக்குஞ் சரீரிதனை நால்வேத மாவாக்கியம், நீசச்சிதாநந்த மென்றிடினு மாசிரியர் நீபிரமமாகு மெனினும், மாசற்ற சச்சிதானந்த நானென்ன விவன்மன்னு மனுபவ மெங்ஙனே, கோசப் புரங்களை யிடித்துத் தகர்த்த மத குஞ்சரக் குருநாதனே.

இ-ள். பஞ்சகோசமாகிய மூன்று தேகங்களையும் உடைத்துத் துகளாக்கிய யானையாகிய குருசுவாமியே! நசிக்கின்ற தேகத்தில் இருக்கின்ற தேகியை, நான்கு சுருதியின் முடிவிலுள்ள மகா வாக்கியங்களும் நீயே சச்சிதாநந்த ஸ்வரூபமென்று சொல்லினும், தேசிகருபதேசமும் நீயே பிரமமென்று சொல்லினும், நின்மலமான சச்சிதாநந்தமே நானென்று இம்மாணக்கன்பொருந்தும் அனுபவமானது எவ்விதம். எ-று.

இ-ம். வெளிப்படை.

(ககஉ)

அ-கை. ஆத்மா சத்தென்பதற்கு அனுபவங் கூறல்.

சென்மாந் தரஞ்செய்த வினைகளுட றருமெனிற் செல்காலமிவனுண்டலோ, கன்மாநு பவநரக சொர்க்கமெனில் வருகின்ற காலத்துமிவனுண்டலோ, உன்மாதயாதனாவுடல்

கடவுளுடன்மனுட வுடன்மாறி மாறியழியும், தன்மாய வுடல்கெடினு மிவனிருப்பது கொண்டு சத்தென்பதொக்கு மகனே.

இ-ள். மைந்தா! முற்சநநங்களிற் செய்த கன்மங்களானவை தேகத்தைக் கொடுக்குமென்றால், சென்ற காலத்தினும் இப்புருட னிருந்தான் அல்லவா? இப்போது செய்த கன்ம மனுபவித்தற்குத் தக்க இனி நரக சொர்க்கங்களை அடைவன் என்றால், எதிர்கால த்தினும் இவனிருப்பான் அல்லவா? சித்தப் பிரமைக்குக் காரண மான யாதசரீரமும் தேவசரீரமும் மானுடசரீரமுமாக மாறி மாறி நசிக்கும்; தனது மித்தையாகிய தேக நசிக்கினும் இத்தேகி கெடாம லிருப்பதனால், இவனே சத்தென்னு மனுபவமொக்கும். எ-று.

இ-ம். தேகமுதலியன நசிக்கினும் தான் நசியாமல் மூன்று காலங்களினும் இருத்தலின் ஆத்மாவே சத்தென்பதாம். (ககந) அ-கை. ஆத்மா சித்தென்பதற்கும் ஆநந்த மென்பதற்கும் அனு பவங் கூறல்.

இருளாகமுடுஞ் சுழுத்தியி விராத்திரியி விரவிசுடரற்ற பொழுது, மருளாம லிருளையும் பொருளையுந் தெரிகின்ற வகைகொண்டு சித்தாகுமே, பெருவாழ்வு மிக்கதானே தன் னிடத்தினிற் பேராதபிரியமதனால், அருகாத பிரியஞ் சுகத் தில்வரு மாதலா லாநந்த மாமைந்தனே.

இ-ள். மகனே! அந்தகாரமாக மூடிக்கொள்ளுஞ் சுழுத்தி அவத்தையிலும் இரவிலும் சூரியப்பிரகாச மில்லாதபோதும் மய ங்காமல் இருட்டையும் வஸ்துக்களையும் காண்கின்ற வகையினால் ஆன்மா சித்தாகும்; பேராநந்த மிகுந்த தானே தன்னிடத்தில்



நீங்காத பிரியம் வைப்பதனால் குறையாத பிரியமானது தனது சுகத்தில் வருவது அனுபவம், ஆதலால் ஆன்மாவே ஆரந்த மாம். எ-று.

இ-ம். ஆத்மா அறிவறியாமை இன்றி அறிவாயிருந்து அறிதலின் சித்தும், விடயங்கள் அனைத்தினுமுள்ள பிரிய நீங்கினும் தனது பிரிய நீங்காமையின் ஆரந்தமும் ஆம் என்பதாம். (ககச)

அ-கை. சுகசாதனங்களில் பிரிய மிருப்பதுபோல ஆத்மாவிலும் பிரிய மிருத்தலின் அது ஆரந்தத்திற்குச் சாதனமாகாதோ? எனில், அங்ஙனம் ஆகாது என்பதற்கு அனுபவம் கூறல்.

அன்னபானாதிசுக சாதனமதாகையா லார்க்கும்வெகு பிரியமாகும், இன்னவாறான்மாவு மாநந்தசாதன மெனக்கருதல் பொருளல்லவே, சொன்னவான் மாவையொரு சுக சாதனங்களொடு சொல்லுவாயாகின் மனமே, உன்னதாநந்தம்வே ரேவனு பவிப்பதா முயவான் மாவுமுளவோ.

இ-ள். மைந்தா! உண்பன பருகுவன முதலியவை சுகத்துக்குச் சாதனமாகையால் யாவர்க்கும் மிகுந்த பிரியமாம்; இவ்வண்ணம் ஆத்மாவும் ஆரந்தத்துக்குச் சாதனமென்று நினைப்பது அருத்தமல்லவே; சொல்லிய ஆத்மஸ்வரூபத்தை ஒரு சுகசாதனங்களொடுங் கூடச் சொல்லுவையாகில்; உனதாநந்தமானது உன்னை விட வேறே? அனுபவிப்பதாகிய இரண்டா மாத்மாவும் உண்டோ. எ-று.

இ-ம். சாதனம் இறந்து சாத்தியமான இடத்தில் சேஷித்த நிரதிசயாநந்தம் வேறும், அஃது அனுபவிக்கும் ஆத்மா வேறும் இன்று; ஆதலினால், அவ்வாத்மா ஆரந்தமாவதன்றி அதற்குச் சாதனமாகாது என்பதாம். (ககரு)

அ-கை. ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாயின் எதிரிட் டனுபவிக்கும் ஆனந்தம் அஃது ஆகாதோ? எனின், அஃது விடயாநந்தமாத லின் ஆகாது என்பதற்கு அனுபவங் கூறல்.

விடயசுக மதில்வருதல் பிரியமாத் திரமாகும் வெகுபிரிய மான்மாவிலாம், விடயசுகம் வருபிரிய மாறிவருமான் மாவில் வெகுபிரிய மாறாதுகாண், விடயசுகம் விடலுமாங்கொளலுமா மான்மாவை விடுவதெவர் கொள்வதெவர்பார், விடயசுக போகங்கள் விடுமவனை யவனால் விடப்படாதொரு நாளாமே.

இ-ள். விஷயாநந்தத்தில் இன்பமுண்டாதல் பிரீதியின் அளவினதாம்; ஆத்மாவினிடத்தில் அதனினும் மிகுந்த பிரியமுண்டாகும்; விடயாநந்தத்தில் உதிக்கின்ற பிரியமானது நிலையாது மாறி மாறி உண்டாகும்; ஆத்மாவினிடத்திலுள்ள மிகுந்த பிரியமானது மாறாது ஒரு தன்மைத்தாம்; விஷயசுகம் வெறுத்துவிடுதற்கும் விரும்பியேற்றுக்கொள்ளுதற்கும் தகுதியாகும்; இப்படி ஆத்மாநந்தத்தை விடுகின்றவர் யாவர்? கொள்ளுகின்றவர் யாவர்? நன்றாகப் பார்; விடயாநந்தானுபவங்களை ஒருவன் வெறுத்துவிடக்கூடும்; அங்ஙனம் வெறுத்துவிட்டவன் தன்னால் தன்னை வெறுத்துப் புறம்படுத்தக் கூடுமோ? ஒருநாளங் கூடாதே. எ-று.

இ-ம். விடய இன்பங்களனைத்தும் ஆத்மப்பிரியலேச மாதலின்: அஃது நசித்தும் இஃது நசியாதிருத்தலின், அவ்வாநந்தம் ஆத்மாநந்தமாகாது என்பதாம். (௧௧௬)

அ-கை. ஆத்மா ஆனந்த வடிவமாகின் அதனிடத்தில் வெறுப்பிருக்கின்றதே எனில், அங்ஙனம் இன்றென்பதற்கு அனுபவங் கூறல்.

வேகின்ற கோபங்க ளாலென்னை நான்கொன்று விடுகிறேனென்றுசிலபேர், சாகின்ற படியினாற் றன்னையேதான் கொன்று சாவனெனல் சங்கையலவே, தேகந்தனைக் கொல்லுமவனால் விடப்பட்ட தேகமவ னல்லன் மகனே, ஆகந்தனிற் கோப மிலதுதனை யொருநாளு மான்மா வெறுப்பதிலையே.

இ-ள். மைந்தா! கொதித்தெழா நின்ற கோபங்களால் என்னை யான் கொல்லுகின்றே னென்று சொல்லிச் சிலர் இறக்கின்றபடியினால்; ஆன்மா தன்னைத்தானே கொலை செய்துகொண்டு சாவது என்று சங்கிப்பது சங்கை அன்றும்; உடலைக் கொல்கின்ற அப்புருடனால் நீக்கப்பட்ட தேகமானது அவ்வாத்மா அன்று, தேகத்தில் கோபம் வந்ததேபல்லாமல் ஆத்மாவை எப்போதும் ஆத்மாவெறுப்பதில்லை. எ-று.

இ-ம். ஆத்மா தற்பிரியத்தில் குறைவு வாராமல் தேகத்தை நீக்கினதே யன்றித் தன்னிடத்தில் வெறுப்புண்டானதன்று என்பதாம். (கக௭)

அ-கை. தனது ஆனந்த முதலிய ஆனந்தங்கள் ஆத்மா எனவருமெனில் அங்ஙனம் ஆகா எனக்கூறி, ஆத்மாநந்தமே முக்கியம் எனக்கூறல்.

தாகப்படும் பொருளு லும்மகன்பிரியமாந் தநயனிலு முடல்பிரியமாம், ஆகத்திலும்பிரிய மிந்திரியமாங் கரணமதனிலும் பிரியமுயிராம், ஏகப்பிராணனிலும் வெகுபிரியமான மாவிலிந்தவான்மா முக்கியம், ஊகத்தினாற் கௌவுண மித்தைகர்த்தாமூன்று மொன்றினொன்றதிகமகனே.

இ-ள். மைந்தனே! பிரியமாகச் சம்பாதிக்குந் தனங்களினும் புத்திரன் பிரியமாகும், அப்புத்திரனிலும் தேகம் பிரியமா

கும், அத்தேகத்திலும் இந்திரியங்களானவை பிரியமாகும், அவ்  
விந்திரியங்களிலும் சீவனானது பிரியமாகும், ஒன்றான அச்சீவனி  
லும் கூடஸ்தனிடத்தில் மிகுந்த பிரியமாம், ஆதலால் இவ்வாத்  
மாவே முக்கியமாம்; உத்தியினால் கௌணாத்மா மித்தையாத்மா  
கர்த்தாத்மா ஆகிய மூன்றும் ஒன்றினொன்று அதிகமாம். எ-று.

இ-ம். தனமுதலிய ஆறினும் வைக்கின்ற பிரியம் கௌணம்  
எனவும், ஆத்மப்பிரியமே முக்கியம் எனவுங் கூறினதாம். (௧௧௮)

அ-கை. ஆத்மாநந்தமே முக்கியமாயின், புத்திரன் முதலியவை  
கள் ஆத்மா எனவும், அவைகள் முக்கியம் எனவுங் கூறியது  
என்னை? எனின், அதற்கு உத்தரங் கூறல்.

கெடலானபொழுதிவன் காணிக்ஞமகனை கௌண  
வான்மாமுக்கியம், விடலாதவுடலம்பரிக்குநாளுடலானமித்  
தையான்மாமுக்கியம், திடமானநன்மைகதி வேண்டினுந்  
கர்த்தனாஞ் சீவவான்மாமுக்கியம், சடமாயுமுத்தியினின்  
னானவான்மாவான தானேமகாமுக்கியம்.

இ-ள். மரணகாலத்தில் இவன் ஆதினத்துக்கு வேண்டிய  
புத்திரனை கௌணாத்மாவே முக்கியமாம்; நீங்காத தேகத்தைத்  
தாங்குகின்ற நாளில் அத்தேகமான மித்தையாத்மா முக்கியமாம்;  
பலமாகிய நல்லகதியை விரும்புங்காலத்தில் நானென்னுஞ் சீவா  
த்மா முக்கியமாம்; திரிசியங்கள் நீங்கிய மோக்ஷத்தில் ஞானாத்ம  
ஸ்வரூபமாகிய தானே மிகவு முக்கியமாம். எ-று.

இ-ம். புத்திரன் முதலிய மூன்றையும் முக்கியாத்மாவென்  
றது ஒவ்வோர் சமயத்து ஆதலால் பூர்வபக்ஷமும், ஆத்மாவை  
முக்கியம் என்றது என்றும் ஆதலால் சித்தாந்தமுமாம் என்பதாம்.



அ-கை. விருப்பு முதல் மூன்று நீங்கிய ஆநந்தமே ஆத்மஸ்வரூபமாம் எனல்.

புலியுமனுக்ஷலமெனி லிட்டமாம்பகைசெயிற் புதல்வனென்னும்வெறுப்பாம், உலகிலிருவகையுமல்லாத புல்லாதியிலு தாசீன மாமாதலால், மலினமறு சின்மயன்பலவகையுமிப்படி மகிழ்ச்சியில் விருப்பமிகழான், அலகிலானந்த வடிவாடுமுன் சொரூபத்தை யாராய்ந்து பார்மைந்தனே.

இ-ள். மைந்தனே! வெறுக்கத்தக்க புலியும் அனுக்ஷலஞ்செய்யும் ஆயின் சிநேகமாகும்; புத்திரனாயினும் பகைக்கின் துவேஷமாம்; பூமியின்கண் இவ்விரண்டும் அல்லாத திரண முதலியவைகளில் உபேக்ஷயாம்; ஆதலினால் களங்கமற்ற ஞானஸ்வரூபனானவன் நானாவிதத்திலும் இவ்வண்ணம் ஆத்மாநந்தத்தில் பிரியத்தை நீங்கான்; அளவற்ற பிரமாநந்த ஸ்வரூபமாகிய உனது ஆத்மஸ்வரூபத்தை ஆராய்ந்தறிவாயாக. ஏ-று.

இ-ம். விருப்பு வெறுப்பு உதாசீனம் ஆகிய மூன்றும் ஆத்மசுகத்திற்கு மாறுபடுதலினாலும், இவைகளில்லாத அச்சகம் மாறுபடா திருத்தலினாலும், இவ்வாநந்தமே ஆத்மஸ்வரூபமாம் என்பதாம். இஃது மேற்கூறும் அஷ்டவித ஆநந்தத்தொன்றான ஆத்மாநந்தம் எனக்கொள்க. (கஉ௦)

அ-கை. ஆத்மா நிரதிசயாநந்தம் என்பது அனுபவமாம்பொருட்டு, அதிசயாநந்தம் எண்விதமாகக் கூறுவான் தொடங்கி, ஆநந்தம் எத்தனை வகை? என்ற வினாவிற்கு உத்தரங் கூறல்.

மானஞ்சிறந்த குருநாதனே யானந்தவகைகளை யென்னிலோ, ஞானந்திகழ்ந்த பிரமாநந்தம் வாசனாநந்தம் விடயாநந்தமென், ஞானந்தமூன்றுவிட மெட்டுவகை

பென்பர்சில ரவ்வைந்துமிதி லடக்கம், யானந்த வகைசொ லக்கேண் மைந்தனை யெட்டுமிஃதின்ன தின்னதெனவே.

இ-ள். பெருமை மிகுந்த தேசிகோத்தமரே! ஆநந்தப்பிரிவு கள் எவ்வளவென்று கேட்பாயாகில், சித்துவிளங்கிய பிரமாநந்தம் எனவும், வாசனானந்தம் எனவும், விஷயாநந்தம் எனவும் ஆநந்தம் மூன்றுவிதமாம்; சிலர் எட்டு விதம் என்று சொல்லுவார்கள்; மற்றைய ஐந்தும் இம்மூன்றி லடக்கமாம்; 'எண்வகை ஆநந்தமும் இஃது இன்னது இன்னது என்று நாம் அப்பகுப்பைச் சொல்ல, மகனே! நீகேட்பாயாக. எ-று.

ப-ம். பிரமாநந்தத்தில் ஆத்மாநந்தமும், முக்கியாநந்தமும், நிசாநந்தமும், அத்துவிதாநந்தமும், ஞானாநந்தமும், ஆகிய ஐந்தும் அடங்கியிருக்கின்றது என்பார், 'அவ்வைந்து மிதிலடக்கம்' என, ஒருமையாகக் கூறினார். (கஉக)

அ-கை. அவ்வஷ்டவித ஆநந்தத்தின் வகை கூறல்.

போகத்தில்வரு சுகம்விடயசுக நித்திரைப்போ துளது பிரமசுகமாம், மோகத்த னந்தலிற் சுகம்வாசனைச் சுகமுழு ப்பிரிய மான்மசுகமாம், யோகத்தி லுளதுமுக்கிய சுகமு தாசீன முற்றசுக நிசசுகமதாம், ஏகத்தை நோக்கலத்துவித சுகம்வாக்கிய மெழுந்தசுக ஞானசுகமே.

இ-ள். போகங்களில் வருகின்ற ஆநந்தம் விடயாநந்தமாம்; சமுத்திகாலத்துள்ள ஆநந்தம் பிரமாநந்தமாம்; மயக்கமாகிய நித் திரை தெளிந்துவருஞ் சமயத்துள்ள ஆநந்தம் வாசனாநந்தமாம்; எங்கும் தனது பிரியவடிவாகக் காணுஞ்சுகம் ஆத்மாநந்தமாம்; சமாதியிலுள்ள சுகம் முக்கியாநந்தமாம்; உதாசீனத்திலுள்ள ஆநந் தம் நிசாநந்தமாம்; அத்துவிதமான தன்னை நாடாநிற்கும் சுகம்

அத்துவிதாநந்தமாம்; மகாவாக்கிய விசாரத்தி லுதயமான ஆனந்தம் வித்தியாநந்தமாம். எ-று.

ப-ம். ஞேயத்தில் உதிக்கும் இன்பம் என்பார், “போகத்தில் வருசுகம்” எனவும், நனவிற் சுழுத்தியிலுள்ளது பிரமசுகம் என்பார், “நித்திரைப் போதுளது பிரமசுகம்” எனவுங் கூறினார்.

இ-ம். சுருக்கமான அருத்தத்துடன் அவ்வாநந்தங்களின் நாமங்களைக் கூறினதாம். (கஉஉ)

அ-கை. அவற்றில் விடயாநந்த இலக்கணங்கூறல்.

இவ்வா றுரைசெய்த சுகபேதங் களிநியல்பா மவை சொல மகனேகேள், ஒவ்வாநனவினி லுழல்வானிடர் கெடவுறங்குஞ் சயனத்திலுறுநேரம், செவ்வாமனமக முகமா மதிலொளிர்சித்தின் சுகநிழல்சேருங்காண், அவ்வாறிவ லுளமகிழ்வா மனுபவமதுதான் விடயசுகாநந்தம்.

இ-ள். மைந்தா! இந்தப்பிரகாரம் சொல்லிய ஆநந்த வேறு பாடுகளின் இயல்பான தன்மைகளைச் சொல்லக் கேட்பாயாக; இன்பம் பொருந்தாத சாக்கிரத்தில் சுழல்பவனுடைய துன்ப நீங்கும்பொருட்டு படுக்கையில் நித்திரைசெய்யுஞ் சமயத்தில் செவ்விதான மனமானது அந்தர்முகமாகும்; அம்மனதில் பிரகாசிக்கின்ற சிதாநந்தச் சாயையானது சேரும்; அவ்வண்ணம் இவன் மனமானது மகிழ்ச்சியாகும்; அனுபவமான அதுவே விடயாநந்தமாம். எ-று.

ப-ம். அறிவறியாமையில் சுழலும் பவத்துன்ப நீங்கும்பொருட்டுச் சமாதியில் அகமுகமாய் மனஞ் சித்தைத் தரிசிக்கில் சுகமுண்டாகும் என்பார், “நனவினி லுழல்வானிடர் கெடவுறங்குஞ்சயனத்திலுறுநேரம், செவ்வா மனமகமுகமா மதிலொளிர் சித்தின் சுகநிழல் சேருங்காண்” எனவும், அங்ஙனம் மகிழ்தல் ஞேயாநந்

தம் என்பார் “அவ்வாறிவனுள மகிழ்வானனுபவ மதுதான் விடய சுகாநந்தம்” எனவுங் கூறினார்.

இ-ம். சமாதியில் அகமுகமாகச்சென்று அறியுமிடத்து உண்டானது பிரமசுகம் ஆயினும், அதை எதிரிட்டறிந்து மனமகிழ்தலின் அச்சுகம் விடயாநந்தமாயிற்று என்பதாம். (கஉ௩)  
அ-கை. பிரமாநந்த இலக்கணங் கூறல்.

ஈனந்தருசுக விடயந்திரிபுடி யிடராமென மனமசையாமல், சேனந்தனதுகு லாயந்தனில்விழு செயல்போ னித்திரைசெறிசீவன், தானந்தமில்பர னுடனென்றுவனெரு தனை பல்லதுபிற நினையாமல், ஆனந்தம்மய மாவன்சுகமிசு மதுதானுயர் பிரமாநந்தம்.

இ-ள். இழிவைக் கொடுக்கின்ற விஷய சுகமானது திரிபுடியான துன்பமாம் என்று மனஞ் சலியாமல், பருந்தானது தனது கூண்டில் அடங்குந்தொழிலப்போல நித்திரைசெய்கின்ற சீவனானவன் முடிவில்லாத பிரமத்தோடுகூடுவன்; ஒப்பற்றதன்னையல்லாது வேறு கருதாமல் ஆனந்தாகாரமாவன்; சுகமிசுந்த அவ்வாநந்தமே மேலான பிரமாநந்தமாம். எ-று.

ப-ம். பிரமத்தை எதிரிட்டறியின் அறிபவன் அறிவு அறிபொருள் என மூன்றும். அதனால், துன்பமாம் என்பார் “ஈனந்தருசுக விடயந்திரிபுடி யிடராம்” எனவும், மனதை அடக்கிச் சொருப சமாதி செய்கின்ற ஆத்மா பிரமத்தில் கலக்கும் என்பார், “மனம் அசையாமல் நித்திரை செறிசீவன், தானந்தமில்பர னுடனென்றுவன்” எனவும், அங்ஙனம் பிரமத்திற் கூடிய ஆத்மா அப்பிரமாநந்தமாக ஆநந்திப்பான் என்பார், “ஒருதனை யல்லது பிறநினையாமலாநந்தம் மயனானவன்” எனவும், இஃதே பேரானந்தம் என்பார், “சுகமிசு மதுதானுயர் பிரமாநந்தம்” எனவுங் கூறினார். நித்திரை என்பது அறிதூயில் எனக்கொள்க. (கஉ௪)



இதுவுமது.

தூங்குஞ் சுகமது பிரமச்சுகமெனல் சுருதிப் பொருள் விழி துயில்வோர்கள், தாங்கும் மலரணை நன்றாகச்சிலர் சம்பாதிப்பது தானசுகம், தீங்குந்நன்மையு மாண்பெண்முறை மையுந் தெரியா தமளிசெய் பொழுதேபோல், ஆங்குள்வெளிகளு மறியாவனுபவ மதனாலதுபிர மாநந்தம்.

இ-ள். அறிதுயிலில் உதயமாகும் ஆனந்த்மானது பிரமாநந்தம் என்று கொள்வது வேதமுடிவான மகா வாக்கியப் பொருளாம்; நித்திரை செய்பவர்களிற் சிலர்தாங்காநின்ற புஷ்பசயனத்தை நல்ல தாகச் சேகரிப்பது ஸ்தானசுகமாம்; நன்மை தீமையும் ஆண்பெண் என்கின்ற முறைமையும் அறியாமல் நித்திரை செய்கின்ற காலம் போல அவ்விடத்து அகம்புறங்களுந் தெரியாத சுவானுபவ மாதலால் அவ்வறிதுயில் பிரமாநந்தமாம். எ-று.

ப-ம். வேதமுடிவான மகாவாக்கியார்த்த உபதேசத்தில் ரமிக்கும் யோகநித்திரையே பிரமாநந்தம் என்பார், “தூங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப்பொருள்” எனவும், அங்ஙனஞ் சமாதி அடைதற்குச் சாதனமான ஞானபூமி முதலியவைகளைப் பெற்று ஏகாந்தமாய் இருத்தலே இடம் என்பார், “துயில்வோர்க டாங்கும் மலரணை நன்றாகச் சிலர் சம்பாதிப்பது தானசுகம்” எனவும், அகம்புறம் இன்றிப் பரிபூரணமாக விளங்கும்போது உள்ள சுகமே பிரமாநந்தம் என்பார், “உள்வெளிகளு மறியா வனுபவமதனாலதுபிர மாநந்தம்” எனவுங் கூறினார்.

இ-ம். சுழுத்தியைப்போலச் சமாதியில் அகமுகமாய் ஆத்மா பிரமத்தில் சேர்ந்து அதன் மயமாச் சுகத்தை அனுபவித்தலின் அஃது பிரமாநந்தம் ஆயிற்று என்பதாம். (கஉரு)

அ-கை. சித்தில் சுகம் விளங்கும் அனுபவந் தெரிவான், அறிவின்றி ஆநந்தம் அறிவில் எங்ஙனந் தோற்றும்? என்று இடையில் வினாதல்.

உதவும்புவியினி லொருவன்னனுபவ மொருவன்மனதினிலுதியாதே, மதியுங்கெடுகிற துயில்கொண்டானந்தமயனன்றோசுக முறுகின்றான், இதுவிஞ் ஞானமயனஞ் சிந்தையினினைவாய் வந்திடு மெனல்கண்டேன், சதைவிண்ணோர் புகழ்குருவே நீரிதுசொல்லீர் சகலமும் வல்லீரே.

இ-ள். முத்திக்குச்சகாயமாகிய இப்பூமியில் ஒருவனுக்கு உதிக்கும் அனுபவமானது வேறொருவன் மனதில் உண்டாகாதே; மனோமயகோசத்தோடு விஞ்ஞானமயகோசமும் இறக்கின்ற யோகநித்திரையைக்கொண்ட ஆநந்தகாரனல்லவா பரமசுகத்தை அடைகிறான்? இச்சகமானது விஞ்ஞானவடிவமாகிய மனதில் நினைவாக வருமென்பதை அறிந்தேன்; இஃதெங்ஙனங்கூடும்? அமிர்தபானஞ் செய்யுந் தேவர்கள் துதிக்காநின்ற சமஸ்த வல்லமையுமுள்ள தேசுகரே! நீர் இதை அருளிச்செய்வீராக. ஏ-று.

இ-ம். வெளிப்படை.

(கஉ௭)

அ-கை. மேல்வினாவிற்கு உத்தரங்கூறல்.

நெய்யும்வெண்ணெயு மிருபேர்களுமறிநினை விற்பிறிவறிவினிலில்லை, செய்யுந்நனவினி லிருக்கும் மனதொடு சேருஞ் சின்மய விஞ்ஞானன், நையும்துயர் மனநழுவும் பொழுதுணர்ஞானச் சுகமுணு மாநந்தன், பெய்யுந் துளிகளு நீருங் குளமொடு பாகும்போ லிவர்பிறிவன்றே.

இ-ள். நெய் என்பதும் வெண்ணெய் என்பதுமாகிய இரண்டு நாமங்களும் நாமரூபமாக அறிகின்ற மனதிற்பேதமே அன்றி

அவற்றின் சுவையைக் கொள்கின்ற வறிவினில் பேதம் இல்லை; இச்சா ஞானக் கிரியைகளைச் செய்கின்ற சாக்கிரத்தில் ஸ்திரமான மனதோடும் சேருகின்ற சின்மாத்திரமான விஞ்ஞானமயனும் வருந்துகின்ற துன்பமுள்ள மனமும் நீங்குங்காலத்தில் அறிகின்ற ஞானநந்தத்தை அனுபவியாநின்ற ஆநந்தமயனும் ஆகிய இவர்கள் மேகம் பொழியாநின்ற மழைத்துளிகளும் சலமும் போலவும், பெல்லமும் பாகும்போலவும், வேறல்லர். எ-று.

இ-ம். அறிவிறந்து உதிக்கும் ஆநந்தம் தெளிவாக விளங்கு தலினாலும், ஆநந்தத்தினின்றி றுதிக்கும் அறிவு 'சுகமாயிருத்தலினாலும், இச்சிற்சுகம் அனுபவித்தல் ஒன்றாதலின் அறிவில்வரும் என்பதாம். இதைக் குருமுகமாகச் செய்யுஞ் சகச நிட்டையிற்காண்க.

அ-கை. அங்ஙனம் ஆயின் பிரமாநந்த மயமாக நின்றுவிடாமல் அறிவில் வருவானேன்? என்ற வினாவிற்கு உத்தரமும் வாச ஞானந்த இலக்கணமுங் கூறல்.

ஒன்றாகிய பிரமாநந்தன்சுக மொழிவானேன் வெளி வருவானேன், என்றான் முன்செய்த கருமம்வெளியினிலிழுக் குஞ் சமுத்திவிட் டெழுந்தோனும், நன்றாயினசுகமகலான் வெளியிலு நடவான்மறதியும் பெறமாட்டான், அன்றமென விருந்துறங்குஞ்சிலகண மதுவேவாதனை யாநந்தம்.

இ-ள். ஆநந்தமனான சீவன் ஏகமாகிய பிரமாநந்த சுகத்தை நீங்குவானேன்? வெளியே சாக்கிரத்தில் வருவானேன்? என்று கேட்கில், பூர்வத்தில் செய்த கன்மமானது வெளியினிற்கொண்டு வரும்; அப்படிச் சமுத்தியினின்று வெளிப்பட்டவனும் நன்மையான அச்சுகத்தை நீங்கான்; புறம்பிலும் செல்லான்; மறதியை

யும் அடையான்; அன்றெனவும் ஆம் எனவும் நின்று நித்திரை செய்கின்ற சொற்பகாலமாகிய அதுதான் வாசனாந்தமாம்.எ-று.

இ-ம். ஆந்த மயத்துனின்றும் விஞ்ஞானமயத்தில் வருதல் சகச நிட்டையும் பிராரத்த கன்மானுபவத்தையுங் குறிதெனவும், துயிலைப்போலச் சமாதியினின்று நீங்குஞ் சமயத்தில் பிரமாந்த சமஸ்காரத்தோடும் வருதலின் அச்சகம் வாசனாந்த மாயிற்றென வுங் கூறினதாம். (கஉஅ)

அ-கை. நிசாந்த இலக்கணங் கூறல்.

அந்தக்கணமுட லகமென்றி டர்களிலலைந்தே சுகந்த னைமறந்தேபோம், முந்தைச் செயும்வினை சுகதுக்கந்தரு மோனந் தருநடுவடிவேகாண், எந்தப்புருடனு மொருசின் தையுமறவிருந்தே நெனலனுபவமாகும், இந்தப் படிதனு தாசீ னச்சுகமிதுவே நிசமெனுமாந்தம்.

இ-ள். தேகத்தை நானென்று நினைத்த அப்போதே ஆன்மா துன்பங்களிற் சமுன்று ஆந்தத்தை மறந்துவிடும்; முன்செய்த கன்மமானது இன்பங்களையேனும் துன்பங்களையேனும் கொடுக் கும்; மகாமெளனங் கொடுப்பது மத்தியகத நிலையையே ஆம்; எத்தன்மையான புருஷனும் ஒரு நினைப்பும் இன்றி இருந்தேன் என்பது அனுபவமாம், இப்படி தனது உதாசீனத்திலுண்டான ஆந்தமான இதுதான் நிசாந்தமாம். எ-று.

இ-ம். சமாதியில்விருப்பு வெறுப்பு இன்றிச் சமரசமான உண் மையாய் இருத்தலின், அச்சகம் நிசாந்தமாயிற்று என்பதாம்; இதை முக்கியாந்தம் எனக் கூறுவாரு முளர். (கஉக)

அ-கை. முக்கியாந்த இலக்கணமுங் கூறல்.

நிசமானதுமுக் கியமோசுடத்துள நீரன்றோவெளியிற ந்தான், வசமாமகங்கர மறைந்தானிசமது படிந்தான் முக்



கியவகையாகும், திசையார்திரிசிய மறியாதேதுயில் செறியாதேயுட றறிபோலே, அசையாதேமதி சமமாகிய நிலையது தான் முக்கியவாநந்தம்.

இ-ள். நிசாநந்தமானதும் முக்கியாநந்தமாமோ எனில், கடத்துக் குள்ளிருக்குஞ் சலமல்லவோ புறம்பிலிருக்கின்ற ஈரம்; அது போல வசமான அகங்கார மறைபட்டு நிசமானது கூடினால் முக்கியமாம்; திக்குகளில் நிறைந்திருக்கின்ற விடயத்தை அறியாமலும் நித்திரையை அடையாமலும் தேகமானது ஸ்தம்பத்தைப் போல அசையாமலும் அறிவானது சமமாக நின்றலே முக்கியாநந்தமாம். ஏ-று.

இ-ம். சமாதியில் அறிவறியாமை இன்றி அறிவே முதலாகச் சுகித்திருத்தலின் அச்சகம் முக்கியாநந்தம் ஆயிற்றென்பதாம்; இதை நிசாநந்தமெனக் கூறுவாருமுளர். அங்ஙனங் கூறுது இங்ஙனம் கூறியது என்னையெனின், 'நடுநிலையினிற்கின் முக்கியமான ஸ்வரூபம் வெளிப்படுதலின் எனக்கொள்க. சமாதியில் தன்னிடத்தில் தானே சுகித்தலின் அச்சகம் ஆத்மாநந்தமாயிற்று எனவும், சமாதியில் ஆநந்தம் ஆநந்தி என்னும் இரண்டற்ற சுகமாக விளங்குதலின் அச்சகம் அத்துவிதாநந்தமாயிற்று எனவும், சமாதியில் அது நீ என்பது இன்றி ஆநந்தபோதமாய்ச் சுகித்தலின் அச்சகம் வித்யாநந்தமாயிற்று எனவும் கொள்க. நிரதிசயாநந்த அம்சமான இவ்வஷ்டவித ஆநந்தங்களும் அதிசயமாகச் சமாதியின்கண் நவநவமாய் விளங்குதலின் அதிசயாநந்தமெனக் கூறப்படுவனவாம். (கந0)

அ-கை. ஆநந்த மகான்மியங் கூறல்.

மனுடன்மனுடகந் தருவன்றேவகந் தருவன் பிதிர் கருமத்தேவன், தனுடன் கருமசுரன்சுர னிந்திரஞ்சான் பிர

சாபதியானேன், கனவிராட்ட னிரணிய கர்ப்பன் முறை கரு துமிப்பதி னொருபேர்கள், பினவாநந்தங்க ணுரையாம் பிரளய வெள்ளக்கடல் பிரமாநந்தம்.

இ-ள். மானுடனும் மானுடகந்தருவனும் தேவகந்தருவனும் பிதிர் கருமத்தேவனும் அசுரனும் தேவனும் இந்திரனும் பிரகஸ்ப தியும் பிரமனும் கனமாகிய விராட்புருடனும் இரணியகர்ப்பனும் ஆகிய முறையாக நினைக்கின்ற இந்தப்பதினொரு பெயர்களின் ஒன் றுக்கொன்று பேதமாயுள்ள ஆநந்தவகைகள் பிரமாநந்த மென்னும் கற்பாந்த வெள்ள சாகரத்தின் நுரைகளாம். எ-று.

இ-ம். நிரதிசயாநந்த மென்னுங் கடலில் அஷ்டவித ஆநந்த மென்னு நீரில் மனுடாநந்தமுதல் பதினொராநந்தங்களும் நுரை முதலிய லேசங்களாகத் தோற்றும் என்பதாம். (கடக)

அ-கை. மேலே கூறிய ஆநந்தமே அதீதமாம் எனல்.

எவனாகிலுமிந்தத்தூரியா தீதத்திலேழாம் பூமியிலிரு ந்தானேல், அவனா ரதன்சுகன்சிவன்மா லயன்முத லறிவேர ரனுபவ சுகபோதம், விவகாரதிர்சிய மிதுவேயனுபவமென முன் சொல்லிய விவகாரி, உவமானமுமறி மகனேயவனடி யுதிரும் பொடிகளென் முடிமேலே.

இ-ள். மைந்தா! யாவனாலும் இந்தத் தூரியாதீதமென்னும் ஏழாம் பூமியில் இருந்தானாகில், அம்மகாபுருடன் அரன் அரி அய னென்னும் மும்மூர்த்திகளுக்கும் நாரதர் சுகர் முதலிய அறிஞரு க்குமுள்ள சுவானுபவமாகிய ஆநந்த சின்மயனாவன்; விவகாரங்க ளில் திரிசியதிஷ்டியில்லாத இதுவே சுவானுபவமென்று முன்னே சொல்லி யிருக்கின்ற விவகாரியின் திஷ்டாந்தமுந் தெரிவாயாக; அவ்வனுபவியினுடைய பாதத்தில் உதிராநின்ற தூள்களானவை என் சிரசின்மேலிருக்கின்றன. எ-று.

இ-ம். தூரியாதீதத்தை அடைந்தவனது மகிமையைக் கூறின தாம். (கௌஉ)

அ-கை. சச்சிதாநந்த இலக்கணங்கூறி இன்னஞ் சந்தேகமுள தேல் கேட்பாய் எனல்.

இந்தவாறெந்துசுகஞ் சொல்லினோம் வித்தை சுகமினி மேற்சொல்வோம், முந்தையையுஞ் சச்சிதாநந்தப்பொருளுமே பொழியும்போதில், அந்தமா மத்துவித சுகமானம சுகமிரண்டு மங்கேசொன்னோம், தொந்தமாற் றியமகனே யின்னமுனக்கைய முண்டேற் சொல்லுவாயே.

இ-ள். சுகதுக்காதி பந்தங்களைக் கெடுத்த மைந்தா! இவ்விதம் விடயாநந்தம், பிரமாநந்தம் வாசனாநந்தம், நிசாநந்தம், முக்கியாநந்தம் என்னும் ஐந்துவித ஆநந்தத்தை உரைத்தோம்; வித்தியாநந்தத்தை இனிமேலுரைப்போம்; முன் மாயாநுபத்தையும் சச்சிதாநந்தார்த்தையும் சொல்லுமிடத்தில் வேதமுடிவான அத்துவிதாநந்தமும் ஆத்மாநந்தமும் ஆகிய இரண்டாநந்தத்தையும் அவ்விடத்திலுரைத்தோம்; இன்னமும் உனக்குச் சந்தேகமுண்டானால் கேட்பாய். எ-று.

இ-ம். வெளிப்படை. (கௌ௩)

அ-கை. ஆத்மா சச்சிதாநந்த ஸ்வரூபம் எனத் தெரிந்தும் அதனுண்மையான ஸ்வானுபூதி வெளிப்படும் நிமித்தம், சுருதியுத்தி அனுபவங்களுக்கு ஒத்திருக்கும் அவற்றின் ஒருமையைத் தெரிய வினாதல்.

சுகன்றனையு மெனையு முலகினையு மீன்றளித் தருளுங்குருவேகேளீர், புகன்றசச் சிதாநந்தப் பதங்கடனித் தனிபாயே பொருள்வேறானால், உகண்டமனமுறைப்ப தெங்ஙன்

பரியாய பதங்களைப்போ லுறவுகாணேன், அகண்டமாயொருசுவையாய்த் தேனீக்கூட்டி யமதுவாவறிவிப்பீரே.

இ-ள். குமரனையும் என்னையும் சகங்களையும் சிருட்டித்து ரக்ஷித்தருளுகின்ற இறைவனே! கேட்பீராக; முன்சொல்லிய சத்து, சித்து, ஆநந்தம் என்னும் முப்பதங்களும் வெவ்வேறாகி அருத்தமும் வேறுபடுமானால், விடயங்களிற் பாயாநின்ற மனமானது ஸ்திரமாய் நிற்பதெப்படி? பரியாய நாமங்களைப்போலச் சம்பந்தமும் தெரிகிலன்; ஆதலால், ஏகமாகவும் ஒரே ருசியாகவுந் தேனீக்களாற் கூட்டப்பெற்ற தேனாகத் தெரிவிப்பீர். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கௌட)

அ-கை. சச்சிதாநந்த ஒருமையைச் சுருதிப் பிரமாணத்தால் கூறுவான் தொடங்கி அவற்றின் காரணமும் ஒருமையுங்கூறுகின்றார்.

குளிரிளகல் வெண்மைவென்ற பதங்களினு னீர்மூன்று கூறாயிற்றே, வொளிதபனஞ் செம்மையென்ற பதங்களாலக்கினியு மொருமூன்றாமோ, வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிடரெனப் பிரித்துவிலக்கிவேதம், எளிதறிய முரண்மொழிந்த சத்தாதியெனும்பிரம மேகந்தானே.

இ-ள். குளிர்ச்சியும் நெகிழ்ச்சியும் வெள்ளையுமெனச் சொல்லிய சொற்களினால் சலமானது மூன்று பொருளானதோ? பிரகாசமும் சூடும் சிவப்புமெனச் சொல்லிய சொற்களினால் நெருப்பும் மூன்றுபொருளாகுமோ? அதுபோல ஆகாயமுதலான உலகத்தை அணுர்தமெனவும் சடமெனவும் துக்கமெனவும்வேறுபடுத்தி நீக்கிச் சுருதியானது பக்குவிகள் எளிதிலுணர அவற்றிற்கு எதிராகச் சொன்ன சத்து சித்து ஆநந்தம் என்னும் பிரமமானது ஒன்றேயாம். எ-று.



சச்சிதாநந்தங்கள் பரஸ்பரம் பின்னமல்ல, ஏகந்தான்; குணமாயின், பின்னமாம்; பிரமசரூபமாகலின் பின்னமாகா; பிரமமொன்றே, நிவர்த்தியின்மையின் சத்தென்றும், சடத்தில் விலக்ஷணமான பிரகாசரூபமாகலின் சித்தென்றும், துக்கத்தின் வேராய்முக்கியப்பிரீதிக்கு விஷயமாகலின் ஆநந்தமென்றுங் கூறப்படுகின்றது. சலமானது எப்படி நெகிழ்ச்சி குளிர்ச்சி வெண்மை ரூபமோ, அக்கினியானது லோகிதோஷ்ணப் பிரகாச ரூபமோ அப்படியே பிரமமும் சச்சிதாநந்த ரூபமென்றறிக.

இ-ம். சகத்தை அனூர்த சடதுக்கமெனக் கண்டு அதனை நீக்குதற்காகக் குறித்த நாமம் சச்சிதாநந்தமெனவும், அதனருத்தம் ஒன்றான பிரமமெனவுங் கூறினதாம். (கந்ரு)

அ-கை. சச்சிதாநந்தம் ஒருமையென்பது உறுதிப்படு நிமித்தம் வேதம் ஒருமையாகச் சொல்லிய பரியாயநாமங்களில் விதிநாமங் கூறல்.

நித்தியம் பூரணமேகம்பரமார்த்தம் பரப்பிரம நிதானஞ்சாந்தம், சத்தியங்கே வலந்துரியஞ் சமந்திருக்குங்கூடஸ்தன் சாக்ஷிபோதம், சுத்தமிலக்கியஞ்சன தனஞ்சீவன்றத்துவம்விண் சோதியான்மா, முத்தம்விபு சூக்குமமென்றிவ்வண்ணம்விதி குணங்கண் மொழியும் வேதம்.

இ-ள். நித்தியம் எனவும், பூரணம் எனவும், ஏகம் எனவும், பரமார்த்தம் எனவும், பரப்பிரமம் எனவும், நிதானம் எனவும், சாந்தம் எனவும், சத்தியம் எனவும், கேவலம் எனவும், தூரியம் எனவும், சமம் எனவும், திருக்கு எனவும், கூடஸ்தன் எனவும், சாக்ஷி எனவும், போதம் எனவும், சுத்தம் எனவும், லக்ஷியயம் எனவும், சநாதனம் எனவும், சீவன் எனவும், தத்துவம் எனவும், விண் எனவும், சோதி எனவும், ஆத்மா எனவும், முத்தம் எனவும், விபு

எனவும், சூக்குமம் எனவும் இந்தப்பிரகாரம் விதியால் குணப்பரியாய நாமங்களைச் சுருதிகள் சொல்லும். ஏ-று.

இ-ம். நிதானம்-ஆதிகாரணம், சநாதனம்-அநாதி. (கநசு)

அ-கை. விலக்குநாமங்கூறல்.

அசலநிரஞ்சனமமீர்தமப்பிரமேயம் விமலம்வசனாதீதம்  
அசடமநாமயசங்கமதுலநிரந்தரயநணு நிருபாகண்டம்  
அசமனந்தமவினாசிரிர்க்குணநிஷ் களநிரவயவமநாதி  
அசரீரமவிகாரமத்துவிதமெனவிலக்கு மநேகமுண்டே.

இ-ள். சலனம் இன்மையும், அஞ்சனம் இன்மையும், மீர்தம் இன்மையும், பிரமேயம் இன்மையும், மலம் இன்மையும், வாக்குக் கெட்டாமையும், சடம் இன்மையும், ஆமயம் இன்மையும், சங்கம் இன்மையும், துலம் இன்மையும், அந்தரம் இன்மையும், அணு இன்மையும், ரூபம் இன்மையும், கண்டம் இன்மையும், சன்மம் இன்மையும், அந்தம் இன்மையும், நாசம் இன்மையும், குணம் இன்மையும், சகளம் இன்மையும், அவயவம் இன்மையும், ஆதி இன்மையும், சரீரம் இன்மையும், விகாரம் இன்மையும், துவிதம் இன்மையும் என்று சொல்லப்பட்ட விலக்கு நாமங்களும் அநேக முள்ளனவாம். ஏ-று.

அப்பிரமேயம்-அறியப்படாதது, அநாமயம்-நோயில்லாதது, அதுலம்-கனமில்லாதது, நிரந்தரம்-இடையில்லாதது, நிரவயவம்-அவயமில்லாதது, அசம்-பிறப்பில்லாது. (கநஎ)

அ-கை. இவ்விதி விலக்கு நாமங்களின் ஒருமை கூறல்.

இன்னவகைவிதிவிலக்குக் குணங்கண்ணரூச் சேர்ந்தொருமித் தெல்லாங்கூடிச், சொன்னபொருளொன்றன் றியிரண்டில்லை யொருபொருளைச் சொல்லுஞ் சொற்கள், பின்

னபதமாமதனாற் சத்தாதிசுணப் பொருளாம் பிரமமேகம், அன்னபொருளொருமையறிந் தகண்டபரிபூரணமாயாவாய் நீயே.

இ-ள். இத்தன்மையவாக விதியும் விலக்கும் ஆகிய குணங்கள் நன்றாகச் சேர்ந்து ஒன்றுபட்டு அனைத்துங் கூடிச் சொல்லிய அருத்தம் ஏகமே அன்றி துவிதமில்லை; ஏகவஸ்துவை உரைக்கும் வசனங்கள் வெவ்வேறு சொற்களாம்; ஆதலினால், சத்து சித்து ஆநந்தம் என்னுங் குணப்பதங்கட்குப் பிரமமொன்றேபொருளாம்; அத்தன்மையான அருத்தத்தின் ஒருமையைத் தெரிந்து அகண்டமான பூரண ஸ்வரூபமாக நீ ஆகக்கடவாய். எ-று.

இ-ம். இவ்விதி விலக்கு நாமங்கள் பலவாயினும், கைம்மலை, கறையடி, புழைக்கை என்னுஞ் சொற்கள் வெவ்வேறு பதமாயினும், அவைகளின் பொருளான யானை பின்னமாகாமல் ஒன்றே யாவதுபோலும், ஒருபுருடனைப் பிதா மகன் தம்பி என்னும்அநேக சொற்களாற் சொல்லினும் அவன் அநேகன் ஆகாமல் ஒருவனே யாவதுபோலும், அவைகளால் உணர்த்தப்படும் பொருள் ஒன்றா தல்போலச் சத்து சித்து ஆநந்தம் என்னும் பதங்கள் மூன்றாயினும் அவையுணர்த்தும் பொருள் ஒன்றான அத்துவித வஸ்துவாயிருத்தலால் சந்தேகமொழிந்து அதுவாயிருத்தி என்பதாம். ( )

அ-கை. குணதீதமான வஸ்துவிற்குக் குணங்கூறலாமோ? என்பதற்கு உத்தரங் கூறல்.

நிற்குண வஸ்துவின் குணங்களுரைப்பதுதாய் மலடியெனனிகரென்னாதே, சற்குணனேவஸ்துநிலை யுரையாமலறியவல்ல சதுரருண்டோ, நற்குணவே தங்களிந்தச்சீவன்

முத்தி பெறப்பிரம ஞானந்தோன்றச், சொற்குணங்கள் பிரமத்தின் குணங்களல்ல பிரமமாஞ் சொருபந்தானே.

இ-ள். சற்குணனே? குணரகிதமான பிரமவஸ்துவிற்கு இத்தன்மையான நாமங்களைச் சொல்வது தாய் மலடி என்பதற்குச் சமானமென்று சொல்லாதே; வஸ்து நிச்சயத்தை ஆசிரியர் சொல்லாமல் தானே தெரிந்து கொள்ளும் வல்லமையுள்ள சதுரரான சீடருமுளரோ? ஆதலால், நல்ல சுபாவத்தையுடைய சுருதிகளானவை இச்சீவன் முத்தியை அடையும்பொருட்டுப் பிரமஞானம் உதிக்கும்படி உரைத்த சத்தாதி குணங்கள் பிரமத்தின் குணங்களல்லவாம், அதன் அருத்தம் பிரமஸ்வரூபமேயாம். எ-று.

இ-ம். அறிதல் இறந்தவிடத்து அனுபவமாய் உள்ள நிர்க்குணவஸ்து, அறிவிற்கு அவதானமாகும் பொருட்டு, உரைக்கும் பரியாய நாமங்களின் அருத்தப்படி சிந்திக்கின் இக்குணரூபம் இறந்து, அக்குணாதீத ஸ்வரூபம் வெளிப்படும் அன்றி, மற்றொன்றால் வெளிப்படாது. ஆதலால், அங்ஙனம் கூறுஞ் சுருதிப் பிரமாணத்தை உணர்த்தியதாம். (க௭௭)

அ-கை. சச்சிதாநந்தப் பொருள் ஒன்று என்பதைச் சுருதியில் காட்டினதுபோல யுத்தியிலுங் காட்டல் வேண்டும் என வினாதல்.

மோகவிருள் கெடக்கோடி யருணனென வருகுருவே மொழியக்கேளீர், ஏகபரிபூரணமா மென்சொருப மென்னுளத்தி லிருக்கும்வண்ணம், ஆகமங்கள் சொன்னபடி யெண்ணையகண்டாத்தமா வறிந்தேனையா, ஊகமுமொத்திட வுரைத்தாற் பசுமரத்திலாணிபோ லுறைக்குநெஞ்சே.

இ-ள். மோகாந்தகாரம் நீங்கக் கோடிசூரிய ருதயமானது போல எழுந்தருளிய ஆசாரியரே! அடியேன் சொல்வதைக் கேட்



டருள்க; ஒன்றான பூரணஸ்வரூபமாகிய எனது பிரமஸ்வரூபம்  
என் இதயத்தில் அழுந்துமாறு சுருதிகள் சொல்லியபடி எனது  
ஸ்வரூபத்தை அகண்டப் பொருளாகத் தரிசித்தேன்; எனது ஆசி  
ரியரே! யுத்தியும் பொருந்தும்படி அருளிச்செய்தால், மனம் பச்  
சைமரத்தி லறையும் ஆணியைப்போல் ஸ்திரப்படும். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கச0)

அ-கை. மேல் வினாவிற்கு உத்தரங் கூறல்.

சத்தேசித்தாகுமய லெனிலசத்தா மசத்தானுற் சாக்ஷி  
யெங்கே, சித்தேசத்தாகுமய லெனிற்சடமாஞ் சடங்களுக்  
குத்திதியுமில்லை, ஒத்தேதோன்றிய சத்துஞ்சித்து நல்லசுக  
மாகு மூகத்துக்கோர், வித்தே யன்னிபமாகிற் சடமசத்  
தாஞ் சுகானுபவம், வினோந்திடாதே.

இ-ள். சத்தாக விளங்குதலே சித்தாகும் சத்துக்குச் சித்து  
வேறென்றால் அப்போது சத்து இல்லாததாம்; இல்லாததாயின்  
நடுவாயிருந்தறியும் சாக்ஷி எங்ஙனமாம்? சித்தாயிருத்தலே சத்தா  
கும்; சித்துக்குச் சத்து வேறென்றால் அறியாமையாம், அத்திரி  
சயங்களுக்கு விளங்குந் தன்மையு மில்லையாம்; (ஆதலால்) பொரு  
ந்தத்தோன்றிய திரிகாலங்களிலும் நசியாதிருக்கின்ற சத்தும் முக்  
காலங்களிலுந் தெளிவாக விளங்கிய சித்துமே நிரதிசயாநந்தமாகும்;  
உத்திக்கோர் விதையாகும்; வேறானால் சித்துஞ் சத்துஞ் சட  
மும் அசத்துமாம்; அங்ஙனமாயின், ஆந்தமுதியாமல் துக்கமுண்  
டாகும். எ-று.

ப-ம். சத்தே சித்தாகாவிடின் தன்னையறியுந் தன்மை இல்லை  
என்பார், 'சாக்ஷியெங்கே' எனவும், சித்தேசத்தாகாவிடின் சர்வம்  
பிரமமயமாக விளங்குதல் இன்றென்பார்; 'சடங்களுக்குத் திதியு  
மில்லை' எனவும், இவ்விருமையின் ஒருமையி னுதிப்பதே நிரதிசயா

நந்த மென்பார், 'நல்ல சுகமாகும்' எனவும், இவ்வுத்தி அனுபவத் துக்கு மூலமென்பார், 'ஊகத்துக்கோர்வித்து' எனவும், வேறு படின இச்சச்சிதாநந்தம் அனுர்தசட துக்கமாமென்பார், 'அன் னியமாகில் சடமசத்தாஞ் சுகானுபவம் விளைந்திடாது' எனவுங் கூறினார். (கசக)

இதுவுமது.

வீயாதசத்துமுன்னம் விளங்குவதுதன்னாலோ வேறொ ன்றாலோ, வாயால்வேறெனிலதுவு மசத்தோசத்தோ வசத் தேன் மலடிமைந்தன், பேபாகாரியஞ்செயுமோ வசத்தென விப் படியதையும் பிரித்துச்சொன்னால், ஓபாதவவத்தை யாங் குதர்க்கவிகற் பங்களைவிட்டொழிந் திடாயே.

இ-ள். பேயனே! திரிகாலங்களினும் நசியாத சத்தானது முன் பிரகாசிப்பது தன்னாலேயா? மற்றொன்றாலேயா? வாக்கினால் வேறென்றால், அச்சத்தமும் இல்லாததா இருப்பதா? இல்லாத தென்றால், வந்தியா புத்திரன் தொழிலைச் செய்வானா? அக்கிரி யைகளையும் இங்ஙனம் அசத்தென்று பகுத்துச் சொல்லின் நீங் காத அவத்தையாம், குதர்க்கமாகிய வேறுபாடுகளைவிட்டு நீங்கு வாயாக. ௭-று.

ப-ம். தன்னை அறிவது தானே அன்றி வேறாமோ என்பார், 'வீயாத சத்துமுன்னம் விளங்குவது தன்னாலோ வேறொன்றாலோ' எனவும், அங்ஙனம் உரைக்குஞ் சத்தமும் இருந்ததை உரைக்குமா? இல்லாததை உரைக்குமா? என்பார், "வாயால் வேறெனிலதுவு மசத்தோ சத்தோ" எனவும், இல்லாதது நிகழுமா? என்பார், 'அசத் தேன்மலடி மைந்தன் காரியஞ் செயுமோ' எனவும், இல்லாதது நிக ழும் என்னின் நீங்காத சநநாவத்தை உண்டாகும் என்பார் 'அசத் தென விப்படி யதையும் பிரித்துச்சொன்னாலோ யாதவத்தையாம்' எனவும், இருந்ததே அறிவென்னும் அனுபவங்கொண்டு இல்லா

ததை நீக்குவாய் என்பார், 'குதர்க்க விகற்பங்களை விட்டொழிந்  
திடாய்' எனவுங் கூறினார்.

இ-ம். இருந்தது விளங்குதலின் சத்தே சித்தெனவும், விள  
ங்குவதே இருத்தலின் சித்தே சத்தெனவும், இவ்வொருமையில்  
சுகம் விளைதலின் இஃதே ஆநந்தமெனவும், இவ்வனுபவத்தால்  
உத்திப் பிரமாணம் உணர்த்தியதாம். (க௪௨)

அ-கை. சச்சிதாநந்தப் பதங்களின் பொருள் ஒன்றென்பதற்கு  
அனுபவங் கூறல்.

சுருதியுத்தி யொத்ததுபோல லனுபவமுங் கேள்சமுத்  
திச் சுகவாநந்தம், மிருதிவடிவாதலினவ் வானந்தமேயறி  
வாம் வேறங்கில்லை, சுருதுபிரளயஞ்சமுத்தி யிரண்டிலுந்  
யிருந்திருளைக் காண்கின்றாயே, இருதயத்திப் படிநோக்கி  
யேகபரி பூரணமா யிருந்திடாயே.

இ-ள். சுருதியும் உத்தியும் பொருந்தினதுபோல அனுபவத்  
தையுங்கேளாய்; சுமுத்தி அவத்தையில் உள்ள ஆநந்தமானது,  
பூரணஸ்வரூபமாதலின் அந்த ஆநந்தமே ஞானமாம்; அவ்விட  
த்து மற்றொன்றில்லை, நினைக்கின்ற கற்பாந்தமும் சுமுத்தி அவத்  
தையும் ஆகிய இரண்டு காலத்தும் நீ சத்தாக நின்று அந்தகாரத்  
தைப்பார்க்கின்றாய் அல்லவா? உனது இருதயத்தில் இவ்விதமாகப்  
பார்த்து ஒன்றான பூரணஸ்வரூபமாகவே இருப்பாயாக. எ-று.

ப-ம். அறிதல் இறந்த சுமுத்தியில் ஆநந்தம் விளங்குதல்  
அதற்கே! தெரிதலின் அவ்வாநந்தமே அறிவென்பார், 'சுமுத்தி  
சுகவாநந்த மிருதிவடிவாதலி னவ்வாநந்தமே யறிவாம் வேறங்  
கில்லை' எனவும், இருளை அறியுமிடத்து அவ்வறிவே தானாயிருத்  
தலின் அறிவே சத்தென்பார், 'பிரளயஞ் சுமுத்தியிரண்டிலு  
நீயிருந்திருளைக் காண்கின்றாய்' எனவுங் கூறினார்.



இ-ம். சச்சிதாநந்தத்தின் பொருள் ஒருமை என்பதற்கு அனுபவங் கூறியதாம். சுருதி யுத்தி அனுபவங்களோடும் உணர் த்திய சச்சிதாநந்தத்தின் பொருளொருமையின் ஸ்வரூபத்தைத் தேசிக ரூபதேசமுகத்தால் தெரிந்துகொள்க. (கசாந்)

அ-கை. சுருதி யுத்தி அனுபவப்படி சீடன் சகச நிட்டையில் பெற்ற அனுபவங் கூறல்.

பலகலையுமுணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமனுபவம் விடாமல், பலமலரின்மதுப்போலச் சச்சிதாநந்த மொன்றும் பரமார்த்தத்தைப், பலபொழுதுங்கண்மூடிச் சமாதியிருந் தான் விழித்துப் பார்த்தபோது, பலவடிவாஞ் சராசரசித் திரங்களெலாந் தோன்றுமொரு படமானானே.

இ-ள். சகல சாஸ்திரங்களையும் அறிந்த தேசிகர் அனுக்கிர கித்தவண்ணம் இச்சீடனும் அனுபவத்தைவிட்டு நீங்காமல் பல மலர்களிலிருக்குந் தேன் ஒருமித்ததுபோலச் சத்துச்சித்தாநந் தங்கள் ஏகமாகிய பிரமப்பொருளை எப்போதும் ஊனக்கண்ணை மூடி ஸ்வரூப சமாதியிலிருந்து ஞானவிழியால் பார்க்கும்போது நாநாவித உருவங்களான தாவரசங்கமமாகிய சித்திரங்க ளனைத் தும் தோன்றுகின்ற ஓர் சித்திரப்படமானான். எ-று. (கசச)

அ-கை. தூரியாதீதமே தூரியமாக விளங்கும் அனுபவத்தில் நவநவமா ரமிக்கும் பொருட்டு அஃது உதயமாதற்கு இட மான ஞானபூமியைக்குறித்து நான்கு வகையாக வினாதல்.

இதயமொத்த சற்குருவே நமக்கிதுவே விநோதமன்றி யினிவேறுண்டோ, அதையுரைத்து மதைநினைத்து மிருப்ப தன்றோ ஞானிகளுக்கானந்தி, முதலுரைத்த தூரியாதீதமு மேழாம் பூமியுமுக்கியமாமென்ற, பதமுமதின் வகையுமெ னக் கெளிதாகத் தெரியும்வண்ணம் பணித்திடரே.



இ-ள். மனமொத்த என்னுடைய ஆசிரியரே! நமக்கு இவ்விசாரமே லீலயல்லாமல் இனிவேறும் ஒன்றுளதோ அப்பிரமத்தை வாக்கினால் பேசியும் மனதினால் தியானித்தும் இருப்பதல்லவா ஞானவான்களுக்கான நியாயம்; முன்சொன்ன துரியாதீதத்தையும் ஏழாவது பூமியும் முக்கியமாமென்று சொல்லிய பதமும் அதின் பகுப்பையும் அடியேனுக்குச் சுலபமாகத் தெரியும்படி அருளிச்செய்வீராக. எ-று.

இ-ம். வெளிப்படை.

(கசடு)

அ-கை. சவானுபவத்தில் செல்லு மனோலயமார்க்கமான ஞான பூமியைக் கூறுவான் தொடங்கி உற்பத்திக்கிரமமான அஞ்ஞான பூமியின் வகையாகிய நாமங்கள் ஏழையும் முற்கூறுகின்றார்.

வினவுமிடத்தஞ்ஞான பூமிகளேழ் ஞானபூமிகளேழென்பர், இனியவற்றுளஞ்ஞான பூமிகளேழையுமுந்தி யியம்பக்கேளாய், தனிவித்துச் சாக்கிரஞ்சாக் கிரமகாசாக்கிரஞ்சாக்கிரத்தைச்சார்ந்த, கனவுகனவுக்கனவுசாக் கிரஞ்சுமுத்தியென்றெழுபேர் கணித்தார்மேலோர்.

இ-ள். விசாரிக்குமிடத்தில் அஞ்ஞான பூமிகள் ஏழு ஞான பூமிகள் ஏழு என்று சத்துக்கள் சொல்லுவார்கள்; இனி அவைகளுக்குள் அஞ்ஞானபூமிகள் ஏழினையும் முன்பு சொல்லுவோம் கேட்பாயாக: தனிமையான வித்து நனவு எனவும், நனவு எனவும், மகாநனவு எனவும், நனவுக்கனவு எனவும், கனவு எனவும், கனவுக்கனவு எனவும், சுமுத்தி எனவும் ஏழுநாமங்கள் மகான்கள் கூறினார்கள். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கசகூ)

அ-கை. அவற்றுள் நான்கு பூமிகளின் இலக்கணமுங் கூறல்.

முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திரமதுதான் முதல்வித்தாகும், இந்தவறி விற்பண்டில்லாவகந்தைமுனைப் போலா மிதுநனாவாம், வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாநனாவாம், நந்துமகங் கொடுநனவின் மனோ ராச்சி யஞ்செயலே நனாக்கனவே.

இ-ள். முன்னரே உள்ள அகண்டமாகிய சத்தில் உதித்த ஒருணர்வாகிய அதுவே முன்னுண்டான வித்து நனவாம்; இவ் வித்தாகிய உணர்வில் முன்பில்லாத அகந்தையானது முனை போல உண்டாம் இது சாக்கிரமாகும்; உண்டாகிச் சநநங்கள் தோறும் யான் எனது என்கின்ற விருஷம் வளரும் அது மகா சாக்கிரமாம்; நசிக்கின்ற அகத்தைக்கொண்டு சாக்கிரத்தில் மனோ ராச்சியஞ்செய்வது சாக்கிரசொப்பனமாம். எ-று.

ப-ம். அறிவு அறியாமை இன்றி அறிவாக விளங்குகின்ற தன்னிடத்தில் எதிரிட்டறிய உதித்தபோதமே சகசீவபரத்துக்கு மூலமான பிரகிருதியென்பார் 'முதல் வித்தாகும்' எனவும் இவ் வறிவில் பிரதிபலனமாக வெளிப்படுஞ் சாயையா நென்னுமறிவே சகசீவபர வுற்பத்திக்கு அடையாளமான மகதத்துவ மென்பார் 'நனா' எனவும், அச்சகசீவபரங்களை யான் எனது என மமதாகங் காரமாக வெளிப்படும் அறிவே அகங்கார தத்துவம் என்பார், 'மகா நனவு' எனவும், அச்சகசீவபரங்களின் உருவமே நான் என வியாபித்து அதுவாக நிற்கும் அறிதல்போலத் தோற்றுமென்பார் 'நனாக்கனா' எனவுங் கூறினார். (கசஎ)

அ-கை. ஏனைய மூன்று பூமிகள் இலக்கணமுங் கூறல்.

உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொப் பனமெனும் பே ருடையதாகும், பண்டுகனாக் கண்டுமறந் ததைமீண்டு நினைப்பது சொப்பன நனாவாம், மண்டுமிருண்முடுவதுசமுத்

தியர்மஞ்ஞான வகைகள்சொன்னோம், விண்டுநிறை முத்தி தரு ஞானபூமிகளேமூம் விளம்பக் கேளாய்.

இ-ள். புசித்து நித்திரைசெய்து மனோராச்சியஞ்செய்வது கனா என்னு நாமமுள்ளதாம்; முன்சாக்கிரத்திற் பார்த்து மறந்து விட்டதைத் திரும்ப ஞாபகப் படுத்துவது சொப்பன சாக்கிரம மாம்; மிகுந்த இருள் மூடிக்கொள்வது சுழுத்தியாகும்; அஞ் ஞான பூமிகளின் விதத்தைச் சொன்னோம்; சட முதலியவைகள் வேறுபட்டுப் பரிபூரணமான (கைவல்லியத்தைக் கொடுக்கும்) ஞானபூமிகளேழையும் சொல்லக் கேட்பாயாக. எ-று.

ப-ம். அச்சகசீவ பரங்களின் யதார்த்தம் இஃது எனத் தோன்றாது அதனில் வியாபிக்கும் அறிவே மனோராச்சியம் என்பார், 'சொப்பனம்' எனவும், அவ்வறிவு சகசீவபரங்களை மறந்து நினைக்கும் என்பார், 'சொப்பனா நனா' எனவும், அச்சகசீவபரங் களே தானாகி நின்று தன்னை முழுதுமறந்த அறியாமையே மீளாத மகா சுழுத்தி என்பார் 'இருள் மூடுவது சுழுத்தியாம்' எனவுங் கூறினார்.

இ-ம். வித்துநனவு, நனவு, மகாநனவு ஆகிய இம்மூன்றும் அறிவு பரிணமித் தாகாரமாய் எதிரிடுதலால் சாக்கிரம் எனவும், சாக்கிரசொப்பனம் சொப்பனம் சொப்பனசாக்கிரம் ஆகிய இம் மூன்றும் எதிரிடுகின்ற ஆகாரங்களின் அறியாமையோடு விவகார ங்கள் செய்தலின் சொப்பனம் எனவும், சுழுத்தி ஒன்றுஞ் சிருட்டி முதல் இதுகாறுந் தன் யதார்த்தந் தெரியாமல் விடயாநந்தகார மாக உறங்குதலின் சுழுத்தியெனவுங் கூறினாரென்பதாம். (கௌச)

அ-கை. ஞானபூமிகளின் நாமங்கள் ஏழையுங் கூறுகின்றார்.

புலவர்புகழ்முதற் பூமிசுபேச்சை விசாரணையி ரண் டாம் பூமியாகும்; நலதனுமானசிமூன்றும் பூமிசத்துவாபத்

திநாலாம்பூமி, சொலுமசஞ்சத்திப்பேரும் பதார்த்தபாவ  
ணைப்பேருந் தூரியப்பேரும், மலினமறுமகனே யைந்தாறே  
முபூமிகளா வகுத்தார் மேலோர்.

இ-ள். களங்கமற்ற மைந்தனே! அறிஞர்கள் துதியாநின்ற முந்  
தின பூமியானது சுபம் விரும்பல் எனவும், இரண்டாம் பூமியானது  
விசாரம் செய்தல் எனவும், மூன்றாம் பூமியானது மனஞ் சிறுகல்  
எனவும், நான்காம் பூமியானது உண்மையிலே நிலைபெற்று நின்றல்  
எனவும், சொல்லாநின்ற சங்கற்பம் அறல் என்னு நாமமுடையதை  
யும் பதார்த்த எண்ணம் அறுத்திடல் என்னும் நாமமுடையதையும்  
தூரியம் என்னும் நாமமுடையதையும் முறையே ஐந்தாம்பூமி,  
ஆறாம்பூமி, ஏழாம்பூமிகளாக மகான்கள் பிரித்தார்கள். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கசக)

அ-கை. அவற்றுள் நான்கு பூமிகளின் இலக்கணங் கூறல்.

தூர்ச்சங்க நிவிர்த்திவந்து சிவஞானம் விரும்புவதுசுபே  
ச்சையாகும், நற்சங்கமொழிவினவி ஞானநூல் பழகல்விசா  
ரணையாநம்பி, முற்சங்க வீஷணைகள் விடறலுமா னசியிந்த  
மூன்றினாலும், சற்சங்க மன திலுண்மையறிவுதித்தல் சத்து  
வா பத்திதானே.

இ-ள். தூர்ச்சங்க நீங்கிச் சிவஞானத்தை யாசிப்பது (சுபத்தை  
விரும்புதலாகிய) சுபேச்சையாகும்; சாது சங்கத்தைச்சேர்ந்து அவ  
ருரைக்கும் வாக்கியத்தைக்கேட்டு, ஞானசாஸ்திரத்தை அப்பியா  
சிப்பது விசாரணையாகும்; விசாரத்தின் வெளிப்படிம்பொருளைநம்பி  
முன்னுள்ள இச்சைகளை நீக்குதல் (மனஞ் சிறுகுதலாகிய) தனுமா  
னசியாகும்; இம்முப்பூமிகளின் பழக்கத்தினாலும் சற்சங்கம் பழகிய



மனதில் மெய்யுணர்வு பிறத்தல் (உண்மையிலே நிலைபெற்று நின்ற லாகிய) சத்துவா பத்தியாகும். எ-று. (கரு0)

அ-கை. ஏனைய மூன்று பூமிகளின் இலக்கணங் கூறல்.

தத்துவத்தின் மனமுறைந்து மித்தையெலா மறத்தல சஞ்சத்தியாகும், அத்துவிதாநந்தம்வருந்திரிபுடிபோம்பதார்த்த பாவனையதாகும், வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவுன சுபாவந் தூரியமாகும், இத்தூரிய பூமியைமுன்றுரியாதீதப் பதமென்றதுவுங்கேளாய்.

இ-ள். உண்மையில் மனம் ஸ்திரப்பட்டுப் பொய்ம்மைக ளனை த்தையும் மறந்துவிடுவது (சங்கற்பம் அறலாகிய) அசம் சத்தியாகும்; அத்துவிதாநந்த முண்டாதலும் திரிபுடி நீங்குதலும் (பதார்த்த எண்ணம்) அறுத்திடலாகிய பதார்த்த பாவனையாகும், பிரம வஸ்துவின் நிச்சயம் இருந்த வண்ணமிருக்கின்ற மோனத்தன் மையே தூரியமாம்; இந்தத் தூரியபூமியை முன்பு தூரியாதீதப் பதம் என்று சொன்னதையும் கேட்பாயாக. எ-று.

இ-ம். சாதன சதுட்டய முதித்து விஷய தோஷ திருஷ்டி உண்டாய்த் தன்னைத் தரிசிக்க விரும்புவதே சுபேச்சை எனவும், விருப்பத்தால் அவனாகிய சித்துருவமும் தானல்லாத சடவுருவமும் இஃதென விசாரித்தல் விசாரணை எனவும், அவ்விசாரத்திலுள்ள சித்தில் வாசனை உண்டாய்ச் சடவாசனை வீட்டு மனமடங்குதலே தனுமானசி எனவும், அச்சித்து வாசனை மிகுந்து அது அனுபவமாக வெளிப்படுதல் சத்துவாபத்தி எனவும், அச்சித்து யத்தினால் சடபாவநீங்குதல் அசஞ்சத்தியெனவும், அச்சித்தில் ஆநந்தோதயமாய் இரண்டற யாவுந்தானே தானாயிருத்தல் பதார்த்தபாவனை எனவும், இவ்வனுபவம் எப்போதும் உள்ளதாக விளங்குதல் தூரியம் எனவுங் கூறினதாம். (கருக)

அ-கை. இந்தத் தூரியபூமியே தூரியாதீதமாகும் இயல்புதோன்றச் சத்தபூமியையும் பஞ்சாவத்தை ஆகப் பகுத்து அதன்வகையும் இலக்கணமுங் கூறுகின்றார்.

முப்புவி மூன்றினு முலகந் தோன்றுதலாற் சாக்கிரமாமூன்றற் கப்பால், சொப்பனமா மதுவுமெள்ள நழுவுமஞ்சாம்பூமியே சுழுத்தியாகும், அற்புதமாஞ். சுவானுபவ மிகுமாறும் புவிதூரிய மதற்கப்பாலோர், கற்பனையிலாத விடமதீதமென்று மவுனமாக் காட்டுமவேதம்.

இ-ள். முதற்கட்கூறிய பூமிகள் மூன்றிலும் சகந்தோன்றுகின்றபடியால் அம்மூன்று பூமியும் நனவாகும்; நான்காவதுபூமி கனவாகும்; அக்கனவு மெள்ள நீங்குகின்ற ஐந்தாம் பூமியே சுழுத்தியாம்; அதிசயமாகிய சுவானுபவ மிகுந்த ஆறம்பூமி தூரியமாகும்; ஏழாம் பூமி ஒரு கற்பனையும் அற்ற விடம் தூரியாதீதமென மௌனமாகச் சுருதியானது தரிசிப்பிக்கும். எ-று.

இ-ம். சுபேச்சை விசாரணை தனுமாசி ஆகிய இம்மூன்றில் சகம் விஷயரூபமாகத் தோற்றுதலின் அவை சாக்கிரம் எனவும், சத்துவாபத்தியில் சகம் நினைவுருவாகத் தோற்றுதலின் அது சொப்பனம் எனவும், அசஞ்சத்தியில் சகந்தோன்றாமையின் சுழுத்தி எனவும், பதார்த்தா பாவனையில் சகம் சின்மாத்திரமாகத்தோற்றுதலின் அது தூரியம் எனவும், தூரியத்தில் காண்பானும் காணப்படுஞ்சகத்தும் சத்தா மாத்திரமாக விளங்குதலின் அது தூரியாதீதம் எனவுங் கூறினதாம். அனுபவிக்கும் பூமிகள் ஐந்தவத்தையானதெனக் கொள்க.

அ-கை. இவ்வேழாம் பூமியைத் தூரியம் என்பதற்கு அனுபவங் கூறல்.

தூரியநிலந் தனைத்தூரியா தீதமெனின் மயக்கமென்று கருதிமேலோர், அரியதொரு விதேகமுத்தி யதீதமென்பா ரதுகணக்கி லாரும்பூமி, மருவுசமுத்தியிற்காட்சி சுமுத்தி என்பாரென்பது நீமனத்திற் கொள்வாய், பெருமை தரு ஞானபூமியின்விகற்ப மின்னுமுண்டு பேசக்கேளாய்.

இ-ள். தூரியம் பூமியைத் தூரியாதீதமென்றால் மயக்கம் உண்டாமென்று கருதி வேதாந்த முணர்ந்த மகான்கள் எட்டுதற்கரிய ஒப்பற்ற விதேக கைவல்லியத்தைத் தூரியாதீதமென்று சொல்லுவார்கள்; அந்தக்கணக்கிற்கு ஆறாவது பூமியான பதார்த்தபாவனை பொருந்தாநின்ற சுமுத்தியைக்காணும் அறிவாகிய சுமுத்தியென்று சொல்லுவார்கள் என்று அதை நீ மனதில் வைப்பாய்; மாட்சிமையைக் கொடுக்கின்ற ஞானபூமிகளின் பேதங்கள் இன்னுமிருக்கின்றன அதைச் சொல்லக் கேட்பாய். எ-று.

இ-ம். இவ்வேழாம் பூமியைத் தூரியம் எனவும், தூரியாதீதம் எனவுங் கூறின் ஐயம் உண்டாம் எனக் கருதி அதனைச் சீவன்முத்தியின் திறமான தூரியம் எனவும், இது நீங்கிய விதேகமுத்தியைத் தூரியாதீதம் எனவுங் கூறுவர். அங்ஙனங் கூறுமிடத்து ஐந்தாம் பூமியாகிய சுமுத்தியில் சகந்தோன்றாமல் தான்தோன்றி நின்றல் தூரியம் ஆதலின், தூரியம் என்னும் ஆறம்பூமியைக் காட்டிச் சுமுத்தி எனக்கொண்டு அதனோடுசேர்த்து இவ்விரண்டையுஞ் சுமுத்தி என்று கூறினார் என்பதாம். (கருந்)

அ-கை. ஞானபூமிகளை அடைந்த சீவன்முத்தர்களின் அவசரநாமங் கூறல்.

முன்னிலங்க ளேறியமூ வருமப்பியாசிகளா முத்தரல்வர், பின்னிலங்கள் வரன்வரியான் வரிட்டனெனுஞ் சீவன்

முத்தர் பேதமாகும், சொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தார் தூயமுத்தர், இன்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல்வேனே.

இ-ள். முதற்கணுள்ள மூன்று பூமிகளில் ஏறிவந்த மூன்று பேர்களுஞ் சாதகர்களாம்; சீவன் முத்தர்கள் அல்லர்; இறுதியிலுள்ள மூன்று பூமிகள் ஐந்தாம் பூமியில் ஏறியவன் பிரமவரன் எனவும், ஆறாம் பூமியில் ஏறியவன் பிரமவரிட்டன் எனவும், சீவன்முத்தர்களின் பேதங்களாம்; இப்போது சொல்லிய பூமிகளின் மத்தியாகிய நாலாம் பூமியில் ஏறிய ஞானவான்கள் பிரமவித்து என்னும் மேலான சீவன்முத்தர்களாம்; மேலும் அந்த ஞானபூமிகளின் பெருமையை நீயறிய உனக்குத் தெரியும்பொருட்டு யான் சொல்வேன் என்று.

இ-ம். முதன் மூன்று பூமியை அடைந்தவர் அப்பியாசிகள் எனவும், மற்ற நான்கு பூமியை அடைந்தவர் சீவன்முத்தர்கள் எனவுங் கூறினதாம். (கருச)

அ-கை. ஞானபூமிகளில் முன் மூன்றின் அப்பியாசத்தால் வரும் பயனும் அதில் முதற்பூமியின் அருமையுங் கூறல்.

நாலாம்பூ மியில்வருமுன் மூன்றுபூமியுமடைந்து நடந்துமாண்டோர், மேலானபதமடைந்து பிறந்துமெல்ல மெல்லவந்து வீடுசேர்வார், மாலான பவத்தில்வீழார். முதற்பூமிகிடைப்பதுவே வருத்தமைந்தா, காலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்ததாமே.

இ-ள். மகனே! நான்காம் பூமியில் வருவதற்குமுன்னம் மூன்று பூமியையுஞ் சேர்ந்து அவற்றை அனுஷ்டித்து வரும்போது மரித்தவர்கள் உயர்ந்த பதவியைப் பெற்றுப் பூமியிற்சனித்துக் கொஞ்சங் கொஞ்சமாக ஏறி முத்தியை அடைவார்கள்; இச்சாரூபமான



சநந்தில் விழார்; முதற்பூமியான சுபேச்சையுண்டாவதே பிரயாச மாம்; ஆதியான முதற்பூமி கைவசமானால் மோட்சமும் கைவசமானதாம். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கருடு)

அ-கை. அப்பியாச பூமியை அடைந்தவன் எவ்விதத்திலும் அனுபவியாவன் என்பது கருதி அவன் அனுபவியே எனக் கூறுதல்.

இப்புவிபிலிஞ்ஞான பூமியொன்றி லிரண்டிலடைந்திருந்தாரானால், அப்புருடாமிலேச்ச ராகிலுமுத்தர் குருபாதந்தாணெமய்யே, தப்புரையென்றவர்கெடுவார் நடுவானமறைகளைச் சங்கியாதே, செப்புமொரு வழிதிடமாயகம்பிரமென்றிருந்து தெளிந்திடாயே.

இ-ள். இவ்வுலகத்தின்கண் இந்த ஞானபூமிகள் ஏழில் சுபேச்சையிலாவது விசாரணையிலாவது சேர்ந்திருப்பாராயின் அந்தப்புருடர்கள் மிலேச்சர்களானாலும், தேசிகள் திருவடியாணை சீவன்முத்தராவர் என்பது சத்தியமே; இதைப்பொய்வசனம் என்றவர்கள் பவத்தில் அழிவார்கள், நடுவு நிலையான வேதவாக்கியங்களைக் குதர்க்கமாக நீ சங்கைபண்ணுதே போதிக்கின்ற உபதேசமார்க்கத்தில் ஸ்திரமாகச் சென்று கூடஸ்தனே பிரமம் என்று சகச சமாதியிலிருந்து தெளிவாய். எ-று.

இ-ம். இவ்வப்பியாச பூமியை அவசியம் அடையும் பொருட்டு அவைகளின் பெருமையையும் அவைகளாற் பெரும் பயனைப் பங் கூறினதாம்.

(கருகூ)

அ-கை. முத்தியை அடைதற்கு வர்ணச்சிரமபேதம் வேண்டுவது இன்று என்பது தோன்ற இப்பூமிகளின் முடிவான துரி

யாதீதந் துறவறத்தார்க்கு அன்றி இல்லறத்தார்க்குவாரா என் னும் ஐயத்தை நீக்கவேண்டும் என வினாதல்.

பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருளுன பூமியென்றும், நெல்லாகி முளைக்குமெனைத் தண்டுலமாக்கிய குருவே நீர்சொன்னீரே, இல்லாளும் குடும்பம்விட்டுச் சந் நியா சம்புகுந்தே காங்கியானோர், அல்லாமன் முத்திபெற ரென்றுசிலர் சொன்மயக்க மகற்றுவீரே.

இ-ள். கொடியரான மிலேச்சர்களுக்கும் விதேக கைவல்லி யத்தைக் கொடுப்பது ஞானபூமியாம் என்று தேவரீரருளினீர்; நெல்வித்தைப்போலச் சயனித்துக்கொண்டிருக்கும் அடியேனை அரிசியைப்போலச் சனியாமற்செய்த ஆசிரியரே! மனைவி முத லிய குடும்பத்தைத் துறந்து துறவைப்பெற்றுத் தனித்தவர்களே அன்றி மற்ற இல்லறத்தார் மோகும் அடையமாட்டார்களென்று சிலர் சொல்லுகின்ற பிரமையை நீக்குவீர். எ-று. (கடுஎ)

அ-கை. நால்வகைத் துறவின் நாமமும் அவற்றின் காரணமுங் கூறல்.

சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்தசங்கைநன்று தெரியக் கேளாய், கட்டழியுந் துறவுநால் வகையாகு மவைகளுக்கங் காகும்பேர்கள், பட்டதுயர்கெடுங்குடி சகம்பகூதக மம்சம் பரமஹம்சம், விட்டகலுந் துறவுக்கு விராகங் கரணமன்றி வேடமன்றே.

இ-ள். சற்சனர் துதிக்கின்ற மைந்தா! நீ வினாவின வினாவா னது நன்றும், தெரியக்கூறுவோம் கேள்: பந்தமழிகின்ற சந்நியாச மானது நான்குவிதமாம்; அந்நான்குக்கும் அவ்விடத்தாகும் நாமங் கள் உண்டான துன்பம் நசிக்கின்ற குடிசக சந்நியாசம் எனவும், பகூதக சந்நியாசம் எனவும், அம்ச சந்நியாசம் எனவும், பரமாம்ச

சந்நியாசம் எனவும், பந்தத்தைவிட்டு நீங்கும் இச்சந்நியாசங்களுக்கு நிராசை காரணமே அல்லாமல் வேடங் காரணம் அன்றும். ஏ-று.

இ-ம். வெளிப்படை.

(கருஅ)

அ-கை. துறவின் காரணமான விராக மூன்றின் நாமமும் அவைகளின் இலக்கணமுங் கூறல்.

மந்தமுந்தீவிரமுந்தீ விரதரமுமெனமூன்று வகைவிராகம், வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத்து வரும் விராகமந்தம், இந்தவுடலளவுமனை தனம்வேண்டா வெனவிடறீ விரமென்பார்கள், அந்தணர் நூன்மித்தை பென விடலதுதீவிரதரமா மறிந்திடாயே.

இ-ள். விராகமானது மனது விராகமும் தீவிரவிராகமும் தீவிரதர விராகமும் என்று மூன்றுவிதமாம்; அவற்றில் வெவ்விய துன்பம் வரும்போது சம்சாரத்தை வெறுக்காநின்ற விராகமானது மந்தவிராகமாம்; இத்தேகாந்தபரியந்தம் மனைவியும் திரவியமும் முதலியவைகள் வேண்டா என்று துறத்தல் தீவிரவிராகம் என்று சொல்லுவார்கள்; வேதியர்க்குரிய கன்மகாண்டங்களைக் கற்பிதம் என்று துறத்தலானது தீவிரதர விராகம் ஆகும்; இவற்றைத் தெரிந்துகொள்வாயாக. ஏ-று.

அ-கை. மந்தவிராகம் பயன் இன்று என்றும், தீவிரவிராக சந்நியாசம் இரண்டின் தன்மை இஃது என்றுங் கூறல்.

பாவிமந்தவிராகத்திற் சந்நியாசங்களொன்றும் பலித்திடாவே, தீவிரத்திற்குடசகமும் பகூதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம், தாவிநடந்திடத்திடமி லாதவர்க்குக்குட

சகமுஞ் சகங்களெங்கும், மேவிநடந்திடத் திடமுள்ளவர்க்குப் பகூதகமு மெனவிதித்தார்மேலோர்.

இ-ள். தீதான மந்தவிராகத்தில் துறவானவைகள் ஒன்றுஞ் சித்தியாது; தீவிர விராகத்தில் குடசக சந்நியாசமும் பகூதக சந்நியாசமும் என இரண்டு விதங்கள் உளவாம்; எட்டி நடக்கப் புலமில்லாதவர்களுக்குக் குடச சந்நியாசமும் உலகில் எவ்விடத்தும் அடைந்து நடக்கப் பலமுள்ளவர்களுக்குப் பகூதக சந்நியாசமும் உரியது என்று மேலோர் நியமித்தார்கள். எ-று.

இ-ம். குடசக பகூதக சந்நியாசிகளின் இலக்கணங் கூறியதாம். (ககூ0)

அ-கை. தீவிரதர விராக சந்நியாசங்கள் இரண்டின் பயன் கூறல்.

இருவகைதீ விரகரத்து மம்சனென்றும் பரமாம்சனென்றுஞ்சொல்வார், வருமம்சனுக்குமுத்திசத்தியலோகத்தன்றி வாராதென்பார், பரமாம்சனுக்குமுத்தி யிவ்வுலகின் ஞானத்தாற் பலிக்குமென்பார், திரமருவும் பரமாம்சன்றானுமிரு வகையாகுஞ் செப்பக்கேளாய்.

இ-ள் தீவிரதர சந்நியாசத்தும் அம்சசந்நியாசி எனவும், பரமாம்ச சந்நியாசி எனவும், இரண்டு விதமாகச் சாதுக்கள் உரைப்பார்கள்; வரானின்ற அம்ச சந்நியாசிக்கு மோட்சமானது அயனுலகத்திற் கிடைப்பது அன்றி இம்மையிற் கிடையாது என்று சொல்லுவார்கள்; பரமாம்ச சந்நியாசிக்கு மோட்சமானது இவ்வுலகத்தின்கண் ஞானத்தினூற் கிடைக்கும் என்று சொல்வார்கள்; ஸ்திரம் பொருந்திய பரமாம்ச சந்நியாசியும் இரண்டு விதமாம்; இதைச் சொல்லுவோம் கேளாய். எ-று.



இ-ம். அம்ச பரமாம்ச சந்நியாசிகளின் பயன் கூறினதாம்.()

அ-கை. பரமாம்ச சந்நியாசிகள் அப்பியாசியும் அனுபவியும் என இருவகையாவார் எனல்.

சிஞ்ஞாசுஞானவா னென்றிரண்டுபேர்களவரிற் சிஞ்ஞாசு, மெய்ஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூமியுண்டாக்கும் விவேகியானேன், சுஞ்ஞானவானென்போன் சீவன்முத்தியடைந்திருக்குந் தூயமேலோன், அஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசுமிருவகையா மதுவுங்கேளாய்.

இ-ள். சிஞ்ஞாசு எனவும் சுஞ்ஞானவான் எனவும் இருவர்களாம்; அவ்விருவர்களில், சிஞ்ஞாசு என்பவன் ஞானபூமியேழில் முந்தின மூன்று பூமிகளில் செல்லுகின்ற விவேகமுள்ளவனாவன்; சுஞ்ஞானவானென்பவன் சீவன்முத்தியைப் பெற்றிருக்கின்ற பரிசுத்தமான மகானும், அறிவின்மை நீங்கும் அச்சிஞ்ஞாசுவும் இரண்டு விதமாம்; அதையுங் கேளாய். எ-று.

இ-ம். பரமாம்சத்தின் கூறான சிஞ்ஞாசு சுஞ்ஞாசு என்னும் இரண்டு சந்நியாசிகளின் இலக்கணங் கூறினதாம். (ககூஉ)

அ-கை. சிஞ்ஞாசு என்பவன் இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் இருந்து முத்தியை அடைவன் எனல்.

பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர்பரம ஞானம், அந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரரா யிருந்துசில ரடைவாஞ்ஞானம், இந்தவகைசாத்திரத்து முலகத்துநடப்ப துங்கண் டிருந்துமைந்தா, சிந்தனையின் மயக்கமென்ன சுரு தியுத்தியனுபவத்தாற் றெளிந்திடாயே.

இ-ள். மகனே! சிலர் பந்தமான இல்வாழ்க்கையைவிட்டுத் துறவிகளாக இருந்து பிரமஞானத்தைப் பெறுவார்கள்; சிலர் பிராமணராகவும் ஸ்ஷத்திரியராகவும் வைசியராகவும் சூத்திரராகவும் இருந்து பிரமஞானத்தை அடைவார்கள்; இவ்வகையை ஆகமப் பிரமாணத்திலும் உலகத்தில் நடப்பதாகிய பிரத்தியட்சப் பிரமாணத்திலும் பார்த்திருந்தும் மனதில் சந்தேகம் ஏன்? சுருதி யுத்தி அனுபவம் என்னு மூன்றினாலும் தெளிவாய். எ-று.

இ-ம். முத்தியை அடைதற்கு விராகத்தால் வருஞ் சாந்தியே காரணம் அன்றி இல்லறம் துறவறம் என்னும் இரண்டும் அல்ல எனக்கூறியதாம். (ககரு)

அ-கை. மேற்கூறுவோம் என்றவாறே முற்கூறிய சர்வார்த்தங்களும் அடங்கிய வேதங்களின் முடிவான வித்தியாநந்தமாகக் கூறுவான் தொடங்கி இச்செய்யுளில் பிரமமே கூடஸ்தன் எனக் கூறுகின்றார்.

பிறந்ததுண்டானாலன்றோ பிறகுசாவதுதானுண்டாம்  
பிறந்ததேயில்லையென்னும் பிரமமாவதுவுநானே  
பிறந்ததுநானன்றாகிற் பிரமமென்றந்தநானே  
பிறந்ததுமிறந்ததற்ற பிரமமாநானேநானே.

இ-ள். சரித்தது உளதாயின் அன்றோ பின்மரித்தலும் உளதாம்; சரித்தே இன்று என்னும் பிரமம் என்பதும் நானேயாம்; சரித்தது நானல்லன் ஆயின் பிரமம் என்று சொல்லப்பட்ட அந்த நானே உற்பத்தியும் லயமும் இல்லாத பிரமம் ஆகிய கூடஸ்தனே நான். எ-று.

ப-ம். சாமவேத மகாவாக்கியப்படி அது நீயானாய் என்பார், 'பிரமமா நானே' என்றார், பிரமம் என்பது அது என்னும் ஆனந்த

மும் நான் என்பது நீ என்னும் வித்தையும் ஆம் என்பது ஆனாய்  
என்னும் ஐக்கியமும் ஆமெனக்கொள்க. (ககச)

அ-கை. கூடஸ்தனே பிரமம் எனக் கூறுகின்றார்.

நானென்றபிரமமான நானேநானறியேனென்றால்  
நானென்பதேதுபின்னை நம்முடைப்புந்தியென்னில்  
தானதுமயக்கந்தன்னிற் சாசுமேசாவாதாகில்  
நானெனநிறைந்திருந்த ஞானமானானேநானே.

இ-ள். யானென்றும் சொல்லும் பிரமமாகிய யானே யான்  
காண்கிலேன் என்னின் யான் என்பது யாது? பின்பு நமது புத்தி  
யென்று சொல்லில் அப்புத்தியும் சுழுத்தி மயக்கத்திலிறக்குமே,  
அங்ஙனம் இறவாதிருக்குமாயின் யானே நான் என்று பூரணமாக  
விளங்கிய மெய்ஞ்ஞானமாம். எ-று.

ப-ம். இருக்குவேத மகாவாக்கியப்படி ஞானமே பிரமம் என்  
பார், 'நானென்ற பிரமம்' என்றார், நான் என்பது ஞானமாகிய  
வித்தை எனவும் பிரமம் என்பது ஆனந்தம் எனவும் கொள்க. (ககரு)

அ-கை. வித்தியாநந்தத்தின் ஒருமை கூறல்.

நிறைந்தவாறெந்தவாறு நிலைதரிந்திலென்றாயேல்  
அறிந்ததாஞ்சுழுத்திதன்னி லாநந்தமதுவேயாகும்  
குறைந்ததுக்காநந்தந்தான் குவலயந்தன்னிலில்லை  
நிறைந்ததேயிந்தவான்மா நிதானமில்வறிவுதானே.

இ-ள். யான் பரிபூரணமானவிதம் எவ்வண்ணம் நிச்சயந்தொரி  
கிலன் என்பாயானால், நனவிற் சுழுத்தியின்கணுள்ள நிரதிசயாநந்த  
மானது அப்பூரணமேயாம்; ஏகதேசமான சுகதுக்கங்கள் உலகத்

சந்தேகந்தெளிதற்படலம். கசுஎ

தின்க ணில்லையாம்; இவ்வாத்மாவே பூரணமானது; இச்சைதன் னியமே நிதானமாம். எ-று.

ப-ம். யசர்வேத மகா வாக்கியப்படி, அகம் பிரமாஸ்மி என்பார், 'நிறைந்ததே யிந்தவாத்மா நிதானமில் வறிவுதானே' எனக் கூறினார். நிறைந்ததென்பது பிரமம் என்னும் ஆந்தமும், ஆத்மா என்பதும் அகம் என்னும் வித்தையும், நிதானம் இவ்வறிவு என்பது அஸ்மி என்னும் ஐக்கியமும் ஆமெனக்கொள்க. (கசுசு)

அ-கை. வித்தியாந்த ஒருமையான சுவானுபூதியே தானெ னல்.

மனத்தினு லெண்ணித்தானே வந்ததிவ் வுலகமாகும்  
நினைத்திடி லநேகலோக நிற்பதவ் வறிவிலன்றே  
அனைத்தையுங் கடந்தப்பாலு மந்தமற் றறிவிதாமென்  
றெனைத்தனி விசாரித்திட்டா லேகமாய் நிறைந்தோனானே.

இ-ள். மனேசங்கற்பத்தினால் இவ்வுலகம் உதித்ததாம்; கருது மிடத்து அநேக உலகங்களும், இருப்பது அந்த ஞானத்திலன்றே? யாவையுந்தாண்டி மேலும் முடிவிறந்த ஞானமிதுவாம் என்று என் னைத் தனிமையாக விசாரணைசெய்தால் யானே பூரணமாக நிறைந் தவன். எ-று.

ப-ம். அதர்வணவேத மகாவாக்கியப்படி அயமாத்மா பிரமம் என்பார் "ஏகமாய் நிறைந்தோனானே" என்றார், அற்ற என்பது அற்றெனத் திரிந்துநின்றது. ஏகம் என்பது பிரமம் என்னு நித் தியாந்தமும், நிறைந்தது என்பது ஆத்மா என்னும் வித்தையும், நானென்பது இவ்வித்தியாந்தத்தின் ஐக்கியத்தி லுதித்த சுவானு பூதியாகிய அயம் என்னுந் தானும் ஆம் எனக்கொள்க.



இ-ம். நான்கு வேதங்களின் முடிவாயுள்ள மகாவாக்கியார்த்த சென்னியமான வித்தியாநந்த ஐக்கியஸ்வரூபமான நிரதிசயாநந்த சாக்ஷாத்காரமே தானெக் கூறியதாம். (௧௬௭)

அ-கை. முற்கூறிய கற்பிதங்கள் அனைத்தையும் விருத்தியுள் அடக்கி அவ்விருத்தியை நீக்கின் சுவானுபவம் உதயமாம் எனக்கூறல்.

அந்தவா றிருந்துகொண்டே யானந்த மனுபவிக்க  
எந்தவா றிருந்துகொண்டா லெனக்கிது தெரியுமென்னில்  
இந்தமூன் றவத்தைதம்மு ளெழுந்திடும் விருத்திநீக்கில்  
அந்தவா றிருந்துநீயு மாநந்த மடையலாமே.

இ-ள். அவ்வாறு பூரணமாக இருந்துகொண்டே பூரணந்தத் தை அனுபவிக்க, எவ்வண்ணமிருந்தால் எனக்கிவ்வனுபவந் தரிசனமாம் என்பாய் ஆயின், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் இம்மூன்றவத்தைக்குள் உதிக்கின்ற விருத்தியைத் தள்ளில், அவ்வாறு பரிபூரண ஞானமாயிருந்து நீ நிரதிசயாநந்தத்தை அடையலாம். எ-று.

இ-ம். வெளிப்படை.

(௧௬௮)

அ-கை. விருத்தி நீங்குதற்கு மூவகை உபாயங் கூறுவான்றொடங்கி இச்செய்யுளில் அனுபவ உபாயங் கூறுகின்றார்.

வாதனா வசத்தினாலே வருகிற விருத்தியெல்லாம்  
ஏதினா லடக்கலாகு மென்றுதான் விசாரஞ்செய்யின்  
போதமா மிராசன்றானாய்ப் புந்தியைப் புலன்களெல்லாம்  
தாதரா யிருக்கப்பெற்றார் சகலமு மடங்குந்தானே.

இ-ள். பழக்கவாசனையால் வருகின்ற விருத்திகள் அனைத்தையும் யாதினால் ஒடுக்கலாம் என்று விசாரிக்கின் தான் ஞானவாச

னாய்ப் புத்திமுதலிய விடயங்கள் அனைத்தும் தன்னேவலாளா யிருக்கப்பெறின் அனைத்தும் ஒடுங்கும். எ-று.

இ-ம். தானாகிய நித்தியாநந்த போதமே ஸ்புரண முதலிய யாவிலும் விளங்கின் விருத்திகள் நீங்கும் என்பதாம். (ககக)

அ-கை. ஏனைய அப்பியாச உபாயங்கள் இரண்டையுங்கூறல்.

விருத்திக டாமுமின்னும் விநோதமாம் யோகத்தாலே துருத்திபோ லுதுமுச்சைச் சுகமுட னடக்கினிற்கும் கருத்ததற் கில்லையென்னிற் காரண சரீரமாகிப் பெருத்ததோ ரவித்தைதன்னைப் பிடிங்கிடி லடங்குந்தானே

இ-ள். மேலும் விநோதமான யோகத்தினால் துருத்தியைப் போல ஊதாரின்ற சுவாசத்தை இன்பத்தோடும் ஒடுக்கின் விருத்திகளானவை அடங்கும், அதற்கு மனம் இன்றாயின் காரணதேகமாகத் தடித்த ஒப்பற்ற அவித்தையை நீக்கின் ஒடுக்கும். எ-று.

இ-ம். பிராணபந்தன உபாயத்தைக் கெவுணமாகக் கூறி அவித்தையை நீக்க உபாயத்தை முக்கியமாகக் கூறினார் என்பதாம். ()

அ-கை. அவித்தையைக் களையும் உபாயம் யாது? என வினாதுலுக்கு உத்தரங் கூறல்.

காரண சரீரந்தன்னைக் களைவதெவ் வாறென்றோதில் ஆரணம் பொய்சொல்லாதே யதன்பொரு ளகத்திலுன்னி பூரணமாகு மென்மேற் புவனங்க டோற்றுமென்று தாரணை வந்ததாகிற் றரித்திடு மவத்தையெங்கே.

இ-ள். காரண தேகத்தைக் கொடுப்பது எவ்விதமென்றுகேட்கில் வேதமானது நிச்சயத்தைச் சொல்லும்; ஆதலால், அதன் மகா

வாக்கியார்த்தத்தை உளத்திற் சிந்தித்துப் பரிபூரணமாகிய என்னிடத்தில் ஆரோபமாகச் சகங்கள் தோற்றுமென்று உறுதி வந்ததானால் அவித்தையானது எவ்விடத்திலிருக்கும். எ-று.

இ-ம். வேத நிச்சயப்படி குருவாக்கியத்தால் சர்வம் பிரமமயம் என்னும் அனுபவ முண்டாயின் அவித்தை நசிக்கும் என்பதாம். (கஎக)

அ-கை. சர்வம் பிரமமயம் என்னும் ஞானம் உதித்தற்கு அனுபவங் கூறல்.

அப்படி யிருக்கச்சித்த மலைதலால் விவகாரத்தில் எப்படி கூடுமென்னி லென்னைவிட் டொன்றுமில்லை இப்படி கண்டவெல்லா மென்மய மென்கனூப்போல் கற்பித மென்றுதானே காண்கின்ற சித்துநானே.

இ-ள். விவகாரங்களில் மனமானது சுழல்வதனால் அங்ஙன நிற்க எங்ஙனங் கூடும் என்றால், என்னைத்தவிர வேறொரு வஸ்துவும் இல்லை; இவ்விதமாகக் கண்ட திரிசியங்கள் அனைத்தும் எனது சொரூபம்; எனதுசொப்பனத்தைப்போலக் கற்பிதமென்று தானே பார்க்கின்ற சைதன்னியமே நான். எ-று.

இ-ம். கற்பிதமாகக் காணப்பட்ட திரிசியங்கள் அனைத்தும் தனது சிற்பிரகாசமாக விளங்குகின்றது என்னும் அனுபவ திருஷ்டியால் யாவுந் தன்மயமாய் விளங்கும் என்பதாம். (கஎஉ)

அ-கை. இச்சித்தே ஆனந்தவடிவாம் எனல்.

சித்துநா னிறைந்தோனென்ற திடமற வாதிருந்தால் எத்தனை யெண்ணினாலு மேதுசெய் தாலுமென்ன நித்திரை யுணர்ந்தபின்பு நிற்கின்ற கனுவைப்போல அத்தனையும் பொய்தானே யானந்த வடிவுநானே.

இ-ள். யான் சைதன்னியமாகப் பூரணமானவ னென்னும் திடச்சித்தத்தோடுகூடி யிருந்தால் எவ்வளவு சங்கற்பித்தாலும் எக்கிரியை செய்தாலும் அதனாற்குற்றம் என்ன? நித்திரைதெளிந்த பின்பு நிற்குஞ் சொப்பனம்போல அவ்வளவும் மித்தையாம், யானே ஆநந்தஸ்வரூபமாம். எ-று.

இ-ம். தானே சித்தென்னும் அனுபவம் உதிக்கில் யாவும் மித் தையாய்த் தான் அந்தவடிவானவன் என்பதாம். (க௭௩)

அ-கை. இவ்வனுபவம் உதிப்பதற்கு ஏதுவான உறுதிகூறல்.

நானென வுடலைத்தானே நம்பினே னநேகசென்மம் ஈனராய் பெரியோராகி யிருந்தவை யெலாமிப்போது கானலில் வெள்ளம்போலக் கண்டு சற்குருவினாலே நானென வெண்ணைத்தானே நம்பி யீடேறினேனே.

இ-ள். அநந்த சநநங்களில் தேகத்தையே யானென்று நம்பி னேன்; இழிந்தவராகவும் உயர்ந்தவராகவும் இருந்தவைகள் அனை த்தையும் இச்சமயத்தில் கானற்சலத்தைப்போல ஆசிரிய ருபதே த்தினால் பார்த்து எனது பிரமவடிவத்தையே யானென்று நம்பி ஈடேறினேன். எ-று.

இ-ம். குரு கிருபையினால் தேகம் நானென்னும் நம்பிக் கையை விடுத்துச் சித்தே நானென்னும் நம்பிக்கை உண்டானால் சின்மாத்திரமான முத்தியைப் பெறுவன் என்பதாம். (க௭௪)

அ-கை. குரு கிருபையை வியந்து மகிழ்தல்.

என்னபுண்ணியமோசெய்தே னே துபாக்கியமோகானேன் நன்னிலந்தனிலெழுந்தநாரணன் கிருபையாலே தன்னியானேனானுத் தரீயத்தைவீசுகின்றேன் தன்னியனின்னுநானே தாண்டவமாகுகின்றேன்.



இ-ள். என்னதருமஞ் செய்தேனோ யாதுபாக்கியம் பெற்றேனோ தெரிகிலன்; நன்னிலமென்னு நகரத்தில் மானுடராக அவதரித்த நாராயணனென்னும் எனதாசிரியரது கருணையினால் கிருதார்த்தனான யான் அங்கவஸ்திரத்தை ஆகாயத்தி லெறிந்து விளையாடுகின்றேன், கிருதார்த்தனான யானே மேலும் நடனஞ் செய்கின்றேன். எ-று. (கஎடு)

அ-கை. தன் அனுபூதி விளக்கத்துக்குத் தக்கநாமந் தனக்குத் தரித்த மாதாபிதாவைப் புகழ்தல்.

தத்துவ ஞானம்வந்த சந்தோஷ வதிசயத்தால் நித்தமாடுவன் காணென்ற நிலைமுன்னமே யறிந்த சத்திய மகனானரோ தாண்டவாவென் றழைத்தார் அத்தனை மகிமையுள்ளோ ரன்னையும் பிதாவுந்தாமே.

இ-ள். அத்துவிதஞானம் உதித்த பேருவகையான அற்புதத்தினால் எப்போதும் ஆநந்த நடனஞ்செய்வன் என்னும் நிலையை முன்பேதெரிந்த உண்மையினால் அன்றோ? அத்தனை மகிமையை உடைய தாய்தந்தையர்கள் தாண்டவராயன் என்னும் நாமந்தரித்துக் கூப்பிட்டார்கள். எ-று. (கஎசு)

அ-கை. நிரதிசயாநந்த அனுபூதியின் ஆராமை கூறல்.

வந்தவோ ரிவ்வாநந்த மகிழ்ந்ததா ரோடேசொல்வேன் சிந்தையி லெழுந்துபொங்கிச் சகமெலா நிறைந்துதேங்கி அந்தமில் லாததாயிற் றப்படி குருவேதந்த மந்திர மருருமீசன் மலரடி வணங்கினேனே.

இ-ள். அறிவிலுதித்த ஒப்பற்ற இந்த நிரதிசயாநந்தத்தினால் மகிழ்ச்சி அடைந்ததை யாருடன் உரைப்பேன்? உள்ளத்திலுறிமேலிட்டு உலகங்க ளனைத்தும் பூரணமாய் முடிவில்லாததாயிற்று;

அவ்வண்ணம் வேதமுடிவான மகாவாக்கியார்த்த ரகசியத்தை அருளாநின்ற இறைவனாகிய தேசிகரது கமலமலர்போன்ற திருவடிகளைத் தொழுதேன். எ-று.

இ-ம். சிந்தனத்து உதித்த ஆநந்தமதனைக் கரைக்கச் சீவபரமான அனைத்துந் தானாகிய சிதாநந்த வடிவமாகவே விளங்குகின்றது என வித்தியாநந்தத்தை முடித்ததாம். (கஎஎ)

அ-கை. இந்நூலால் விளையும் பயன் கூறல்.

வித்தியா நந்தமிந்த விதமென விளம்பினோமே  
பத்தியா யிந்த நூலைப் பார்த்தனு பவித்தபேர்கள்  
நித்திய கருமநிட்டை நிலைதனை யறிந்துசீவன்  
முத்தியை யடைந்திருந்த முநீஸ்வர ராகுவாரே.

இ-ள். ஞானநந்தமானது இவ்வகையாம் என்று சொல்லினோம்; அன்பாக இஞ்ஞான சாஸ்திரார்த்தத்தை உணர்ந்து அப்பொருளை அறிந்தபடி அனுபவமான பேர்கள் நித்தியமான ஞானநிஷ்டையின் நிலைமையைத் தெரிந்து சீவன் முத்திபதத்தைப் பெற்றிருந்த முனிசிரேஷ்டராவார்கள். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கஎஅ).

அ-கை. குருவாக்கியப்படி இந்நூல் சம்பூரணமாயிற்று எனல்.

ஆரணப் பொருளாம்வித்தை யாநந்தம் விளங்கவேதும்  
காரணங் குருவில்லாமற் கைவல்ய நவநீதத்தைப்  
பூரணமாக்க வேண்டிப் பூர்வமா நன்னிலத்தில்  
நாரணகுருநமக்கு நவின் றனர் கனவில் வந்தே.

இ-ள். வேதமுடிவிலுள்ள மகா வாக்கியார்த்தமான ஞானநந்தம் விளங்கும்பொருட்டு கைவல்ய நவநீதம் என்னும் ஞானசாஸ்திரத்தை எவ்வளவும் எடுத்துக்காட்டுங் காரணங்களில் குறைவு

படாமல் நிறைவாகச் செய்ய விரும்பிப் பழமையாகிற நன்னில மென்னுந் தலத்தில் மானிட வடிவமாக எழுந்தருளிய நாராயண தேசிகரானவர் எனக்குச் சொப்பனத்தில் தோன்றி அருளிச்செய்தார். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கஎக)

அ-கை. இந்நூலாசிரியரது சிறப்புக்கூறல்.

அண்ணாறன் நருளிநூலே யகம்புற மின்றியொன்றால்  
எண்ணாவி லிலக்கியார்த்தத் தின்பொரு ளதுநானென்ன  
நண்ணின சரீரமாதி நாதத்தி னுபாதியென்றே  
கண்ணதா யனை த்துங்காணக் காட்டினன் றுண்டவேசன்.

இ-ள். தேசிகரது கிருபையினால் உள்வெளி என்பது இன்றி  
ஏகமாய் எண்ணுதற்கரிய இலக்கியார்த்தத்தின் பொருட்படி பிர  
மம் ஆகிய அதுவே கூடஸ்தனாகிய நான் என்னும்படி பொருந்திய  
தேகமுதலியவற்றை மாயா உபாதி என்று களைந்து சகலத்தையும்  
நூலாகாரமாய்த் தரிசிக்கும்படி தாண்டவேசன் என்னும் இந்நூ  
லாசிரியர் தரிசிப்பித்தார். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கஅ0)

அ-கை. இம்மரபினால் அனுபவம் உதிக்குமவர்களே சுவானு  
பவிகள் எனல்.

ஆன்றபதமாமூன்றற்கு மதுநீயானு யெனும்பொருளில்,  
சான்றதூரியா தீதமெனுந் தடையற் றிலங்கொண் சைதன்  
னியம், ஊன்றியுணர்ந்தோர் விகற்ப மயக்கொழித்துத்  
தடையுமுடறுத்துத், தோன்றித்தானே தானாவர் துலங்கு  
மவர்க்கே சுவானுபவம்.

இ-ள். மாட்சிமையாகிய மகா வாக்கியத்தின் தத்தொமசியென்னு மூன்று பதத்திற்கும் அதுவென்னும் பிரமமும் நீயென்னுங்கூடஸ்தனும் இவ்விரண்டின் ஐக்கியமும் என்கிற அர்த்தத்தில் நிறைந்த தூரியாதீதம் என்கின்ற மறைப்பின்றி அபரோக்ஷமாக விளங்குகின்ற சுயந்தேசசு உள்ள மெய்யுணர்வை ஸ்திரமாகத் தெரிந்தவர்கள் பேதமான பிரமையை நீக்கி அறிவின்மையையுங்கெடுத்துச் சகோதயமாய்த் தன்மயமாவர், அவ்வறிஞர்க்கே சுவானுபவமானது பிரகாசிக்கும். எ-று.

இ-ம். வெளிப்படை.

(கஅக)

அ-கை. இந்நூலாசிரியர் தன்னாசிரியரைப் புகழ்தல்.

என்னுமாவாக்கிய நான்குமிசைக்கும் வித்யாநந்தமிது, சொன்னநாராயணன் பாதந்தொழுது துதித்தோர் துகளற்றோர், இன்னமாணாக்கர்கள் குருவாற்சந்தேகந் தீர்ந்திடுபதத்தே, துன்னிநிறைந்து நின்றோர்கடையமுத்த ராகுவரே.

இ-ள். சுபாவம் என்கின்ற நான்குவேதத்தின் முடிவான நான்கு மகாவாக்கியங்களும் சொல்லுகின்ற ஞானநந்தம் இதுவாம்; இதனை அருளிய நாராயணன் என்னும் ஆசிரிய ருபயபாதங்களை வணங்கித் துதிசெய்தவர்கள் களங்கமற்றவராவர்; இத்தன்மையான சீடரானவர் ஆசிரியரால் ஐயநீங்கி இப்பதத்தையடைந்து பூரணமாகியிருந்து பரிசுத்தமான சீவன்முத்தராவார்கள். எ-று.

இ-ம். நான்கு வேதங்களின் முடிவிலுள்ள நான்கு மகாவாக்கியார்த்தமும் ஒன்றான வித்தியாநந்தமே அனுபவம் எனவும் அதை அடைந்தவர்களே சீவன் முத்தர் எனவுங் கூறினதாம். (கஅஉ)

அ-கை. இந்நூல் செய்தவிதங் கூறல்.



தத்துவவிளக்கத்தாலுஞ் சந்தேகந்தெளிதலாலும்  
ஒத்திருள்விடாதமாயா வுள்ளிருளிரியவோங்கும்  
சித்ததாமொளிவிளங்கச் செய்துபின்விருத்திபேதப்  
புத்தியால்வருமையத்தைப் புரையறத்தெளிவித்தாண்டான்.

இ-ள். தத்துவவிளக்கமென்னும் படலத்தினாலும் சந்தேகந்  
தெளிதல் என்னும் படலத்தினாலும் பொருந்தச்செய்து அந்தகார  
நீங்காத மாயையென்னும் அகத்திருள்கெட உயராரின்ற ஞானப்  
பிரகாசத்தைத் திகழும்படிசெய்து பின்பு விருத்தி விகற்பமான  
அறிவினால் வாராரின்ற சந்தேகத்தைக் குற்றமறத் தெளிவித்து  
இரட்சித்தார் (இந்தூல் ஆசிரியர்.) எ-று. (கஅ௩)

அ-கை. இந்தூல் ஆசிரியரைத் துதித்தல்.

ஆண்ட தேசிகனாமைய ஞானனனந்தன்பாதம்  
பூண்டுமூவா ரோபத்தாற் பொய்ம்மயக்காய் வந்தத்தை  
மாண்டநல் லபவாதத்தான் மாய்த்தரு னோக்கத்தென்று  
காண்டிட வைத்தளித்த காரண போற்றிபோற்றி.

இ-ள். தடுத்தாண்ட குருசாமியாகிய நாராயணன் என்னும்  
முடிவற்றவனது திருவடியைச் சிரசில் தரித்துச் சீவேஸ்வரசக  
த்தென்னு மூன்றுவித கற்பனையால் இல்லாத மயக்கமாய் உண்  
டானதை மாட்சிமையாகிய நன்மையான அபவாத உத்தியினால்  
கெடுத்துக் கிருபானோக்கத்தினால் எப்போதும் பரோக்ஷ ஞான  
மாகத் தரிசிக்கத் திருவடிசூட்டி இரக்தித்த காரணனே சரணஞ்  
சரணம். எ-று. (கஅ௪)

அ-கை. இந்தூலைப் புகழ்தல்.

குலவுசற் குருவின்பாதக் குளிர் புன றலைமேற்கொண்டால்  
உலகினிற் றீர்த்தமெல்லா முற்றபே ரடைவார்போல.

நலமெய்யாகிய கைவல்ய நவநீத நூலைக்கற்றால்  
பலகலைஞான நூல்கள் படித்தஞானிகளாய் வாழ்வார்.

இ-ள். விளங்காரின்ற சற்குருவின் அகத்தையும் புறத்தையுங்  
குளிரச்செய்கின்ற பாததீர்த்தத்தைச் சிரசின்மேல்தரிக்கின் சகத்தி  
லுள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தினும் ஸ்நாநஞ்செய்த பல  
னைப் பெறுவார்கள்; அதுபோல, நன்மையும் உண்மையுமாகிய  
கைவல்யநவநீதம் என்னும் ஞானசாஸ்திரத்தை அப்பியாசித்தால்  
அநந்தங் கல்விநூல்களின் சாரமான ஆத்மஞான சாஸ்திரங்களை  
அப்பியாசித்த ஞானவான்களாக வாழ்வார்கள். எ-று.

இ-ம். சுருதி குரு சுவானுபவங்களை நவநவமாகத் துதித்த  
தாம். (க அரு)

கைவல்லியநவநீதம்

முற்றிற்று.



உ

கடவுள் துணை.

# பாட்டு முதற்குறிப்பு அகராதி.

பாட்டு,	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அ			
அகமெனு	க0௩	அறுசுவை	க௪
அக்கினிக	௬௫	அனகமை	கக0
அசத்திலெம்	க௫௨	அனுபவா	௬௨
அசலநிறஞ்	க௭௫	அன்னபா	க௫௮
அச்சுவத்த	க௧௭	அன்னதன்	க௯
அடங்கிய	௨௧	ஆ	
அண்ணற	௨0௪	ஆகமப்பிர	௮0
அதனையின்	௧௪௫	ஆடவர்	௯௬
அதுதானெ	௨௮	ஆண்டதே	௨0௬
அத்தியாரோ	௨௬	ஆதாரம்	௪௨
அந்தக்கண	௧௬௯	ஆதிமுக்கு	௩௩
அந்தமுநடு	௧௧	ஆரணப்	௨0௩
அந்தவாறிரு	௧௯௮	ஆரோப	௨௭
அப்படியிரு	௨00	ஆர்க்குங்	௧௪௯
அரவன்று	௩௯	ஆனபாவி	௧௧௩
அரிதாகு	௭௧	ஆனவிம்ம	௧௭
அரியமெய்ஞ்	௭௪	ஆனலையா	௧00
அருவமாகு	௧௪௬	ஆன்றபதமா	௨0௪
அருளுமை	௧௩௪	இ	
அழிவிலாத	௧௧௪	இகமான	௧௫௫
அழுக்கொ	௩௧	இக்குணங்	௩0
அளிமகனெ	௬௨	இங்குமப்படி	௧௨௫
அறியாத	௪௮	இதயமொத்த	௧௮௧
அறிவுக்கு	௫௫	இதுரினக்	௪௮
		இந்தச்சீவன	௧௧௮



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
இந்தனான	க௨க	உருக்கியதரா	௮௪
இந்தநிச்ச	க௪௦	உருவங்களி	க௫௩
இந்தநீதொ	௫௬	உலகமான	க௩க
இந்தமாயை	௪௬	உன்முகம்	௮௩
இந்தவாறை	க௭௨		
இப்படிப்போ	௨௭	எ	
இப்புலியி	க௯௦	எத்தனைநான்	௬௬
இம்பரினஞ்	௪௬	எரிகின்ற	௮௫
இராசத	௩௩	எல்லாங்கண்	௫௪
இருவகை	க௯௩	எல்லாசீவ	க௦௩
இருளாக	க௫௭	எவருடைய	௯
இலக்க	க௧க	எவனாகிலு	க௭க
இல்லையா	க௪௮	எனவுரைத்த	௭௯
இவனதி	௧௭	என்மனந்	க௧௪
இவனயன்	௧௦௪	என்னபுண்	௨௦௧
இவ்வாறு	௧௬௪	என்னுடை	௧௦
இவ்வுடன்	௩௪	என்னுமா	௨௦௫
இன்னதுதே	௨௪	என்னைத்தா	௨௩
இன்னவகை	௧௭௫	ஏ	
இன்னவாற	௧௨௩	ஏகமாய்	௮௯
ஈ		ஏமமாயா	௩௨
ஈசர்காரிய	௧௧௭	ஐ	
ஈசனுக்கி	௩௦	ஐந்துபூதமு	௩௬
ஈசனுமா	௧௦௨	ஐயனேயெ	௬௩
ஈனந்தரு	௧௬௫	ஐயாகேளீர்	௯௭
ஈன்றளித்	௮	ஓ	
உ		ஒருவழியிது	௨௯
உண்டுறங்	௧௮௩	ஒன்றாகிய	௧௬௮
உதவும்புவி	௧௬௭	ஒன்றுகேண்	௧௨௦
உத்தமகுரு	௧௦௧	ஔ	
உத்தமவெரு	௨௮	ஔயந்தகளு	௯௮

பாட்டு முதற்குறிப்பு அகராதி.

உக்க

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
	க		ச
கங்கையிற்	௫௮	சகமதிலி து	ச௨
கடநீரின்	௬௧	சடமதாகி	க௩௭
கடமெனுமு	௭௫	சடமான	க௫௪
கண்டறிந்த	க௩௬	சட்டிகுட	க௦௪
கரணமா	௫௧	சத்திசத்தனை	க௪௭
கருதுமனோ	௮௭	சத்தேசித்	க௭௮
கருப்பை	க௪௮	சத்தொடுசி	௫௨
களங்கமற்ற	௮௮	சந்ததம்புரு	௭௮
கள்ருமுனு	க௨௯	சமந்தமம்	க௫
கற்பனைவந்	௩௮	சருவமுத்	க௩௬
	கா		சா
காமமாதிக	௬௮	சாதனமின்றி	க௬
காமியத்த	க௦௯		சி
காரணசரீ	க௯௯	சிஞ்ஞாச	க௯௪
காரியங்க	க௪௬	சிட்டர்புகழ்	க௯௧
கானநீர்	௭௬	சிட்டனில்	௬௩
	கி		சீ
கிளர்மக	௯௭	சித்துநானி	௨௦௦
	கு		சு
குகன்றனை	க௭௨	சிரவணப்	க௬
குரவர்சிகா	௯௬	சிவசொரு	க௦௮
குலவுசற்கு	௨௦௬	சிறந்தநன்	க௧௫
குளிரிளகல்	க௭௩		சீ
	கெ		சீ
கெடலான	க௬௧	சீரியவீசனார்	௩௭
	கே		சீ
கேவலநிலை	௪௩	சீவபேத	க௧௨
	கை		சீ
கைதவங்க	க௧௨	சீவன்முத்த	௭௨
			சு
		சுத்தமாஞ்	௯௧
		சுத்தியில்	௪௫
		சுருதியுத்தி	க௮௦
		சுமுத்தியிற்	௪௪

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
		தத்துவவிசா	௪௭
		தத்துவவிள	௨௦௬
சூக்குமசக	௩௫	தார்ப்பணத்	௧௨௪
		தன்பதியல்	௮௧
செ		தன்னையுந்	௨௨
செய்கையு	௬௩		
சென்மாந்த	௧௫௬	தா	
சென்றது	௭௦	தாகப்படும்	௧௬௦
		தாமதமிரா	௧௫௪
சொ		தாலத்தின்	௨௬
		தானன்றி	௧௫௩
சொரூபரூ	௧௩௨	தானிகர்	௪௦
சொப்பன	௧௪௩		
சொல்லிய	௭௫	தி	
சொன்னது	௨௦		
		திகழ்ந்தவீ	௧௧௫
ரூ		தினமுமண்	௧௨௭
ரூானங்கார	௧௫௨	தீ	
ரூானமார்	௬௭	தீரராய்	௬௭
த		து	
தசபுமான்	௪௬	துரியநிலந்	௧௮௮
தஞ்சமாங்	௬௧	துருத்திமா	௧௩௩
தடத்துநீ	௧௦௫	துர்ச்சங்க	௧௮௫
தடைகளே	௬௪	துளங்குத	௧௨௪
தத்துவரூ	௨௦௨		
தத்துவத்தின்	௧௮௬	தூ	
தத்துவப்பதங்	௬௦	தூங்குஞ்சக	௧௬௬
தத்துவவனு	௬௬	தூடணத்	௪௦

பாட்டு முதற்குறிப்பு அகராதி.

உகந.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
தூலசூக்கு	௫௪	நாலாம்பூ	க அக
தூலமே	௩௬	நானென்ற	கக௬
		நானெனவு	உ௦க
தெ			
தெரிதரும	க௦௦	நிசமானது	க௬க
தே		நித்தியம்பூ	க௭௪
		நித்தியவநி	க௫
தேகத்தன	கூ௩	நிர்க்குண	க௭௬
தேகமதல்லா	உ௪	நிறைந்தவா	கக௬
தொ			
தொடர்பவ	கக	நீநானென்	௬௪
தொ			
		நெய்யும்	க௬௭
தொற்றமாஞ்	௩௨		
தொற்றமாஞ்சத்	௪௪	பங்கயாசன	க௪௨
		பஞ்சகோச	௫௩
ந		பஞ்சினையு	௭௩
நரரின்மன்	க௦௬	படமுதாலு	௩௬
நரர்குழிபறி	௭௭	படர்ந்தவேதா	க௨
நலமெய்	கக௮	பத்தியும்வ	க௨௨
நல்லவனே	க௦௧	பந்தமுனைதூ	கக௪
நற்கருத்து	௭௮	பலகலையுமு	க அக
நனவுகண்	௨௫	பன்னிய	௫௬
நன்மையா	க௨௬		
நா			
நாசச்சரீர	க௫௬	பாவிமந்த	கக௨



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
		பொறுமை	எச
		பொன்னில	எ
பிரமஞானிக	எஉ		
பிரமபாவனை	சூரு	போ	
பிரமமாந்தனை	சஎ		
பிரமரூபத்	கநஅ	போகத்தில்	கசூந
பிறந்ததுண்	உகூரு	போகமாரு	கஉஅ
பிறிவதெப்ப	ருக	போனசன்ம	கஉக
பின்னைமூவ	எக		
	பு		ம
புண்ணியப	சக	மதுரமாங்	ருசூ
புலவர்புக	கஅச	மதுவிறைச்சி	கஉகூ
புலியுமனு	கசூஉ	மந்தமுந்	ககூஉ
		மந்திரமூர்த்	அ௦
	பூ	மரங்கள்	நஉ
		மலடிமைந்	கசக
பூச்சியவீ	ரு௦	மற்றைமுப்	அக
பூரிக்குங்	கருக	மனதுசத்து	அஅ
பூன்றமா	சக	மனத்தினு	ககூஎ
		மனநாசஞ்	கூ௦
	பே	மனுடன்	கஎ௦
		மனைக்குள்	கஉசூ
பேதகன்ம	சூக	மனைவிலங்	கககூ
பேதமான	ருஎ		
			மா
	பொ		
பொய்யை	கசூந	மாயையென்பது	கசக
பொல்லாத	ககூக	மாயையென்பதே	கசச
		மானஞ்சிற	கசூஉ

பாட்டு முதற்குறிப்பு அகராதி.

உகடு

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மு		வடநூல்வல்	டுஅ
முத்தனை	கச	வணங்கிநி	கஅ
முத்திரல்கி	க௦௭	வந்தவோரி	உ௦௨
முந்தவகண்	கஅ௩		
முந்தியசங்	அ௩	வா	
முப்புவிழு	கஅ௭	வாக்கியந்த	அ௨
முன்புகறச	டு௩	வாதனாவசத்	ககஅ
முன்னிலங்	கஅஅ	வாயுத்தம்ப	கடு௦
		வாராயென்	உக
ழ			
ழவராம்	கக௬	வி	
		விடயசக	கடுக
மெ		விண்ணென்	டு௦
மெய்யுங்	கடு	வித்திகடா	ககக
		வித்தியா	உ௦௩
மே		விருத்தினா	க௩ச
மேவுமண்	கடு௦	விருத்தியு	அடு
		விவகாரவே	க௨
மோ		வினவுமிட	கஅ௨
மோகவிருள்	க௭௭		
		வீ	
யோ		வீடதாம்ப	க௩க
யோகனா	கக௦	வீயாத	க௭க
		வே	
வ		வேகின்ற	க௬௦
வகுத்தகன்	க௩டு	வேடமாறிய	க௨௩
வஞ்சகமில்	அ௬		

பாட்டு முதற்குறிப்பு அகராதி

முற்றிற்று.

பட்டினத்தடிகள் அருளிச்செய்த  
 திருப்பாடற்றிரட்டும்  
 பத்திரகிரியார் அருளிச்செய்த  
 திருப்புலம்பலும்  
 மூலமும் விருத்தியுரையும்.

எல்லா நிலைகளிலும் உயர்ந்தநிலை துறவறநிலையென்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருப்பது எவரும் அறிந்ததொன்றே. அத்தகை நிலைக்குச் சிறந்த இலக்கியமாக விளங்குபவர் பட்டினத்தடிகள் என்பதை விரித்துரைக்க வேண்டுவதில்லை. பட்டினத்தடிகள் துறவுநிலையைத் தாயுமானுள்ளிட்ட பல சான்றோர் போற்றியிருக்கின்றனர்.

துறந்தவருள் தலைசிறந்து விளங்கும் பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய பாடல்களின் மாண்பை அறியாதாரில்லை. அப்பாடல்களை ஒதுவோர் உலகப்பற்றில் வெறுப்பும், கடவுள்பற்றில் விருப்புங் கொள்வர் என்பது உறுதி. அத்துணைச் சிறப்பு வாய்ந்த அவர் திருப்பாடல்களை ஒதி உய்யவேண்டுவது ஒவ்வோர் அறிஞர் கடனும்.

பட்டினத்தார் திருப்பாடல்களைப் பொருளுணராது ஒதுவதனால் பெரும்பயன் விளைதல் அரிது. அக்காரணம்பற்றிக் கற்றவர்க்கும் மற்றவர்க்கும் பயன்படவேண்டிப் பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டுக்கும், பத்திரகிரியார் திருப்புலம்பலுக்கும் ஸ்ரீமான்-திரு. வி. கலியாணசுந்தரமுதலியார் அவர்களைக்கொண்டு எளியநடையில் பல மேற்கோள்களடங்கச் சிறந்த விருத்தியுரை எழுதுவித்து; அவையடங்கிய நூலை நாம் வெளியிட்டுள்ளோம்.

அந்நூல் உயர்ந்தகாகிதத்தில் பிழையறச் சுத்தமாக அச்சிடப் பட்டிருக்கிறது. ஸ்ரீமான் முதலியார் தமிழ்நாட்டுக்கு நன்கு தெரிந்தவராதலால் அவரெழுதிய உரையைப்பற்றி நாமொன்றும் இங்கே விரித்துக் கூறவேண்டுவதில்லை. புத்தகத்தை வாங்கி வாசித்தால் அதன் சிலையும் தன்மையும் செவ்வனே விளங்கும். விலை ரூபா-2.

சைவ  
 ல்ல

அ. இரங்கசாமிமுதலியார் அண்டு சன்ஸ்

௧௫-24, தாண்டவராயப்பிள்ளைவீதி, சென்னை.